


பாடத்தில்லம்

المنهج التعليمي



التاميلية

201

بسم الله الرحمن الرحيم

المنهج التعليمي

الجزء الأول

تشرف بإعداده وترجمته:

شعبة توعية الجاليات بالزلفي

السعوية - الزلفي ١١٩٣٢ - ص.ب: ١٨٢

٤٤٢٢٥٦٥٧ - فاكس: ٠٦٤٢٢٥٦٥٧

حقوق الطبع محفوظة

ولا يسمح بطبعه مطلقاً إلا بأذن خطى من الشعبة

பாடத்திட்டம்

பாகம் 1

தயாரிப்பு:

சல்பி வெளிநாட்டவர் அமைப்பு மையம்

தபால் பெட்டி எண் 182

சல்பி- 11932

சவுதி அரேபியா

போன்: 064225657 பேக்ஸ்: 064224234

பதிப்புரிமை தயாரித்தவர்களுக்கு மட்டுமே

இதைப் பிரசரிக்க விரும்புவர்கள்

இந்த ஜாலியாத்தின் ஏழுத்துப்பூர்வமான

அனுமதி பெறாமல் பிரசரிக்கக் கூடாது.

**المنهج التعليمي
أعده وترجمه إلى اللغة التاميلية
شعبة توعية الجاليات في الزلفي
الطبعة الأولى: ١٤٢١ هـ.**

ح شعبة توعية الجاليات بالزلفي، ١٤٢١ هـ
فهرسة مكتبة الملك فهد الوطنية أثناء النشر
شعبة توعية الجاليات (الزلفي)

المنهج التعليمي -الزلفي

١٤٠ ص؛ ٢٤ / ١٧ سم

ردمك: ٩٩٦٠-٨١٣-٧٧-٠

(النص باللغة التاميلية)

١- الإسلام - مبادئ عامة أ- العنوان

ديوي ٢١١ ٢١/٠٧٠٨

رقم الإيداع: ٢١/٠٧٠٨

ردمك: ٩٩٦٠-٨١٣-٧٧-٠

முன்னையர்

முதல் பதிப்பு

எல்லாப் புகழும் அல்லாஹ்-வுக்கே உரித்தாகுக! சாந்தியும் அருளும் நபி(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தீனர் மற்றும் தோழர்கள் மீதும் உண்டாவதாக!

கல்பியிலுள்ள ஜாலியாத்- வெளிநாட்டவர் அழைப்பு மையம் இந்தப் பாடத்திட்டத்தை சமர்ப்பிப்பதீல் பெறுமையடைகிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் திதன் மூலம் மக்களுக்குப் பலன் தருமாறும் இப்பணியை அவனது திருமுகத்துக்காகவே ஒருக்கி அதனை ஏற்றுக் கொள்ளுமாறும் அவனிம் வேண்டுகிறோம்.

இந்த பாடத்திட்டத்தை மிக எரிய நடையில், சுருக்கமாகவும் அதே நேரத்தில் கிள்ளாமிய சட்டத்திட்டங்களை அதனுடே கிளகுவான முறையில் வீளக்கும் வண்ணம் அமைத்துத் தருவதற்கு பெரிதும் அக்கறை காட்டியிருக்கிறோம்.

மேலும் ஜாலியாத்- வெளிநாட்டவர் அழைப்பு மையங்கள் மற்றும் கிள்ளாமிய அழைப்பு மையங்களில் உள்ளவர்களும் மக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற அக்கறையுள்ளவர்களும் தங்களுத் தேவையானதை திதீல் பெற்றுக் கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கிறோம்.

பொருளடக்கம்

1	அடிப்படைக் கொள்கை	5
2	தூய்மை மற்றும் தொழுகையின் சட்டங்கள்	19
3	ஜகாத்	31
4	நோன்பின் சட்டங்கள்	38
5	ஹஜ், உம்ராவின் சட்டங்கள்	44
6	திருமணத்தின் சட்டத்திட்டங்கள்	55
7	முஸ்லிம் பெண்மணிக்குரிய சட்டங்கள்	65
8	இல்லாமிய வாழ்வும் நெறியும்	78
9	இறுதி நாள்	101
10	நபிகள் நாயகம்	111
11	உணவின் சட்டங்கள்	132
12	உம்ராவின் சட்டத்திட்டங்கள்	136

அடிப்படைக் கொள்கை

أصول العقيدة

தவ்வீர்த்

தவ்வீர்தென்பது அல்லாஹ் வக்குரிய பண்புகளையும் அவனுக்கு செலுத்த வேண்டிய வணக்க வழிபாடுகளையும் அவனுக்கு மட்டும் சொந்தமாக்குவதாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: நான் ஜீன்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி வேறொத்தர்காகவும் படைக்கவில்லை. (51:56) மேலும் அல்லாஹ் வை வணங்குங்கள், அவனுக்கு எதனையும் கிணையாக்காதுர்கள். (4:36)

தவ்வீர்த் முன்று வகைப்படும். தவ்வீர்தூர் ருபுபிய்யா, தவ்வீர்தூல் உலாஹிய்யா, தவ்வீர்தூல் அஸ்மா, வல்லிஃபாத்.

தவ்வீர்தூர் ருபுபிய்யா

கிடு படைத்தல், நீர்வகித்தல், மூட்சீ செய்தல் மூகியவற்றில் அல்லாஹ் வை ஒரு மைப்படுத்துவதாகும். அதாவது அல்லாஹ் தான் விவ்வலகத்தைப் படைத்தவன். அவனே அதனை நீர்வகிப்பவன். அவனே ரிஸ்க்-வாழ்க்கை மூதாரம் வழங்குவவன். உயிர் ப்பிரபவனும் அவனே. மரணமடையச் செய்பவனும் அவனே. வானங்கள் மற்றும் பூமியீன் மூட்சீ அதிகாரம் அவனுக்கே உரியது என்று ஏற்றுக் கொள்வதாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: வானம் மற்றும் பூமியீலுந்து உங்களுக்கு உணவளிக்கி நீர் படைப்பாளன் அல்லாஹ் வைத் தவரி வேறு யாரும் கிருக்கின்றானா? வணக்கத்திற் குரியவன் அவனைத் தவரி வேறு யாருமில்லை. (45:3) “அவனுடைய கையில் (கிப்பேரன் டத்தின்) மூட்சீயதிகாரம் உள்ளதோ அவன் பாக்கி யமிக்கவன். மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மதும் பேராற்றல் உடையவன்”. (67:1)

அல்லாஹ் வின் மூட்சீ உலகிலுள்ள அனைத்தையும் உள்ளடக்கிய மூட்சீயாகும். அதில் அவன் வீரும்பியகு போல் மூட்சீ செய்வான்.

நீர்வகிப்பதில் அல்லாஹ் வை ஒருமைப்படுத்துவது என்பது அவன் மாத்திரமே அனைத்துப் படைப்பினங்களையும் நீர்வகிக்கக் கூடியவன் என்று பொருள். அல்லாஹ் கூறுகிறான்: அறிந்து கொள்ளுங்கள்! படைக்கும் மூற்றலும் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே! அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள் வளமிக்கவன். (7:54)

கிதுதான் அனைத்துப் படைப்பினங்களையும் உள்ளடக்கிய நீர்வகித்தலாகும். மனிதர்களில் மிக சொற்பமானவர்களே கிந்த வகைத் தவ்வீர்தை வெளிப்படையில் நிராகரிக்கின்றார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்கள் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்கின்றன. “அவர்களின் உள்ளங்கள் அவற்றை (உண்மையை) ஏற்றுக் கொண்ட போதிலும் அதனை அவர்கள் மறுத்தார்கள்.” என்று அல்லாஹ் கூறுவதுபோல.

தவ்வீர்தூல் உலாஹிய்யா

வணக்க வழிபாடுகளை கிறைவனுக்கு மட்டும் செலுத்துவதாகும். அல்லாஹ் வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்திக் கொண்டு அதனை வணங்கக் கூடாது. அதன் நூருக்கத்தைப் பெற நாடக்கூடாது. கிந்த தவ்வீர்தூக்காகத்தான் அல்லாஹ் மனிதர்க

எனப் படைத்தான். கிறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். வேதங்கள் கிறக்கியிரு எப்பட்டன. அல்லாஹ் கூறுகிறான்: மனீதர்களையும் ஜின்களையும் என்னை வணங்கு வதற்காக அன்றி வேறுதற்காகவும் நான் படைக்கவில்லை. (51:56) (நபியே!) உமக்கு முன்னார் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும் நிச்சயமாக வணக்கத்திற்குரிய கிறை வன் என்னைத் தவிர வேறு யாருமில்லை என நாம் வஹி அரிவீக்காமல் தில்லை. (21:25) இந்த வகைத் தவ்வறீதைத் தான் கிணைவைப்பாளர்கள் ஏற்கமறுத்தனர். கிறைத்தூதர்கள் கிதன் பால் அழைத்தபோது “எங்கள் முதாதையர்கள் வழிபட்ட தெய் வங்களை விட்டுவிட்டு அல்லாஹ் ஒருவனை வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்” என்று அவர்கள் கூறினார்கள். (7:70)

எனவே வணங்கங்களில் எதையும் அல்லாஹ் விற்கு நெருக்கமான மலக்கற்கோ கிறைத்தூதருக்கோ நல்லடியார்களுக்கோ படைப்பினங்களில் வேறு எவருக்குமோ செலுத்திவிடக் கூடாது. ஏனெனில் வணக்க, வழிபாட்டை அல்லாஹ் வுக்கு மட்டுமே செலுத்தினாலே தவிர ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தவ்வறீத் அஸ்மா, ஸி.ஃபாத்

இது அல்லாஹ் தனக்கு என்னென்ன திருப்பியர்கள், பண்புகள் கிருப்பதாகக் கூறி யுள்ளானோ அல்லது அவனது தூதர் அவனுக்கு என்னென்ன திருப்பியர்கள், பண்புகள் கிருப்பதாகக் கூறியுள்ளார்களோ அவற்றில் அவனை ஏகத்துவப்படுத்துவதாகும். அதாவது அவன் தனக்கு கிருப்பதாக உறுதிப்படுத்தியிருப்பவற்றை மாற்றாமல், மறுக்காமல், உருவகப்படுத்தாமல், ஒப்பாக்காமல் அப்படியே உறுதிப்படுத்த வேண்டும். எனவே அல்லாஹ் தனக்கு சூட்டியிருக்கக் கூடிய திருநாமங்களுக்கு மாற்று வீளக்கம் கொள்ளாமல் அதற்குரிய எதார்த்த நிலையிலேயே ஈமான் கொள்வது அவசியமாகும்.

உதாரணமாக அல்லாஹ் தனக்கு ஹய்யல் கய்யும்- நித்திய ஜீவன், பேரண்டம் முழுவதையும் நன்கு நீர்வகிப்பவன் எனப் பெயர் சூட்டியுள்ளான். எனவே நாம் ஹய்ய என்பது அல்லாஹ் வின் திருநாமங்களில் ஒன்று என்று நம்புவது கடமையாகும். அத்துடன் அதில் அடங்கியிருக்கின்ற தன்மையை நம்புவதும் அவசியமாகும். அதுகான் பரிபுரா ஈமான் ஜீவீதம். அதற்கு, ‘முன்பு கில்லை’ என்ற நிலையும் கிடையாது. ‘பீன்பு அழிவு’ என்ற நிலையும் கிருக்காது.

கின்னும் அல்லாஹ் தனக்கு ஸமீ.ஃபாத் கேட்பவன் எனப் பெயர் சூட்டியுள்ளான். நாம் ஸமீ.ஃபாது அல்லாஹ் வின் திருநாமங்களில் ஒரு திருநாமமென நம்புவதும் கேட்பது அவனது பண்புகளில் ஒரு பண்பு என நம்புவதும் அவசியமாகும்.

மற்றொரு உதாரணம்: அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் வின் கை கட்டப்பட்டிருக்க ரது என்று யுதர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய கைகள் தாம் கட்டப்பட்டுள்ளன. கிவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள். அல்லாஹ் வின் கிருக்கைகளோ விரிக்கப்பட்டே கிருக்கின்றன. அவன் தான் நாடியவாறு அள்ளி வழங்குகின் றான். (5:64)

அல்லாஹ் தனக்கு தாரளமான நன்கொடை வழங்கக்கூடிய கிருக்கைகள் கிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளான். நாழும் அவ்வாறே அல்லாஹ் வுக்கு தாரளமான நன்கொடை வழங்கக்கூடிய கிருக்கைகள் கிருக்கிறதென நம்புவது கடமையாகும். எனினும் நமது உள்ளத்தில் அதற்கு ஒரு வடிவத்தை எண்ணாமலும் நாவால் அந்த கிருக்கைகளுக்கும் ஒரு அளவைக் கூறாமலும் அவ்விரு கைகளையும் படைப்பினங்களின்

கைகளுக்கு ஒப்பாக்காமலும் ஸமான் கொள்வது அவசியமாகும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: அவனைப் போன்று எதுவுமில்லை. அவன் யாவற்றையும் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் திருக்கிறான். (42:11)

தவ்வற்றுகளில் நிந்த தவ்வற்த் பற்றி கருக்கமான கருத்து என்னவெனில் அல்லாஹ் வடைய திருநாமங்கள், பண்புகளில் அல்லாஹ் வோ அவனது தூதரோ எவற்றை உறு திப்படுத்திச் சொல்லியுள்ளார்களோ அவற்றை மாற்றாமல், மறுக்காமல், உருவகப்படுத்தாமல், ஒப்பாக்காமல் அவற்றுக்குரிய எதார்த்தமான நிலையில் நம்புவது நம்மீது கடமையாகும்.

ஸாலிலாஹ் இல்லல்லாஹ்வின் பொருள்

ஸாலிலாஹ் கில்லல்லாஹ் என்பது மார்க்கத்தின் அல்திவாரமாகும். கில்லாமிய மார்க்கத்தில் கிதற்கு மிகப்பெரும் அந்தல்து கிருக்கிறது. கிதுவே கில்லாமியக் கடமை களில் முதற்கடமையும் ஸமானின் சீலைகளில் மிக உயர்ந்தத்துமாகும். செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு கிக்கலிமாவை மொழிவதும் அதற்கேற்ப செயல்படுவதும் நிபந்த னையாகும்.

கிதற்குரிய சரியான பொருள் உண்மையில் வணக்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும். கிதைத் தவிர வேறு பொருள் கொள்ளக் கூடாது. கிதனுடைய பொருள் அல்லாஹ் வைத் தவிர படைப்பவன் வேறு யாருமில்லை என்பதோ அல்லது பொருட்களை நூதனமாக உற்பத்தி செய்யவன் அல்லாஹ் வைத் தவிர வேறு யாருமில்லை என்பதோ அல்லது உலகத்தில் திருப்பது அல்லாஹ் வைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதோ அல்ல.

இக்கலிமாவுக்கு இரு அம்சங்கள் உள்ளன

1- மறுத்தல்: கிது ஸாலிலாஹ்- வணக்கத்திற்குரியவன் யாருமில்லை- என்று நாம் சொல்லும்போது வணக்கத்திற்குரிய தகுதி எவருக்கும் கில்லை என்று மறுத்துச் சொல்வதாகும்.

2- உறுதிப்படுத்துதல்: உறுதிப்படுத்துதல் என்பது கில்லல்லாஹ்- அல்லாஹ் வைத் தவிர- என்று நாம் சொல்லும்போது வணக்கத்திற்குரிய தகுதி அல்லாஹ் வீற்கு மட்டுமே உள்ளது. கிதில் அவனுக்கு கிணையாக யாரும் கிடையாது என உறுதிப்படுத்துவதாகும்.

எனவே அல்லாஹ் வைத் தவிர வேறு யாரும் வணக்கப்படக் கூடாது. வணக்க வகைகளில் எதுவும் அல்லாஹ் அல்லாதவருக்கு செலுத்தப்படக் கூடாது. யார் கிந்தக் கல்மாவை- கிதன் பொருள் அறிந்து, கிணைவைப்பதை நிராகரிக்க வேண்டும் ஏதத்து வத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கிதன் தேட்டத்தை உறுதியாக நம்பி அதன் பிரகாரம் செயல்பட்ட வண்ணம்- சொல்கிறாரோ அவரே உண்மையான முஸ்லிம். கிக்கல்மாவிற்கு மாற்றமாக கிணைவைத்து செயல்படுவவன் காபிர், முஷ்ரிக். அவன் கிக்கல்மாவை நாவால் மொழிந்தாலும் சரியே.

லாஇலாஹோ இல்லல்லாஹ்வின் சிறப்பு

கிக்கல்மாவிற்கு அநேக சீறப்புகளும் பலன்களும் உள்ளன. அவற்றில் கீல:

- 1- கிக்கல்மா நரகம் செல்லத் தகுதியானவனை நிரந்தரமாக நரகத்தில் கிருப்பதைத் தடுப்பதற்கு காரணமாக கிருக்கிறது. கிதற்கு ஒதுகாரமாக ஸஹீஹான ஹதீல் வந்துள்ளது. ஒரு மனிக்கோதுமை அளவு ஒருவனது உள்ளத்தில் நன்மையிருக்கும் நிலையில் லாஇலாஹு கில்லல்லாஹு எனக் கூறியவன் நரகலிருந்து வெளியேற்றப்படுவான். ஒரு தொலிக் கோதுமை அளவு ஒருவனது உள்ளத்தில் நன்மையிருக்க லாஇலாஹு கில்லல்லாஹு எனக் கூறியவனும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவான். ஒரு மக்காச் சோாம் அளவு நன்மை உள்ளத்திலிருக்க லாஇலாஹு கில்லல் லாஹு கூறியவனும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவான். நபிமாழி (புகாரி, முஸ்லிம்)
- 2- மனிதர்களும் ஜின்களும் கிதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளனர். அல்லாஹு கூறுகிறான்: மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்கல்லாமல் வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை. (51:56)
- 3- தூதர்கள் அனுப்பப்பட்டதும் வேதங்கள் கிறக்கப்பட்டதும் கிதற்காகத்தான். அல்லாஹு கூறுகிறான்: (நபியே!) உமக்கு முன்னர் அனுப்பிய ஓவ்வொரு தூதரிடமும் நிச்சயமாக வணக்கத்திற்குரிய கிறைவன் என்னைத்தவர் வேறு யாருமில்லை. என்னையே வணங்குங்கள் என நாம் வஹி அறிவிக்காமலில்லை. (21:25)
- 4- கிதுவே கிறைத்தூதர்களின் அழைப்பிற்குரிய தீறவுகோலாகும். எல்லா கிறைத் தூதர்களும் கிதன் பக்கம் தான் மக்களை அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் தம் மக்களிடம் “அல்லாஹுற்வை வணங்குங்கள் அவனையன்றி வேறு கிறைவன் உங்களுக்குக் கிடையாது” என்றே கூறினார்கள். (7:73)
- 5- கிக்கல்மா அல்லாஹுற்வை நினைவு கூர்வதற்கு மிகச் சிறந்ததாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நானும் எனக்கு முன் சென்ற நபிமார்களும் கூறியதில் மிகச் சிறந்தது லாஇலாஹு கில்லல்லாஹு வஹ்தவரு லாஷரீக்க லஹு- வணக்கத்திற்குரிய வன் அல்லாஹுற்வைத் தவர் வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு கிணையாக எதுவும் கிடையாது- என்பதாகும். (முஹத்தா)

லாஇலாஹ இல்லல்லாஹ்வின் நிபந்தனைகள்

லாஇலாஹு கில்லல்லாஹ்விற்கு ஏழு நிபந்தனைகள் உள்ளன. ஒரு அடியான் அவற்றில் எந்த ஒன்றுக்கும் முரண்படாமல் அந்த ஏழையும் ஒன்றாகப் பற்றப்பிடித்துக் கொள் ளாத வரையில் அது செல்லாது. அவை:

- 1- அறிவு: அதாவது கிக்கல்மாவின் மறுத்தல், உறுதிப்படுத்துதல் என்ற பொருளையும் அப்பொருள் வலியுத்துக்கின்ற செயலையும் அறியவேண்டும். எனவே ஒரு அடியான் நிச்சயமாக அல்லாஹு மட்டுமே வணக்கத்திற்குரியவன். அவன் அல்லாதவற்றை வணங்குவது பயனற்றது பிரயோஜனமில்லாதது என அறிந்து அதற்கேற்ப செயல் படுவானேயானால் அவனே கிதன் பொருளைத் தெரிந்தவனாவான். அல்லாஹு கீறான்: நிச்சயமாக வணக்கத்திற்குரிய கிறைவன் அல்லாஹுற்வைத் தவர் வேறு யாருமில்லை என நீர் அறிந்துகொள்விராக. (47:19) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹுற்வைத் தவர் வேறு யாருமில்லை என அறிந்தவனாக ஒருவன் மரணமடைந்தால் அவன் சுவர்க்கம் புகுவான்.

- 2- உறுதி:** அதாவது கிக்கலிமாவை- ஜின், மனித வைத்தான்கள் ஏற்படுத்துகின்ற சந்தேகங்கள் வராமல் தெளிந்த உள்ளத்துடன் உறுதியாக மொழிவதாகும். மட்டும் ஸ்ரீ கிதன் பொருளையிக் உறுதியாக நம்பி கிதைக் கூறிட வேண்டும். அல்லாஹுற் கூறுகிறான்: நீச்சயமாக (உண்மையான) முஸ்மின்கள் யானிரன்றால் அவர்கள் அல்லாஹுற் வையும் அவனது தூதரையும் நம்பிய பின்னர் (அதுபற்றி எத்தகைய) சந்தேகமும் கொள்ளமாட்டார்கள். (41:15) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரிய வன் அல்லாஹுற் வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் நீச்சயமாக நான் அல்லாஹுற் வின் தூதரென்றும் சாட்சீசொல்கிறோன் என்கிற கிவ்விரண்டு கல்மாவையும் எவ்வித சந்தேகமுமின்றி நம்பி ஒரு அடியான் அல்லாஹுற் வை சந்தப்பானேயானால் அவன் சுவர்க்கத்தில் நுழைவான். (முஸ்லிம்)
- 3- ஏற்றுக்கொள்ளல்:** அதாவது கிக்கலிமாவின் தேட்டம் அனைத்தையும் உள்ளத்தால் உறுதிகொண்டு நாவால் மொழிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் மூலம் வந்துள்ள எல்லாச் செய்திகளையும் மொய் என்று நம்பி அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றில் எதனையும் மறுத்துவிடக் கூடாது. அல்லாஹுற் கூறுகிறான்: கிரைத்தூதர் தம் கிரைவனிடமிருந்து தனக்கு அருளப்பட்டதை நம்புகிறார். முஸ்மின்களும் நம்புகின்றனர். கிவர்கள் அனைவரும் அல்லாஹுற் வையும் அவனுடைய மலக்குகளையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் நம்புகின்றனர். மேலும் அல்லாஹுற் வைடைய தூதர்கள் எவருக்கிடையீலும் வேற்றுமை பாராட்டுவதில்லை என்றும் மேலும் நாங்கள் செவலீயீற்றோம் அடிபணிந்தோம். எங்கள் கிரைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது என்றும் கூறுகின்றனர். (2:285) மார்கச் சட்டங்களில் அல்லது குற்றவியல் சட்டங்களில்- உதாரணமாக திருட்டு அல்லது விபச்சாரத்திற்குரிய தண்டனை பலதாரமனம் அல்லது வாரிசரிமைச் சட்டம் போன் றவைகளில் சீலவற்றை கூட்சேபிக்கிறவர்கள் அல்லது மறுப்பவர்கள் கிக்கலிமாவை நிராகரிப்பவர்களில், ஏற்றுக்கொள்ளாதவர்களில் சேர்ந்துவிடுகிறார்கள். அல்லாஹுற் கூறுகிறான்: அல்லாஹுற் வை அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டுவிட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு எந்த ஒரு முஸ்மினான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (33:36)
- 4- கீழ்ப்படிதல்:** கலப்பற்ற ஏகத்துவக் கல்மா எதை அறிவிக்கின்றதோ அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏற்றுக் கொள்வதற்கும் கீழ்ப்படிவதற்குமுள்ள வீத்தியாசம் என்ன வென்றால் ஏற்றுக் கொள்வதென்பது அதற்குரிய சரியான பொருளை வார்த்தையால் வெளிப்படுத்துவது. கீழ்ப்படிதலிலங்பது செயல்களால் பின்பற்றுவதாகும். ஒரு வன் லாகிலாஹு கில்லல்லாஹுற்வீன் பொருளை அறிந்து, அதை உறுதி கொண்டு அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறான் என்றும் அவன் அறிந்ததற்கேற்ப கீழ்ப்படிய வீல்லை யென்றால் அது அவனுக்கு பயனளிக்காது. அல்லாஹுற் கூறுகிறான்: உங்கள் கிரைவன் பால் திரும்பி அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படியுங்கள். (41:54) என்னும் கூறுகிறான்: உம் கிரைவன் மீது சத்தியமாக அவர்கள் தங்களிடையே எழுந்த சச் சரவுகளில் உம்மை நீதிபதியாக்கி நீர் தீர்ப்புச் செய்தது பற்றி தம் மனங்களில் எத்தைகைய அதிருப்தியையும் கொள்ளாது அதை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகமாட்டார்கள். (4:65)

- 5- உண்மை:** அல்லாஹுவற்விடம் உண்மையாக நடந்து கொள்ளுதல். இது அவனுடைய நம்பிக்கையில், அடிப்படைக்கொள்கையில் உண்மையாளனாக கிருப்பதைக் குறிக்கும். அல்லாஹு கூறுகிறான்: ஸமான் கொண்டவர்களே! அல்லாஹுவற்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையாளர்களுடன் கிருங்கள். (9:11) உண்மையான உள்ளத்துடன் யாரேனும் லாகிலாஹு கில்லல்லாஹு எனக் கூறினால் அவர் கவர்க்கம் புகுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறங்கத) ஒருவன் கீக்கலிமாவை நாவீனால் சொல்லிக் கொண்டு அதன் அர்த்தத்தை உள்ளத்தால் மறுத்தால் நிச்சயமாக அது அவனுக்கு ஈடேற்றற்றமிக்காது. மாறாக அவன் நயவஞ்சகர்களின் கூட்டத்தில் சேர்ந்துவீடுவான். நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த அனைத்தையுமோ அல்லது அதில் சீலவற்றையோ பொய்ப்படுத்துவது உண்மைக்கு முரணான தாகும். ஏனெனில் அல்லாஹுத்தன்ஜலா நபி(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படியவும் அவர்களை உண்மைப்படுத்தவும் ஏவியுள்ளான். நபீக்குக் கீழ்ப்படிதலை தனக்கு கீழ்ப்படிதலோடு சேர்த்துக் கூறியிருக்கின்றான். “அல்லாஹுவற்வுக்கு கீழ்ப்படியுங்கள் (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் என(நபீயே)! நீர் கூறுவீராக” (24:54)
- 6- வாய்மை:** மனிதன் தனது செயல்களை தூய என்னத்தைக் கொண்டு-வீர்க்கின் சாயல் படிந்த அனைத்தை விட்டும் சுத்தப்படுத்துவதாகும். அதாவது சொல், செயல் அனைத்தும் அல்லாஹுவின் திருமுகத்துக்காகவும் அவனது திருப்தியைத் தேடியும் கலப்பற்ற முறையில் ஏற்படவேண்டும். அதில் முகல்துதி, பிறர் பாராட்ட வேண்டுமென்பது, பயன் கருவது, குயநலன், விளைப்படையான அல்லது மறைமுகமான மனோ கிச்சை, அல்லது அல்லாஹுவின் வழிகாட்டுதலின்றி ஒரு மனிதனின் பிரியத் தற்காகவோ அல்லது ஒரு மத்துறுபுக்காகவோ அல்லது ஒரு கட்சிக்குக் கீழ்ப்படிவதற்காகவோ ஒரு செயலைச் செய்வது போன்ற எந்தக் கலப்படமும் கிருக்கக் கூடாது. எனினும் தனது செயல் மூலம் அல்லாஹுவின் திருமுகத்தையும் மறுமையையும் நாடக்கூடியவனாக கிருப்பது அவசியமாகும். மக்களில் எவருடைய பிரதிபலனுக்கோ நன்றி பாராட்டுதலுக்கோ தனது உள்ளத்தில் கிடமளித்துவிடக் கூடாது. அல்லாஹு கூறுகிறான்: அறிந்து கொள்வீராக! தூயமையான கீழ்ப்படிதல் முற்றிலும் அல்லாஹுவற்வுக்கே உரித்தானதாகும். (39:3) கீழ்ப்படிதலை அல்லாஹுவற்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாக அவனையே வணங்கவேண்டுமென்றே அவர்கள் ஏவ்பட்டுள்ளார்கள். (98:5) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கித்பான் (ரல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹுவற்வின் திருமுகத்தை நாடியவராக லாகிலாஹு கில்லல்லாஹு என்று யார் கூறினாரோ அவருக்கு அல்லாஹு நிச்சயமாக நரகத்தை ஹராமாக்கி விட்டான். (புகாரி, முஸ்லிம்)
- 7- அன்பு:** கிம்மகத்தான் கலிமாவையும் கிதன் தேட்டத்தையும் கிது எதை அறிவிக்கிற தோ அதையும் நேசிக்க வேண்டும். அந்த வகையில் அல்லாஹுவையும் அவனது தூதரையும் நேசிக்க வேண்டும். மற்ற எல்லாவற்றினுடைய நேசத்தைவிட அவர்கள் கிருவரின் நேசத்துக்கே முன்னுரிமை வழங்கவேண்டும். நேசத்திற்குரிய நிபந்தனை களையும் அதற்கு அவசியமானவற்றையும் கடைபிடிக்க வேண்டும். ஆகவே கண்ணீயப்படுத்துதல், மகத்துவப்படுத்துதல், பயப்படுதல், அவனிடம் ஆகரவ வைத்தல் ஆகியவற்றுடன் அல்லாஹுவற்வை நேசிக்கவேண்டும். பொதுவாக மக்கா, மத்னா, பள்ளிகள் போன்ற அல்லாஹுவற்வுக்குப் பிரியமான கிடங்களையும்- ரமழான், குல்லஹஜின் முதல் பத்து நாட்கள் போன்ற அல்லாஹுவற்வுக்குப் பிரியமான காலங்களையும் நபிமார்கள், ரகுல்மார்கள், மலக்குகள், சுத்தியவான்கள், உயிர்த்தியாகிகள், நல்லடியார்

கள் போன்ற அல்லாஹுவக்குப் பிரியமான மனிதர்களையும் தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற அல்லாஹுவக்குப் பிரியமான சொல்களையும், தீக்ர், குர்ஞான் ஒதுதல் போன்ற சொற்களையும் நேசீக்கவேண்டும். மனவிருப்பங்கள், மனோ திச்சைகளைவிடவும் அல்லாஹுவின் வீருப்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அல்லாஹு வெறுத்தவற்றை வெறுப்பதும் திறைநேசமே. ஆதலால் திறைநிராகரிப்பாளர்களையும் திறைநிராகரிப்பு, பாவம், திறைவனுக்கு மாறுசெய்தல் ஆகியவற்றையும் வெறுக்க வேண்டும்.

அல்லாஹு கூறுகிறான்: ஸமான்கொண்டவர்களே! உங்களில் யாரேனும் அவனது மார்கத்தை விட்டு மாறிவிட்டால் அப்போது அல்லாஹு வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான். அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் முஃமின்களிடம் பண்வாகவும் நிராகரிப்போரிடம் கடினமயாகவும் திருப்பார்கள். அல்லாஹுவின் பாதையில் போர்ப்பிரவார்கள். நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள். (4:54)

முஹம்மது ரகுலுல்லாஹுவின் பொருள்

திதன் பொருள் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹுவின் அடியாரும் மனித சமுதாயம் முழுமைக்கும் அனுப்பப்பட்ட தூதருமாவார்களென அகழும் (நம்பிக்கையாலும்) புற முமாக (சொல்லாலும் செயலாலும்) ஏற்றுக்கொள்வதும் திதன் தேட்டத்தின் படி செயல்படுவதுமாகும். அதாவது அவர்கள் ஏவியவற்றில் அவர்களுக்குக் கீழ்ப்படவது, அவர்கள் அறிவித்தவற்றை உண்மைப்படுத்துவது, அவர்கள் விளக்கியவற்றை விட்டும் விலக்குகொள்வது, மற்றும் அவர்கள் மார்க்கமாக்கியவற்றைக் கொண்டு மட்டுமே அல்லாஹுவை வணங்குவதாகும்.

முஹம்மதுர் ரகுலுல்லாஹு என சாட்சீ சொல்வதற்கு கிரண்டு அம்சங்கள் உள்ளன. அவை அப்துஹூ, வரகுலுஹூ- அல்லாஹுவின் அடியாரும் அவனது தூதருமாவார்கள்- என்பதாகும். திவ்விரண்டும் நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் வரம்பு மீறுவதையும் தரக்குறைவாகக் கருதுவதையும் அகற்றிவிடுகிறது. ஏனெனில் அவர்கள் அல்லாஹுவின் அடியாராகவும் அவனுடைய தீருத்தாதராகவும் திருக்கிறார்கள். அவர்கள் சீற்பான நிந்தனை திருத்தாக நிந்தனைக்கொண்டு மக்களிலேயே மிகப் பூரணமானவர்களாக திருக்கிறார்கள்.

இந்த கிடத்தில் அப்து என்பதன் பொருள் வணக்கம் புரியும் திறைவனைன் அடியார் என்பதாகும். அதாவது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர்தான். எதிலிருந்து மனிதன் படைக்கப்பட்டுள்ளானோ அதிலிருந்தே அவர்களும் படைக்கப்பட்டுள்ளார்கள். ஏனைய மனிதர்களுக்கு உள்ளதுதான் அவர்களுக்கும். அல்லாஹு கூறுகிறான்: (நபியே) நீர் கூறுவீராக! நீச்சயமாக நான் உங்களைப்போன்ற ஒரு மனிதன் தான். (18:110) புகழ் அனைத்தும் அல்லாஹுவக்கே! அவனே தன் அடியார் மது விவ்வேதத்தை திறக்கியருளினான். திதில் எவ்விதக் கோண்ணையும் வைத்துவிடவில்லை. (18:1)

ரகுல் என்பதன் பொருள் சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லவும் நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்யவும் அல்லாஹுவின் பக்கம் அழைக்கவும் மனிதசமுதாயம் முழுவதற்கும் தூதராக அனுப்பப்பட்டவர் என்பதாகும். இந்த திருத்தாக கொண்டு சாட்சீ சொல்வது நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் வரம்பு மீறுவதையும் தரக்குறைவாகக் கருதுவதையும் நீக்கவிடுகிறது. தம்மை நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்கின்ற பெரும்பாலோர் அவர்கள்

வீஷயத்தில் வரம்பு மீறி அவர்களை அடிமை அந்தல்லிருந்து கடவுள் அந்தல்லிற்கு உயர்த்திவீடுகிறார்கள். அல்லாஹ்வை வீடுத்து அவர்களைக் கொண்டே பாதுகாப்புத் தேடுகிறார்கள். தேவைகளை நிறைவுசெய்தல், கஷ்டங்களை நீக்குதல் போன்ற அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாதவற்றை அவர்களிடமே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் சிலர் அவர்களின் தூதுத்துவத்தை மறுத்துவீடுகிறார்கள். அல்லது அவர்களைப் பின்பற்றுவதில் வரம்பு மீறி அவர்கள் கொண்டுவந்தவற்றிற்கு மாற்றமான கூற்றுக்களையே ஒதுக்காரமாகக் கொள்கிறார்கள்.

ஈமானின் கடமைகள்

நிச்சயமாக சொல், செயல்கள் சரியான கொள்கையின் அடிப்படையில் உண்டானால்தான் அவை சரியானது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பது மார்க்க ஆதாரங்களான குருஞுன், ஹதீலிலிருந்து அறியப்பட்ட வீஷயமாகும். கொள்கை ஆதாரமற்றதாக இருக்குமானால் அதன் மூலம் உருவாகக் கூடிய சொல், செயல்கள் வீணானதாக ஆகவீடும். அல்லாஹ் கூறுகிறான்: மேலும் எவன் ஸமானன் நிராகரித்துவீடுகிறானோ அவனின் நற்செயல் அழிந்துவீடும். அவன் மறுமையில் நஷ்டமடைந்தவர்களில் இருப்பான். (٢٥:٦) உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்னவை எல் நீர் கிணைவைப்பிரானால் நிச்சயமாக உமது நல்லறங்கள் அழிந்துவீடும். நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகவீடுவீர். (٣٩:٦)

உண்மையில் சரியான கொள்கை என்பது அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகள், வேதங்கள், தூதர்களையும், மறுமை நாளையும், நன்மை, தீமை யாவும் அவன் விதித்த விதிப்படியே நடைபெறுகின்றன என்பதையும் நம்புவதில் மட்டுமே அடங்குகின்றது என்பதை கிறை வேதமும் கிறைத் தூதரின் வழிகாட்டுதலும் திட்டவட்டமாக அறி வித்துவிட்டன. இந்த ஆறு வீஷயங்கள்தான் சரியான அடிப்படைக் கொள்கையாகும். கிவற்றைக் கொண்டுதான் கண்ணியக்க அல்லாஹ்வின் வேதம் கிறங்கியது. கிவற்றைக் கொண்டு தான் அவனது தூதர் முறைம்து (ஸல்) அனுப்பப்பட்டார்கள். கிவற்றுக்கு ஸமானின் கடமைகள் என்றும் கூறப்படும்.

1- அல்லாஹ்வை நம்புவது

அல்லாஹ்வை நம்புவது என்றால் நிச்சயமாக அல்லாஹ் தான் வணக்கத்திற்குத் தகுதியான உண்மையான கிறைவன் என நம்புவதாகும். ஏனெனில் அவன்தான் அடியார்களைப் படைத்தவன், அவர்களுக்கு உபகாரம் செய்வன், அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவன், அவர்களின் கிரகசியங்களையும் வெளிப்படையான நிலைகளையும் அறிவன், அவர்களில் கட்டுப்பட்டு நடப்பவர்களுக்குக் கூலி வழங்கவும், மாறுசெய்பவர்களுக்குத் தன்னை வழங்கவும் சக்தியுள்ளவன். இந்த வணக்கத்திற்காக த்தான் அல்லாஹ் மனிதர்களையும் ஜின்களையும் படைத்தான். இந்த வணக்கத்தைச் செய்யுமாறே அவர்களை ஏவவும் செய்தான்.

அல்லாஹுற் கூறுகிறான்: ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக கவேயன்ற வேறொத்தாகவும் நான் படைக்கவில்லை. நான் அவர்களிடமிருந்து எந்தவாழ்வாதாரத்தையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளித்து வேண்டுமென்றும் நான் நாடவில்லை. நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனாகவும் பெரும் ஒழுநலுடையவனாகவும் வலிமை மிக்கவனாகவும் கிருக்கிறான். (٥١:٥٦-٥٨)

கிந்த உண்மையை விளக்கி கிதன்பால் மக்களை அழைப்பதற்காகவும் கிதற்கு மாறுசெய்யவர்களை எச்சரிக்கை செய்வதற்காகவும்தான் அல்லாஹ் தூதர்களை அனுப்பிவைத்தான். அல்லாஹ் கூறுகிறான்: நீச்சயமாக நாம் எல்லா சமுதாயத்தவர்களுக்கும் அல்லாஹ்வை வணங்குங்கள் வைத்தான்களை விட்டும் வீலகிச் செல்லுங்கள் என (போதிக்குமாறு)தூதர்களை அனுப்பிவைத்தோம். (16:36)

கித்தகைய வணக்க வழிபாட்டின் எதார்த்த நிலை என்னவெனில் பிரார்த்தனை செய்தல், பயப்படுதல், ஆகுரவு வைத்தல், தொழுகை, நோன்பு, அறுத்துப் பலியிடுதல், நேர்ச்சை செய்தல், போன்ற அனைத்து வணக்க வகைகளையும் அச்சம் கொண்டும் ஆவல் கொண்டும் பணிவான முறையில் அதே சமயம் அல்லாஹ்வை பரிபூரணமாக நேசப்ப தூடனும் அவனது கண்ணியத்திற்குப் பணிவதுடனும் அவனுக்கு மட்டுமே செய்வதாகும். திருக்குர்மூனில் பெரும்பாலான வீதியங்கள் கிம்மகத்தான் அடிப்படை அங்கத்தைப் பற்றி தான் கிறங்கியிருக்கின்றன.

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) வணக்கத்தை அவனுக்கே உரித்தாக்கிய நிலையில் நீர் அல்லாஹ்வை வணங்குவிராக! தெரிந்துகொள்ளுங்கள் தூய்மையான மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியதாகும். (39:2-3) அவனைத் தவிர வேறொருவரையும் நீங்கள் வணங்கக் கூடாதென உம் கிறைவன் விதித்துள்ளான். (17:28) வணக்கத்தை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிய நிலையில் அவனையே அழையுங்கள். கிறைநிராகரிப்பாளர்கள் கிதனை வெறுத்தாலும் சரியே! (40:14)

அல்லாஹ் தனது அடியார்கள் மீது கடமையாக்கிய அனைத்தையும் நம்புவதும் அல்லாஹ்வை நம்புவதில் அடங்கும். உதாரணமாக கில்லாத்தின் ஜந்து அடிப்படைக் கடமைகளான வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் ல்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதவரன்றும் சாட்சீ சொல்வது, தொழுகையை நிலைநிறுத்துவது, ஜகாத் கொடுப்பது, ரம்யானில் நோன்பு நோற்பது, கண்ணியமிக்க அல்லாஹ்வின் ஆலயத்திற்குச் சென்று வர சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வது மூகியவற்றையும் கின்றும் தூய்மைக்க கிம்மார்க்கம் கொண்டு வந்துள்ள ஏனைய கடமைகளையும் நம்புவதாகும். கீக்கடமைகளிலேயே மிக முக்கியமான தும் மகத்துவமிக்கதும் லாகிலாஹு கில்லல்லாஹு- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நம்புவதாகும்.

மேலும் அல்லாஹ்தான் அக்லத்தார்களைப் படைத்து அவர்களின் காரியங்களை தனது அறிவையும் ஆற்றலையும் கொண்டு அவன் நாடியது போன்று நர்வக்த்து வருகின்றான். அவனே கிவ்வுலகத்திற்கும் மறு உலகிற்கும் அதிபதி. அகில உலகமனைத்தையும் படைத்துப் பாரிபாலிப்பவன். அவனைத் தவிர வேறு படைப்பாளன் அவனைத் தவிர வேறு நாயன் எவருமில்லை. அடியார்களைச் சர்த்திருத்தம் செய்யவும் கிம்மை, மறுமை வாழ்விற்கு எதில் கடேற்றமிருக்கறதோ அதன் பால் அவர்களை அழைக்கவும் அவன் தூதர்களை அனுப்பி வைத்தான். வேதங்களையும் கிறக்கி வைத்தான். கின்றும் கிவையனைத்திலும் அவனுக்கு கிணையேதும் கில்லை என்று நம்புவதும் அல்லாஹ்வை நம்புவதில் அடங்கும். அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் படைத்தவணாவான். அவனே ஒவ்வொரு பொருளுக்கும் பொருப்பாளனாகவும் திருக்கின்றான். (39:11)

கண்ணியமிக்க கிறைவேதக்திலும் நம்பிக்கைக்குரிய அவன் தூதர் முலமும் வந்துள்ள கிறைவனின் மூகிய திருநாமங்களையும் உயர்வுமிக்க அவனுடைய பண்புகளையும் மாற்றாமல், மறுக்காமல், உருவகப்படுத்தாமல், ஒப்பாக்காமல் நம்பிக்கை கொள்

வதோடு கிவை அறிவிக்கின்ற மகத்தான அர்த்தங்களையும் நம்பவேண்டும். அவ்வர்த்தங்கள்தான் அல்லாஹ் வீன் பண்புகளாகும். கிப்பண்புகளில் எதையும் அவனுடைய படைப்புகளுக்கு ஒப்பாக்காமல் அவனுக்கே உரித்தான விதத்தில் கிவற்றைக் கொண்டு அவனை வர்ணித்துக் கூறுவது கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான்: அவனைப் போன்று எதுவுமில்லை. அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் கிருக்கிறான். (42:11)

2- மலக்குகளை நம்புவது

கிவர்களை பொதுவாகவும் குறிப்பாகவும் ஈமான் கொள்ள வேண்டும். எவ்வாறெனில் ஒரு மூல்லீம் அல்லாஹ் வுக்கு மலக்குகளிருக்கிறார்கள் அவன் தன்னை வணங்குவதற்காகவே அவர்களைப் படைத்துள்ளான். அவர்களில் அர்வைச் சுமக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டவர்கள், நரக, சுவர்க்க பாதுகாவலர்கள், அடியார்களின் செயல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் எனப் பலவகையினர் கிருக்கின்றனர் என நம்ப வேண்டும்.

மேலும் குறிப்பாக ஜிப்ரீல், மீகாயீல், நரகப் பாதுகாவலர் மாலிக், குர் ஓதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மலக்கு கில்ரா:பில் போன்ற அல்லாஹ் வும் அவனது தாதரும் பெயர் குறிப்பிட்டு சொல்லியிருக்கின்றவர்களையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரல்) கூறினார்கள்: வானவர்கள் ஒளியாலும் ஜீன்கள் நெருப்பின் ஜாவாலையிருந்தும் படைக்கப்பட்டார்கள். (எற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுவிட்ட ஒன்றிலிருந்து (அதாவது மண்ணிலிருந்து) ஆதாரம் (மலை) படைக்கப்பட்டார்கள். (மூல்லீம்)

3- வேதங்களை நம்புவது

அல்லாஹ் தனது உண்மையை விளக்குவதற்காகவும் தன் பால் மக்களை அழைப்பதற்காகவும் தன்னுடைய நம்பிமார்கள், ரகுல்மார்கள் மீது வேதங்களை கிறக்கிவைத்துள்ளான் எனப் பொதுவாக நம்புவது அவசியமாகும். குறிப்பாக தவ்ராத், கின்ஜில், ஜூர், குர்மூன் போன்ற அல்லாஹ் பெயர் குறிப்பிட்டுச் சொன்ன வேதங்களை நம்ப வேண்டும். திருக்குர்மூன்தான் கிவற்றில் மிகச் சிறந்ததும் கிறுதியானதும் ஆகும். கிதுமுந்தைய வேதங்களை விட உயர்வானதும் அவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் கிருக்கின்றது.

மேலும் கிது எத்தகையது என்றால் கிதையும் ஆதாரப்பூர்வமான நபிவழியையுமே பின்பற்றுவதோடு எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக எடுத்துக்கொள்வது அனைத்து சமுதாயத்தவர் மீதும் கடமையாகும். ஏனெனில் அல்லாஹ் முஹம்த் (ஸல்) அவர்களை ஜீன், மனித சமுதாயம் அனைத்திற்கும் தூதராக அனுப்பி அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்காக கிந்தக் குர்மூனையும் அவர்களுக்கு கிறக்கி வைத்துள்ளான். கித்திருக்குர்மூனை, அல்லாஹ் கிதயங்களிலுள்ள நோய்களைக் குணப்படுத்தக் கூடியதாகவும் யாவற்றையும் மிகத் தெளிவாக விவரிக்கக் கூடியதாகவும் நேர்வழி காட்டக்கூடிய தாகவும் அகிலத்தார்களுக்கு ஒர் அருட்கொடையாகவும் ஆக்கியிலுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்: கிது நாம் கிறக்கி வைத்த அருள்மிக்க வேதமாகும். எனவே நீங்கள் கிதனைப் பின்பற்றுங்கள். மேலும் நீங்கள் (அவனை) அஞ்சங்கள். கிருபை செய்யப்படுவீர்கள். (3:155) உமக்கு கிவ்வேதத்தை நாம் கிறக்கியிருளியுள்ளோம். அது யா

வற்றையும் மிகத் தெளிவாய் வீவரிக்கக்கூடியதாய் இருக்கிறது. முற்றிலும் (இறைவனுக்கு) கீழ்ப்படிந்து வாழும் மக்களுக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும் அருளாகவும் ஒரு நற்செய்தியாகவும் இருக்கிறது. (16:89)

4- தூதர்களை நம்புவது

தூதர்களைப் பொதுவாகவும் குறிப்பாகவும் நம்புவது அவசியமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு கவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறவும் நரகத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்யவும் சத்தியத்தின் பால் அவர்களை அழைப்ப தற்காகவும் தூதர்களை அனுப்பிவைத்தான். யார் அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொள்கின்றாரோ அவர் நற்பாக்கியம் பெற்று வெற்றியடைந்து விட்டார். யார் அவர்களுக்கு மாறுசெய்கின்றாரோ அவர் ஏழாற்றமும் கைசேதமும் அடைந்து தோல்வியடைந்துவிட்டார். கிறைத்தூதர்களில் நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தாம் கிறுதியான வரும் மிகச் சீற்றந்தவருமாவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: திண்ணமாக நாம் ஓவ்வொரு சமூகத்திற்கும் அல்லாஹ்வை வணங்குங்கள் ஷைத்தான்களை வீட்டும் வீலகுங்கள் என (போதிக்குமாறு) ஒரு தூதரை அனுப்பிவைத்தோம். (16:36) முஹம்மத் உங்களுடைய மூண்களில் எவருக்கும் தந்தையர்ல்லர். எனினும் அல்லாஹ்வீன் தூதராகவும் நபிமார்களில் கிறுதியானவராகவும் இருக்கின்றார். (33:40)

அவர்களில் அல்லாஹ்வும் அவன் தூதரும் பெயர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்ற வர்களை நாம் குறிப்பாக நம்ப வேண்டும். உதாரணமாக நாஹ், ஹாத், ஸாலிஹ், கிப்ராஹி மற்றும் பலர்.

5-இறுதி நாளை நம்புவது

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்ன மரணத்திற்குப் பின்னர் நிகழுவிருக்கின்ற அனைத்து வீடியங்களையும் நம்புவது கிதீல் அடங்கும். உதாரணமாக மண்ணைறையின் சோதனை, அதன் வேதனை, அங்கு கிடைக்கும் கின்பம், மறுமை நாளில் ஏற்படுகின்ற அமளிகள், குன்பங்கள், பாலம், தராக, கேள்வி கணக்கு, நற்கூலி, தண்டனை, மக்களுக்கு வீணப்பட்டியல்களை அளிப்பது. அப்போது தம் வீணப்பட்டியலை வெல்து கையில் வாங்குவோர் இருப்பார்கள். தம் வீணப்பட்டியலை கிடது கையில் அல்லது தம் முதுகுக்குப் பின்னால் வாங்குவோரும் இருப்பார்கள்.

கின்னும் நம்முடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் தடாகத்தை நம்புவதும் கவர்க்கம், நரகம், மு:மிள்கள் அல்லாஹ்வைப் பார்ப்பது, அவர்களிடம் அல்லாஹ் பேசுவது ஆகியவற்றையும் மற்றும் குர்லூனிலும் ஆதாரப்பூர்வமான நபிமாறியிலும் வந்துள்ள யாவற்றையும் நம்புவதும் கிதீல் அடங்கும். எனவே கிவைய னைத்தையும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வீளக்கிய முறைப்படி நம்புவது கடமையாகும்.

6- விதியை நம்புவது

கிதீல் நான்கு வீடியங்கள் உள்ளன:

1- நிச்சயமாக அல்லாஹ் கிதீலவரை நடந்ததையும் கினி நடக்கவிருக்கின்றவற்றையும் அறிந்துள்ளான். கின்னும் தன்னுடைய அடியார்களின் நிலைமைகள், அவர்களின்

வாழ்வாதாதாரங்கள் ஒயுட்காலம், அவர்களின் செயல்கள் மற்றும் அவர்களுடைய திதர வீடியங்கள் அனைத்தையும் அவன் அறிந்துள்ளான். இதில் எதுவும் அல்லா ஹ்வுக்கு மறைந்ததல்ல என நம்புவது. அல்லாஹ் கூறுகிறான்: நீச்சயமாக அல்லா ஹ் அனைத்தையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (9:115)

- 2- அவன் நீர்ணயீத்துள்ள எல்லாவற்றையும் அவன் எழுதி வைத்துள்ளான் என நம்பு வது. அல்லாஹ் கூறுகிறான்: நாம் ஓவியான்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம். (36:12)
- 3- செயல்படுத்தப்படுகிற அவனது நாட்டத்தை நம்புவது. அல்லாஹ் நாடியது நடக்கின்றது. அவன் நாடாதது நடக்காது. அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் தான் நாடு கின்றவற்றைச் செய்வான். (3:40)
- 4- உலகவூள்ள அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே என நம்புவது. அவனையன்றி வேறு படைப்பாளன் யாருமில்லை. அவனைத் தவரிர் வேறு பரிபாலப்பவன் எவனுமில்லை. அல்லாஹ் கூறுகிறான்: அவன் தான் உங்களைப் படைத்துப் பரிபாலப்பவனாகிய அல்லாஹ்! அவனைத் தவரிர் வேறு கிறைவன் கில்லை. ஓவியாருபாருளையும் படைத்தவன் அவனே. எனவே நீங்கள் அவனையே வணங்குங்கள். அவனே எல்லாவற்றிற்கும் பொருப்பாளனாக இருக்கின்றான். (8:012)

இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றுக் கூடியவை:

ஒரு மூல்லீம் சல நேரம் பல்வேறு காரியங்களைச் செய்வதன் மூலம் தனது மார்க்கத்தைவிட்டும் வெளியேறவிடுகின்றான். அவற்றில் மிக ஒப்பத்துக்குரியதும் அதிகமாக நடக்கக் கூடியதும் பத்து காரியங்களாகும்.

1- அல்லாஹுவுக்கு கிணனவைத்தல்:

அல்லாஹ் கூறுகிறான்: எவன் அல்லாஹுவுக்கு கிணனகற்பிக்கின்றானோ அவனுக்குத் திண்ணமாக அல்லாஹு சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கின்றான். அவனுடைய கிருப்பிடம் நரகமாகும். மேலும் கித்தகைய அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை. (5:72)

இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்வது, அவர்களிடம் உதவி தேடுவது, அவர்களுக்கு நேர்ச்சைச் செய்வது, அறுத்துப் பலிபீடுவது ஆகிய அனைத்தும் கிணனவைப் புதான்.

2- கிடைத்தரகரை ஏற்படுத்துவது:

எவன் தனக்கும் அல்லாஹுவுக்கும் கிடையே கிடைத்தரகர்களை ஏற்படுத்தி அவர்களிடம் பிராத்திக்கவும் பரந்துரை செய்யத்தேடவும் அவர்களிடமே தன்னுடைய காரியங்களை ஒப்படைக்கவும் செய்கின்றானோ அவன் காபிராகிவிட்டான். பள்ளிவாசல்கள் அல்லாஹுவுக்கே உரியனவாகும். எனவே அங்கு அல்லாஹுவைத் தவரிர் வேறு யாரையும் அழைக்காதார்கள். (72:18)

3- கிணனவைப்பாளர்களை காபிர் என ஒருவன் கருதவில்லையானால் அல்லது அவர்களின் குப்பரில்- கிறைநிராகரிப்பில் சந்தேகம் கொண்டால் அல்லது அவர்களின் கொள்கையைச் சரியெனக் கருதினால் அவனும் காபிராகிவிட்டனான்.

4- நம்பில்ல அவர்கள் காட்டிய வழியை விடவும் மற்ற வழிகள் பரிபுரணமானவை என்றோ அல்லது அவர்கள் கொண்டு வந்த சட்டத்தை விடவும் மற்ற சட்டங்கள் சீறந்தவை என்றோ ஒருவன் நம்பினால் அவனும் காபிராகிவிட்டான்.

இதாரணமாக மனீதர்கள் கியற்றிய அமைப்புகள், சட்டங்கள் இல்லாமியச் சட்டங்களை விடவும் சீறந்தது என்றோ அல்லது கில்லாமிய வாழ்க்கை முறையை நடை முறைப்படுத்துவது கிந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்றோ அல்லது கிச்சட்டம் தான் மூல்லிம்கள் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் என்றோ அல்லது கிச்சட்டம் மனீத னுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பை மட்டும் தான் எடுத்துச் சொல்கின்றது. வாழ்க்கையின் மற்ற பிரச்சனைகளில் தலையிடுவதே கில்லை என்றோ ஒருவன் நம்பினால் அவனும் காபிராகிவிட்டான்.

அல்லது திருடியவனின் கையை வெட்டுவதற்கோ அல்லது விபச்சாரத்தில் ஈடுபட்ட வனுக்கு- அவன் திருமணமானவனாக கிருந்தால் மரணத்தன்டனை கொடுப்பதற்கோ அல்லாஹுவின் சட்டத்தைச் செயல்படுத்துவது கிக்காலத்திற்குப் பொருந்தாது என ஒருவன் கருதினால் அவனும் காபிராகிவிட்டான். அதுபோல கொடுக்கல் வாங்கல், குற்றவியல் சட்டங்கள் அல்லது கிவையல்லாதத்தில் அல்லாஹுவின் சட்டத்தை விட்டு வேறு சட்டத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்குவது கூடுமென ஒருவன் நம்பினால் அவனும் காபிராகிவிட்டான். அது ஷரிஅத் சட்டத்தை விடவும் சீறந்ததென அவன் நம் பாவிட்டாலும் சரியே. காரணம் கிப்படி நம்புவன் தினால் அல்லாஹு தடை செய்ததை ஆகுமாக்கக் கொண்டவர்கள் அனைவருமே காபிர்கள்தான்.

5- நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் ஓன்றை ஒருவன் வெறுத்தால் அவனும் காபிராகிவிட்டான். அதை அவன் செயல்படுத்தினாலும் சரியே. அல்லாஹு கூறுகிறான்: ஏனெனில் அல்லாஹு கிறக்கி வைத்ததை அவர்கள் வெறுத்தார்கள். எனவே அவர்களின் செயல்களை அவன் வீணாக்கி விட்டான். (47:9)

6- நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் ஏதேனும் ஓர் அம்சத்தை அல்லது அம்மார்க்கம் வழங்குகின்ற கூலியையோ தண்டனையையோ ஒருவன் பர்காசம் செய்தால் அவன் காபிராகிவிடுவான். அல்லாஹு கூறுகிறான்: (நபி) நீர் கூறும்: அல்லாஹுவையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா நீங்கள் பரி காசம் செய்து கொண்டிருந்தார்கள்? உங்கள் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம். நீங்கள் கிறைநம்பிக்கை கொண்ட பின் தின்னமாக நிராகரித்துவிட்டார்கள். (9:65, 66)

7- ஸிஹிர்- குனியம்: யாரோலும் குனியம் செய்தால் அல்லது குனியம் செய்வதை ஏற்றுக் கொண்டால் அவன் காபிராகிவிடுவான். அல்லாஹு கூறுகிறான்: ஆனால் அவர்கள் கிரு வரும் நிச்சயமாக நாங்கள் (உங்களுக்கு) சோதனையாக கிருக்கிறோம். (கிச் குனியத்தைக் கற்று) நீங்கள் காபிராகிவிடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்யாமல் எவருக்கும் கிடைக்க ஏற்றுக் கொடுக்கவில்லை (2:102)

8- மூல்லிம்களுக்கு எதிராக காபிர்களுக்கு உதவி செய்வது. அல்லாஹு கூறுகிறான்: உங்களில் எவரேனும் அவர்களை உற்ற நன்பர்களாய் ஆக்கிக் கொண்டால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சார்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹு அக்கிரமக்காரர்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான். (5:51)

9- மக்களில் சீலருக்கு முறைம்மத் (ஸல்) அவர்களின் மார்க்கத்தை விட்டும் வெளியேறும் அனுமதி உண்டு, அது கூடும் என்று யாராவது கருதினால் அவரும் காபிராகிவிட்டார். அல்லாஹு கூறுகிறான்: கில்லாத்தை விடுத்து வேறொரு மார்க்கத்தை யாரே ஒனும் மேற்கொள்ள வீரும்பினால் அவனிடமிருந்து ஒருபோதும் அது ஏற்றுக் கொள்

எப்படமாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக கிருப்பான். (3:8) அதாவது முஹம்மத் (ஸல்) அவர்களுடைய தூதுச் செய்தி யாருக் கெல்லாம் எட்டியிருக்கின்றதோ அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய மார்க் கத்தை விடுத்து வேறு மார்க்கத்தைப் பின்பற்றுவது கூடாது. மேலும் அவர்களுடைய வழியை விடுத்து வேறு வழியைப் பின்பற்றுவதீல் தான் வெற்றி கிருக்கிறது என்று நம்புவதும் கூடாது.

10- அல்லாஹ் வின் மார்க்கத்தைப் படிக்காமலும் செயல்படுத்தாமலும் புறக்கணிப்பது. அல்லாஹ் கூறுகிறான்: தன்னுடைய கிறைவனீன் வசனங்கள் மூலம் அறிவுரை வழி ஸ்கப்பட்ட பிறகும் அதனைப் புறக்கணித்துவிட்டவனை வீடு கொடிய அக்கிரமக்காரன் யார்? கித்தகைய குற்றவாளிகளை நீச்சயமாக நாம் பழவாங்கியே தீருவோம். (32:22) புறக்கணிப்பது என்றால் ஒரு மனதின் மூல்லிமாகுவதற்குரிய அடிப்படை விஷயங்களைப் படிக்காமல் புறக்கணிப்பதாகும். மார்க்கத்தின் விளக்கங்களைப் படிக்காது புறக்கணிப் பது இங்கே நோக்கமல்ல.

கில்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடியவை என்று மேலே குறிப்பிட்ட அனைத்தைப் பொறுத்தும் வினையாகச் செய்பவன் விளையாட்டாகச் செய்பவன் என்று எந்த வித்தியாசமும் கில்லை. கிவற்றைச் செய்பவர் யாராயினும் கில்லாத்தை விட்டும் வெளி யேறவிடுவார். மூனால் நீர்பந்தத்திற்குள்ளானவனைத் தவிர். அவன் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

தூய்மை மற்றும் தொழுகையின் சட்டங்கள் أحكام الطهارة والصلوة

சுத்தமும் அசுத்தமும்

மழை நீர், கடல் நீர் போன்றவை சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும். அவ்வாறே பயன்படுத்தப்பட்ட தண்ணீரையும் சுத்தம் செய்வதற்காக மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுபோன்றே சுத்தமான பொருள் தண்ணீருடன் கலந்து தண்ணீர் எனும் நிலையை மாற்றிவிடாமல் அதன் அசல் தன்மையீலையே கிருந்தால் அந்தக் கூடுதலாக சுத்தம் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அசுத்தம் கலந்துவிட்ட நீரைப் பயன்படுத்தக் கூடாது. கிடு நீரின் சவுயையோ வாடையையோ அல்லது நிறத்தையோ அந்த அசுத்தம் மாற்றிவிட்டால்தான். அவற்றில் எதுவும் மாறவில்லையெனில் சுத்தம் செய்வதற்காக அதைப் பயன்படுத்துவது கூடும்.

பாத்திரத்திலிருந்து குடித்து மீதமுள்ள தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வதும் ஆகுமானதே. மூன்றால் நாய், பன்றி குடித்து மீதமான தண்ணீரைத் தவிர. ஏனெனில் கிருந்தத் தண்ணீர் அசுத்தமாகும்.

அசுத்தம்: ஒரு முஸ்லிம் எதைவிட்டும் தவிர்ந்து கொள்வதும் அது பட்ட கிடத்தைக் கழுவதும் கடமையாகுமோ அதுவே அசுத்தமாகும்.

இடையிலோ, இடலிலோ அசுத்தம் பட்டுவிட்டால் அதைக் கழுவது கடமையாகும் அது பார்வைக்குத் தென்படக்கூடிய அசுத்தமாக கிருந்தால். உதாரணமாக கிரத்தம். கழுவீசு பிறகு நீங்குவதற்கு சீரமான சுவடு எஞ்சீபிருந்தால் அது பற்றிக் குற்றமில்லை. பார்வைக்குத் தென்படாத அசுத்தமாக கிருந்தால் அதைக் கழுவீனால் போகும். ஒரு தடவையாகிறும் சரியே!

தரையில் அசுத்தம் பட்டுவிட்டால் அதில் தண்ணீரை உற்றிவிடுவதன் மூலம் அது சுத்தமாகின்றது. அதுபோல அசுத்தம் திரவப்பொருளாக கிருந்தால் அது காய்ந்து விடுவதன் மூலமும் தரை சுத்தமாகின்றது. அசுத்தம் தீட்ப்பொருளாக கிருந்தாலோ அதை நீக்கினாலே தவிர தரை சுத்தமாகாது.

அசுத்தத்தினுடைய சில சட்டங்கள்

1. ஒருவன் மீது ஒரு பொருள் பட்டுவிட்டால் அது அசுத்தமா? கில்லையா? என்று தெரியாவிட்டால் அதுபற்றி யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை. அதுபோல அதைக் கழுவதும் அவசியமில்லை.
2. ஒருவன் தொழுது முடித்த பிறகு தன் இடலிலோ இடையிலோ அசுத்தத்தைப் பார்க்கிறான், அது அசுத்தம் என்று அவனுக்கு முன்னரே தெரியாமலிருந்தால் அல்லது தெரிந்தும் அதை மறந்துவிட்டால் அவனது தொழுகை ஆகுமானதே!
3. ஆடையில் அசுத்தம் பட்ட கிடம் எதுவென்று ஒருவனுக்குத் தெரியாவிட்டால் ஆடை முழுவதும் கழுவது அவசியமாகும்.

4. அசுத்தங்கள் பலவகைப்படும்:

- அ) மலம், ஜலம்.
- ஆ) வதீ: கிழு சீற்றுக்குப் பிறகு வெளியேறக் கூடிய வெண்மையான, கட்டியான வெட்டையாகும்.
- இ) மதீ: கிழு பாவுணர்வு மேலிடும்போது வெளியேறக் கூடிய வெண்மையான, வளவளப்பான வெட்டையாகும்.

இந்த அசுத்தங்கள் முடையிலோ உடலிலோ பட்டுவிட்டால் அவற்றைக் கழுவது அவசியமாகும். எனினும் இந்திரியம் சுத்தமானதே! மூனால் அது ஈரமாக இருந்தால் கழுவதும் காய்ந்திருந்தால் சுரண்டி அகற்றுவதும் விரும்பத்தக்கதாகும்.

ஈ) அதன் கிறைச்சீயை உண்ண அனுமதி கில்லாத பிராணியின் சீற்றுந் மற்றும் விட்டை. கிவ்விரண்டும் அசுத்தமாகும். அதன் கிறைச்சீயை உண்ண அனுமதி உள்ள பிராணியின் சீற்றுநும் விட்டையும் அசுத்தமாகாது.

மலம், ஜலம் கழிப்பது

மலம், ஜலம் கழிப்பதன் ஒழுங்குமுறைகள்:

- கழிப்பறையில் நுழையும்போது **بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ** ‘பிஸ்மில்லாஹ் அல்லாஹும் கின்னீ அவுதூபிக மினல் குப்ஸி வல்கபாயில்’ என்று கூறி கிடது காலை முன்வைத்து நுழைய வேண்டும்.
(பொருள்: கிறைவா! மூன், பெண் ஷைத்தான்களை விட்டும் உண்ணிடம் நான் பாது காப்புத் தேடுகள்றேன்)
- அல்லாஹ்வின் திருநாமம் உள்ளவற்றை உடன் எடுத்துச் செல்லக் கூடாது. அது காணாமல் போய்விடும் என்ற அச்சம் இருந்தாலே தவிர!
- திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும்போது கீல்லாவை முன்னோக்கவோ பின் னோக்கவோ கூடாது.
- மக்களைவிட்டும் மானத்தை மறைத்துக் கொள்ளவேண்டும். கித்தில் அலட்சியம் காட்டக் கூடாது. பொதுவாக மூன் மறைக்க வேண்டிய பகுதி தொப்புளிருந்து முட்டுக்கால் வரையாகும். பெண் உடல் முழுவதும் மறைத்துக் கொள்ள வேண்டிய வையே. மூனால் தொழுகையில் முகத்தைத் தவிர.
- மலஜலம் கழித்த பின்னர் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் கிடைக் கவில்லையென்றால் கற்கள், காக்தம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். மேலும் சுத்தம் செய்யும்போது கிடது கையைப் பயன்படுத்த வேண்டும்.

உள்ளு

உள்ளு கில்லாமல் தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர்து தொழுகையை- அவற்றுக்கு உள்ள நீங்கிவிட்டால் மீண்டும் உள்ளுக் கெய்து தொழுாத வரை அதனை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை. (முல்லிம்)

உளுச் செய்யும் முறை

உளுச் செய்யும்போது தொடராகவும் ஒன்றன் பின் ஒன்றாகவும் செய்ய வேண்டும். தன்னீரைச் சீக்கனமாகப் பயன்படுத்திக் கொள்வது சுன்னத்தாகும். நபி(ஸல்) அவர்கள் உளுச் செய்துகொண்டிருந்த ஒரு மனீதரைப் பார்த்தார்கள். அவரிடம் தன்னீரை விரயம் செய்யாதே! தன்னீரை விரயம் செய்யாதே! என்று கூறினார்கள். (கிப்ளிங்மாஜா)

1. உளுச் செய்கின்றேன் என்று நாவால் மொழியாமல் மனதால் என்னீக் கொள்ள வேண்டும். ஏனெனில் நிய்யத் என்பது ஒன்றைச் செய்வதாக உள்ளத்தால் என் னுவதாகும். பிறகு பிஸ்மில்லாஹு கூறவேண்டும்.
2. கிரு கைகளையும் மனீக்கட்டு வரை முன்று முறை கழுவ வேண்டும்
3. முன்று முறை வாய்க் கொப்பளித்து நாசியில் தன்னீர் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும்
4. முகத்தை- அகலவாக்கில் ஒரு காதலிலிருந்து மறு காது வரை, நீளவாக்கில் தலை முடி முளைக்கும் கிடத்திலிருந்து நாடிக் குழி வரை- முன்று முறை கழுவ வேண்டும்.
5. கிரு கைகளையும் விரல்களின் நுஸ்பிலிருந்து முழங்கை வரை முதலில் வலது கை பிறகு கிடது கை என முன்று முறை கழுவ வேண்டும்.
6. ஒரு தடவை தலைக்கு மலைஹ் செய்ய வேண்டும். அதாவது கிரு கைகளையும் தன்னீரில் நடைத்து அவ்விரண்டையும் தலையின் முன்பாகத்தில் வைத்து பிடரி வரை தடவீ ஒரும்பித்த கிடத்திற்கு மீண்டும் கைகளைக் கொண்டு வரவேண்டும்.
7. பிறகு காதுகளில் ஒரு முறை மலைஹ் செய்ய வேண்டும். அதாவது கிரு முட்காட்டி விரல்களை கிரு காதுகளுக்குள் நுழைத்து கட்டை விரல்களால் காதுகளின் வெளி ப்புறுத்தைத் தடவ வேண்டும்.
8. கிரண்டு கால்களையும் விரல்களின் நுஸ்பிலிருந்து கரண்டை வரை முதலில் வலது கால் பிறகு கிடது கால் என முன்று முறை கழுவ வேண்டும்.
9. பிறகு அஷ்றஹ்து அல்லாயிலாஹு கில்லல்லாஹு வளஅஷ்றஹ்து அன்னமுஹம்மதன் அப்துஹ்து வரலாஹுவஹ்து என ஹத்லீல் வந்த துழுவை ஒது வேண்டும்.

اَللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

காலுறைகள் மீது மலைஹ் செய்தல்

கில்லாயிய மார்க்கம் காலுறைகள் மீது மலைஹ் செய்வதற்கு அனுமதியளித்து நமக்கு எளிமைப்படுத்தியுள்ளது. காலுறைகள் மீது மலைஹ் செய்வது நபி(ஸல்) அவர்களின் நடைமுறை பூலம் நிருபணமானதாகும். நபி(ஸல்) அவர்கள் தமது தலைப்பாகைக்கும் காலுறைகளுக்கும் மலைஹ் செய்வதை நான் பார்த்திருக்கிறேன் என்று அபு ஜஃபர் பின் அம்ரு (ரல்) அறிவிக்கும் ஹத்லீல் புகாரியிலும், ஒரு நாள் இரவு நான் நபி (ஸல்) அவர்களுடன் (பயணத்தில்) கிருக்கும்போது அவர்கள் ஒரு கிடத்தில் கிறங்கி தமது தேவையை நிறைவேற்றிவிட்டு பிறகு வந்தார்கள். என்னிடமிருந்த ஒரு பாத்திரத்திலிருந்து தன்னீரை நான் அவர்களுக்கு ஓற்றினேன். அவர்கள் உளுச் செய்து விட்டு தமது காலுறைகளுக்கு மலைஹ் செய்தார்கள் என்று முக்கோ பீன் ஷாபா (ரல்) அறிவிக்கும் ஹத்லீல் மலைஹ் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் காலுறைகள் மீது மலைஹ் செய்வதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. உளுச் செய்துவிட்டு காலுறை அணிந்திருக்க வேண்டும்.

காலுறைகளின் மேற்பகுதியில் மஸஹ் செய்ய வேண்டும். அடிப்பகுதியில் மஸஹ் செய்யக் கூடாது.

மஸஹ் செய்வதற்குரிய கால அளவு இரைல் தங்கீவிருப்பவருக்கு ஒரு நாளும் பயன்க்கு முன்று நாட்களுமாகும். இக்கால அளவு முடிந்து விட்டாலோ அல்லது மஸஹ் செய்த பீன் காலுறைகளைக் கழற்றி விட்டாலோ அல்லது குளிப்பு கடமையாகி விட்டாலோ மஸஹ் செய்தது நீங்கவிடும்.

உஞ்சைவ நீக்கும் காரியங்கள்

மலஜலம் கழிப்பது, காற்றுப் பிரவது, மதி, வதி என்னும் வெட்டை வெளியாவது, இந்திரியம் வெளிப்படுவது (இந்திரியம் வெளிப்பட்டால் குளிப்பும் கடமையாகிவிடும்) தூக்கம், வெட்கத்தலத்தை துணியின்றி நேரடியாகத் தொடுவது, ஓட்டக இறைச்சி உண்பது, உனர்வீழந்து போவது.

குளிப்பது

சுத்தம் செய்கிறேன் எனும் நியத்துடன் வாய்க்காப்பளித்து, நாசீக்கு தண்ணீர் செலுத்தி சுத்தம் செய்து உடம்பு முழுவதும் தண்ணீர் இற்றி கழுவதற்கே குளிப்பது என்று பொருள். ஐந்து காரணங்களால் குளிப்பு கடமையாகின்றது.

1. தூக்கத்திலோ விழிப்பிலோ இச்சையுடன் இந்திரியம் வெளிப்படுவது. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி. இச்சையின்றி இந்திரியம் வெளியானால் குளிப்பு கடமையாகாது. கிழுபொல ஸ்கலிதம் வெளிப்பட்டதாகக் கனவு கண்டு இந்திரியம் தென்படவில்லை யானாலும் குளிப்பு கடமையாகாது. முயினும் ஈத்தையோ அதற்கான அடையாளத் தையோ கண்டால் குளிப்பு கடமையாகிவிடும்.
2. மூன் குறியின் முன்பகுதி யோரீயின் மலர்ப்பகுதியில் நூழைவது. இந்திரியம் வெளியாகாவிட்டாலும் சரியே.
3. மாதவிடாய், பிரசவ கிரத்தம் நின்று விடுவது.
4. மரணமடைதல். கிழுவும் ஒரு காரணம் எனும் அடிப்படையில்தான் மயித்தைக் குளிப்பாட்டுவது கடமையாகிறது.
5. ஒருவன் புதிதாக இல்லாத்தைத் தழுவினால் குளிப்பது அவனுக்குக் கடமை.

தூக்கு உடையவருக்குத் தடுக்கப்பட்டவை

1. திருக்குருளுடைத் தொடுவது, அதைச் சுமப்பது, கிதேபோன்றுதான் பார்த்தோ பார்க்காமலோ, சப்தமிட்டோ, சப்தமில்லாமலோ குருதூணை ஒதுவதும் மனப்பாட மாக வோ ஏட்டிலிருந்தோ குருதூணை ஒதுவதும். (கிழு விஷயத்தில் கருத்து வேறுபாடுள்ளது)
2. தூக்கு உடையவரோ மாதவிடாய்ப் பெண்ணோ பள்ளியில் தங்குவது கூடாது. ஆனால் பள்ளிக்குள் சென்று வருவதில் குற்றமில்லை.

தயம்மும் செய்தல்

இரைல் கிருக்கும்போதும் பயனத்தில் கிருக்கும்போதும் தயம்மும் செய்வதற்கு ஒனு மதியளிக்கப்பட்டுள்ளது. தயம்மும் என்பது உஞ்சுவக்குப் பகரமாக அல்லது குளிப்புக் பகரமாகச் செய்ய வேண்டிய ஒன்றாகும். கிழு பின்வரும் காரணங்களுக்காகச் செய்யப்படும்.

1. தண்ணீர் கிடைக்கவீல்லையின்றால் அல்லது தண்ணீர் கிருந்தும் சுத்தம் செய்வதற்குப் போதுமாகாது என்றால் தயம்மும் செய்துகொள்ளலாம். ஆனால் முன்னதாக எங்கேனும் தண்ணீர் கிருக்கிறதா? என்று தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கிடைக்கவீல்லையின்றால் தயம்மும் செய்து கொள்ளலாம். அல்லது தண்ணீர் அருகில் கிருந்து அதைத் தேடிச் செல்லும்போது தன் உயிருக்கோபாருளுக்கோ ஹறு வீளையும் என அஞ்சீனால் தயம்மும் செய்து கொள்ளலாம்.
2. உரூவினுடைய உறுப்புக்களில் காயம் கிருந்தால் அதைத் தண்ணீரால் கழுவதால் பாதிப்பு ஏற்படுமானால் ஈரக்கையால் தடவ வேண்டும். ஒதுணாலும் பாதிப்பு ஏற்படும் என்றால் தயம்மும் செய்து கொள்ளலாம்.
3. தண்ணீர் அல்லது வானிலை கடும் குளிராக கிருக்கும்போது தண்ணீரைப் பயன்படுத்துவதால் கிடையறு ஏற்படும் என அஞ்சீனால் தயம்மும் செய்து கொள்ளலாம்.
4. தண்ணீர் கிருந்தும் குடிப்பதற்குத் தேவைப்பட்டால் தயம்மும் செய்துகொள்ளலாம்.

தயம்மும் செய்யும் முறை

முதலில் நியயத்து செய்துகொள்ள வேண்டும். பிறகு கிரண்டு கைகளையும் பூமியில் ஒரு முறை அடித்து முகத்திலும் கிரு கைகளையும் மணீக்கட்டு வரையிலும் தடவிக் கொள்ள வேண்டும்.

உரூவை நீக்கக்கூடிய காரியங்கள் அனைத்தும் தயம்முமையும் நீக்கிவிடும். மேலும் தயம்மும் செய்த ஒருவருக்கு தொழுகைக்கு முன்போ அல்லது தொழுகைன்றிருக்கும்போதோ தண்ணீர் கிடைத்துவிடுமானால் தயம்மும் நீங்கிவிடும். தொழுது முடித்த பிறகு தண்ணீர் கிடைத்தால் அவரது தொழுகை நிறைவேறவிடும்.

தொழுகை

1. தொழுகை கில்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் கிரண்டாவது கடமையாகும். கிழு பருவமடந்த புத்தியுள்ள மூல்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும். அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி தொழுகையை விட்டவன் காப்ராவான். மறுமை நாளில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகை பற்றித்தான்.
2. ஒரு நாளைக்கு ஸபஜர், ஹஹர், அஸர், ம.பி.பி, கிஷா ஆகிய ஜந்து தொழுகைகளையும் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுவது ஆண்களுக்கு கடமையாகும். அமைதியாகவும் கம்பீரமாகவும் பள்ளிக்கு வருவது ஒரு மூல்லியுக்கு மார்க்கமாக்கப்பட்டுள்ளது. அதுபோல பள்ளிக்குள் நுழைந்ததும் உட்காருவதற்கு முன்னால் கிரண்டு ரக்கித்துகள் தொழுவது கன்னத்தாகும்.
3. தொழுகையில் மானத்தை மறைப்பது அவசியமாகும். அது ஆண்களைப் பொறுத்து தொப்புளிலிருந்து முட்டுக் கால் வரையாகும். பெண்களைப் பொறுத்து உடல் முழுவதுமாகும். ஆனால் தொழும்போது பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது. தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு கீப்லாவை முன்னோக்குவது ஒரு நிபந்தனை என்பதைப் போன்றதாகும் கிழு!
4. தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது கடமையாகும். நேரம் வருவதற்கு முன்னால் தொழுவது கூடாது. நேரத்தை விட்டும் தொழுகையை பிற்படுத்துவது தடுக்கப்பட்டதாகும்.

தொழுகையின் நேரங்கள்

- வூஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாயத் துவங்கியதிலிருந்து ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவுக்கு வரும் வரை.
- அஸர் நேரம் ஒரு பொருளின் நிழல் அப்பொருளின் உயரத்தினாலை அடைந்தவடன் ஆரம்பமாக சூரியன் மறையும் வரை நீடிக்கின்றது.
- மஸ்ரிப் நேரம் சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம் மறையும் வரை. செம்மேகம் என்பது சூரியன் மறைந்த பிறகு தோன்றக் கூடியது.
- கிஷா நேரம் செம்மேகம் மறைந்ததிலிருந்து கிரவின் பகுதி வரை.
- பஜர் நேரம் அத்காலை உதயமானதிலிருந்து சூரியன் உதயமாகும் வரை.

தொழும் முறை

ஒரு முல்லீழுக்கு தொழுகையில் பண்வும் நீதானமும் அவசியமாகும்.

1. அங்கும் கிஸ்கும் திரும்பாமல் சரிவு கில்லாமல் கிப்லாவை முன்னோக்க வேண்டும்.
2. தான் தொழும் தொழுகையை நாவால் மொழியாமல் மனதால் எண்ணிக்கொள்ள வேண்டும்.
3. பிறகு அல்லாஹு அக்பர் என்று தக்பீரதுல் கிஹ்ராம் என்ற முதல் தக்பீரைக் கூறிக் கொள்ள வேண்டும். தக்பீர் கூறும்போது கிரு கைகளையும் தோள் புஜங்களுக்கு நேராகவோ காதுகளுக்கு நேராகவோ உயர்த்திக் கொள்ள வேண்டும்.
4. பிறகு வலது முன்கையை கிடது முன்கையின் மீது வைத்து அதை நெஞ்சின் மீது வைக்க வேண்டும்.
5. பிறகு ஆரம்ப துழுவை ஓத வேண்டும்.

سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالٰى جَدُّكَ وَلَا إِلٰهَ إِلَّاْكَ

‘கப்பஹானகல்லாஹும் வபிஹும்திக வதபாரகஸ்முக வதஞ்லா ஜத்துக வலா கிலாஹு கைருகு’ என்று கூறவேண்டும்.

(பொருள்: கிறைவா! உன்னைப் புகழ்வதுடன் துதிக்கவும் செய்கிறேன். உனது திருப்பெயர் அருட்பேருடையது. உனது ஆற்றல் மிகவும் உயர்ந்தது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியகிறைவன் வேறு யாரும் கில்லை)

6. பிறகு أَعُوذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ‘அவுதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ என்று கூற வேண்டும்.
(பொருள்: விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுக் கிறேன்)
7. பிறகு பில்மில்லாஹ்வுடன் ஸாரத்துல் பாத்திஹாவை ஓத வேண்டும்.
8. பிறகு திருக்குர்மூனில் தனக்குத் தெரிந்ததை ஓத வேண்டும்.
9. பிறகு அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறி ருகூ: செய்ய வேண்டும். தக்பீர் கூறும் போது கிரு கைகளையும் தோள் புஜங்களுக்கு நேராக உயர்த்திக் கொள்ள வேண்டும். ருகூவில் رَبِّ الْعَظِيمِ ‘கப்பஹான ரப்பியல் அழீம்’ என்று முன்று முறை கூறுவது சுன்னத்தாகும்.

(பொருள்: மகத்தான என் கிறைவன் பரிசுத்தமானவன்) கிதல்லாத வேறு திக்ரை யும் கூறிக் கொள்ளலாம். ஒரு முறையாயினும் சரியே.

10. பிறகு ஹ்ம் லு ஸு மீ 'ஸமிஅல்லாஹ்ரா லிமன் ஹமதா' என்று கூறி ருகுவில் ருந்து ஏழவேண்டும்.
(பொருள்: புகழ்ப்பவரின் புகழ் வார்த்தைகளை கிறைவன் கேட்டுக் கொண்டான்) கிரண்டு கைகளையும் தோள் பஜாங்கள் வரை உயர்த்திக் கொள்ள வேண்டும். கிமாமைப் பின்பற்றித் தொழுபவர் 'ஸமிஅல்லாஹ்ரா லிமன் ஹமதா' என்பதற்குப் பதிலாக மந்த்ரம் 'ர்த்தா வெல்லா வலகல் ஹமத்' என்று கூற வேண்டும்.
(பொருள்: எங்கள் கிறைவனே! உனக்கே எல்லா புகழும்)
11. நிலையில்

رَبِّنَا وَلَكَ الْحَمْدُ مِنْ إِلَهٍ سَماواتٍ وَمِنْ أَرْضٍ وَمِنْ عَمَلٍ مَا شَتَّتَ مِنْ شَيْءٍ بَعْدَ

- 'ர்ப்பனா வலகல் ஹம்து மில்லீஸ் ஸமாவாத்தி வமில்லீஸ் அர்ஷி வமில்லா மாஷிஃத மின் ஷையின் பாது' என்று கூற வேண்டும்.
- பொருள்: கிறைவா! வானங்கள் நிறைய பூமி நிறைய கிவையன்றி நீ எதை நாடுகின் நாயோ அவை நிறைய உனக் கே புகழுனைந்தும்.
12. பிறகு அல்லாஹ்ரா அக்பர் என்று கூறி முதல் ஸஜ்தா செய்ய வேண்டும். ஸஜ்தாவில் கிரு பாதங்கள், கிரு முட்டுக்கால்கள், நெற்றியடன் முக்கு ஒகிய ஏழு உறுப்புக்கள் தரையில் படுமாறு ஸஜ்தா செய்ய வேண்டும். கிரு கைகளையும் வீலாப்பறங்களை வீட்டும் அகற்றி வைக்க வேண்டும். கால் வீரல்களை கிப்லாவை முன்னோக்கி வைக்க வேண்டும். ஸஜ்தாவில் உள்ள ரப்பான் 'கப்ஹான் ரப்பியல் அஃலா' என்று முன்று முறை கூறுவது கன்னத்தாகும். (பொருள்: உயர் வான என் கிறைவன் தூயவன்) கிதல்லாத வேறு திக்ரையும் கூறிக் கொள்ளலாம். ஒரு முறையாயினும் சரியே!

13. பிறகு அல்லாஹ்ரா அக்பர் என்று கூறி ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்த வேண்டும். கிடது பாதக்தின் மீது அமர்ந்து வலது பாதக்தை நட்டு வைத்துக்கொள்ள வேண்டும். கிடது கையை கிடது முட்டுக்காலுக்கு அடுத்துள்ள கிடது தொடையீன் ஓரத்தில் வைக்க வேண்டும். வலது கையை வலது முட்டுக்காலுக்கு அடுத்துள்ள வலது தொடையீன் ஓரத்தில் வைக்க வேண்டும். கிந்த கிருப்பில்

رَبُّ اغْرِيٰ وَارْحَمْيٰ وَاهْدِنِي وَارْزُقْنِي وَاجْرِيٰ وَعَافِنِي

- 'ரப்பிஃக்பிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வர்ஸக்னீ வஜ்புர்னீ வலுப்பினீ' என்று கூற வேண்டும். (பொருள்: என் ரெட்சகனே! என்னை மன்னித்தருள்வாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்கு ரிஸ்க் வழிக்குவாயாக! எனக்கு ஒருதல் அளிப்பாயாக! எனக்கு நிவாரணம் அளிப்பாயாக!)

14. பிறகு கிரண்டாம் ஸஜ்தாவைச் செய்ய வேண்டும். முதல் ஸஜ்தாவைப் போலவே கிதையும் செய்ய வேண்டும். முதல் ஸஜ்தாவில் கூறியது போலவே கிதீவும் கூற வேண்டும்.

15. பிறகு கிரண்டாம் ஸஜ்தாவிலிருந்து அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து நிலைக்கு வர வேண்டும். முதல் ரக்ஞத்தைப் போலவே கிரண்டாம் ரக்ஞத்தையும் தொழுவேண்டும். மூனால் கிதல் ‘கப்ஹானகல்லாஹும் வயிலும்தீக வதபாரகஸ் முக வதஞ்சலா ஜத்துக வலாகிலாஹு கைருக’ என்ற ஒரும்ப துசூவை ஓதக் கூடாது. கிரண்டாம் ரக்ஞத்தை முடித்த பிறகு அல்லாஹு அக்பர் என்று கூறி கிரண்டு ஸஜ்தாக்களுக்கு கிடையில் அமர்வது போலவே அமரவேண்டும். கிந்த கிருப்பில் அத்த ஹிய்யாத்தை ஓத வேண்டும். ‘அஷ்றது அல்லாகிலாஹு கில்லலாஹு வளஷ்றது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸாலுஹு’ என்று கூறும்போது ஆட்காட்டி வீர வை அசைக்க வேண்டும்.

அத்தஹிய்யாத் வருமாறு:

**الْحَيَاةُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّبَيَّاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ،
السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنْ مُحَمَّداً
عَبْدُهُ وَرَسُولُهُ. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ
وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَحِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ
عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَحِيدٌ. أَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ
عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ**

அத்தஹிய்யாத்து லீல்லாஹி வல்லவாத்து வத்தயிபாத்து அல்லலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹும்துல்லாஹி வபரகாதுஹு அல்லலாமு அலைனா வளலா கிபாதில்லாஹில் ஸாலிஹின் அஷ்றது அல்லாகிலாஹு கில்லல்லாஹு வளஷ்றது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸாலுஹு அல்லாஹும் ஸல்லி அலாமுஹும்மதின் வளலா ஆலிமுஹும்மதின் கமாஸல்லை த்த அலாகிப்ராஹிம் வளலா ஆலி கிப்ராஹிம் கின்னக ஹீழ்தும் மஜீத். பயாரிக் அலா முஹம்மதின் வளலா ஆலிமுஹும்மதின் கமாபாரக்த அலாகிப்ராஹிம் வளலா ஆலி கிப்ராஹிம் கின்னக ஹீழ்தும் மஜீத்.

அவுதுபில்லாஹு மின் அதாபி ஜஹுன்னம வமின் அதாபில் கப்ரி வமின் :பித்னதில் மஹ்யா வல்மமாத்தி வமின் :பித்னதில் மலீஹித் தஜ்ஜால் என்று கூற வேண்டும். பிறகு தான் விரும்பும் திவ்வுகை மறு உலக நலனை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும்.

(பொருள்: காணக்கைகள், வணக்கங்கள் மற்றும் நற்பணிகள் அனைத்தும் அல்லா ஹ்வுக்கே உரியனவாகும். நபியே அமைதியும் அல்லாஹுவின் கருணையும் அருட் பேருகளும் உங்கள் மீது உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹுவின் நல்லடியார்கள் மீதும் அமைதி உண்டாகட்டும். வணக்கத்திற்குரிய கிறைவன் அல்லாஹுவை த் தவரி வேறு யாருமில்லை என்றும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹுவின் அடியாரும் தூதரும் டுவார்கள் என்றும் நான் சாட்சீயம் கூறுகிறேன்.

யா அல்லாஹு! முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் கருணை பொழிவாயாக! கிப்ராஹிம் நபி மீதும் அவர்களின் வழி வந்தவர்கள் மீதும் நீ கருணை பொழிந்தது போன்று. நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். அதுபோல முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் அருட்பேருகள் பொழிவாயாக! கிப்ராஹிம் நபி மீதும் அவர்களின் வழி

வந்தவர்கள் மீதும் நீ அருட்பேருகள் பொன்று. நிச்சயமாக நீ புகழுக் கும் மகத்துவத்திற்கும் உரியவன். நரகத்தின் வேதனையிலிருந்தும் மண்ணைறையின் வேதனையிலிருந்தும் வாழ்க்கை மற்றும் மரணத்தின் குழப்பத்திலிருந்தும் தஜ் ஜாலின் குழப்பத்திலிருந்தும் நான் அல்லாஹுவிடம் பாதுகாவல் தேடுகிறேன்)

16. பிறகு முகத்தை வலது புறம் திருப்பி அல்லஸாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று கூறவேண்டும். அதுபோல முகத்தை திட்டு புறம் திருப்பி அல்லஸாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று கூறவேண்டும்.

குறிப்பு: முன்று அல்லது நான்கு ரக்ஞத்து தொழுகையாக கிருந்தால் முதல் அத்தலூரியாத்தில் அஷ்ஹாத்து அல்லாகிலாஹு தில்லைல்லாஹு வசஅஷ்ஹாத்து அன்ன முஹம்மதன் அப்துஹ்ரு வரஸலவுஹ்ரு என்பது வரை கூறவிட்டு அல்லாஹு அக்பர் என்று கூறி நிலைக்கு வர வேண்டும். அப்போது கிரு கைகளையும் தோள் புஜங்களுக்கு நேராக உயர்த்திக் கொள்ள வேண்டும். நிலையில் வலது முன் கையை திட்டு முன் கையின் மீது வைத்து அதை நெஞ்சின் மீது வைக்க வேண்டும். பிறகு எஞ்சியிருக்கும் ரக்ஞத்தை திரண்டாம் ரக்ஞத்தைப் போலவே தொழுது கொள்ள வேண்டும். ஆனாலும் ஸாரத்துல் பாத்திறூவை மாத்திரம் ஒதிக் கொள்ள வேண்டும்.

17. திரண்டாம் ரக்ஞத்தைத் தவிர உள்ள கடைசி அத்தலூரியாத்தில் கிருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்து திட்டு காலை வலது காலுக்குக் கீழ் வலப்பக்கம் வெளிப்படுத்தி வலது கால் பாதத்தை நட்டுவைத்துக் கொள்ள வேண்டும். கிரு கைகளையும் தொடை மது முதல் அத்தலூரியாத்தில் வைத்தது போலவே வைத்துக் கொள்ள வேண்டும். திந்த கிருப்பில் அத்தலூரியாத் துழுவதையும் ஒதி ஸலாம் கொடுக்க வேண்டும்.

ஜிமாஅத் தொழுகையில் தாமதமாக வந்து சேர்ந்தவர்

ஒருவர் கிமாமுடன் சேர்ந்து தொழும்போது தவறிய ரக்ஞத்தை கிமாம் ஸலாம் கொடுத்த பிறகு பூர்த்தி செய்ய வேண்டும். எந்த ரக்ஞத்தில் அவர் கிமாமுடன் சேருகிறாரோ அதுவே அவருக்கு முதல் ரக்ஞத்தாகும். கிமாமுடன் அவர் ருகாவை அடைந்துவிட்டால் அந்த ரக்ஞத்தை அடைந்து கொள்வார். ஒருவருக்கு கிமாமுடன் ருகா.: கிடைக்கவில்லையின்றால் அவருக்கு அந்த ரக்ஞத் துழுமையாகத் தவறியதாக ஆகிறது.

தாமதாக வருபவர் பள்ளிக்குள் நுழைந்ததும் உடனே ஜமாஅத்தில் சேர்ந்து விட வேண்டும். அவர்கள் நிலையிலோ ருகாவிலோ ஸாஜாதிலோ அல்லது வேறு எந்த நிலையில் கிருந்தாலும் சரியே. அடுத்த ரக்ஞத்துக்கு அவர்கள் எழுந்து வருவதை எதிர்பார்க்கக் கூடாது. தக்பீரதுல் கிழற்றாம் என்ற முதல் தக்பீரை நின்று கொண்டே நிறைவேற்ற வேண்டும். நோயாளியைப் போன்று தக்க காரணமுள்ளவரைத் தவிர.

தொழுகையை வீணாக்கக்கூடியவை

1. வேண்டுமென்றே பேசவது, சீற்தளவாயினும் சரியே!
2. கப்லாவை விட்டும் திரும்புவது, முழு உடலுடன்!
3. பின் துவாரத்தின் வழியாகக் காற்று வெளியேறுவது. மேலும் உரு, குளிப்பை கடமையாக்கக் கூடிய காரியங்கள் நிகழ்வது.
4. தேவையில்லாமல் அதிகமான அசைவுகள் தொடர்ந்து நடைபெறுவது.
5. சரிப்பது, சீற்தளவாயினும் சரியே!

6. ருகூ., ஸாஜாத், நிலை, அமர்வு ஆகியவற்றை வேண்டுமென்றே அதிகப்படுத்துவது.
7. வேண்டுமென்றே மொமை முந்துவது.

தொழுகையில் ஏற்படும் மற்றுதி

தொழுகையில் ஒருவன் தவறு செய்தால் அதாவது முதல் அத்தஹிய்யாத்துக்காக அமர்வது போன்ற முக்கியமான ஒன்றை மறந்துவிட்டால் கிறுதியில் மறதிக்காக கிரண் டு ஸஜ்தா செய்ய வேண்டும். அத்தவறு தொழுகையிலுள் ஏற்பட்ட குறைபாடாகக் கணக்கப்படும் வகையில்! கிந்த ஸஜ்தாவை ஸலாம் கொடுப்பதற்கு முன் செய்ய வேண்டும். கித்தவறு தொழுகையில் அதிகப்படுத்திய செயலாக கிருக்குமானால் கிந்த ஸஜ்தாவை ஸலாம் கொடுத்த பிறகு செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் ஸலாம் கொடுக்க வேண்டும்.

தொழுகையில் அதிமுக்கிய கடமை (ருகுன்) ஒன்றை மறந்துவிட்டால் அதைத் திரும்பச் செய்வது அவசியமாகும். அப்போதுதான் தொழுகை கூடும். பிறகு கிறுதியில் மறதிக்காக ஸஜ்தாவும் செய்ய வேண்டும்.

தொழுகையின் வாஜீபுகள்

(இரண்டாம் நிலைக் கடமைகள்).

1. தக்பீரதுல் கிஹ்ராம் என்ற முதல் தக்பீரத் தவிர ஏனைய தக்பீர்கள்
2. ருகூவில் சுப்ரஹான ரப்பியல் அஸ்மீம் என்று கூறுவது.
3. கிமாமாகவோ தனியாகவோ நின்று தொழும்போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறுவது.
4. ருகூவிலிருந்து எழுந்த பிறகு ரப்பனா லகல் ஹம்த் என்று கூறுவது.
5. ஸாஜாதில் சுப்ரஹான ரப்பியல் அஃலா என்று கூறுவது.
6. கிரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் ரப்பிஃக் ஃபிரீல் என்று கூறுவது.
7. முதல் அத்தஹிய்யாத்துக்காக அமர்வது.
8. அதில் அத்தஹிய்யாத்து ஓதுவது.

தொழுகையின் ருகன்கள்

(முதல் நிலைக் கடமைகள்)

1. சக்தி கிருக்கும்போது நின்று தொழுவது.
2. தக்பீரத்துல் கிஹ்ராம் என்ற முதல் தக்பீர்.
3. ஓவ்வொரு ரக்ஞத்திலும் பாத்திஹா ஓதுவது.
4. ருகூ.: செய்வது.
5. ருகூவிலிருந்து எழுந்து நிலையில் நிற்பது.
6. ஏழு உறுப்புக்கள் தரரையில் படுமாறு ஸஜ்தா செய்வது.
7. ஸஜ்தாவிலிருந்து எழுவது
8. கிரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அமர்வது.
9. நிதானம்.
10. கடைசி அத்தஹிய்யாத்துக்காக அமர்வது.
11. அதில் அத்தஹிய்யாத்து ஓதுவது.

12. நபீ(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது.
13. ஸலாம் கொடுப்பது.
14. கிக்கடமைகளை வரிசையாகச் செய்வது.

தொழுகைக்குப் பிறகு ஒதுவேண்டிய திக்ருகள்

أَسْتَغْفِرُ اللَّهَ ، أَسْتَغْفِرُ اللَّهَ ، اللَّهُمَّ انْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْأَكْرَامِ

- அஸ்தःக்பீருல்லாஹ், அஸ்தःக்பீருல்லாஹ், அஸ்தःக்பீருல்லாஹ் அல்லாஹும் அன்த ஸ்ஸலாம் வமின்கஸ்ஸலாம் தபாரக்கத யாதல் ஜலாலி வஸ்திக்ராம். பொருள்: அல்லாஹுற்வீட்டு பாவமன்ஸ்புது தேடுகிறேன். கிறைவா! நீ எல்லாக் குறைகளை வீட்டும் பாதுகாப்பு பெற்றவன். உன்னிடமிருந்தே பாதுகாப்பு ஏற்படுகின்றது. மதிப்பும் மக்கத்துவமும் மிக்கவனே! நீ உயர்ந்து வீட்டாய்.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مَعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

- லாயிலாஹு கில்லல்லாஹு வஹ்தஹு லாஷீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம் து வஹ்வ அலாகுல்லி கையின் கதீர். அல்லாஹும் லாமானிஇ லிமா அஃதைத்த வலா முஃதிய லிமா மனஃத வலா யன்படி தல்லஜத்தி மின்கல் ஜத். பொருள்: வணக்கத்தீற்குரியவன் அல்லாஹுற்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு கிணை யாருமில்லை. அட்சியும் அவனுக்கே! புகழும் அவனுக்கே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். கிறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை. நீ தடுப்பதைக் கொடுப்பவர் எவருமில்லை. மதிப்புடைய எவரும் எந்தப் பயனும் அளிக்கமாட்டார். மதிப்பு உன்னிடமே உள்ளது.

لَا حُوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ إِلَّا اللَّهُ لَا نَعْبُدُ إِلَّا إِيَاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ النِّسَاءُ الْحَسَنُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصُينَ لِهِ الدِّينُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

- லாஹுவல் வலாகுவ்வத கில்லா பில்லாஹ். லாயிலாஹு கில்லல்லாஹு வலா நஃ புது கில்லா கிய்யாஹு லஹுன் நஃமது வலஹுல் பஃப்ற்லு வலஹுல் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹு கில்லல்லாஹு முக்லீஸ்ன லஹுத்தன வலவு கரீஹுல் காஃப் பிருன். பொருள்: அல்லாஹுற்வீன் துணையீன்றீ நல்லவற்றைச் செய்யவோ தீயவற்றிலிருந்து வீல்கவோ கியலாது. வணக்கத்தீற்குரியவன் அல்லாஹுற்வைத் தவிர வேறு யாருமில்லை. அவனைத் தவிர வேறு எவரையும் நாங்கள் வணங்கமாட்டோம். அருட்கொடை அவனுக்குரியது. பேருபகாரமும் அவனுக்குரியது. அழகிய புகழும் அவனுக்குரியது. வணக்கத்தீற்குரியவன் அல்லாஹுற்வைத் தவிர வேறு எருமில்லை. நிராகரிப்போர் வீரும்பாவீட்டாலும் வணக்கங்களை அவனுக்கு மட்டுமே கலப்பற்ற முறையில் செய்யவோம்.

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْحَمْدُ يَحِيٌّ وَيَمِيتٌ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَادِيرٌ

- லாயிலாஹு கில்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் மூல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயமிது வஹுவ லோகுல்லி கையின் கதீர்.
- கிதை மஃரிபுக்குப் பிறகும் பஜ்ருக்குப் பிறகும் பத்து தடவை ஒதுவது வீரும்பத்தக்க தாகும்.
- பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர வேறு எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு கிணையுமில்லை. ஆட்சீ அதிகாரம் அவனுக்குரியதே! அவனுக்கே எல்லாப் புகழும்! அவனே வாழ்வும் மரணமும் அளிக்கின்றான். அவன் அனைத்துப் பொருட்களின் மிதும் ஆற்றலுடையவன்.
- பிறகு சுப்ஹானல்லாஹ் ஃஃ தடவை, அல்ஹும்து லில்லாஹ் ஃஃ தடவை, அல்லாஹு அக்பர் ஃஃ தடவை. பிறகு நாஹாக செய்ய லாயிலாஹு கில்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் மூல்கு வலஹுல் ஹம்து வஹுவ லோகுல்லி கையின் கதீர் என ஒரு தடவை கூறவேண்டும்.
- ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் யூயதுல் குர்ஸி, குலஹுவல்லாஹு அஹத், குல் அவுது பிரப்பில் ஃபலக், குல்அவுது பிரப்பின் நாஸ் ஒது வேண்டும். கிந்த முன்று ஸூராக்களையும் மஃரிபுக்குப் பிறகும் பஜ்ருக்குப் பிறகும் முன்று தடவை ஒதுவது வீரும்பத்தக்கதாகும்.

**கடமையான தொழுகைக்கு முன்- பின்
உள்ள சுன்னத்துகள்**

ஊரில் கிருக்கும்போது 12 ரக்காத்துகள் கன்னத்தான தொழுகைகளைப் பேணித் தொழுவது ஒவ்வொரு மூல்லிமுக்கும் வீரும்பத்தக்கதாகும். அவை: லுஹருக்கு முன் நான்கு ரக்காத்துகள், லுஹருக்குப் பின் கிரண்டு ரக்காத்துகள், மஃரிபுக்குப் பின் கிரண்டு ரக்காத்துகள், கிஷாவுக்குப் பின் கிரண்டு ரக்காத்துகள், கிஷாவுக்குப் பின் கிரண்டு ரக்காத்துகள். ஏனெனில் நபி(ஸ்ல) அவர்கள் கிவற்றைப் பேணி வந்ததுடன் “ஒரு நாளைக்கு 12 ரக்காத்துகள் நஃபீலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்” என்றும் கூறியுள்ளார்கள். அதுபோலவீத்ரு தொழுவது ஒரு மூல்லிமுக்கு சுன்னதாகும். கிதன் நேரம் கிஷா தொழுகைக்குப் பிறகுகிருந்து பஜ்ரு உதயமாகும் வரை. வித்ரு தொழுகையும் பஜ்ருடைய முன் சுன்னத்தும் நபி(ஸ்ல) அவர்கள்- பயணத்திலும் சரி-, ஊரிலும் சரி- விடாமல் தொழுது வந்த சுன்னத்தான தொழுகைளில் உள்ளவையாகும்.

ஜகாத் காமல்

ஜகாத்தின் சட்டம்

ஜகாத் செல்லாத்தின் கடமைகளில் முன்றாவது கடமையாகும். ஒரு மூஸ்லிம் நீலாப் எனும் உச்சவரம்பு பணம் பெற்றிருந்து ஒரு வருடம் முடிந்துவிட்டால் அவன் மீது ஜகாத் கடமையாகவிடுகின்றது. அல்லாஹ் கூறுகிறான்: தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஜகாத் கொடுங்கள்.... (2:110)

செல்லாத்தில் ஜகாத் கடமையாக்கப்பட்டிருப்பதில் சீல தத்துவங்களும், பல பயன்களும் உள்ளன. அவை வருமாறு:

- 1- மனிதனைக் கஞ்சத்தனத்திலிருந்து தூரமாக்குவது தூய்மைப்படுத்துவது.
- 2- மூஸ்லிமுக்கு தர்ம சிந்தனையை ஏற்படுத்துவது.
- 3- செல்வந்தனுக்கும் ஏழைக்குமிடையே நேசத்தை நிரந்தரமாக்குவது. ஏனெனில் மனித உள்ளங்கள் தமக்கு உபகாரம் செய்யவர்களை நேசிப்பதன் மீதே படைக்கப்பட்டுள்ளன.
- 4- ஏழை மூஸ்லிமின் தேவை நிறைவு செய்யப்பட்டு போதுமான ஒரு நிலையை ஒரு வாக்குது.
- 5- மனிதனை பாவங்களை விட்டும் தூய்மைப்படுத்துவது. பாவங்களை அழித்து, பதவிகளை உயர்த்துவதற்கும் ஜகாத் காரணமாக அமைகிறது எனும் வகையில்!

எவற்றில் ஜகாத் கடமை?

தங்கம், வெள்ளி, விபாபாரச் சரக்குகள், கால்நடைகள் (ஆடு, மாடு, ஓட்டகம்) பூமியில் விளையும் தானியங்கள், பழங்கள் மற்றும் உலோகங்கள் மூகியவற்றில் ஜகாத் கடமையாகும்.

தங்கம், வெள்ளி

தங்கம், வெள்ளி எந்த வகையைச் சார்ந்ததாக கிருந்தாலும் அவற்றில் ஜகாத் கடமையாகும். நீலாப் எனும் உச்சவரம்பு அளவு தங்கம், வெள்ளி யாரிடம் உள்ளதோ அவர் மீது ஜகாத் கடமையாகும். தங்கத்தில் நீலாப் அளவு 20 மில்கால் அதாவது எழுபது கிராமாகும். வெள்ளியின் நீலாப் 20 திர்வூம் அதாவது நாஞாற்று அறுபது கிராமாகும். யார் தங்கத்திற்குரிய நீலாப் அளவை வைத்திருக்கின்றாரோ அவர் தன்னிட்டு ஸ்ளதில் கிரண்டரை சுதவீதம் ஜகாத் கொடுப்பது அவர் மீது கடமையாகவிடுகிறது. அது ஒன்றறை கிராமாகும். வெள்ளியின் நீலாபை வைத்திருப்பவரின் மீது பதினொன்றரை கிராம் கடமையாகும்.

ரொக்கப் பணமாக ஒருவர் ஜகாத் கொடுக்க வீரும்பினால் எந்த நாளில் ஓராண்டு பூர்த்தியாகின்றதோ அந்த நாளில் ஒரு கிராம் தங்கம் அல்லது வெள்ளியின் விலை மதிப்பைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் மதிப்புக்கு நிகரான பணத்தை ஜகாத் கொடுக்க வேண்டும். உதாரணமாக ஒருவரிடம் நாறு கிராம் தங்கம் கிருந்தால் அவருக்கு அதில் ஜகாத் கடமையாகவிடுகின்றது. ஏனெனில் அவர் நீலாப் எனும் உச்சவரம்பைப் பெற்றுவிட்டார். அதற்குரிய ஜகாத் கிரண்டரை கிராமாகும்.

இந்த ஜகாத்தை அவர் ரொக்கப் பணமாக கொடுக்க நாடினால் ஜகாத் கடமையான நாளின் தங்கத்தின் விலை மதிப்பைக் கேட்டு, கிரண்டரை கிராம் தங்கத்தின் மதிப்பிற் குச் சமமான தொகையை ஜகாத் கொடுக்க வேண்டும்.

கிடுபோன்றே ரொக்கப் பணம் ஜகாத்தின் நிலாபை அடைந்து, ஓராண்டு பூர்த்தியாகவிட்டால் அதில் ஜகாத் கடமையாகவிடுகின்றது. எனவே ஒருவனிடம் எழுபது கிராம் தங்கமளவிற்கு ரொக்கப் பணம் கிருக்குமானால் அவன் மீது ஜகாத் கடமையாகவிடுகிறது. கிரண்டறை சதவீத அளவு கணக்கிட்டு அவன் ஜகாத் கொடுக்க வேண்டும். எனவே ஒரு மூல்லியிடம் பணமிருந்து, ஓராண்டு பூர்த்தியாகவிட்டால் அவன் தங்க வியாபாரியிடம் எழுபது கிராம் தங்கத்தின் விலை மதிப்பைக் கேட்க வேண்டும். அத்தொகை போன்று அவனிடமிருக்குமானால் அதற்கு அவன் ஜகாத் கொடுக்கவேண்டும். வியாபாரி கூறியதை விட அவனிடம் குறைவாக கிருக்குமானால் அவனுக்கு ஜகாத் கடமையாகாது.

உதாரணமாக ஒருவனிடம் முப்பதாயிரம் ரூபாய் கிருந்து, ஓராண்டும் நிறைவு பெற்றிருந்தால் அவன் தனது நாட்டின் நாணய மதிப்பிடு தங்கத்தின் அளவைக் கொண்டிருக்குமானால் தங்கத்தின் ஒரு கிராம் விலையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அல்லது தனது நாட்டின் நாணய மதிப்பிடு வெள்ளியைக் கொண்டிருக்குமானால் ஒரு கிராம் வெள்ளியின் விலையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது எழுபது கிராம் தங்கத்தின் விலை நாற்புதாயிரமாக கிருக்குமானால் அவனுக்கு ஜகாத் கடமையாகாது. ஏனெனில் அவனிடமுள்ள கிந்தத் தொகை ஜகாத் கொடுக்குமானாவுள்ள தொகையல்ல. வெள்ளிக்கும் கிவ்வாறே செய்து கொள்ளவேண்டும்.

வியாபாரச் சரக்குளுக்குரிய ஜகாத்

பொருள் வசதியைப் பெற்று அதை வியாபாரத்தில் முதலீடு செய்யக் கூடிய மூல்லிமான வியாபாரியின் மீது ஜகாத் கொடுப்பதை வருடம் ஒரு முறை கில்லாம் கடமையாக்கியுள்ளது. கிடு, அவன் அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி செய்வதற்காகவும் தன் சகோதரர்களில் தேவையடையவர்களின் தேவையை நிறைவு செய்வதற்காகவும் ஆகும்.

அசையாப் பொருள், பிரானி, உணவு, பானம், கார் போன்றவற்றில் கிலாபத்தை நோக்கமாகக் கொண்டு கொடுக்கல் வாஸ்கல் செய்யக்கூடிய அனைத்திலும் ஜகாத் கடமையாகின்றது. கிவற்றில் ஜகாத்திற்குரிய நிபந்தனை: பணம் நிலாப் எனும் இச்சவரம்பை எட்டியிருக்கவேண்டும். அவற்றை வெள்ளி, தங்கம் கிவ்விரண்டில் ஒன்றின் கிரயத்துக்கு ஈடாக மதிப்பிடவேண்டும். அவற்றின் மொத்தக் கிரயத்தில் கிரண்டறை சதவீதம் ஜகாத் கடமையாகும். ஒருவனின் வியாபாரப் பொருளின் கிரயமாக ஒரு லட்சம் ரூபாய் கிருக்குமானால் அவன் அதில் 2500 ரூபாய் ஜகாத் கொடுப்பது கடமையாகும். வியாபாரிகள் ஒவ்வொரு வருடமும் தங்களது கிருப்பை விலை மதிப்பிடு செய்வது கடமை. பிறகு அவற்றின் ஜகாத்தை கொடுப்பார்கள். ஒரு வியாபாரி ஒரு வருடம் பூர்த்தியாக பத்து நாட்களிருக்கும்போது ஒரு பொருளை விலைக்கு வாஸ்கினால் அதை மற்றும் பொருள்களுடன் சேர்த்து அதற்கு ஜகாத் கொடுத்து விடவேண்டும். வியாபாரத்தை எந்த நாள் ஒரும்பித்தானோ அந்த நாளிலிருந்து வருடம் ஒரும்பமாகவிடுகிறது. எல்லா மூல்லிம்களும் தங்களிடமுள்ளவற்றிற்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டியதிறுப்பதால் கிடு வருடாந்திர ஜகாத் என்று ஆகவிட்டது.

தீனி கொடுத்து வளர்க்கும் கால்நடைகள் வியாபாரத்திற்குரியவையாக இருக்குமானால் அவை ஜகாத்தின் அளவை அடைந்தாலும் அடையாளிட்டாலும் சரியோ! அவற்றின் விலை மதிப்பீடு நிலாடுக்கு மேல் போகும்போது அவற்றின் பேரில் ஜகாத் கடமையாகவிடும். எனவே அவன் அவற்றிற்கு நாணயத்தைக் கணக்கிட்டு ஜகாத்கொடுக்க வேண்டும்.

பங்குகளுக்கு ஜகாத்

இக்காலத்தில் மக்கள் அசையாச் சொத்துக்களிலும் மற்றவற்றிலும் பங்குகள் போடும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். இன்னும் கிவர்களில் சீலர் அப்பங்குளில் ஒரு தொகையை சீல சமயங்களில் பல ஆண்டுகளாக முடக்கிவைப்பவர்களும் இருக்கின்றனர். அத்தொகை கூடவும் செய்யும் குறையவும் செய்யும். இவை வியாபாரப் பொருள்களாகக் கணக்கப்படுவதால் கிப்பங்குகளுக்கும் ஜகாத் கொடுக்கவேண்டும். எனவே ஒரு மூல்லிம் ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் மதிப்பைக் கணக்கிட்டு அவற்றிற்குரிய ஜகாதைக் கொடுக்க வேண்டும். அல்லது அவற்றை விற்று அவற்றின் கிரயத்தைப் பெற்றுக் கொள்ளும் போது அந்த வருடங்கள் அனைத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

விளைபொருளுக்குரிய ஜகாத்

சேமிக்கப்படக்கூடிய, நிறுக்கப்படக்கூடிய பேரித்தம் பழம், திராட்சை போன்ற கணி வகைகளிலும் மணிக்கோதுமை, தொலிக்கோதுமை, அரசிப் போன்ற தானியங்களிலும் ஜகாத் கடமையாகும். எனிலும் பழங்களிலும் காய்கறிகளிலும் ஜகாத் கடமையில்லை. விளைபொருள்கள் நிலாப் எனும் உச்சவரம்பை அடைந்துவிட்டால் ஜகாத் கட்டாயமாகும். ஜகாத்தின் அளவு 675 கலோவாகும். கோதுமைக்குரிய நிலாப் 552 கலோவாகும். ஓராண்டு பூர்த்தியாக வேண்டும் என்பது கிவற்றில் நிபந்தனையில்லை.

இவை மழை நீர், ஆற்று நீர் போன்ற தண்ணீரால் செலவின்றி நீர்ப்பாசனம் செய்யப்பட்டு விளைந்திருக்குமானால் பத்து சதவீதம் ஜகாத் கடமையாகும். தண்ணீருக்காகச் செலவு செய்யப்பட்டிருக்குமானால் ஜந்து சதவீதம் ஜகாத் கடமையாகும். ஒதாரணமாக ஒருவன் கோதுமையை செலவின்றி நீர் பாசனம் செய்து அதில் அவனுக்கு 800 கலோ கிடைத்திருக்குமானால் அதில் பத்தில் ஒன்று 80 கலோ-கடமையாகும். செலவுடன் பாசனம் செய்திருந்தால் கிருபது சதவீதம் அதாவது 40 கலோ கடமையாகும்.

கால்நடைகளுக்குரிய ஜகாத்

கால்நடைகள் என்றால் ஒட்டகம், மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, ஒக்யவையாகும். கிவற்றில் கீழ் காணும் நிபந்தனைகளுடன் ஜகாத் கடமையாகும்.

1- நிலாப் எனும் உச்சவரம்பை எட்டவேண்டும். ஒட்டகத்தின் நிலாப் ஜந்து. செம்மறி ஆடு, வெள்ளாடு கிவற்றின் நிலாப் நாற்பது. மாட்டின் நிலாப் முப்பது. கிதற்கு குறைவானதில் ஜகாத் கிடையாது.

2- இவை உரிமையாளரின் கைக்கு வந்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

3- கிக்கால்நடைகள் வருடத்தில் அதிக நாட்கள் வெளியே சென்று மேய்ந்ததாக இருக்கவேண்டும். தீனி கொடுத்து வளர்க்கப்பட்டவையாகவோ அல்லது அவற்றுக்கான தீனி விலைக்கு வாங்கப்பட்டவையாகவோ கிருந்தால் அல்லது அவற்றுக்கான தீனி

யை உரிமையாளரே சேகரிக்கிறார் என்றால் இதுபோன்ற கால்நடைகளுக்கு ஜகாத் கடமையில்லை. ஆனால் கிவை வருடத்தில் அதிக நாட்கள் மேற்ந்தவையாக இருந்தால் ஜகாத் கடமையாகும்.

- 4- அவை பணியில் ஈடுபடுத்தப்படாதவையாக இருக்கவேண்டும். அவற்றின் உரிமையாளன் அவற்றை வீவசாயத்திலோ அல்லது சமை தூக்கவோ அல்லது வேறு வேலை களுக்கோ அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும்.

ஒட்டகம்

ஜகாத்திற்குரிய நிலாப் ஜந்து ஒட்டகங்கள் இருந்தால் ஒட்டகத்தில் ஜகாத் கடமையாகும். ஒரு மூல்லியிடம் ஜந்துக்கு மேல் ஒன்பது வரை ஒட்டகங்கள் அவனது உடமையிலிருந்தால் ஓர் ஆண்டு நிறைவடைந்திருந்தால் அவற்றில் ஒரு ஆடு ஜகாத் கடமையாகும். பத்துக்கு மேல் பதினான்கு வரை இருந்தால் அவற்றில் கிரண்டாடு கடமையாகும். பதினைந்திற்கு மேல் பத்தினான்பது வரை முன்றாடுகள். கிருபதிற்கு மேல் கிருபத்து நான்கு வரை நான்கு ஆடுகள். கிருபத்தைந்திற்கு மேல் முப்பத்தைந்து வரை ஒரு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். கிது அவனுக்கு கீடைக்கவீல்லை யானால் கிரு வயது பூர்த்தியான ஒரு ஆண் ஒட்டகம். 36 க்கு மேல் 45 வரை கிரு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். 46 க்கு மேல் 60 வரை முன்று வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். 61 க்கு மேல் 75 வரை நான்கு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். 76 க்கு மேல் 90 வரை கிரு வயது பூர்த்தியான கிரு பெண் ஒட்டகம். 91 க்கு மேல் 120 வரை முன்று வயது பூர்த்தியான கிரு ஆண் ஒட்டகங்கள். கிதற்கு மேல் அதிகமானால் ஒவ்வொரு நாற்பதுக்கும் கிரு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். ஒவ்வொரு ஜம்பதுக்கும் முன்று வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். கீழ் காணும் அட்டவணை ஒட்டகத்திற்குரிய ஜகாத்தை தெளிவாக படித்துக்கொள்ளுத்.

எண்ணிக்கை	ஜகாத்
5 முதல் 9 வரை	ஒரு ஆடு
10 முதல் 14 வரை	கிரு ஆடு
15 முதல் 19 வரை	முன்று ஆடு
20 முதல் 24 வரை	நான்கு ஆடு
25 முதல் 35 வரை	ஒரு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம் அல்லது கிரு வயது பூர்த்தியான ஒரு ஆண் ஒட்டகம்
36 முதல் 45 வரை	கிரு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம்
46 முதல் 60 வரை	முன்று வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம்
61 முதல் 75 வரை	நான்கு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம்
76 முதல் 90 வரை	கிரண்டு வயது பூர்த்தியான கிரு பெண் ஒட்டகங்கள்
91 முதல் 120 வரை	முன்று வயது பூர்த்தியான கிரு ஒட்டகங்கள்

கிதற்கு மேல் அதிகமாக கிருந்தால் ஒவ்வொரு 40 க்கும் கிரு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகமும் ஒவ்வொரு ஜம்பதுக்கும் முன்று வயது பூர்த்தியான ஒரு ஒட்டகமும் கொடுக்க வேண்டும்.

மாடுகள்

இரு வரிடம் 30-க்கு மேல் 39 வரை மாடுகள் கிருந்தால் ஒரு வயது பூர்த்தியான ஒரு பசவும், 40 க்கு மேல் 59 வரை கிரு வயது பூர்த்தியான ஒரு பசவும், 60 க்கு மேல் 69 வரை ஒரு வயது பூர்த்தியான கிரண்டு காளைகளும், 70 க்கு மேல் 79 வரை கிரு வயது பூர்த்தியான ஒரு பசவும் ஒரு வயது பூர்த்தியான ஒரு காளையும் பின்னர் ஒவ்வொரு 30 க்கும் ஒரு வயது பூர்த்தியான ஒரு காளையும், ஒவ்வொரு 40 க்கும் ஒரு வயது பூர்த்தியான பசவும் கொடுக்க வேண்டும்.

எண்ணீக்கை	ஜகாத்
30 முதல் 39 வரை	இரு வயது பூர்த்தியான பச ஒன்று
40 முதல் 59 வரை	கிரு வயது பூர்த்தியான பச ஒன்று
60 முதல் 69 வரை	இரு வயது பூர்த்தியான காளை கிரண்டு
70 முதல் 79 வரை	கிரு வயது பூர்த்தியான பச ஒன்றும் ஒரு வயது பூர்த்தியான காளை ஒன்றும்

ஆடுகள்

இருவரிடம் 40 முதல் 120 வரை ஆடுகள் கிருந்தால் அவன் ஒரு ஆடு கொடுப்பது கடமையாகும். 121 முதல் 200 வரை கிரு ஆடுகளும், 201 முதல் 300 வரை முன்று ஆடுகளும், 301 முதல் 400 வரை நான்கு ஆடுகளும், 401 முதல் 500 வரை ஐந்து ஆடுகளும் கொடுக்கவேண்டும். பின்னர் கிதற்கு மேல் அதிகமாகும் பட்சத்தில் ஒவ்வொரு நாறு ஆடுகளுக்கும் சராசரி ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.

எண்ணம்	ஜகாத்
40 முதல் 120 வரை	இரு ஆடு
121 முதல் 200 வரை	கிரு ஆடுகள்
201 முதல் 300 வரை	முன்று ஆடுகள்
301 முதல் 400 வரை	நான்கு ஆடுகள்
401 முதல் 500 வரை	ஐந்து ஆடுகள்

பின்னர் ஒவ்வொரு நாறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.

ஜகாத் பெறத் தகுதியானவர்கள்

அல்லாஹ் கூறுகிறான்: (ஜகாத் என்னும்)தானதுர்மஸ்களெல்லாம் ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் கிந்த தானதுர்மஸ்களை வகுல் செய்யும் ஊழியர்களுக்கும், கில் லாத்தின் பால் அவர்களது உள்ளம் ஸ்க்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை வீடுதலை செய்வதற்கும், கடன்பட்டவர்களுக்கும், அல்லாஹ்வீன் பாதையில் (பேர் பூர்வோருக்கும்) வழிப்போக்கர்களுக்கும் உரியனவாகும். (கிழு) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)

அல்லாஹ் ஜகாத் பெறத் தகுதியான எட்டு வகைக் கூட்டத்தினரை வீளக்கிக் கூறி யுள்ளான். கில்லாத்தில் ஜகாத் சமுதாயத்தையும் தேவையடையோரையும் சிசன்றடைகின்றது. ஏனைய மார்க்கங்களிலுள்ளது போல-மார்க்க வீற்பன்னர்களுக்கு மட்டுமே

கொடுக்கப்பட மாட்டாது.

- 1- பயர்(ஏழை): உயிர் வாழ்வதற்குப் போதுமான தேவைகளில் பாதிக்கும் குறைவாக பெற்றிருப்பவர்.
- 2- மில்கன்: உயிர் வாழ்வதற்குப் போதுமான தேவைகளில் பாதிக்கு மேல் பெற்றிருப்ப வர். எனினும் அவர் போதுமான முழுமையான அளவைப் பெற்றுக் கொள்வதில்லை. விவர்களுக்கு பல மாதங்களுக்கான அல்லது ஒரு வருடத்திற்குப் போதுமான அளவிற்குரிய பணம் ஜகாத் நிதியிலிருந்து கொடுக்க வேண்டும்.
- 3- ஜகாத் தொகையை வசூலிப்பவர்கள்: ஜகாத் தொகையை செல்வந்தர்களிடமிருந்து சேகரிப்பதற்காக ஆட்சியாளரால் நியமிக்கப்படுபவர்கள். அவர்கள் செல்வந்தர்களாயிருந்தாலும் அவர்களது அந்தஸ்த்திற்கேற்ப அவர்களது வேலைக்குரிய கூலி யைக் கொடுக்க வேண்டும்.
- 4- உள்ளம் ஈக்கப்பட்டவர்கள்: தம் மக்களிடத்தில் மரியாதைக்குரிய தலைவர்களில் எவர்கள் கில்லாத்திற்கு வருவார்கள் என்றோ மூல்லிம்களுக்குக் தொல்லை தராய விருப்பார்கள் என்றோ எதிர்பார்க்கப்படுகிறதோ அத்தகையவர்கள். கிவ்வாரே கில்லாத்தில் புதிதாக வந்தவர்களுக்கும் அவர்களது உள்ளங்கள் கில்லாத்தின் பால் நேசமாக்கப்படுவதற்காகவும், அவர்களின் உள்ளங்களில் ஈமான் உறுதியாகு வதற்காகவும் அவர்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.
- 5- அடிமைகளை உரிமைவிடுவதற்காகவும் எதிரிகளால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காகவும் ஜகாத் கொடுக்கப்பட வேண்டும்.
- 6- கடன்பட்டவர்கள்: கிவர்களுடைய கடனை அடைப்பதற்காக ஜகாத் நிதியிலிருந்து கொடுக்கப்பட வேண்டும். ஆயினும் கிவர்கள் மூல்லிம்களாகயிருப்பதும், கடனை அடைப்பதற்கு வசதியுள்ள செல்வந்தர்களாக கில்லாமலிருப்பதும், அவர்களது கடன் பாவத்தற்குரியதாக கில்லாமலிருப்பதும் தற்காலிக கடனாக கிருப்பதும் ஷர்த் தாகும்.
- 7- அல்லாஹ்வீன் பாதையில்: ஊதியத்தை எதிர்பார்க்காமல் வணக்கமாகக் கருதி போர்ப்பிரவர்கள். அவர்களின் செலவிற்காக அல்லது ஆயுதங்கள் வாங்குவதற்காக ஜகாத் கொடுக்க வேண்டும். மார்க்கக் கல்வியைத் தேடுவதும் ஜிஹாதைச் சேர்ந்த குதான். மார்க்கக் கல்வியில் ஈடுபடுவதை நாடும் ஒரு மனீதன் தன்னிடம் பொருளாதார வசதியில்லாமலிருக்குமானால் அவன் மாக்கக் கல்வியைத் தேடுவதில் ஈடுபடுமளவிற்கு போதுமான தொகையை மட்டும் ஜகாத் நிதியிலிருந்து கொடுப்பது கூடும்.
- 8- வழிப்போக்கன்: ஊருக்குச் செல்ல முடியாமல் வழியிலேயே நின்றுவிட்ட ஒரு பயணி. அவனது ஊரில் அவன் செல்வந்தனாக கிருந்தாலும் அவன் ஊர் போய்ச் சேருமளவிற்கு ஜகாத் தொகையிலிருந்து கொடுக்க வேண்டும்.

ஜகாதின் நிதி பள்ளிகட்டுவதற்கும் சாலைகளை சீர்படுத்துவதற்கும் செலவிடுவது கூடாது.

குறிப்பு:-

- 1- முத்து, பவளம், மீன் கினினும் கிவை போன்ற கடலிலிருந்து எடுக்கப்படுபவற்றில் வீயாபாரத்திற்கிண ஒதுக்கப்பட்டவற்றைத் தவிர மற்றவற்றில் ஜகாத் கடமையில்லை.
- 2- வாடகைக்கான கட்டாங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஜகாத் கடமையில்லை. எனினும் வாடகைப் பணம் நிலாப் எனும் உச்சவரம்பை எட்டியிருந்து ஒரா

ண்டு பூர்த்தியாகவிடுமானால் அதில் ஜகாத் கடமையாகும். ஒதாரணமாக ஒருவன் ஒரு வீட்டை வாடைக்கு வீட்டு அதன் வாடகயை எடுத்துக் கொள்கிறான். அவன் வாடகையாக எடுத்துக் கொண்ட தொகைக்கோ அல்லது அதில் சிறிதளவுக்கோ-அவை ஜகாத்தின் அளவை எட்டும் பட்சத்தில்- ஓராண்டு பூர்த்தியாகவிடுமானால் அதில் ஜகாத் கடமையாகும்.

நோன்பின் சட்டந்கள்

الصيام أحكام

ரமழான் மாதம் நோன்பு நோற்பது கில்லாத்தின் ஜந்து கடமைகளில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கில்லாம் ஜந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரின்றும் சாட்சீ பகர்வது, தொழுகையை நிலைநிறுத்துவது, ஜகாத் கொடுப்பது, கிறை கில்லத்தைத் தரிசப்பது (இல்லையில்லை) ரமழான் மாதம் நோன்பு நோற்பது. (புகாரி)

நோன்பென்பது அல்லாஹ்வின் பால் நெருங்கும் நியீயத்துடன் உண்ணல், குடித் தல், உடலுறவு கொள்ளல் போன்ற நோன்பை முறித்துவிடும் காரியங்களை விட்டும் பஜ்ரு உதயமானதிலிருந்து குரியன் மறையும் வரை தன்னைத் தடுத்துக் கொள்வதாகும். ரமலான் மாதம் நோன்பு நோற்பது கடமை என்பது ஏகோபித்த முடிவாகும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)

இது குத்தி சீர் நிலையிலுள்ள, பருவ வயதை அடைந்த ஓவ்விவாரு முல்லிமுக்கும் கட்டாயமாகும். பருவ வயதை அடைவதென்பது, பதினெந்து வயதை அடைவது அல்லது மர்மஸ்தலத்தில் முடி முளைப்பது அல்லது கனவில் கிந்திரியம் வெளிப்படுவது போன்றவற்றால் ஏற்படுகிறது. பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுவது எனும் கூடுதலான காரணம் கொண்டு பெண் பருவமடைகிறாள். எனவே ஒரு சீருவனுக்கு கிவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டுவிட்டால் அவன் பருவ வயதை அடைந்தவனாகிவிடுகிறான்.

ரமழானின் சிறப்புகள்

அல்லாஹ் ரமழான் மாதத்தை மற்ற மாதத்திற்கில்லாத பல சிறப்பம்சங்களைக் கொண்டு சிறப்பித்துள்ளான். அவற்றில் சில:

1. நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவர்களுக்காக மலக்குகள் பாவமன்னி ப்புத் தேடுகின்றனர்.
2. அல்லாஹ் தனது கவர்க்கத்தை ஓவ்விவாரு நாளும் மிழுபடுத்துகிறான். எனது நல்லடியார்கள் தம் கஷ்டங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் அமல்களில் ஈடுபடுவதற்கும் பிறகு உன் பக்கம் வருவதற்கும் நெருங்கிவிட்டார்கள் என அதை நோக்கிக் கூறுகிறான்.
3. முர்க்கத்தனமான வைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள்.
4. மூயிரம் மாதங்களைவிட சிறப்பான மகத்துவமிக்க ஓர் கிரவு கிதில் உள்ளது.
5. ரமழானின் கடைசி கிரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது.
6. ரமழானின் ஓவ்விவாரு கிரவிலும் அல்லாஹ் நரகத்திலிருந்து விடுதலை வழங்குகிறான்.
7. ரமழானில் செய்கின்ற உம்ரா, ஹஜ்ஜா க்குச் சமமாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ரமழானில் ஸமானுடனும் நன்மையை நாடி யவராகவும் நோன்பு நோற்கின்றாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி, முல்லை) மேலும் கூறினார்கள்: ஆதமுடைய மகன் செய்கின்ற எல்லா

நற்செயல்களுக்கும் பத்திலிருந்து எழுநாறு மடங்குகள் வரை கூலி கொடுக்கப்படுகின்றன. அல்லாஹ் கூறுகிறான்: நோன்பைத் தவிர. ஏனெனில் நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுப்பேன. (கிப்ஷுமாஜா)

ரமூன் வருகையை உறுதி செய்தல்

ரமூன் வருகை கிரு காரியங்களால் உறுதியாகும்:

1. ரமூன் பிறை பார்ப்பது: பிறை பார்க்கப்பட்டால் நோன்பு கட்டாயமாகிவிடும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறை பார்த்து நோன்பு பிடியுங்கள். பிறை பார்த்து நோன்பு வீடுங்கள். (புகார், மூல்லம்) ரமூன் மாதம் உறுதி செய்யப்படுவதற்கு நீத மான ஒருவர் பிறை பார்ப்பது போதும், ஒவ்வால் பிறையைக் கண்டு நோன்பு வீடுவதற்கு நீதமான கிருவர் பார்ப்பது கட்டாயமாகும்.
2. ஒப்பான் மாதத்தை முப்பது நாட்களாகப் பூர்த்தியாக்குவது. முப்பது நாட்கள் பூர்த்தியாகிவிட்டால். 31 வசூ நாள் ரமூன் நாட்களில் முதல் நாளாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பிறை பார்க்க முடியாத அளவிற்கு மேக முட்டம் கிருந்தால் மாதத்தின் எண்ணீக்கையை முப்பதாகப் பூர்த்தியாக்கிக் கொள்ளுங்கள்.

நோன்பு விடுவதற்கு சலுகையளிக்கப்பட்டவர்கள்

1. நோயாளி: தனது நோய் நீங்கவிடுமென எதிர்பார்க்கிறான் ஆயினும் நோன்பு நோற்பது அவனுக்குக் கஷ்டமாக உள்ளது. கிப்படிப்பட்டவன் நோன்பை விட அனுமதி வழங்கப்படுகிறான். பின்னர் வீடுபட்ட நோன்பைக் கழா செய்ய வேண்டும். எனினும் தனது நோய் நீங்கவிடுமென எதிர்பார்க்க முடியாத நிரந்தர நோயுடையவன் நோன்பு நோற்பது கட்டாயமில்லை. அவன் ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு 50 கிராம் அளவு உணவு வழங்க வேண்டும் அல்லது அவன் விட்டுவிட்ட நோன்பின் எண்ணீக்கை அளவுக்கு உணவு தயாரித்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
2. பயணி: ஒரு பயணி தனது இயரிலிருந்து புறப்பட்டுத் திரும்பி வரும் வரை நோன்பை விட்டுவிட அனுமதியளிக்கப்படுகிறான். அவன் எந்த நோக்கத்திற்காகப் பயணம் செய்தானோ அந்நோக்கம் முடிந்த பின்னர் அங்கு தங்கியிருக்க வேண்டுமென்ற எண்ணமில்லாமல் அங்கு கிருக்கும் வரை அவன் பயணத்திலேயே கிருந்து கொண்டிருக்கிறான். கிப்பயணத்தற்குரிய தொலை தூரம் 80 கிலோ மீட்டரும் அதற்கு அதிகமுமாகும்.
3. ஒரு பெண் கர்ப்பினியாகவோ அல்லது பாஜாட்டும் தாயாகவோ கிருந்தால் தனக் கோ தனது குழைந்தைக்கோ கிடையுறு ஏற்படுமென்ப பயந்தால் நோன்பை விட அனுமதிக்கப்படுகிறான். காரணம் நீங்கவிட்ட பின்னர் வீடுபட்ட நோன்பைக் கழா செய்ய வேண்டும்.
4. முதியவர்: கிவர் நோன்பு பிடிப்பது சிரமமாக கிருந்தால் நோன்பு விட அனுமதியளிக்கப்படுவார். கிவருக்கு கழா கிடையாது. ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவு கொடுக்க வேண்டும்.

நோன்பை முறிப்பவை

1. வேண்டுமென்றே உண்பது, குடிப்பது: மறதியாக உண்பது, குடிப்பது நோன்பை முறிக்காது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் மறந்த நிலையில் உண்ண

வோ குடிக்கவோ செய்தால் அவர் நோன்பை அப்படியே பூர்த்தி செய்து கொள் ளட்டும். (முல்லீ) முக்கு வழியாக தண்ணீர் வயிற்றினுள் சேர்ந்து வீடுவதும் நரம்பு வழியாக உணவு, திருத்தம் செலுத்துவதும் நோன்பை முறித்துவீடும். ஏனெனில் கிடைவ நோன்பாளிக்கு உணவாக அமைகிறது.

2. உடலுறவு கொள்தல்: நோன்பாளி உடலுறவு கொண்டுவிட்டால் நோன்பு முறிந்து வீடும். அவர் நோன்பைக் கழு செய்வதுடன் அபராதமும் கட்டாயமாகும். அபராதம் அடிமையை உரிமைவீடுவது, அடிமை கிடைக்கவில்லையானால் தொடர்ந்து கிரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். கிவ்விரண்டு மாதங்களில் மார்க்க ரதியான காரணம் அல்லது உடல் ரதியான காரணமென்பது ஹஜ்ஜாப் பெருநாளும் அதை அடுத்து வரக்கூடிய அய்யாழுத் தஷ்ரிக் எனக் கூறப்படும் 11, 12, 13 ஆகிய நாட்களுமாகும். உடல் ரதியான காரணமென்பது வியாதி, நோன்பை வீடுவேண்டுமென்ற நோக்கமின்ற பயணம் செய்தல் ஆகியவையாகும். எக்காரணமுமின்றத் தொடர் நோன்பை ஒருவன் வீடுவிட்டால்- அது ஒரு நாளாயினும் சரி- தொடர் உண்டாவதற்காக அவன் மீண்டும் புதிதாகத் தொடர்வது கட்டாயமாகும். தொடராக நோன்பு நோற்க அவன் சக்தி பெறவில்லையாயின் 60 ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.
3. வீந்து வெளிப்படுதல்: முத்தமிழுவது அல்லது சுயதின்பத்தில் ஈடுபடுவது போன்ற காரணங்களால் கிந்திரியத்தை வெளிப்படுத்துவது. கிப்படிச் செய்பவன் அபராத மின்றி நோன்பைக் கழு செய்ய வேண்டும். கனவில் வீந்து வெளிப்படுவதால் நோன்பு முறியாது.
4. கிரத்தத்தை வெளிப்படுத்துதல்: ஹிஜாமத் எனும் கிரத்தம் குத்தி எடுப்பதற்காக வோ கிரத்ததானம் செய்வதற்காகவோ கிரத்தத்தை வெளிப்படுத்துதல். கிரத்தப் பரிசோதனைக்காக எடுக்கப்படும் குறைவான கிரத்தம் நோன்பை முறிக்காது. கிவ் வாறே பொன்னி முக்கு உடைதல், காயம், பல்பிடுங்குதல் போன்ற சுய வீருப்பமின்றி வெளியேறும் கிரத்தம் நோன்பில் எந்தவீத மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
5. வாந்தி எடுத்தல்: வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்துவீடும். சுய வீருப்பமின்றி வாந்தி வந்தால் நோன்பு முறியாது. நோன்பை முறிந்துவீடும் கிக்காரியங்களில் ஒன்றை நோன்பாளி- தெரந்தவனாக, ஞாபகமுடன், வேண்டுமென்றே - செய்தால் அவனது நோன்பு முறிந்துவீடும். மார்க்கச் சட்டத்தை அறியாதவனாக அல்லது நேரம் தெரியாதவனாக கிருந்தால்- உதாரணமாக அதிகாலை ஆகவில்லை என எண்ணுவது அல்லது குரியன் மறைந்து வீட்டதென எண்ணுவது கின்னும் கிதுபோல் - அவன் அறியாதவன், மறதியாகச் செய்துவீட்டான் என்பதால் நோன்பு முறியாது. கிவ்வாறே ஒருவன் சுயவீருப்பமின்றி, நீர்ப்பந்திக்கப்பட்டவனாக சாப்பிட்டிருந்தால் அவனது நோன்பு நிறை வேறி வீடும்.
6. மாதவிடாய், பிரசவ கிரத்தம் வெளிப்படுதல்: ஒரு பெண் எப்போது மாதவிடாய், பிரசவ கிரத்தத்தைக் காண்கிறானோ அப்போதே அவளது நோன்பு முறிந்துவீடும். மாதவிடாய், பிரசவ கிரத்தம் வந்தவர்கள் நோன்பு நோற்பது ஹராமாக கிருப்பது போல ரம்மானுக்குப் பின்னர் அவர்கள் வீட்ட நோன்புகளைக் கழு செய்வது கட்டாயமாகும்.

நோன்பை முறிக்காதவை

1. குளித்தல், நீந்துதல், வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்காக தண்ணீர் கொண்டு குளிர் ஏற்படுத்திக் கொள்ளுதல்.
2. அதிகாலை வந்துவிட்டதென உறுதியாகத் தெரியத வரை உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது.
3. பல் துகள்க்குதல் (மில்வாக் செய்தல்). பகலில் மில்வாக் செய்வதால் நோன்பிற்கு எந்தக் குறையும் ஏற்படாது. மட்டுமின்றி அப்படி மில்வாக் செய்வது முஸ்தஹுப்பான காரியங்களில் ஒன்றாகும்.
4. உணவல்லாத ஹலாலான எந்த மருந்து கொண்டும் வைத்தியம் செய்து கொள்வது. உணவு (குழுக்கோல்) இசை அல்லாத மற்ற இசை போட்டுக் கொள்வது கூடும். கண், முக்கில் சொட்டு மருந்திட்டுக் கொள்வது. அதன் ரூசியைத் தொண்டையில் பெற்றுக் கொண்டாலும் சரியே. கிளப்புக்காக ஸ்ப்ரேயைப் பயன்படுத்துவதும் கிழு போன்றுதான். உணவில் ரூசி பார்ப்பதால் நோன்பு முறியாது. ஆனால் வயிற்றினுள் எதுவும் சென்று விடக்கூடாது என்பது நிபந்தனை. வாய் கொப்பளிப்பது, நாசீக்குத் தண்ணீர் செலுத்துவது பற்றி குற்றமேதுமில்லை. எனினும் அதனால் ஏதும் வயிற்றினுள் செல்கின்ற அளவுக்குப் பலமாக தண்ணீர் செலுத்தக் கூடாது. கிழுபோன்றே வாசனைப் பொருள்களை உபயோகிப்பதும் அவற்றை மோந்து பார்ப்பதும் குற்ற மில்லை.
5. மாதவளிடாய்க்காரிக்கும், பிரசவ கிரத்தம் வந்தவருக்கும் கிரவிலேயே கிரத்தம் நின்று விட்டால் அதிகாலை வரை குளிப்பதைப் பிற்படுத்திக் கொள்வது கூடும். பின்னால் அவ்வீருவரும் ஃபஜ்ருத் தொழுகைக்காகக் குளித்துக் கொள்ள வேண்டும். பெருந்துடக்குடையவனும் கிழுபோன்றே செய்து கொள்ள வேண்டும்.

முக்கியக் குறிப்புகள்

1. ஒரு காப்பிர் ரமழான் பகலில் கிள்லாமாகிலிட்டால் மீதமுள்ள நேரத்தில் உண்பதை யும் குடிப்பதையும் தடுத்துக் கொள்வது கட்டாயமாகும். அதை அவன் கழா செய்ய வேண்டியதில்லை.
2. நோன்பின் நிய்யத்தை கிரவிலேயிலே வைப்பது கட்டாயமாகும். அது அதிகாலைக்கு முன்புள்ள கிரவின் எந்த நேரத்திலாயினும் சரி. கிழு ஃபர்மான் நோன்பிற்கு மட்டும் தான். நபிலான நோன்பிற்கு அதிகாலை உதித்த பின்னரும் நிய்யத் வைத்துக் கொள்வது கூடும். அது குர்யின் உயர்ந்த பின்னராயினும் சரியே. ஆயினும் அவன் பகலில் ஏதும் உண்ணாமலிருப்பது நிபந்தனையாகும்.
3. நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் தனக்குப் பிரியமானவற்றைத் துடுக் கொள்வது வீரும்பத்தக்கதாகும். நபி(ஸ)அவர்கள் கூறினார்கள்: நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துடு மறுக்கப்படமாட்டாது. “தலைபள் எமவ வப்பதல்தில் உருக் வஸபதல் அஜ்ரு தின்ஷா அல்லாஹ்” என்ற துடு ஹதீலில் வந்துள்ளது.

بِ الْظَّمَانَةِ وَبِكَلْتِ الْعُرُوقِ وَبِتَّ الْأَجْرِ إِنْ شَاءَ اللَّهُ

பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் கீடைத்துவிடும்.

4. பகலின் கிடையில் நோன்பு வந்துவிட்டதென அறிந்துவிட்டவர் எஞ்சிபீருக்கும் நேரத்தில் உண்பது, குடிப்பதைத் தடுத்துக் கொள்வதும் ஒதைக் கழு செய்வதும் கட்டாயமாகும்.
5. கழு நோன்புள்ளவர் - பொறுப்பை நீக்கிக் கொள்ள- அதில் தீவீரம் காட்டுவது வீரும்பத்தக்கதாகும். பிற்படுத்தவும் செய்யலாம். அதுபோல விடுபட்ட நோன்புகளைத் தொடராகவோ விட்டு விட்டோ கழு செய்யலாம். ஆனால் மறு ரயழான் வரும் வரை எவ்வீதக் காரணமுமின்றி பிற்படுத்தக் கூடாது.

நோன்பின் சுன்னத்துகள்

1. ஸஹர் செய்தல்: நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ஸஹர் உணவு உண்ணுவ்கள் நிச்சயமாக ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது. (புகார், முஸ்லீம்) ஸஹர் உணவை கிரவின் கிடைசி வரைப் பிற்படுத்துவது சுன்னத்தாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உம்மத்தவர் நோன்பு துறப்பதை விரைவுபடுத்தி, ஸஹர் உணவை பிற்படுத்தும் வரை நன்மையிலேயே கிருந்து கொண்டிருக்கறார்கள். (அஹ்மத்)
2. நோன்பு திறப்பதல்: குரியன் மறைந்துவிட்டதென உறுதியாகத் தெரிந்துவிட்டால் நோன்பு திறப்பதைத் தீவீரபடுத்த வேண்டும். கனிந்த பேரித்தம் பழும் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத். அது கிடைக்காதபோது கனிந்து வரும் பேரித்தம் பழும் கொண்டும் அதுவும் கிடைக்காத போது தண்ணீர் கொண்டும் கிவற்றில் எவ்வும் கிடைக்காதபோது எது கிடைக்கின்றதோ அது கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
3. துழுச் செய்தல்: நோன்பு நோற்றிருக்கும் போது குறிப்பாக நோன்பு திறக்கும் சமயம் துழுச் செய்து கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முன்று துழுக்கள் ஏற்கப்படும். நோன்பாளியின் துழு, அந்தமிழைக்கப்பட்டவனீன் துழு, பயணியின் துழு. (பைஹு)

நோன்பாளி கிரவில் தொழுவது அவசியமாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரயழான் கிரவில் எவர் ஈமானுடையும் நன்மையைத் தேடியவராகவும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் மன்னீக்கப்படுகின்றன. (புகார், முஸ்லீம்) தராவீஹ் தொழுகையை கிமாருடன் பூர்த்தி செய்வது அவசியமாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தனது கிமாருடன் அவர் தொழுகையை முடித்துச் செல்கின்றவரை தொழுகிறாரோ அவரது முன்சென்ற பாவங்கள் மன்னீக்கப்படுகின்றன. (தர்மதி, தாரம்) கின்றும் ரயழானில் தர்மம் செய்வதை அதிகப்படுத்துவதும் அவசியமாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மங்களில் தலை சீறந்த தர்மம் ரயழானில் செய்யப்படும் தர்மமாகும். (தர்மதி) மேலும் ரயழானில் குர்ஞுன் ஒதுவதில் நன் முயற்சியுடன் கடுபடுவதும் அவசியமாகும். ஏனெனில் ரயழான் குர்ஞுன் (இறங்கய) மாதமாகும். குர்ஞுன் ஒதுபவருக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு நன்மையும் ஒரு நன்மைக்கு அது போன்ற பத்து மடங்குகளும் உண்டு.

தராவீஹ் தொழுகை

தராவீஹ் என்பது ரயழான் கிரவில் ஜமாஅத்தாகத் தொழும் தொழுகையாகும். அதன் நேரம் கிஷாத் தொழுகைக்குப் பின்னீருந்து அதிகாலை உதீக்கும் வரையிலாகும். ரயழான் கிரவில் தொழும்படி நபி(ஸல்) அவர்கள் ஓர்வழுப்படியுள்ளார்கள். தராவீஹ்

தொழுகையின் சன்னத்தான் எண்ணிக்கை 11 ரக்அத்துகளாகும். ஒவ்வொரு கிரு ரக் அத்துகளில் ஸலாம் கொடுத்துக் கொள்ள வேண்டும். 11 ரக்அத்துக்களுக்கு மேல் அதீகமாக்கினால் குற்றமில்லை. தராவீஹ் தொழுகை நடத்துவதில் சன்னத்தான் முறை தொழுகையாளிகளுக்குச் சீரமம் ஏற்படாத அளவு நட்டி நிதானமாகத் தொழுவதாகும். குழப்பம் ஏற்படாதென்றிருக்குமானால் தராவீஹ் தொழுகைக்காக பெண்கள் பள்ளிக்கு வருவதில் குற்றமில்லை. எனினும் அவர்கள் அலங்காரங்களை வெளிப்படுத்தாமலும் வாசனை பூசிக்கொள்ளாமலும் தங்களை முடிமறைத்தவர்களாகவும் வருவது நிபந்தனையாகும்.

சன்னத்தான் நோன்பு

1. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள். நபி(ஸ)அவர்கள் கூறினார்கள்: ஒருவர் ரமழா னில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புகள் நோற்றால் அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவர் போலாவார். (முல்லை)
2. திஸ்கள், வியாழுக் கிழமைகள் தோறும் நோன்பு வைப்பது.
3. ஒவ்வொரு மாதத்திலும் முன்று நாட்கள். அவை அய்யாழுல் பீற் எனும் வெள்ளை நாட்களாகும். அதாவது மாதத்தின் 13, 14, 15 ஆகிய முன்று நாட்கள்.
4. ஆத்தாரா நாள் (முஹர்ரம் பத்தாம்)நாள். அதற்கு முன் ஒரு நாள் அல்லது பின் ஒரு நாள் சேர்த்து நோன்பு வைப்பது சன்னத்தாகும்.
5. அரச்பா நாள். அது குல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள் ஆகும்.

நோன்பு நோற்கத் தடைசெய்யப்பட்ட நாட்கள்

1. நோன்பு பெருநாள், ஹஜ்ஜாப் பெருநாள்.
2. தஷ்ரிக்குடைய முன்று நாட்கள். அவை குல்ஹஜ் மாதத்தி ன் 11, 12, 13 ஆகிய முன்று தினங்களாகும். திதிலிருந்து ஹஜ்ஜாக் கிரான், ஹஜ்ஜாத் தமத்து: செய்ய வர்கள் வீதிவிலக்குப் பெறுகிறார்கள் பலிப்பிராணிகளைப் பெறவில்லையாயின்!
3. மாதவிடாய், பிரசவ கிரத்தம் வரக்கூடிய நாட்கள்.
4. ஒரு பெண் தன் கணவன் ஊரிலிருக்கும் சமயம் அவனது அனுமதியின்றி நோன்பு நோற்பது கூடாது. நபி(ஸ)அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் அவளது கணவன் ஊரிலிருக்கும் சமயம் அவனது அனுமதியின்றி ரமழான் அல்லது காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. (புகாரி, முல்லை)

ஹஜ், உம்ரவீன் சட்டங்கள் وَالْعُمَرَةُ حَجَّا مَاكِ

ஹஜ் சட்டமும் சிறப்பும்

ஹஜ், மூல்விமான ஆண், பெண் அனைவர் மீதும் வாழ்நாளில் ஒரு முறை கடமை யாகும். கிழு கில்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான்: அந்த ஆலயத்திற்குச் சென்று வர மக்களில் யார் சக்தி பெற்றவர்களோ அவர்கள் அதை ஹஜ் செய்வதானது அல்லாஹுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். (3:97) நபி(ஸ) அவர்கள் கூறினார்கள்: கில்லாம் ஐந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை, நிச்சயமாக முறைம்மத் (ஸ) அவர்கள் அல்லாஹுவின் தூதராவார்கள் எனச் சாட்சி பகரவது, தொழுகையை நிலை நிறுத்துவது, ஜகாத் கொடுப்பது, ரமழான்மாதம் நோன்பு நோற்பது, ஹஜ் செய்வது. (புகாரி)

ஹஜ், அல்லாஹுவின் பக்கம் அதைக நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மிகச் சீறந்த செயல்களில் ஒன்றாகும். நபி(ஸ) அவர்கள் கூறினார்கள்: யார் பெண்களிடத்தில் உறவாடாமலும் பாவம் செய்யாமலும் கிந்த வீட்டை ஹஜ் செய்கிறாரோ அவர் (பாவங்கள் அழிக்கப்பட்டு) அன்று பிறந்த பாலகன் போலாகிவிடுகிறார் (முல்லத் தயாலில்).

ஹஜ் நிபந்தனைகள்

ஹஜ்- வயது வந்த, புத்தி சீராக உள்ள, சக்தி பெற்ற அனைத்து மூல்வியிகளுக்கும் கடமையாகும். சக்தி பெறுவதென்பது சென்று வருவதற்கும் வாகனச் செலவிற்கும் சக்தி பெறுவதாகும். உதாரணமாக, சென்று, திரும்பும் வழியில் உனவு, நீர், உடை, வாகனம் மூகியவற்றிற்குச் செலவு செய்யச் சக்தி பெற்றவனாக திருப்பது போல. கிச்செலவு தன் குடும்பத்தினருக்கும் தனது செலவின் கீழுள்ளவர்களுக்கும் போக மேல்மிச்சமாக கிருக்க வேண்டும்.

சக்தி பெறுவதென்பதில் பயணம் சீச்சமற்றிருப்பதும் உடல் ஆரோக்கியமும் சேரும். ஹஜ்ஜை நிறைவேற்விடாமல் தடுக்கும் நோய், தொற்று நோய் ஏற்படாமல் ஆரோக்கியமாக கிருக்கும் வகையில்! பெண்களுக்கும் திடே நிபந்தனைதான் என்றாலும் அவளுடன் அவளுடைய கணவர் அல்லது அவள் மணம் முடித்துக் கொள்ள ஹராமாக்கப்பட்ட ஒருவர் செல்வது அவசியமாகும். கின்னும் அவள் தித்தாவலிருக்கும் பெண்ணாக வழிருக்கக் கூடாது. ஏனெனில் தித்தாவலிருக்கும் பெண்கள் அவர்களின் கில்லங்களிலிருந்து வெளியே செல்வதை அல்லாஹு தடுத்துள்ளான். எனவே யாருக்கேனும் தித்தடைகளில் ஒரு தடையிருக்குமானால் அவருக்கு ஹஜ் கடமையில்லை.

ஹஜ் ஒழுக்கங்கள்

- ஹஜ் செய்ய வீரும்புவர் தான் ஹஜ்ஜாக்குப் பயணமாகும் முன்னர் தனக்குத் தேவையான ஹஜ்ஜின் சட்டங்களைப் படித்தோ கேட்டோ தெரிந்து கொள்வதும் ஒரு மூலிகை-அறிஞர் அடங்கிய நண்பர்களோடு செல்வதில் ஆர்வம் கொள்வதும் அவசயமாகும்.

- 2- தனது ஹஜ்ஜைக் கொண்டு அல்லாஹ் வின் உவப்பையும் அவனுடைய நெருக்க த்தைப் பெறுவதையும் நாடவேண்டும்
- 3- பயனற்ற பேச்சுக்களை விட்டும் நாவைப் பாதுகாக்க வேண்டும். அதுக்மாக தீக்கர், குழு செய்ய வேண்டும்
- 4- பிற மனிதர்களுக்கு தொல்லை கொடுப்பதை விட்டும் தற்காத்துக் கொள்ள வேண்டும். ஹாஜ்களில் எவருக்கும் தொல்லை கொடுக்காமலிருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
- 5- பெண் பார்தா அனீந்து தன்னை முடிமறைத்துக் கொள்வதும் ஆண்களின் நெருக்கடியை விட்டு தூரமாக்கி வேண்டும்.
- 6- ஹஜ் செய்யவர் தான் வணக்கத்தில் ஈடுபட்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதை ஒரு உல்லாசப் பயணமாகக் கருதக் கூடாது. அப்பயணத்தில் தன்னையும் தன்னுடனுள்ளவர்களையும் போட்டோ எடுத்துக் கொள்வதும் தவறாகும். கிப்படி சீல ஹாஜ்கள் செய்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டுவானாக!

இஹ்ராம்

இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ரா உடைய வணக்கத்தில் பிரவேசப்பதாகும். இஹ்ராமிலுள்ளவருக்கு அதற்கு முன்னர் ஹலாலாக கிருந்த சீல காரியங்கள் ஹரா மாகிவிடுகின்றன. ஏனெனில் அவர் ஒரு வணக்கத்தில் புகுந்துவிட்டார். ஹஜ் அல்லது உம்ராவை விரும்புகிறவர் மக்காவிற்கு வெளியில் நபி (ஸல்) அவர்கள் நீண்டம் செய்த எல்லைகளில் ஏதேனும் ஒரு எல்லையிலிருந்து முன்னோக்கி வருபவராக கிருந்தால் இஹ்ராம் கட்டாயமாகும்.

எல்லைகள்

- 1- தூல்ஹுலைப்பா: கிழு மத்னாவிற்குச் சமீபமாக உள்ள ஒரு கிராமமாகும். தற்போது கிதற்கு (அப்யார் அலி) எனக் கூறப்படுகிறது. கிழு மத்னாவாசீகளுக்குரிய எல்லையாகும்.
- 2- அல்ஜாஹ்ரபா: கிழு ராபிஃக் என்னும் ஊருக்கு அருகில் உள்ள ஒரு சீறிய ஊராகும். தற்போது மக்கள் ராபிஃகிலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்கிறார்கள். கிழு சீரியாவாசீகளின் எல்லை.
- 3- கர்னுல் மனாலில்: (ஸலுல்கபர்) கிழு தாயிஃபிற்குச் சமீபமான ஒரு திடம். கிழு நஜ்து வாசீகளின் எல்லையாகும்.
- 4- யலம்லம்: கிழு மக்காவிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்திலுள்ளது. கிழு யமன் வாசீகளின் எல்லையாகும். (கிந்தியாவிலிருந்து வருபவர்களுக்கும் கிழுவே எல்லையாகும்.)
- 5- தாதுல் கிர்க்க: கிழு கிராக்வாசீகளின் எல்லையாகும்.

கிவ்வைந்து திடங்களும் மேலே குறிப்பிட்ட ஊர்வாசீகளுக்கும் கிவ்விடங்கள் வழியாக வருகின்றவர்களுக்கும் எல்லைகளாகும். கிந்த எல்லைங்குக் குடின்ஸே உள்ள வர்களும் ஹரமில் உள்ளவர்களும் அவர்கள் கிருக்கின்ற கிடங்களிலிருந்தே இஹ்ராம் செய்து கொள்ள வேண்டும்.

இஹ்ராமின் சுன்னத்தகள்

கிழற்றாமுக்கு முன் செய்ய வேண்டிய சுன்னத்தான் காரியங்கள்:

- 1- நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளைப் பிடிப்புவது அல்லது மழிப்பது, மீசையைக் கத்தரிப்பது, மர்மஸ்தலத்தின் முடியை மழிப்பது, குளிப்பது, ஆடைகளை வன்றி உடம்புக்கு மட்டும் மணம் பூசிக்கொள்வது. ஆடைகளுக்குப் பூசக்கூடாது.
- 2- தையலாடைகளைக் களைவது, வேஷ்டி உடுத்தி துண்டைப் போர்த்திக் கொள் வது, பெண் தன்னை முடி மறைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதுடன் தான் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளலாம். அழகலங்காரங்களை வெளிப்படு த்தக் கூடாது. அன்றை மூடவர்கள் வரும்போது முகத்தையும் முன் கைகளையும் மறைத்துக் கொள்ளவேண்டும். கையுறைகளையும் முகத்தை மறைப்பதையும் தவிர் த்துக் கொள்ள வேண்டும்.
- 3- பள்ளிக்குச் சென்று அந்நேரம் தொழுகை நேரமாக கிருந்தால் ஜமாஅத்துடன் தொழுவது அல்லது உருவின் சுன்னத்தான் கிரு ரக்அத்துகளைத் தொழுவது. அதன் பின்னர் கிழற்றாமைத் தொடங்குவது.

ஹஜ்ஜின் செயல் முறைகள்

ஹஜ்ஜின் செயல் முறைகள் முன்று வகைப்படும்.

1- ஹஜ்ஜாத் தமத்து:::

இது உம்ராவீர்கு மட்டும் கிழற்றாம் செய்தல். பின்னர் ஹஜ்ஜாடைய நேரத்தில் மக்காவில் தங்கவிருக்குமிடத்தில் ஹஜ்ஜாக்காக கிழற்றக்கொள்வது. எல்லையில் “லப்பைக் உம்ரத்தன் முதமத்தினன் பிஹா கிலல் ஹஜ்” எனக் கூறிக் கொள்ள வேண்டும். (பொருள்: கிறைவா! உம்ராவை ஹஜ்ஜாடன் சேர்த்து நியத்துச் செய்தவனாக உன் சமுகம் வந்துவிட்டேன்)

தமத்துவதான் ஹஜ் வகைகளில் சீறந்ததாகும். குறிப்பாக ஹஜ்ஜா தொடங்குவதற்கு சீல மாதம் முன்பே மக்கா வருபவர்களுக்கு திருவே மிகச் சீறந்தது. பின்னர் மக்கா வீல் அவர் கிருக்குமிடத்திலிருந்தே ஹஜ்ஜாக்காக மன்றும் ஒரு முறை கிழற்றாம் கட்டிக் கொண்டு “லப்பைக் ஹஜ்ஜன்” எனக் கூறவேண்டும். (பொருள்: கிறைவா! ஹஜ்ஜை நியத் தமத்துவனாக உன்னிடம் வந்துவிட்டேன்) கிவ்வகை ஹஜ் செய்பவர் குர்பானி கொடுப்பது கட்டாயமாகும். குர்பானி ஒருவருக்கு ஒரு ஆடு அல்லது ஏழு நபருக்கு ஒருமாடு அல்லது ஒரு ஒட்டகம்.

2- ஹஜ்ஜால் கிரான்:

இது ஹஜ்ஜாக்கும் உம்ராவீர்கும் சேர்த்து கிழற்றாம் செய்து கொள்வதாகும். கிவர் “லப்பைக் உம்ரதன் வஹஜ்ஜன்” எனக் கூறவேண்டும். கிவர் முரம்பமாக உம்ராச் செய்துவிட்டு பின் அந்த கிழற்றாமுடனேயே துல்ஹஜ் 10 ம் நாள்- நலுற்றுடைய நாள் வரை கிருக்க வேண்டும். உம்ராவை ஹஜ்ஜாடன் சேர்த்து விடுவதன் மூலம் கிரான் ஏற்படுகிறது. கிழு பெரும்பாலும் ஹஜ்ஜாடைய காலத்திற்கு முன்னர் உம்ராச் செய்து முடித்து விட்டு பின்னர் ஹஜ்ஜாக்காக கிழற்றாம் கட்டிக் கொள்ளப் போதாத குறுகிய நேரத்தில் வருபவர்களுக்காகும். இந்த ஹஜ்ஜாக்கும் குர்பானி கட்டாயமாகும்.

3- ஹஜ்ஜால் கிஃப்ராத்:

கிழு ஹஜ்ஜைமட்டும் நிய்யத் செய்வதாகும் கிவர் எல்லையிலிருந்து கிஹ்ராம் கட்டி க்கிகான்டு “லைப்பைக் ஹஜ்ஜன்” எனக் கூறிக் கொள்ள வேண்டும். கிவருக்கு குரை பானி கட்டாயமல்ல.

விமானத்தில் பயணம் செய்வாராக கிருந்தால் எல்லையில் கிஹ்ராம் கட்டிக் கொள்வது கட்டாயமாகும். எல்லையைத் தொந்து கொள்வது கஷ்டமாக கிருந்தால் அது ர்கு முன்னர் போதுமான கால அளவில் கிஹ்ராம் கட்டிக்கொள்ள வேண்டும். எல்லையில் செய்ய வேண்டிய சுத்தம், மணம் பூசுதல், நகங்கள் வெட்டுதல், கிஹ்ராம் ஆடை அணிதல் ஆகியவற்றைச் செய்ய வீரும்பினால் விமானத்தில் ஏறுவதற்கு முன்னரோ அல்லது விமானத்தில் வைத்தோ மழுமையாகச் செய்து கொள்ளலாம். பின்னர் எல்லையை அடைவதற்கு முன்னர் அல்லது அதை அடைந்து கொள்ளும் நேரத்தில் கிஹ்ராமை நிய்யத் செய்து கொள்ளலாம்.

இஹ்ராம் முறை

- ஹஜ்ஜாத் தமத்துக் செய்ய வீரும்புகிறவர் “லைப்பைக் உம்ரதன் முதமத்தினன் பிஹ்ரா திலல் ஹஜ்” என்று கூறிக்கொள்ள வேண்டும்.
- ஹஜ்ஜாக் கிரான் செய்யவர் “லைப்பைக் உம்ரத்தன் வஹஜ்ஜன்” எனக் கூற வேண்டும்.
- கிஃப்ராத் செய்ய வீரும்புகிறவர் “லைப்பைக் ஹஜ்ஜன்” எனக் கூற வேண்டும்.

கிஹ்ராம் செய்த பின்னர் தல்பியாச் சொல்வதும் அதை கிஹ்ராம் செய்ததீலிருந்து கப்பதுல்லாஹ்வை அடைந்து தவாஃப்-வலம் வருவதை ஆரம்பிக்கும் வரை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது சன்னத்தாகும்.

தல்பியா:

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ
லைப்பைக் அல்லாஹும் லைப்பைக் லைப்பைக் லாஷரிக்கலக லைப்பைக் கிணனல் ஹம்த வன்றிஃமத்த லகவல் மூல்க், லாஷரிக்க லக்.

(பொருள்: உன்னிடம் வந்துவிட்டேன். கிறைவா! உன்னிடமே வந்து விட்டேன். உன்னிடமே வந்துவிட்டேன். உனக்கு யாதொரு கிணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நீச்சயமாக புகழும் அஞ்சுபாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு கிணையுமில்லை)

இஹ்ராமில் தடுக்கப்பட்டவை

- கிஹ்ராம் கட்டிக் கொண்டவருக்கு பின் வருபவை ஹராமாகும்.
- தலை முடிசையும் டைம்பின் ஏனைய பாகங்களிலுள்ள முடிகளையும் நீக்குவது. எனினும் தேவையின் நிமித்தம் கிலேசாகத் தலையைச் சொரிவதால் (முடிவிழுவதால்) குற்றமில்லை.
 - நகங்களை வெட்டுதல். எனினும் நகம் உடைந்து விட்டால் அல்லது அது அவனுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் அதை வெட்டுவது குற்றமில்லை.
 - வாசனைப் பொருட்களை உபயோகிப்பது (வாசனைச் சோாஃப்கும் கிதே சட்டம்தான்)
 - உடலுறவும் அதற்கு தூண்டுதலாக உள்ள செயல்களும்! திருமணம் முடித்தல்

கிச்சையுடன் பார்த்தல், அணைத்தல், முத்தமிடுதல் போன்று!

க- கையுறைகள் அணிதல்.

சி- வேட்டைப் பிராணிகளைக் கொல்லுதல்.

திவ்வனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹராமானதாகும். ஆண்களுக்கு அதிகப்படியாக கிண்ணும் சீல ஹராமாகின்றன.

ஓ- தையல் ஆடை அணிவது. எனினும் கிழ்றாமிலுள்ளவன் பெல்ட், கண்ணாடி, வாட்ச் போன்ற தேவையுள்ள பொருட்கள் அணிவது கூடும்.

ஐ- தலையை ஓட்டினாற்போல ஏதேனும் ஒன்றைக் கொண்டு தலையை மறைத்தல். தலையோடு ஓட்டாமல் சற்று உயரமாக வைத்து தலையை மறைத்துக் கொள்வது குற்றமில்லை. உதாரணமாக குடை, வாகனம், கூடாரம் போன்று!

இ- காலுறை அணிவது. செருப்புக் கிடைக்கவில்லையானால் காலுறை அணிந்து கொள்ளலாம்.

தடுக்கப்பட்ட கிவற்றில் ஒன்றை யாரேனும் செய்துவிட்டால் அவனுக்கு முன்று நிலைகள் உள்ளன:

1- தக்க காரணமின்றிச் செய்யவன். கிவன் பாவியாவான். அபராதம் உண்டு.

2- தேவைக்காகச் செய்யவன். கிவன் பாவியாகமாட்டான். அபராதம் உண்டு.

3- தக்க காரணத்துடன் செய்யவன். அதாவது அறியாமலோ, மறந்தோ, நீர்ப்புந்தமாக வோ செய்வது போல. கிவனுக்கு குற்றமுமில்லை. அபராதமுமில்லை.

தவாःப் (வலம் வருதல்)

மஸ்ஜிதுல் ஹராமில் (கலைத்துல்லாவில்) நுழையும் போது வலது காலை வைத்து

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ عَلَى رَسُولِ اللَّهِ أَعْفُرُ لِي دُنْوِيْ وَأَقْتَحُ لِي أَبُوَابَ حَمْدَةَ

பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரகுலில்லாஹ் அல்லாஹும் மக்ஸ்பிர்ல் துநுபி வஃப்தவற்ல் அப்வாப ரஹ்மத்திக்க

என்று கூறுவது சன்னத்தாகும். (பொருள்: அல்லாஹுற்வின் பெயர் கூறி நுழைகிறேன். கருணையும் ஈடேற்றமும் அல்லாஹுற்வின் தூதர் மது; உண்டாவதாக! கிறைவா! என்னுடைய பாவங்களை மன்னித்துவிடு. உனது அருள்வாயில்களை எனக்குத் திறந்துவிடு) கிந்த துழு எல்லாப் பள்ளிகளுக்கும் பொதுவானதாகும். பின்னர் கலைபாவை வலம் வருவதற்காக அதை முன்னோக்க வேண்டும்.

தவாःப் என்பது அல்லாஹுற்விற்கு வணக்கம் செய்யும் என்னத்தில் ஹஜருல் அல் வதிலிருந்து ஆரம்பித்து கிடைது புறமாக கல்பாவை ஏழு முறை சுற்றி வருவதாகும். முடிக்கும் போது ஹஜருல் அல்லவதில் முடிக்க வேண்டும். தவாःப் செய்யும் போது உடைவடன் கிருக்க வேண்டும்.

தவாःப் செய்யும் முறை

1- ஹஜருல் அல்லவதின் பக்கம் சென்று அதைத் தனது வலது கையால் தொட்டு பிஸ்மில் லாஹி அல்லாஹு அக்பர் எனக் கூற வேண்டும். கித்துடன்

اللَّهُمَّ إِيمَانًا بِكَ وَتَصْدِيقًا بِكَلِيلٍ وَوَقَاءً بِعَدْهٖ كَ وَأَبْيَاعًا لِسَنَةٍ تِبَّانٍ

அல்லாஹும் ஸமானம்பிக வதல்தீகம் பிசிதாபிக வவபானம் பிசிஹந்திக வத்திபா

- அன் லீகன்னத்தி நபியீக. என்பதையும் சேர்த்து சொன்னால் சீற்பாகும்.
(பொருள்: கிறைவா! உன்னை நம்பிக்கை கொண்டு, உன்னுடைய வேதக்கை உன்மைப்படுத்தி, உன்னுடைய வாக்குறுகியை நிறைவேற்றி, உன்னுடைய நபி யீன் சுன்னத்தை பின்பற்றியவனாக கிடை நான் செய்கிறேன்) முடிந்தால் அக்க ல்லை முத்தமிட வேண்டும். அதை முத்தமிட முடியவில்லையினில் கல்லைத் தொட்ட தனது கையை முத்தமிட்டுக் கொள்ள வேண்டும். ஹஜருல் அல்வதைத் தொட முடியவில்லையானால் அதை முன்னோக்கி அல்லாஹு அக்பர் எனக் கூற தனது கை கொண்டு அதன் பால் கூட்டிக் காட்ட வேண்டும். தனது கையை முத்தமிடக் கூடாது. பின்னர் களிபத்துல்லாவை தனது திடப்புறமாக்கி தவாஃபைத் தொடங்க வேண்டும். தான் விரும்பிய துழுக்களைக் கேட்கலாம் அல்லது தனக்குத் தெரிந்த குர்முன் வசனாங்களை ஒத்தலாம். தனது மொழியில் தனக்கும் தான் விரும்பியவ ருக்கும் துழுச் செய்யலாம். கிங்கு துழுச் செய்வதற்கிண குறிப்பான துழுக்கள் ஏதுமில்லை.
- 2- ருக்னுல் யமானீயை அடைந்துவிட்டால், முடிந்தால் அதைத் தொட்டு பிஸ்மீல்லாஹு அல்லாஹு அக்பர் எனக் கூற வேண்டும். தனது கையை எழுத்தமிடக் கூடாது. முடியாவிட்டால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பக்கம் தனது கையால் கூட்டிக் காட்டவும், தக்பீர் சொல்லவும் கூடாது. ருக்னுல் யமானீக்கும் ஹஜருல் அல்வதுக்கும்படையில்

رَبِّنَا أَتَّا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةٌ وَفَتَّا عَذَابَ النَّارِ

“ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்னா அதாபன் நார்” எனக் கூறிக் கொள்ள வேண்டும். (எங்கள் கிறைவா! எங் களுக்கு கிவ்வுக்கல்லும் மறுவுக்கல்லும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையை விட்டும் எங்களைக் காப்பாயாக!)

- 3- ஹஜருல் அல்வதை அடைந்துவிட்டால் வலது கையால் தொட வேண்டும். முடியவில்லையானால் அல்லாஹு அக்பர் எனக் கூறி தனது கையால் கூட்டிக் காட்ட வேண்டும். கிப்பட்ச் செய்வது கொண்டு தவாஃபின் ஏழு சுற்றுக்களில் ஒரு சுற்று முடிவ டைந்து விருக்கிறது. மீதமுள்ள சுற்றுக்களையும் கிவ்வாறே பூர்த்தி செய்யவும்.
- 4- தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்க வேண்டும். ஏழு சுற்றுக்களைப் பூர்த்தி யாக்கும் வரை முதல் சுற்றில் செய்தது போலவே செய்ய வேண்டும். ஹஜருல் அல்வதைக் கடந்து செல்லும் போதில்லாம் தக்பீர் சொல்லிட வேண்டும். கிதுபோன்றே ஏழாவது சுற்றுக்குப் பின்னரும் தக்பீர் சொல் வேண்டும்.

முதல் முன்று சுற்றுக்களில் தொங்கோட்டம் ஓடுவது சன்னத்தாகும். மீதமுள்ள நான்கு சுற்றுக்களில் நடந்தே செல்ல வேண்டும். தொங்கோட்டம் என்பது கால் எட்டு களை சுருக்கி வைத்து சுற்று வேகமாக நடப்பதாகும். மேலும் கிந்த தவாஃபில் மேல் அளவுகியின் நடுப்பகுதியை வலது அக்குளுக்குக் கீழ் சுற்றிக் கொண்டு வந்து கிரு ஓரங்களையும் கிடது தோள் புஜத்தின் மீது போட்டுக் கொள்ள வேண்டும். வலது தோள் புஜம் மட்டும் தறிந்திருக்க வேண்டும். கிதுவும் சன்னத்தாகும்.

தொங்கோட்டமும் மேலங்கியை கிவ்வாறு போட்டுக்கொள்வதும் உம்ரா செய்யக் கூடியவரும், ஹஜ் செய்யக் கூடியவரும் மக்காவுக்கு வரும்போது செய்யக் கூடிய முதல் தவாஃபில் மட்டும்தான். மேலும் கிவ்வீரண்டும் ஆண்களுக்கு மட்டும்தான்.

தவர். புக்குப் பின்னர்

தவாபுக்குப் பின்னர் மகாம் இப்ராஹீமுக்குப் பின்னால் நின்று மகாம் அவனுக்கும் காபத்துல்லாவுக்குமடையே கிருக்கும் வீதமாக கிரண்டு ரக்ளித்துக்கள் தொழுவது கன்னத்தாகும். தொழுவதற்கு முன்னால் மேலங்கியை கிரண்டு தோள் புஜங்கள் மீதும் நெஞ்சின் மீதும் போட்டுக் கொள்ள வேண்டும்.

அப்படித் தொழும்போது முதல் ரக்ளித்தில் பாத்திஹாவும் குல்யானியுறை காபிருதும் கிரண்டாவது ரக்ளித்தில் பாத்திஹாவும் குல்ஹாவல்லாஹு அஹுதும் ஒது வேண்டும். கடுமையான நெஞ்சுக்கடியீனால் மகாம் இப்ராஹீமுக்குப் பின்னால் தொழு முடியவில்லையானால் பள்ளியின் எந்த விடத்தில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். பிறகு ஸம் ஸம் தன்னீரை வயிறு புடைக்க அதாவது அதீகமாகக் குடிப்பது கன்னத்தாகும்.

ஸயி செய்வது

பின்னர் ஸயி செய்யுமிடத்திற்குச் சென்று ஸபாவின் பக்கமாகச் செல்ல வேண்டும். அதை நெஞ்சுங்கும் போது **إِنَّ الصَّفَا وَالْمَرْوَةُ مِنْ شَعَائِرِ اللَّهِ** “இன்னஸ் ஸபா வல்மர்வத மின் ஷனுயிரில்லாஹு” எனும் வசனத்தை ஒதுக்கொள்ள வேண்டும்.

(பொருள்: ஸபா, மர்வா கிரு குன்றுகளும் கில்லாஹுவின் சின்னங்களில் உள்ளவையாகும்)

கலிபாவைக் காணுமளவிற்கு ஸபாவில் ஏற வேண்டும். பின்னர் கலிபாவை முன் ணோக்கி தனது கிரு கைகளையும் உயர்த்தி, அல்லாஹுவைப் புகழ்ந்து தான் விரும்பிய கூழுவைக் கேட்க வேண்டும். உதாரணமாக

**لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ؛ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ؛
وَيَمْنَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ؛ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَهُنَّ عَبْدُهُ
الْأَحْزَابُ وَحْدَهُ**

லாகிலாஹு கில்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாகிலாஹு கில்லல்லாஹு வஹ்தஹு லாஷர்க்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வழித்து வஹ்வ அல்லாகுல்லீ ஷையின் கதீர் லாகிலாஹு கில்லல்லாஹு வஹ்தா அன்ஜஸ வஃதா வநஸர அப்தா வஹஸமல் அஹ்லாப வஹ்தா

(பொருள்: வண்கக்ததிற்குரிய கிறைவன் அல்லாஹுவைத் தவர் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு கிணையுமில்லை. ஆடுசீயதிகாரம் அவனுக்குரியதே! புகழ் அனைத்தும் அவனுக்கே! மேலும் அவன் அனைத்தின் மீதும் ஒழிற்கல் நிறைந்தவன்! அல்லாஹு ஒருவனைத் தவர் வண்கக்ததிற்குரிய கிறைவன் வேறு யாருமில்லை. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றினான். தன் அடியாருக்கு உதவீனான். அவன் ஒருவனே எதிரிக் கூட்டத்தினரைத் தோல்வியுறிச் செய்தான்!

என பூன்று முறை கூறிக் கொண்டு நீண்ட நேரம் கூழுச் செய்ய வேண்டும். பின்னர் அதிலிருந்து கிறங்கி மர்வாவை நோக்கிச் செல்லவேண்டும். பச்சைத் தூணை அடைந்தால் அடுத்த பச்சைத் தூணை அடையும் வரை முடிந்த அளவு விரைந்து செல்வது கன்னத்தாகும். கிப்படிச் செய்யும் போது யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பது நிபந்தனையாகும். விரைந்து செல்வது மூன்களுக்கு மட்டுமே பெண்களுக்கல்ல.

மர்வாவை அடைந்துவிட்டால் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி கைகளை இயாக்கி ஸபாவில் கூறியது போலக் கூற வேண்டும். கிப்படி ஒருவர் செய்துவிட்டால் அவர் ஸயிக்குரிய ஏழு தடவைகளில் ஒன்றை முடித்துவிட்டார். துழுவீர்குப் பின்னர் மர்வாவீ விருந்து ஸபாவை நோக்கிச் செல்ல வேண்டும். முந்திய தடவை செய்தது போலவே செய்து கொள்ளவேண்டும். ஸயியின் கிடையில் துழுவை அதிகப்படுத்திக் கொள்வது சுன்னத்தாகும்.

ஹஜ் செய்பவர் ஹஜ்ஜாத் தமத்து: செய்பவராக இருந்தால் ஸயிக்குப் பின்னர் தலை முடியைக் கழைந்து, உம்ராவை முடித்து, சாதாரண மூடைகள் அணிந்து கிழவு ராமை விட்டும் விடுபடுவார். எட்டாவது நாள் வந்துவிட்டால் அவர் இருக்குமிடத்திலே யே ஞானர் தொழுகைக்கு சீரிது முன்னர் ஹஜ்ஜாக்காக கிழவாரம் கட்டிக் கொள்ள வேண்டும். உம்ராவின் கிழவாரமில் செய்த அனைத்தையும் செய்துகொள்ள வேண்டும். பின்னர் கிழவாரமை நிய்யத் செய்து லப்பைக் ஹஜ்ஜன் எனக் கூறி, தல்பியாவைக் கூற வேண்டும். பின்னர் ஒஹர், அஸர், மக்ரிப், கிஷா, ஃபஜர் தொழுகைகளை மினாவில் சருக்கித் தொழுவேண்டும்.

துல்லூஜ் 8-ஆம் நாள்

ஹாஜி மினாவுக்குச் சென்று அங்கு ஞானர், அஸர், மக்ரிப், கிஷா, ஃபஜர் ஆகிய தொழுகைகளைத் தொழுவேண்டும். கிவற்றில் நான்கு ரக்குத் தொழுகைகளை கிரண்டு ரக்குத்களாகச் சுருக்கித் தொழுது கொள்ள வேண்டும்.

9-ஆம் நாள் (அர.:பா நாள்)

இந்நாளில் பின் வருவமாறு செயல்படுவது ஷரீஅத்தின் கட்டளையாகும்.

1- சூரியன் உதித்த பின்னர் ஹாஜி அர.:பாவீர்குச் சென்று அங்கு சூரியன் மறையும் வரை தங்கவேண்டும். சூரியன் உச்சி சாய்ந்து விட்டால் ஞானரையும் அல்லரையும் சேர்த்து கிரண்டு கிரண்டு ரக்குத்தாகத் தொழு வேண்டும். தொழுகைக்குப் பின்னர் தீக்கர், துழு, தல்பியாவில் ஈடுபடவேண்டும். துழுவையும் அல்லாஹ் வகுப்பு புனீவ தையும் அதிகப்படுத்துவது குன்னத்தாகும். தனக்காகவும் பிற மூல்லிம்களுக்காக வும் துழுக் கேட்கவேண்டும். தான் வீரும்பியவற்றையில்லாம் கேட்கலாம். துழுச் செய்யும்போது கைகளை இயாக்குவது வீரும்பத்தக்கதாகும்.

அர.:பாவில் தங்குவது ஹஜ்ஜின் முதல் நிலைக் கடமைகளில் ஒன்றாகும். எவ்ரேனும் அர.:பாவில் தங்கவில்லையானால் அவரது ஹஜ் நிறைவேறாது. அங்கு தங்குவதற்கான நேரம் 9-ம் நாள் சூரியன் உதயமானதிலிருந்து 10-ஆம் நாள் ஃபஜர் உதயமாகும் வரையாகும். எனவே ஒருவர் கிந்த நேரத்தின் கிரவீலோ பகல்லோ கொஞ்ச நேரம் தங்கவிட்டால் அவரது ஹஜ் பூரணமடைந்து விடுகிறது. ஹாஜி அர.:பாவின் எல்கைக்குள் நுழைந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

2- அர.:பா தனத்தின் சூரியன் மறைந்துவிட்டதென நன்கு தெரிந்தால் மூல்தலிஃபாவை நோக்கி அமைதியாகவும் கம்பிரமாகவும் உரத்த குரலில் தல்பியாக் கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.

முஸ்தலி:பா

முஸ்தலி:பாவை அடைந்ததும் மக்ரிப், கிஷாத் தொழுகைகளை சேர்த்து கிஷாவை மட்டும் கருக்கித் தொழு வேண்டும். தொழுத் பின்னர் உணவு தயார் செய்வதையும் கிண்ண பிற காரியங்களையும் செய்து கொள்ளலாம். பபஜ்ருத் தொழுகைக்கு கறுசுறுப்பாக எழுந்து விடுவதற்காக சீக்கரமாகத் தூங்குவது சிறப்பாகும்.

10- ஆம் நாள் (பெரு நாள்)

- 1- பபஜ்ருத் தொழுகையீன் நேரம் வந்துவிட்டால் பபஜ்ருத் தொழுது விட்டு அதே கிடத்தில் அமர்ந்து நல்ல வெளிச்சம் வரும் வரை திக்ரி, குழுவை அதீகப்படுத்த வேண்டும்.
- 2- ஏழு பொடிக் கற்களைப் பொறுக்கிக் கொண்டு தல்பியாக் கூறியவராக சூரியன் உதயமாகும் முன் மினாவை நோக்கிச் செல்ல வேண்டும்.
- 3- ஜம்ரத்துல் அகபா (ஜம்ரத்துல் குப்ரா) வை அடையும் வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே கிருக்க வேண்டும். அங்கே கற்களை ஒவ்வொன்றாக எறிய வேண்டும். ஒவ்வொரு கல் எறியும் போதும் அல்லாஹு அக்பர் எனக் கூறவேண்டும்.
- 4- கல் எறிந்த பின்னர் அவர் ஹஜ்ஜாத் தமத்து: அல்லது ஹஜ்ஜால் கிரான் செய்த வராக கிருந்தால் குர்பானீ கொடுக்க வேண்டும். குர்பானீ கிறச்சீயை அவர் சாப் பிடுவதும் தர்மம் செய்வதும் முஸ்தஹப்பாகும்.
- 5- குர்பானீ கொடுத்த பின்னர் தலை முடி முழுவதையும் மழிக்கவோ முழுவதையும் வெட்டிக் கொள்ளவோ வேண்டும். மழிப்பதே சிறந்தது. பெண் ஒவ்வொரு தலைப் பின்னல்களிலிருந்தும் வீரல் நூன் அளவிற்கு (சமார் 3 செ.மி) வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் கிற்ராமின் காரணமாக தடுக்கப்பட்டிருந்த மூடை அணைதல் மணம் பூசுதல், நகம் வெட்டுதல், முடிவெட்டுதல் போன்ற அனைத்தும் ஹலாலா கும். எனவே அதன் பின்னர் அவர் குபிப்பது, சுத்தம் செய்வது, மணம் பூசுவது, மூடைகள் அணைவது முஸ்தஹப்பாகும். எனினும் உடலுறவு மட்டும் கலபத்துல்லாவை வலம் வருவது வரை தடுக்கப்பட்டதாகவே கிருக்கும்.
- 6- ஹஜ்ஜாடைய தவா:பை நிறைவேற்றுவதற்காக மஸ்ஜிதுல் ஹராமிற்குச் செல்ல வேண்டும். கிதற்கு தவா:பை கிஃபாழு எனக் கூறப்படும். கலபத்துல்லாவில் 7 தடவை வலம் வந்த பின்னர் கிரண்டு ரக்ளித்துக்கள் தொழு வேண்டும். பின்னர் ஸயீச் செய்யுமிடத்திற்குச் சென்று ஸபா, மர்வாக்கிடையே ஏழுதடவை ஸயீச் செய்ய வேண்டும். ஸயீக்குப் பின்னர் கிற்ராமின் காரணமாகத் தடுக்கப்பட்டிருந்த அனைத்தும் ஹலாலா கும் மனைவியிடம் உடலுறவு கொள்வது உட்பட.
- 7- ஹாஜி மினாவில் 11,12 மூவது கிரவுகள் தங்குவது கட்டாயமாகும். 12 மூவது கிரவு ஊருக்குப் பழப்படாமல் பிந்திவிடுபவர் 13 மூவது கிரவும் தங்குவது கட்டாயமாகும். கிரவு தங்க வேண்டுமென்பதன் கருத்து, கிரவில் அதீக நேரம் அங்கு தங்க வேண்டுமென்பதாகும்.

கல்லெறிதல் பின்னர் குர்பானீ கொடுத்தல் பின்னர் முடி எடுத்தல் பின்னர் வலம் வருதல் என வரிசைக்கிரமமாகச் செய்வது கன்னத்தாகும். அவற்றை வரிசை மாறிச் செய்தாலும் குற்றமில்லை.

11-ஆம் நாள்

இந்நாளில் ஹாஜி கல்லெறிவது கட்டாயமாகும். குரியன் இச்சீ சாய்ந்ததிலிருந்து கல்லெறியும் நேரம் மூர்ப்பமாகிவிடுகிறது. அதற்கு முன்னால் கூடாது. சீரிய தூணிலிருந்து மூர்ப்பித்து பின்னர் நடுத்தாணில் ஏறிந்த பின்னர் பெரிய தூணில் ஏறிந்து முடிக்கவேண்டும்

எறியும் முறை

- 1- 21 பொடிக் கற்களைத் தன்னுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சீரிய தூணுக்குச் சென்று ஏழு கற்களை ஒவ்வொரு கல்லூட்டும் அல்லாஹு அக்பர் எனக் கூறி எறிய வேண்டும். கற்கள் தொட்டியிலுள் விழுவதைக் கவனிக்க வேண்டும். கற்களை ஒன்றன் பின் ஒன்றாக எறிய வேண்டும்.
- 2- சீரிது வலது பாகம் சென்று நின்று கொண்டு நீண்ட நேரம் துழுச் செய்வது சன்னத்தாகும்.
- 3- திதன் பீரகு நடுத்தாணுக்குச் சென்று ஏழு கற்களை ஒவ்வொன்றாக அல்லாஹு அக்பர் எனக் கூறி எறிய வேண்டும்.
- 4- பீரகு சீரிது கிடது புறம் சென்று நின்று கொண்டு நீண்ட நேரம் துழுச் செய்வது சன்னத்தாகும்.
- 5- பெரிய தூணுக்குச் சென்று ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி எறிய வேண்டும். பின்பு அங்கு நிற்காமல் சென்று விட வேண்டும்.

12-ஆம் நாள்

- 1- 11- ஆம் நாள் செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும். ஹாஜி தாமதமாகி 13 ஆவது நாள் தங்கியிருக்க விரும்பினால் அதுவே சீறந்ததாகும். அப்படி கிருந்து விட்டால் 11, 12 ஆவது நாட்களில் செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும்.
- 2- 12- ஆம் நாள் கல்லெறிந்த பின்னர் அல்லது தாமதமாகச் செல்பவர் 13- ஆம் நாள் கல்லெறிந்த பின்னர் கலபொவுக்குச் சென்று தவாஃப் செய்யவேண்டும். பின்பு முடிந் தால் மகாம் கிப்ராஹீமுக்குப் பின்னால் முடியாவிட்டால் பள்ளியின் ஏதாவது ஒரு பாகத்தில் கிரண்டு ரக்ஞத்துகள் தொழுவது சன்னத்தாகும். கித்தவாஃப் மாதவீடாய்ப் பெண்ணுக்கும் பிரசவத் தூடக்கு உடையவனுக்கும் கிடையாது.
- 3- திதன் பின்னர் ஹாஜி வேறு எதிலும் ஈடுபடாமலிருப்பது கட்டாயமாகும். எனினும் திக்ர், துழு, பயனுள்ளவற்றைச் செவியேற்பது போன்றவற்றில் ஈடுபட்டவராக மக்காவிலிருந்து விவரியேற வேண்டும். தவாஃபுக்குப் பின்னர்- நண்பர்களை எதர்பார்ப்பது அல்லது சாமான்களை எடுத்துக் கொள்வது அல்லது வழியில் தேவைப்படுவ ந்றை வாஸ்கிக் கொள்வது போன்ற காரணங்களுக்காக சீரிது நேரம் தங்கியிருப்பது குற்றமல்ல.

ஹஜ்ஜின் முகுன்கள்

(முதன் நிலைக் கடமைகள்)

- 1- கிஹ்ராம் கட்டுவது.
- 2- அரஃபாவில் தங்குவது.
- 3- தவாஃப் கிஃபாழா (பெருநாளில் செய்யும் தவாஃப்)

4- ஸஃபா மர்வாவுக்கு கிடையே ஸயி செய்வது.

கிக்கடமைகளில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அவரது ஹஜ் நிறை வேறாது.

ஹஜ்ஜின் வாஜிபுகள்

(இரண்டாம் நிலைக் கடமைகள்)

1- எல்கையில் கிழற்றாம் கட்டுவது.

2- அரஃபாவில் பகலில் தங்கியவர் சூரியன் மறையும் வரை அங்கு தங்குவது.

3- பலவீளர்களையும் பெண்களையும் தவிர மற்றவர்கள், அதீகாலை நன்கு வெளுக்கும் வரை மூல்தலிஃபாவில் தங்குவது. பலவீளர்களும் பெண்களும் பாதி கிரவ வரை தங்குவது கூடும்.

4- தஷ்ரிக்குடைய கிரவுகளில் மினாவில் தங்குவது. (தஷ்ரிக்குடைய கிரவுகள் 11,12,13 ஆகைய கிரவுகளாகும்)

5- தஷ்ரிக்குடைய நாட்களில் கல்லிலெழுவது.

6- தலை முடி மழிப்பது அல்லது கத்தரிப் பது.

7- தவாபுல் வதா..

கிவற்றில் ஒன்றை யாரேனும் விட்டுவிட்டால் அவர் குர்பானி கொடுப்பது கட்டாயமாகும். அதாவது ஒரு ஒடு, அல்லது ஏழு நபர் சேர்ந்து ஒரு மாடு அல்லது ஒரு ஒட்டகம் அறுத்து ஹரம் ஷரஃபீலுள்ள ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலைத் தரிசித்தல்

நபி(ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுவதற்காக அதைத் தரிசிப்பது மூல்தஹிப்பாகும். ஹத்தலில் வந்துள்ளது: கிஸ்கு தொழுவது மஸ்ஜித்துல் ஹராம் அல்லாத ஏனைய பள்ளிகளில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். கிப்பள்ளியைத் தரிசிப்பது ஷரஃத்தின் நடைமுறை என்பது காலம் முழுவதுமாகும். அதற்கிண குறிப்பிட்ட நேரம் கிடையாது. அது ஹஜ்ஜில் செய்ய வேண்டிய காரியங்களில் உள்ளதல்ல.

ஒரு மூல்லிம் கிப்பள்ளியில் கிருக்கும் வரை நபி(ஸல்) அவர்களின் கப்ரையும் அவர்களின் கிரு நண்பர்களான அபுபக்ர(ரல்), உமர்(ரல்)யின் கப்ருகளையும் சந்திப்பது மூல்தஹிப்பாகும். கப்ரு ஸியாரத் ஆண்களுக்கு மட்டுமே. பெண்களுக்கல்ல. நபி(ஸல்) அவர்கள் அடக்கமாகியுள்ள அறையைப் பகுதியை தொடுவது அல்லது அதை வலம் வருவது அல்லது துழுச் செய்யும்போது அதை முன்னோக்குவது கூடாது.

திருமணத்தின் சட்டதிட்டங்கள் أحكام النكاح

திருமணத்திற்குரிய நிபந்தனைகள்

- 1- மணமகன், மணமகளின் சம்மதம்: தனக்கு வீருப்பயில்லாத பெண்ணை திருமணம் செய்யுமாறு ஓர் ஆணையும், தனக்கு வீருப்பயில்லாத ஆணை திருமணம் செய்யுமாறு ஒரு பெண்ணையும் வற்புறுத்தக் கூடாது. கில்லாம் பெண்னின் சம்மதமில்லாமல் அவனுக்கு மனம் முடித்து வைப்பதைத் தடை செய்துள்ளது. ஒரு பெண் ஒருவ னை மன முடிக்க மறுத்துவிட்டால் அவளின் தந்தை உட்பட எவரும் அவனை மன ந்து கொள்ளுமாறு அவளை வற்புத்துவது கூடாது.
- 2- வலி(பொறுப்பாளர்): பொருப்பாளர் கில்லாமல் திருமணம் செல்லாது. ஏனெனில் பொருப்பாளர் கில்லாமல் திருமணம் கூடாது என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். நூல்கள்: (தர்மதி, அழகாவுட்) ஒரு பெண் தானாகவே மனம் முடித்துக் கொண்டால் அது செல்லாது, அத்திருமணத்தை அவள் தானாக நடத்திக்கொண்டாலும் சரி அல்லது வேறு யாரிடத்திலும் அவள் பொறுப்பு ஒப்படைத்துக் கொண்டாலும் சரி.
- ஒரு மூல்லிமான பெண்ணுக்கு காஃபிர் வலியாக முடியாது. பொறுப்பாளரில்லாத பெண்ணிற்கு அந்த இரண்டு தலைவர் திருமணம் நடத்திவைப்பார்.
- அப்பெண்ணின் உறவினர்களில் பருவமடைந்த, புத்தி சீர்நிலையிலுள்ள, நேர்மை யானவராக பொறுப்பாளர் இருக்க வேண்டும்.
- **பொருப்பாளரின் வரிசை வருமாறு:** தந்தை பிறகு அவரால் வலிய்யத் செய்யப்பட்ட வர், பிறகு தந்தை வழிப் பாட்டன், தந்தை வழிப் பாட்டன் ஒன்றுக்கு மேற்பட்டவர் கிருந்தால் அவர்களில் தந்தைக்கு மிக நெருங்கியவர் வலியாக வருவார். பிறகு அவனுடைய மகன், பிறகு மகனுடைய மகன், கிப்படியே எத்தனை தலைமுறை கிற ஸ்கிச் சென்றாலும் சரி. பிறகு அவனுடைய உடன் பிறந்த சகோதரன், பின்னர் தகப்பன் வழிச் சகோதரன், பின்னர் உடன்பிறந்த சகோதரனின் பிள்ளைகள், பின்பு தகப்பன் வழிச் சகோதரனின் பிள்ளைகள், பிறகு தாய் தகப்பனின் சீறிய, பெரிய தந்தையர், பின்பு அவர்களின் நெருக்கமான பிள்ளைகள், பின்பு அவளின் தகப்பனின் சீறிய, பெரிய தந்தையர் பின்பு அவர்களின் பிள்ளைகள். பின்பு பாட்டனின் சீறிய, பெரிய தந்தையர், பின்னர் அவனுடைய பிள்ளைகள்.
- பொறுப்பாளர் ஒரு பெண்ணை மன முடித்துக் கொடுக்கும் முன்னால் அவளிடம் அனுமதி கேட்டுக் கொள்வது அவசியமாகும். பொறுப்பாளர் அவசியியமன்பதன் நோக்கம் விபச்சாரத்திற்குரிய வழியை அடைத்துவிடுவதே. ஏனெனில் விபச்சாரம் செய்பவன் ஒரு பெண்ணிடம் உனக்கு கிட்டுவாவு தருகிறேன் என்னை மனந்து கொள் எனக் கூறி தனது நண்பர்களில் அல்லது மற்றவர்களில் கிருவரை சாட்சியாக்கிக் கொள்வது ஒன்றும் கியலாது காரியமல்ல.
- 3- **கிரு சாட்சிகள்:** திருமண ஒப்பந்தம் நடைபெறுகிறபோது மூல்லிம்களில் நீதமுள்ள கிருவரோ, கிருவருக்கு மேற்பட்டவர்களோ பங்குகொள்வது அவசியமாகும். அவர்கள் விபச்சாரம், மது அருந்துதல் போன்ற பெரும்பாவங்களில் ஈடுபடாதவர்களாக வும் நம்பத்தகுந்தவர்களாகவும் கிருப்பது அவசியமாகும்.

திருமண ஒப்பந்தத்திற்குரிய வார்த்தை:

மணமகன் அல்லது அவனால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர் ஒப்பந்த நேரத்தில் உங்களது மகளை எனக்கு அல்லது என் பொறுப்பாளருக்கு மணமுடித்துக் கொடுப்பார்கள் என்று சொல்ல வேண்டும். அதற்கு வலி -பெண்ணின் பொருப்பாளர் எனது மகளை அல்லது எனது பொறுப்பிலுள்ள கிண்ணவளை நான் உனக்கு மணமுடித்துத் தந்துவிட்டேன் என்று கூறவேண்டும். மணமகன், கிவளை மணமுடித்துத் தந்ததை நான் ஒப்புக் கொண்டேன் என்று சொல்ல வேண்டும். மணமகன் தான் வீரும்பியவரைத் தனக்கு பொறுப்பாளராக நியமிக்கலாம்.

- 4- மஹ்ர் (மணக்கொடை) : மணமகன் மணப் பெண்ணுக்கு மஹ்ர் கொடுப்பது கட்டாயமாகும். மஹ்ரில் வீரும்பத்தக்கது என்ன வென்றால் அது குறைவாக இருப்பதாகும். மஹ்ர் எந்த அளவுக்கு குறைவாகவும் கிலோகாகவும் உள்ளதோ அந்த அளவுக்கு அது சீற்பானதாகும். மஹ்ருக்கு “ஸதாக்” என்றும் சொல்லப்படும்.
- மஹ்ர் தொகையை திருமண ஒப்பந்த நேரத்தில் குறிப்பிடுவதும், அந்த நேரத்திலேயே அதைக் கொடுத்துவிடுவதும் சுன்னத்தாகும். எனினும் முழுவதையும் அல்லது அதில் ஒரு பகுதியை ஒரு கால தவணை வரை பிற்படுத்துவதும் கூடும்.
- ஒருவன் உடலுறவு கொள்ளுமுன் தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டால் மஹ்ரில் பாதியை அவன் எடுத்துக் கொள்ள வேண்டும். திருமண ஒப்பந்தம் முடிந்து உடலுறவு கொள்ளுமுன் கணவன் கிறந்து விட்டால் சொத்துரிமையும், முழு மஹ்ரும் அவனுக்குண்டு.

திருமணத்திற்குப் பின்னுள்ள நடவடிக்கைகள்

1- செலவுக்கு பணம் கொடுத்தல்

கணவன் தன் மனைவிக்கு உணவு, பானம், உடை, தங்குமிடம் முதலியவற்றை நல்ல முறையில் செலவிட வேண்டும். அவசியமான கிந்தச் செலவுகளில் எதையேனும் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தால் அவன் பாவியாவான். கிந்தேரத்தில் அவனின் பொருளில் போதுமானதை அவன் எடுத்துக் கொள்வதோ அல்லது அவன் பெயரில் கடன் வாங்கிக் கொள்வதோ கூடும். அப்படி அவன் கடன் வாங்கிவிட்டால் அவன் அதை நிறைவேற்றுவது அவசியமாகும்.

வல்மீ வீருந்தும் அவன் செலவில்தான் நடத்த வேண்டும். வல்மீ என்பது திருமண நாட்களில் கணவன் ஒரு வீருந்துக்கு ஏற்பாடு செய்து மக்களை அதற்கு அழைப்பதாகும். கிழு நமி(லல்) அவர்களால் ஏவப்பட்ட ஒரு சுன்னத்தாகும். அவர்களும் திதைச் செய்துள்ளார்கள்.

2- சொத்துரிமை

ஒருவன் ஒரு பெண்ணை எப்போது முறையாக திருமணம் செய்து கொண்டானோ அப்போதே அவர்களிறுவருக்குமிடையே சொத்துரிமை ஏற்பட்டு விடுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில்-அவர்களுக்கு பிள்ளைகள் கிள்ளையின்றால் உங்களுக்குப் பாதி பாகமுண்டு. அவர்களுக்குப் பிள்ளையிருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம்தான் கிடைக்கும் (கிழுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். கிண்ணும் உங்களுக்கு பிள்ளைகளில்லாதிருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் அப்பெண்களுக்குக் கால் பாகம்தான்- உங்களுக்கு பிள்ளைகளிருந்தால் அவர்களுக்கு நீங்கள்

விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான் கிடைக்கும். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர் தான். (4:12) திந்த சொத்துரிமையில் அவன் அவளுடன் உடலுறவு கொண்டாலும், உடலுறவு கொள்ளா விட்டாலும் ஏந்த வீத்தியாசமுமில்லை.

திருமணத்தின் சுன்னத்துக்களும் ஒழுங்குமுறைகளும்

- 1- திருமணத்தை பகிரங்கமாக அறிவிப்புச் செய்வதும், மணமக்களுக்கு குடும்ப செய்வதும் சுன்னத்தாகும். மணமகன் அல்லது மணமகளுக்கு

بَارَكَ اللَّهُ أَنَّكَ وَجَمِيعَ بَنِيكَمَا فِي خَيْرٍ

- பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜூமன் பெனக்குமா ஃபி ஹூர் எனக் கூறவேண்டும். (பொருள்: அல்லாஹு உமக்கு அகத்திலும் புறத்திலும் பரகத் செய்வானாக! உங்கள் திருவரையும் நலவில் ஒரு சேர வாழவேப்பானாக!)
- 2- உடலுறவு கொள்ள வீரும்பும்போது

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ جَنَّبْتُ الشَّيْطَانَ وَجَنَّبْتُ مَا رَزَقَنِي

- பிஸ்மில்லாஹு அல்லாஹும் ஜன்னப்னெஷ் ஷைத்தான் வஜன்னப்னெஷ் ஷைத்தான் மார ஸக்தனா எனக் கூறுவது சுன்னத்தாகும். (பொருள்: அல்லாஹுவின் திருப் பெயர் கொண்டு...!. திறைவா! எங்களை ஷைத்தானிடமிருந்து பாகாப்பாயாக! மேலும் ஏந்தக் குழந்தைகளை எங்களுக்கு நீ வழங்கினாயோ அவர்களையும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பாயாக!)
- 3- கணவன், மனைவி திருவரும் உடலுறவின் போது தங்களைடேயே நடந்த வீதியங்களை வெளியே கூறுவது விவருக்கத்தக்கதாகும்.
 - 4- மாதவிடாய், பிரசவ இரத்தம் வரும் நேரத்திலும், அவ்விரண்டும் நின்ற பிறகு குளித்து சுத்தமாகும் முன்பும் ஒருவன் தன் மனைவியிடம் உடலுறவு கொள்வது ஹராமாகும்.
 - 5- பெண்ணின் பின் துவாரத்தில் உடலுறவு கொள்வது ஹராமாகும். நீச்சயமாக திது கில்லாம் ஹராமாக்கிய பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
 - 6- கணவன் உடலுறவில் தனது மனைவிக்குரிய உரிமையை முழுமையாக வழங்குவது கடமையாகும். மேலும் அவள் கர்ப்பமாவதை வீரும்பாத காரணத்தால் “அலஸ்” செய்யாமலிருப்பது அவனுக்குக் கடமையாகும். அவளது அனுமதியையும் நீர்பந்த த்தையும் முன்னிட்டே தவிர! (அலஸ் என்பது உடலுறவின் போது கர்பத்தைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளும் கியல்பான் ஒரு வழிமுறையாகும். ஆனாலே, காப்பர்- டி போன்றவற்றை பயன்படுத்துவதும் தீன் அர்த்தத்தின் கீழ் வரும்)

மனைவி எப்படி இருக்க வேண்டும்?

திருமணத்தின் நோக்கம் சுகம் அனுபவிப்பதும், நல்ல குடும்படுத்தையும் ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்குவதும் ஆகும். திருமணமாகக்கூடிய பெண் கிவ் வீரு நோக்கங்களும் முழுமையாக நிறைவேறக்கூடிய வகையில் திருக்க வேண்டும். அவள்தான் புற, அக அழகுள்ளவளினக் கூறத் தகுந்தவள். புற அழகு என்பது பரிபுரணமான உடலமைப்பு திருப்பதாகும். அக அழகென்பது மார்க்கழும் நற்குணமும் பரிபுரணமாக திருப்பதாகும் புற, அக அழகுள்ள பெண்ணை திருமண முடித்துக் கொள்ள முடியுமானால் அல்லாஹுவின் நல்லுதவியால் அதுவே பூரணமும், நற்பாக்கியமுமாகும்.

இதுபோன்றே இறையச்சமுள்ள, நல்லொழுக்கமுள்ள மூணை மனந்து கொள்வதற்கு பெண்ணும் மூர்வம் காட்டவேண்டும்.

மணம் புரிவதற்கு விலக்கப்பட்ட பெண்கள்

கிவர்கள் இரு வகையினராவர்: நிரந்தரமாக விலக்கப்பட்டவர்கள், ஒரு குறிப்பிட்ட காலம் வரை விலக்கப்பட்டவர்கள்.

நிரந்தரமாக விலக்கப்பட்டவர்கள் முன்று வகையினர்:

- 1- உறவுமுறையால் விலக்கப்பட்டவர்கள்

கிவர்கள் ஏழு பேர். அல்லாஹு கூறுகிறான்: உங்களுக்கு (மனமுடிக்க) விலக்கப்பட்டவர்கள் உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் தாயின் சகோதரிகள், உங்கள் சகோதரனீன் புதல்வியர், உங்கள் சகோதரியின் புதல்வியர். (4:28)

அ) தாய்மார்கள்: கிவர்களில் தாயும், தாய், தந்தை வழிப் பாட்டியரும் அடங்குவர்.

ஆ) புதல்வியர்: கிவர்களில் சொந்தப் புதல்வியர்களும், மகன் வழிப் பேத்திகளும் மகள் வழிப் பேத்திகளும் அடங்குவர்.

இ) சகோதரிகள்: கிவர்களில் உடன் பிறந்த சகோதரிகளும், தாய் வழி, தந்தை வழிச் சகோதரிகளும் அடங்குவர்.

ஈ) மாயியர்: கிவர்களில் அவனுடைய மாயியரும், அவனுடைய தகப்பன், பாட்டன்களின் மாயியரும், அவனின் தாய், பாட்டியரின் மாயியரும் அடங்குவர்.

உ) சீற்றன்னையர், பெரியன்னையர்: கிவர்களில் அவனின் சீற்றன்னையரும், பெரிய ன்னையரும் அவனுடைய தந்தை, பாட்டனின் சீற்றன்னையரும், பெரியன்னையரும், அவனின் தாய், பாட்டியரின் சீற்றன்னையரும், பெரியன்னையரும் அடங்குவர்.

ஊ) சகோதரனின் புதல்வியர்: உடன் பிறந்த சகோதரனின் புதல்வியரும், தந்தை வழிச் சகோதரனின் புதல்வியரும், தாய் வழிச் சகோதரனின் புதல்வியரும், கிவர்களின் புதல்வர்களின் புதல்வியரும், புதல்வியர்களின் புதல்வியர்களும் கிப்படியே எத்தனை தலை முறை கிறங்கிச் சென்றாலும் அனைவரும் அடங்குவர்.

எ) சகோதரியின் புதல்வியர்: கிவர்களில் உடன் பிறந்த சகோதரியின் புதல்வியரும், தாய், தந்தை வழிச் சகோதரியின் புதல்வியரும், கிவர்களின் புதல்வியரின் புதல்வியரும் கிப்படியே எத்தனை தலைமுறை கிறங்கிச் சென்றாலும் அனைவரும் அடங்குவர்.

- 2- பால்குடியினால் விலக்கப்பட்ட பெண்கள்

கிவர்கள் உறவுமுறையால் விலக்கப்பட்டவர்கள் போன்றதான். உறவுமுறையில் விலக்கப்பட்டவர்கள் பால்குடி உறவிலும் விலக்கப்பட்டவர்களே என்பது நமிமாழி. என்னும் பால்குடியினால் ஹராமாக்கப்படுவதற்கு சீல நிபந்தனைகள் உள்ளன. அவை வருமாறு:

1- ஐந்து அல்லது அதற்கு அதீகமான தடவைகள் வாய் வைத்து பால் குடித்திருக்க வேண்டும். ஒரு குழந்தை ஒரு பெண்ணீட்டும் ஒரு தடவையில் நான்கு மிடர் பால் குடித்திருந்தால் அவள் அவனுக்குத் தாயாக மாட்டாள்.

2- பால்குடி மற்ப்பதற்கு முன் பால் குடித்திருக்க வேண்டும். இதாவது அந்த ஐந்து தடவையும் பால்குடி மற்ப்பதற்கு முன்பாக கிருக்க வேண்டும். அதற்குப் பின்றாக கிருந்தால் அல்லது சீல தடவைகள் பால்குடி மற்ப்பதற்கு முன்பும் சீல தடவைகள்

பின்புமாக இருந்தால் அவள் அக்குழந்தைக்கு தாயாகமாட்டாள். பால்குடியின் இந்நிபந்தனைகள் பூரணமாகவிட்டால் அக்குழந்தை அப்பெண்ணுக்கு பிள்ளையாகவீ கீற்று. அவளின் பிள்ளைகள் கிக்குழந்தைக்கு உடன் பிறந்தவர்களாகவிடுகிறார்கள். அப்பிள்ளைகள் கிக்குழந்தை பால்குடிக்கும் முன் பிறந்திருந்தாலும் சரி அல்லது பிறகு பிறந்திருந்தாலும் சரி. பாலாட்டியவளின் கணவனின் பிள்ளைகளும் கிக்குழந்தைக்கு உடன் பிறந்தவர்களாகவிடுகிறார்கள். அப்பிள்ளைகள் கிவனுக்கு பாலாட்டியவளின் பிள்ளைகளாக இருந்தாலும் சரி அல்லது மாற்றாந் தாயின் பிள்ளைகளாக இருந்தாலும் சரி.

இந்த கிடத்தில் ஒன்றை நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. அதாவது பால் குடித்த குழந்தையின் உறவினர்களில் அதனுடைய சந்ததியினரைத் தவரிக் கோட்டு ரூக்கும் அந்த பால்குடியில் சம்பந்தமில்லை. அதனால் எவ்வித மாறுதலும் ஏற்படாது.

3- திருமண உறவால் விலக்கப்பட்ட பெண்கள்

- 1- தகப்பன், பாட்டனின் மனைவியர்: ஒருவன் எப்போது ஒரு பெண்ணைத் திருமண ஒப்பந்தம் செய்துவிடுகிறானோ அப்போதே அப்பெண் அவனுடைய மகன்களுக்கும், மகனுடைய மகன்களுக்கும், மகனுடைய மகன்கள் கிப்படியே எத்தனை தலை முறை திறங்கிச் சென்றாலும் அவர்கள் அனைவருக்கும் ஹராமாகவிடுகிறாள். அவருடன் அவன் உடலுறவு கொள்ளாமலிருந்தாலும் சரி.
- 2- மகன்களின் மனைவியர்: ஒருவன் எப்போது ஒருத்தியைத் திருமண ஒப்பந்தம் செய்துவிடுகிறானோ அப்போதே அவளின் தகப்பன், பாட்டன்கள் கிப்படியே எத்தனை தலைமுறையானாலும் அவர்களுக்கு கித்திருமண ஒப்பந்தத்தினால் மட்டுமே அவன் ஹராமாகவிடுகிறாள். கிவர்கள் தந்தை வழியினுள்ளவர்களானாலும் சரி, தாய் வழியினுள்ளவர்களானாலும் சரி. அவருடன் அவன் உடலுறவு கொள்ளாவிட்டாலும் சரி.
- 3- மனைவியின் தாயும், அவளுடைய பாட்டிகளும்: ஒருவன் ஒரு பெண்ணை எப்போது திருமண ஒப்பந்தம் செய்துவிடுகிறானோ அப்போதே அத்திருமண ஒப்பந்தத்தினால் மட்டும் அவளுடைய தாயும் பாட்டிகளும் அவனுக்கு ஹராமாகவிடுகிறார்கள். அவருடன் அவன் உடலுறவு கொள்ளவேல்லையின்றாலும் சரி. அப்பாட்டிகள் தகப்பன் வழியாயினும் சரி அல்லது தாய் வழியாயினும் சரி.
- 4- மனைவியின் மகன்களும், அவளின் மகன்கள் மற்றும் மகன்களின்- மகன்களும் கிவர்கள் எத்தனை தலைமுறையானாலும் சரி: ஒருவன் ஒரு பெண்ணை மணமுடித்து அவருடன் எப்போது உடலுறவு கொண்டுவிடுகிறானோ அப்போதே கிவர்கள் அவனுக்கு ஹராமாகவிடுகிறார்கள். கிவர்கள் கிவன் மணமுடிப்பதற்கு முன் பிறந்தவர்களாயிருந்தாலும் சரி அல்லது அதற்குப் பின் பிறந்தவர்களாயிருந்தாலும் சரி. அவர்களிருவருக்குமிடையே உடலுறவுக்கு முன்பே பிரீவு ஏற்பட்டு விட்டால் கிவர்கள் அவனுக்கு ஹராமாகமாட்டார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை விலக்கப்பட்ட பெண்கள் கிவர்கள் பல வகையினர்.

- 1- மனைவியின் சகோதரி, அவளுடைய தந்தையின் சகோதரி மற்றும் தாயின் சகோதரி: மனைவி மரணமடையும் வரை அல்லது மனைவிலக்கால் அவளைப் பிரிந்து கித்தாமுடிவடையும் வரை கிவர்கள் அவனுக்கு ஹராமாவார்கள்.
- 2- கணவன் மரணம் அடைந்தால் கித்தா இருப்பவள்: அதாவது ஒரு பெண் அவளுடைய கணவன் கிறந்து கித்தா கிருந்து கொண்டிருந்தால் அவளை மண முடிப்பதும்

பெண் கேட்டுச் செல்வதும் கூடாது கித்தா காலம் முடியும் வரை!

3- ஹஜ், உம்ராவிற்காக கிழற்றாம் கட்டியிருப்பவளை அவள் கிழற்றாமலிருந்து வீடுபடும் வரை மனமுடிப்பது கூடாது.

தலாக்- விவாகரத்து

தலாக் கூறுவது வெறுக்கத்தக்கதாகும். எனினும் ஒரு பெண் தன்னுடைய கணவனுடன் வாழ்க்கையைத் தொடர்வதால் அல்லது ஒரு கணவன் தன்னுடைய மனைவியுடன் வாழ்க்கையைத் தொடர்வதால் துன்பம் அடைவதனால் சில நேரங்களில் விவாகரத்து இன்றியமையாததாக ஆனபோது அல்லது வேறு காரணங்களுக்காக அது அவசியமானபோது அல்லாஹ் தன் அடியார்களுக்கு விவாகரத்தை ஆகுமாக்கியது அவன் து அருளில் ஒன்றானது. எனவே ஒருவன் தன் மனைவியை வெறுத்து அவளுடன் வாழ்க்கை நடத்துவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லையானால் அவளை தலாக் சொல்வதில் குற்றமில்லை. எனினும் பின்வரும் ஒழுங்கு முறைகளைப் பேஜுவது அவசியமாகும்.

- 1- மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லக் கூடாது. அவ்வாறு தலாக் சொல்லி வீட்டால் அவன் அல்லாஹ்வக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவனாகவும், ஹராமைச் செய்தவனாகவும் ஆகவிடுகிறான். கிந்தேரத்தில் அவளை மீண்டும் அழைத்து, அவள் துப்பரவாகும் வரை வீட்டுவைப்பது கடமையாகும். பின்னர் வீரும்பினால் அவளை தலாக் சொல்வான். மிகச் சீற்த முறையாதெனில் கிரண்டாம் முறை மாதவிடாய் ஏற்படும் வரை தலாக் சொல்லாமலிருப்பதாகும் துப்பரவாகவிட்டால் வீரும்பினால் தன்னுடன் வைத்துக் கொள்வான், வீரும்பினால் தலாக்கும் சொல்வான்.
- 2- அவள் தூய்மையாக கிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொண்ட நிலையில் தலாக் சொல்லக் கூடாது அவள் கார்ப்பம் தரித்திருப்பது தெளிவானாலே தவிர! ஒரு வன் தன் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பிறகு அவளிடம் உடலுறவு வைத்துக் கொண்டு பிறகு தலாக் சொல்ல வீரும்பினால் மீண்டும் அவளுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு அதிலிருந்து அவள் சுத்தமாகாத வரை அவளை தலாக் சொல்லக் கூடாது. அதனால் நாட்கள் அதிகமானாலும் சரியே. அவள் சுத்தமாகவிட்டால் அவளிடம் உடலுறவு கொள்வதற்கு முன்னால் வீரும்பினால் அவளை அவன் தலாக் சொல்லலாம். ஆனால் அவள் கார்ப்பம் தரித்திருப்பது தெளிவாக விட்டால் அல்லது அவள் கார்ப்பினீயாக கிருந்தால் அவளை தலாக் வீடுவதில் குற்றமில்லை.

தலாக்கினால் ஏற்படும் விளைவுகள்

தலாக் என்பது மனைவியை பிரிந்துவீடுவது என்றாகவிட்டபோது அப்படி பிரிவதன் விளைவால் அநேக சட்ட நிலைகள் ஏற்படுகின்றன. அவை வருமாறு:

- 1- கணவன் தன் மனைவிடம் தனித்திருந்த பிறகு அல்லது உடலுறவு கொண்ட பிறகு தலாக் சொன்னால் அவள் கித்தா கிருப்பது அவசியமாகும். அவளுடன் உடலுறவு கொள்வதற்கோ அல்லது தனித்திருப்பதற்கோ முன்பு தலாக் சொல்லியிருந்தால் கித்தா வேண்டியதில்லை.
- கித்தா என்பது மாதவிடாய் வரக்கூடிய பெண்ணாக கிருந்தால் முன்று மாதங்கள் காத்திருப்பதாகும்.

கர்ப்பமுற்றவளாக கிருந்தால் குழந்தையைப் பெற்றெடுப்பது வரை காத்திருப்பதாகும்.

- கித்தாவளின் நோக்கம் தலாக் சொல்லப்பட்டவளை திரும்ப அழைத்துக் கொள்வதற்கான சுந்தரப்பத்தைக் கணவனுக்கு வழங்குவதாகும். அதுபோல அவள் கர்ப்பமுற்றிருக்கிறாளா? கில்லையா? என்பதை இறுதி செய்வதுமாகும்.
- ஒருவன் தனது மனைவியை கித்தற்கு முன்பு கிரண்டு தடவைகள் தலாக் சொல்லியிருந்தால் அவனுக்கு அவள் ஹராமாகவிடுகிறாள். அதாவது ஒருவன் தனது மனைவியை ஒரு தடவை தலாக் சொல்லிவிட்டு கித்தா காலத்திலேயே அவளை திரும்ப அழைத்துக் கொள்கிறான். அதன் பிறகுகிரண்டாம் முறை தலாக் சொல்லிவிட்டு கித்தா காலத்திலேயே திரும்ப கொள்கிறான் அல்லது கித்தா முடிந்து திருமணத்தைப் புதுப்பி த்துக் கொள்கிறான். அதன் பிறகுகிரண்டாம் முறை தலாக் சொல்லிவிட்டு கித்தா காலத்திலேயே திரும்ப அழைத்துக் கொள்கிறான் அல்லது கித்தா முடிந்து திருமணத்தைப் புதுப்பித்துக் கொள்கிறான். பிறகு முன்றாம் முறை தலாக் சொல்லிவிட்டால் அவன் அப்பெண்ணை மணந்துகொள்ள முடியாது. ஆனால் அவள் வேறிராநுவனை முறையாக திருமணம் செய்து, அவன் அவளுடன் உடலுறவு கொண்டு பிறகு அவளை அவன் வீரும்பாமல் தலாக் கூறினால் கிப்போது அவள் முதல் கணவனுக்கு ஹலாலாகவிடுகிறாள். முன்று முறை தலாக் விட்டவர்கள் மீது அப்பெண்ணை அல்லாஹ் ஹராமாக்கீருப்பது அவர்களின் கணவர்கள் செய்யும் அநீதியைத் தடுத்து அவர்களுக்கு அல்லாஹ் கிருபைசெய்திருப்பதாகும்.

குல்வு

இது ஒரு பெண் தனக்குப் பிடிக்காத கணவனை விட்டும் வீலகுவதற்காக அவன் கொடுத்த மஹ்ரைத் திருப்பிக் கொடுத்து வீவாகரத்தை வேண்டுவதாகும். கணவன் அவளை வெறுத்து அவளைப் பிறந்துவிட வீரும்பினால் அவளிடமிருந்து மஹர் தொகையை வாங்க உரிமை கிடையாது. அவனுக்குரிய உரிமை அவளிடம் பொறுமையாகயிருப்பது அல்லது வீவாகரத்து செய்வதுதான்.

கணவன் தன் மனைவி தன்னை விட்டும் பிரிந்துபோக வேண்டுமென்பதற்காக நோவினை செய்யக்கூடாது என்பது போல பெண் அவனால் துன்பம் அடைந்து அவனுடன் பொறுமையாக இருக்க முடியவில்லையானால்தான் பிரிந்துபோவதைக் கோரவேண்டும். கணவன் அவளுக்குக் கொடுத்த மஹரை விடவும் கூடுதலாக அவளிடம் வாங்காமல் ருப்பது வீரும்பதற்கக்கதாகும்.

**திருமணத்தில் நீடிப்பதற்கான அல்லது
அதை முறிப்பதற்கான அதிகாரம்**

கணவன், மனைவி இருவருக்கும் திருமண ஓப்பந்தத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் ஏதேனுமோரு காரணத்திற்காக திருமணத்தை ரத்து செய்வதற்கும் அதைகாரம் கிருக்கிறது. உதாரணமாக கணவன் மனைவியிடமோ, மனைவி கணவனிடமோ நோயையோ, அல்லது கியற்கையான குறையையோ காண்பது போல! கிக்குறையை திருமண ஓப்பந்த நேரத்தில் அவளிடமோ அவளிடமோ சொல்லப்படவில்லை! கிந்நேரத்தில் கிருவருக்கும் திருமண ஓப்பந்தத்தைத் தக்கவைத்துக் கொள்ளவோ முறித்துவிடவோ அதிகாரம் கிருக்கிறது. உதாரணமாக,

- 1- அவ்விருவரில் ஒருவர் பைத்தியம் பிடித்தவராகயிருப்பது அல்லது திருமணத்தின்

பூரண உரிமையை பாழுக்கவிடக்கூடிய நோயால் பீடிக்கப்பட்டவராகயிருப்பது. இந் நேரத்தில் பாதிக்கப்பட்டவர் திருமண ஒப்பந்தத்தை முறித்துவிடுவது கூடும். கிடு உடலுறவுக்கு முன்பாக திருக்குமானால் கணவன் அவளுக்குக் கொடுத்த யறை ரைத் திரும்பப் பெற்றுக்கொள்வது கூடும். உடலுறவுக்குப் பிறகு என்றால் எதனையும் திரும்பப் பெறக் கூடாது. அவளுடைய உறவினர்களில் யார் அந்தக் குறையை அறிந்திருந்து ஏமாற்றினாரோ அவர்டம் அந்த மறுரை கணவன் திருப்பிக் கேட்பார் என்றொரு கருத்து உள்ளது.

- 2- ரொக்க மறூர் கொடுக்க முடியாமலாகவிடுவது! இந்த நேரத்தில் திருமண ஒப்பந்தத்தை முறிப்பதில் பெண்ணுக்குரிய உரிமை உடலுறவுக்கு முன்தான். உடலுறவுக்குப் பிறகு அந்த உரிமையில்லை.
- 3- அவளுக்கு செலவுக்கு பணம் கொடுக்க வசதியில்லாமலிருப்பது. ஒருவன் அவளுக்கு செலவுக்கு பணம் கொடுக்க வசதி பெறவில்லையானால் அவள் முடிந்த அளவு எதிர்பார்க்கவேண்டும். பிறகு நீதி மன்றத்தை அணுக திருமணத்தை முறித்துக் கொள்ள அவளுக்கு உரிமை உண்டு.
- 4- கணவன் காணாமல் போய் அவனிருக்குமிடம் தெரியவுமில்லை, தனது மனைவிக்கான செலவுத் தொகையை விட்டுவைத்திருக்கவுமில்லை, அவளுக்குச் செலவுக்குக் கொடுக்கும்படி யாரையும் பொறுப்பாக்கவுமில்லை, யாரும் அவளுக்கு செலவுக்குக் கொடுக்க முன் வரவுமில்லை, அவளுக்கு செலவுக்குக் கொடுத்துவிட்டு அவனின் கணவனிடம் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் கில்லை, கிடுபோன்ற நேரங்களில் ஷரீஅத் நீதிபதியின் குடையை கொண்டு திருமணத்தை முறித்துக் கொள்ள அவன் உரிமை பெறுகிறாள்.

முஸ்லிமல்லாதவரை திருமணம் செய்வது

யுத, கிறிஸ்தவரல்லாத நிராகரிப்புக் கொள்கை உடைய பெண்ணை மனம்புரிவது மூல்லியுக்கு விலக்கப்பட்டதாகும். மேலும் மூல்லிம் பெண் மூல்லிமல்லாதவரை மனப்பதும் கூடாது. அவன் யுதனகாவோ கிறிஸ்தவனாகவோ திருந்தாலும் சரி தில்லா விட்டாலும் சரியே! ஒரு பெண் தனது கணவனுக்கு முன்பே மூல்லிமாகவிட்டால் தன்னை ககம் அனுபவிக்க தன் கணவனுக்கு கிடமளிக்கக் கூடாது.

இதோ முஸ்லிமல்லாதவர்களை மனமுடிப்பதோடு மட்டும்

தொடர்புடைய சில சட்டங்கள்:

- 1- காபிரான கணவன், மனைவி திருவரும்- திருமணம் செய்ய விலக்கப்பட்ட (சகோ தரி- மாமி போன்ற) உறவுடையவளாய் மனைவி திருப்பது போன்ற- அல்லது அவளை மனம்புரிவது அவனுக்கு ஹலால் அல்ல என்பது போன்ற மார்க்க ரதியான தடை ஏதும் கில்லாத பட்சத்தில் அதே திருமணத்திலேயே அவர்களிருவரும் நிடிப்பார்கள். அப்படி தடை ஏதும் திருந்தால் அவ்விருவரையும் பிரத்து வைக்கப்படும்.
- 2- வேதக்காரரியின் கணவன் கில்லாதத்தைத் தழுவினால் அவர்களிருவரும் அதே திருமணத்திலேயே திருந்து கொள்ளலாம்.
- 3- வேதக்காரர்களல்லாத கணவன், மனைவி திருவரில் ஒருவர் உடலுறவுக்கு முன் கில்லாதத்தைத் தழுவி விட்டால் அவர்களின் நிகாஹ் முறிந்துவிடும்.
- 4- வேதக்காரனாக திருந்தாலும் சரி மற்றவராக திருந்தாலும் சரி- மூல்லிமல்லாத வனின் மனைவி உடலுறவுக்கு முன் மூல்லிமாகவிட்டால் நிகாஹ் முறிந்து போகும்.

ஏனெனில் முஸ்லிமானவள் காப்பிருக்கு ஹலாலாக மாட்டாள்.

- 5- காப்பிரீன் மனைவி உடலுறவுக்குப் பீன் முஸ்லிமாகவிட்டால் கித்தா முடியும் வரை அவளைன் வீசியம் நிறுத்திவைக்கப்படும். கித்தா முடிந்த பின்னும் அவள் கிஸ்லாமா காவிட்டால் திருமணம் முறிந்துபோகும். பிறகு அவள் யாரை வீரும்பிறாளோ அவரை மணந்து கொள்வாள். அவள் வீரும்பினால் அவனை அவள் எதர்பார்த்திருக்கலாம். இந்த கிடைக் காலத்தில் அவளுக்கு அவளிடம் எந்த உரிமையுமில்லை. கிடுபோன்றே அவனுக்கும் அவளிடம் எந்த உரிமையும் கிடையாது. அவன் முஸ்லிமாகவிட்டால் திருமணத்தைப் புதுப்பிக்காமலேயே அவன் அவளுக்கு கணவனாகவீ டுகிறான். அவள் அவனை பல ஆண்டுகள் எதர்பார்த்தாலும் சரி. வேதக்காரி அல்லாதவளின் கணவன் முஸ்லிமானாலும் கிடே சட்டம்தான்.
- 6- உடலுறவுக்கு முன்பே மனைவி கிஸ்லாத்தை விட்டும் மாறிவிட்டால் திருமணம் முறிந்துவிடும். அவளுக்கு மஹிநும் கிடையாது. கிடே போல் கணவன் கிஸ்லாத்தை விட்டும் மாறிவிட்டால் திருமணம் முறிந்துவிடும். அவன் பாதி மஹிர் கொடுக்க வேண்டும். அவ்விருவரில் கிஸ்லாத்தை விட்டும் வெளியேறிய ஒருவர் கிஸ்லாத்தில் கிணைந்து விட்டால் அவர்களிருவருக்கிடையே தலாக் ஏற்படாமலிருந்தால் முந்தைய திருமணத்தின் அடிப்படையிலேயே அவர்களிருவரும் கிருந்து கொள்வார்கள்.

வேதக்காரிகளை மணப்பதன் தீங்குகள்

அல்லாஹ் திருமணத்தை அனுமதித்திருப்பதன் நோக்கம் பண்பாட்டைச் சீர்ப்படுத்துவதும், சீர்கேடுகளிலிருந்து சமுதாயத்தைத் தூய்மைப்படுத்துவதும், கற்பு நெறியைப் பாதுகாத்துக் கொள்வதும், சமூகத்தில் தூய்மையான கிஸ்லாமிய கட்டுக் கோப்பை நிலை நிறுத்துவதும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது (ஸ) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தாதவிரன சான்று பகரக்கூடிய சமுதாயத்தைத் தோற்றுவிப்பதும்தான். மார்க்கப் பற்றும், சீறப்பும், நற்குணமும் நல் விளாழுக்கமும் உள்ள பெண்ணை மனுழிப்பதன் மூலம்தான் கிடுபோன்ற சீர்திருத்தங்கள் ஏற்படும். வேதக்காரப் பெண்ணை ஒரு முஸ்லிம் மனுப்பதால் ஏற்படும் வீளைவு கணையும் தீங்குகளையும் நாம் சுருக்கமாகக் கீழே தருகிறோம்.

- 1- குடும்பத்தினுள்: சீரிய குடும்பத்திற்குள் கணவன் செல்வாக்கு உள்ளவனாக கிருந்தால் அது பெண்ணிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பெரும்பாலும் அவள் கிஸ்லாம் குறித்து திருப்தி கொள்ளலாம். சீல சமயம் கித்தரு மாறான நிலையும் உருவாகலாம். அப் பெண் கிஸ்லாம் அல்லாத தனது மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவளாக கிருந்து மது அருந்துதல், பன்றி கிறைச்சி உண்ணுதல், கள்ளக் காதலனை வைத்துக் கொள்ளல் போன்றவற்றை தனது மார்க்கம் அனுமதிக்கிறது என என்னி செயல்படுவளாகவும் ஆகிவிடலாம். கிதனால் அவளும் அவளின் குடும்பமும் சிறுவன்கு, பண்பாடுகள் கட்டவிழ்ந்து போகும். குழந்தைகள் தீய வழியில் வளர்ந்துவிடுவார்கள்.

சீல சமயம் நிலைமை மேலும் மோசமாகவிடும். மதமாச்சரியமும் பிடிவாதமும் உள்ள மனைவி தனது குழந்தைகளை வேண்டுமென்றே சர்ச்சகளுக்கு அமைத்துச் சென்றால் கீறில்தவர்களின் வணக்க முறைகளை அவர்களும் பழகிக்கொள்வார்கள். கிளையில் வருவது தான் முதுமையிலும் வரும்.

- 2- சமூகத்தில் ஏற்படும் வீளைவுகள்: முஸ்லிம் சமுதாயத்தினுள் வேதக்காரிகள் அதிகரிப்பது மூடத்தான வீசியமாகும். சமுதாயத்தில் அதனால் மூடத்து என்னவென்றால்

இல்லாமிய சமுதாயம் வீழ்ச்சியடைந்து கீறில்தவ சமுதாயத்தின் உலகாயத வாழ்க்கைத் தரம் இயாற்றிருக்கின்ற நிலையில்- இதுகின்றைக்கு கிருக்கின்றது- கிப்பெண்கள் இல்லாமியச் சமுதாயத்தினுள் அப்பத்தான சிந்தனை ரதியான யுத்தத்திற்கு தாது செல்பவர்களாக ஆகவிடுகிறார்கள். இன்னும் கிடைத்த தொடர்ந்து சமுதாயக் கட்டுப்பாடுகளும் பண்பாடுகளும் சர்குலைந்து போய்விடுவதோடு கீறில்தவக் கலாச்சாரங்களும் நுழைந்துவிடுகின்றன. கிவற்றின் பட்டியலில் முதல் வரிசையில் கிருப்பது அதை குறை ஆடைகளுடன் ஆண்களும், பெண்களும் கலந்துறவாடும் பழக்கமும், இல்லாமிய போதனைகளுக்கு மாற்றமான சீல பழக்கங்களும் தான்!

முஸ்லிம் பெண்மணிக்குரிய சட்டநியகள் كتاب المرأة المسلمة

இஸ்லாத்தில் பெண்கள் நிலை

இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கிற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்கள் குறித்து மற்ற சமுகத்தினரின் நிலைபாடு என்ன? அவர்களை எப்படி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெரிவுபடுத்துவது அவசியமாகும்.

கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிருக்கவில்லை. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, செல்வத்தை நிர்வகித்தல் போன்ற உரிமைகள் தடுக்கப்பட்டிருந்தன. அவர்களில் பிரபல தத்துவ நூனி சாக்ரமஸ் என்பவன், “பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூலகாரணமாகும். மேலும் பெண்கள் வீஷ மாதத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புதுத் தோற்றும் அழகாக இருக்கும். எனினும் அதன் கணக்களை சீட்டுக்குருவிகள் தின்றவுடனேயே கிறந்துவிடுகின்றன” என்று கூறியுள்ளான்.

ரோமானியர்கள் பெண்களுக்கு “ஆண்மா” என்று எதுவுமில்லை என்று கருதிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் கிருந்ததில்லை “பெண்ணுக்கு ஆண்மா கில்லை” என்பது அவர்களின் கோசமாகவிட்டிருந்தது. அதனால்தான் அவர்கள் மீது கொதிக்கின்ற என்னையை இறற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள். கிழமட்டுமின்றி குற்றமற்ற பெண்களை குத்தரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணத்து போகின்ற அளவிற்கு மிகவீரவாக ஓட்டிவிடுவார்கள்.

பெண்கள் வீஷயத்தில் கிந்தியர்களின் கண்ணோட்டமும் கிவ்வாறுதான் கிருந்துள்ளது. அவர்கள் இன்னும் ஒருபடி அதிகமாக கணவன் கிறந்துவிட்டால் அவனின் சீதையுடன் மனைவியையும் ஏற்குதுவிடுவார்களாகவும் கிறந்திருக்கின்றனர்.

சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் அழித்துவிடக் கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவதற்கும் வீற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.

பெண்கள் சாபத்திற்குரியவர்களென யூதர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அவள்தான் யூதம் (அலை) அவர்களை வழிகெடுத்து மரக்கனியை சாப்பிடச் செய்துவிட்டாள். மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் அசுத்தமானவள், வீட்டையும் அவள் தொடும் எல்லாப் பொருள்களையும் அசுத்தப்படுத்திவிடக்கூடியவள் எனவும் கருதுகிறார்கள். பெண்ணுக்குச் சகோதரர்களிருந்தால் அவள் தன் தந்தையின் சொத்தில் சீர்தும் உரிமை பெற்றமாட்டாள் எனவும் கருதுகிறார்கள்.

கீறில்தவர்கள், பெண்களை வைத்தான் எனக் கருதுகிறார்கள். கீற்றத்வமத அறிஞர்களில் ஒருவர் பெண் மனீத கினத்தைச் சார்ந்தவள்ளல் எனக் கூறினார். இன்னும் புனீத பூனிபைன்குதூரா என்பவன் கூறினான்: “நீங்கள் பெண்ணைக் கண்டால் அவளை மனீத கினத்தைச் சார்ந்தவள் எனக் கருதவிடாதீர்கள். கிழமட்டுமல்ல அவளை வனாந்தர ஜ்வனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக

கைத்தானின் உருவத்தைத்தான். கிண்ணும் நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றும் தான்”

மேலும் கடந்த (19இலும்) நூற்றாண்டின் மத்திய காலம் வரை மூங்கலீலேயே பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர். இது போன்றே பெண்களுக்கென எந்த தனிப்பட்ட உரிமைகளும் கிடையாது. கிண்ணும் அணியும் ஆடை உட்பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்வதற்கும் அவளுக்கு உரிமையில்லை. 1867 ஆண்டு ஸ்காட்லன்ட் பாரானுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக்கூடாதென சட்டம் கியற்றியது. கிவ்வாறே எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கலீலேயேப் பாரானுமன்றம் பெண்கள் அகத்தமானவர்கள் என்பதால் கிண்ணிலைப் படிக்கக் கூடாதென சட்டம் கியற்றியது.

பிரஞ்சக்காரர்கள் 186 ஆம் ஆண்டில் பெண்கள் மனீத கிளத்தைச் சார்ந்தவர்களா? கில்லையா? என ஆய்வு செய்து முடிவிடுக்க ஒரு மகாநாட்டைக் கூட்டினர். அதில் பெண்கள் மனீத கிளத்தைச் சார்ந்தவர்கள்தான். என்னும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்களென தீர்மானம் போட்டனர். 1805ம் ஆண்டு வரை ஆங்கலீலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை வீற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெணி (அரை ஷிலிங்) என நீர் ணயமும் செய்யப்பட்டது. (பெணி, ஷிலிங் penny, schilling என்பது ஆங்கலீலேய நாணயத்தின் பெயர்கள்)

கில்லாத்தற்கு முன்பு வரை அரேபியர்களின் கண்ணோட்டம் பெண்கள் கிழிந்த பிற வீகள் என்பதாக இருந்தது. அவளுக்கு சொத்துரிமை கிடையாது. அவர்களை ஒரு பொருட்டாகக் கருதப்படமாட்டாது. அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. மட்மேல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் தம் பெண்மக்களை உயிர்நுடன் புதைப்பவர்களாக இருந்துள்ளனர்.

கிவ்வனைத்து அநியாயங்களைப் பெண்களை விட்டும் நீக்கவும் நீச்சயமாக ஆண்களும் பெண்களும் சமமானவர்கள்தான் என விளக்கவும் கில்லாம் வந்தது.

ஆண்களுக்கு உரிமைகளிருப்பது போல் பெண்களுக்கும் உரிமைகளிருக்கின்றன. அல்லாஹுற் கூறுகிறான்: மனீதர்களே! நீச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண் ஸீலிருந்தே படைத்தோம். பின்னர் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களைப் பல கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் மிக பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர் தாம் அல்லாஹுற் விடத்தில் மிக்க கண்ணியமானவர். நீச்சயமாக அல்லாஹுற் நன்கறிபவன், யாவுற்றையும் சூழ்ந்த றிபவன். (49:13) ஆண் அல்லது பெண் ஸமான் கொண்ட நிலையில் நற்கருமங்கள் செய்தால் அவர்கள் கவனத்தில் நுழைவார்கள். சீற்தளவும் அநீதமிழைக்கப்பட மாட்டார்கள். (4:124) மனீதன் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென நாம் அறிவுறுத்தியுள்ளோம். (45:15)

நபி(ஸ்ல) அவர்கள் கூறினார்கள்: முஃமின்களில் பூரண ஸமானுடையவர்கள் அவர்களில் அழகிய குணமுடையவர்களே. தனது மனைவியிடத்தில் சீறந்தவரே உங்களில் சீறந்தவர். நபி(ஸ்ல) அவர்களிடம் ஒரு மனீதர் வந்து, மனீதர்களில் நான் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டியவர் யார்? எனக் கேட்டார். அதற்கு நபி(ஸ்ல) அவர்கள் உன் தாய் எனக் கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். நபி(ஸ்ல) அவர்கள் உன் ஆடைய தாய் எனக் கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். உன் தாய் என்றே கூறி

னார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். உன் தந்தை எனக் கூறினார்கள். (யுகாரி, முல்லிம்) இது பெண்கள் பற்றிய கிள்லாத்தின் சுருக்கமான கண்ணோட்டமாகும்.

பெண்களுக்குரிய பொதுவான உரிமைகள்

நீச்சயமாக பெண்களுக்கு பொதுவான சீல உரிமைகள் உள்ளன. அவற்றை அவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அவர்கள் விரும்பும்போது பூர்ணமாகச் செய்து கொள்வதைச் சமூகம் அங்கீர்க்கவும் செய்கின்றது. அவ்வரிமைகள் வருமாறு:

- 1- சொந்தமாக்கிக் கொள்ளல்: விடுகள், விவசாய நிலங்கள், தொட்டங்கள், விவளீ, தாங்கம், கால்நடை வகைகள் கிழற்றில் விரும்பியவற்றை ஒரு பெண் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். அவள் தாயாக மகளாக சகோதரியாக எவ்வாறு கிருப்பினும் சரி
- 2- திருமணம் செய்வது, கணவனைத் தேர்வு செய்வது, தனக்கு வீருப்பமில்லாதவனை ஏற்கமறுப்பது, தனக்கு கிடையும் ஏற்பட்டால் திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது போன்றவற்றிலும் அவள் உரிமை பெறுகிறாள். கிடை பெண்களுக்கு உறுதியாய் வழங்கப்பட்டுள்ள உரிமைகளாகும்.
- 3- எவையெல்லாம் அவள் மீது கடமையோ அவையனைத்தையும் கற்றுக் கொள்தல்: உதாரணமாக அல்லாஹுவை அறிவது, அவனுக்குச் செய்யவேண்டிய வணக்கங்களையும் அதை நிறைவேற்றியும் முறையையும் அறிவது. கிண்ணும் அவள் நிறை வேற்றக் கடமைப்பட்ட உரிமைகளையும் தனக்குத் தேவையான ஒழுக்கங்களையும் தான் கடைபிடிக்க வேண்டிய சீறந்த பண்பாடுகளையும் அறிவது. ஏனெனில் வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை என்பதை நீ அறிந்துகொள். (47:18) என அல்லாஹுவும், கல்வீயைத் தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் (கிப்லுமாஜா) என நபி(ஸ்ல) அவர்களும் பொதுவாகவே சொல்லியிக்கிறார்கள்.
- 4- செலவு செய்தல்: தனது பொருளில் தான் நாடியதைத் தர்மம் செய்து கொள்வதற்கும், தனக்கும் தனது கணவன், பிள்ளைகள், தாய், தந்தையர்கள் ஆகியோருக்கு தனது வீருப்பப்படி வீண், வீரயமில்லாத அளவுக்கு செலவு செய்து கொள்வதற்கும் உரிமை பெறுகிறாள். கிவ்விஷயத்தில் பெண்களும் ஆண்களைப் போன்று உரிமை பெறுகிறார்கள்.
- 5- வீருப்பு, வெறுப்புக் கொள்தல்: அவள் நல்ல பெண்களை வீரும்பவும், அவர்களைச் சந்திக்கவும், அன்பளிப்புகள் வழங்கவும் செய்யலாம் கணவனது வீருப்பத்துடன், திருமணமான பெண்ணாக கிருந்தால்! கிண்ணும் அவர்களுக்குத் தபால்கள் அலுப்பி அவர்களின் நிலைமைகளைக் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். கஷ்டகாலங்களில் அவர்களுக்கு ஒருதலும் ஒத்துழைப்பும் வழங்கக் கொள்ளலாம். அல்லாஹுவுக்காக என வாய்மையுடன் கெட்ட பெண்களை வெறுத்து, அவர்களை விட்டும் ஒதுங்கவிடுவதும் கூடும்.
- 6- மரணசாசனம்: அவளின் சொத்தில் முன்றில் ஒன்றை அவளது ஜீவீதகாலத்தில் மரண சாசனம் எழுதிக் கொள்வதற்கும் மரணத்திற்குப் பின்பு அதைச் செயல்படுத்தச் செய்யவும் அவனுக்கு உரிமை உண்டு. அது வீடியத்தில் யாரும் அவளை ஆட்சேப ணை செய்ய முடியாது! ஏனெனில் மரணசாசனம் எழுதுவதென்பது பொதுவான மனதை உரிமைகளைச் சார்ந்ததாகும். எனவே இது ஆண்களைப் போல் பெண்களை வெறுத்துவதும் கூடும்.

ஞக்கும் உள்ளது. ஏனெனில் அல்லாஹ் விடம் நன்மையைப் பெறுவதை விட்டு யாரும் யாரையும் தடுக்க முடியாது. என்றாலும் மரணசாசனம் முன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமலிருப்பது நிபந்தனையாகும். கிடில் ஆண்களும் பெண்களும் சமமே.

- 7- பட்டாடை, தங்கம் னணிதல்: பட்டையும், தங்கத்தையும் பெண்கள் னணிந்து கொள்வது கூடும். இவ்விரண்டும் ஆண்களுக்கு ஹராமாகும். ஆயினும் ஆடைகளைக் கழற்றி நீர்வானமாக கிருப்பதும், அரை குறை ஆடை னணிவதும், தலையைத் திறந்து போடுவதும், கழுத்து, மார்பு முதலியவற்றை மறைக்காதிருப்பதற்கும் அவருக்கு உரிமை தில்லை. மூனால் கணவரிடத்தில் அவ்வாறு செய்வது அவளுக்கு ஹலால் ஆகும்.
- 8- அலங்கரித்துக் கொள்ளல்: தனது கணவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்ள உரிமை பெறுகிறாள். எனவே அவள் காமா கிட்டுக்கிகாள்ளவும் விரும்பினால் கிரு கன்னங்களிலும் உதடுகளிலும் சீகப்புச்சாயம் வைத்துக் கொள்ளவும் செய்யலாம். மிக அழகிய னணிகலன்கள் னணிந்து கொள்ளலாம். எனினும் மூல்லீமல்லாத பெண்களுக்கே உரிய அல்லது தவறான நடத்தையுள்ள பெண்களுக்கே உரிய ஆடைகளை னணியக்கூடாது. கிவற்றை அவள் னணியக் கூடாது என்பது சந்தேகம் தவறுகளிலிருந்து தூரமாகுவதற்காகவே.
- 9- உண்பது, குடிப்பது: நல்ல, சுவையான பானங்களை பருகவும் அதுபோன்ற உணவுகளை உண்ணவும் அவளுக்கு உரிமையுண்டு. உண்பதிலும் குடிப்பதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எந்தப் பாகுபாடுமில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு- பானம் எனில் அவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்ட வைதான். தடுக்கப்பட்ட உணவு- பானம் எனில் அவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடுக்கப்பட்டவைதான். அல்லாஹ் கூறுகிறாள்: உண்ணுங்கள் பருகுங்கள் ஆணால் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை (7:31) கிங்கு கிருபாலாரையும் நோக்கியே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மனைவிக்கு கணவன் நிறைவேற்று

வேண்டிய உரிமைகள்

ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் செய்ய வேண்டிய சீல குறிப்பிட்ட கடமைகளிருக்கின்றன. இக்கடமைகள் தன் கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய சீல குறிப்பிட்ட கடமைகளுக்குப் பகரமாகிவிடுகின்றன.

அவை அல்லாஹ் வகுக்கும் அவளது தூதருக்கும் மாற்றமில்லாக் காரியங்களில் கணவனுக்கு கட்டுப்பட்டு நடப்பது, அவன் உண்பதற்கும் பருகுவதற்கும் தயார் செய்து கொடுப்பது, அவளது படுக்கையைச் சீராக வைத்துக்கொள்வது, அவனுடைய குழந்தைகளுக்குப் பாலாட்டுவது, அவர்களை வளர்ப்பது, அவளது பொருளையும் மானத்தையும் பாதுகாப்பது, தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்வது, அனுமதிக்கப்பட்ட வகைகளில் அவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வது, அழகுபடுத்திக் கொள்வது போன்றவைகளாகும். கிவை ஒரு பெண் தன்னுடைய கணவனுக்குச் செய்ய வேண்டிய கட்டாயக் கடமைகளிலுள்ளவையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: மனைவியர் மீது கணவர்களுக்கு உள்ள உரிமைகளைப் போலவே முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமையுண்டு (2:228)

முஸ்மொன் பெண் கிவற்றை அறிந்து எவ்வீத வெட்கழும் பயழுமின்றி கிவ்வரிமைகளைக் கேட்டுப் பெறவேண்டும் என்பதற்காக கிவற்றைக் கூறுகிறோம். கிவற்றில் சீலவற்றை அவள் மன்னீத்துவிட்டாலான்றி கணவன் கிவற்றை முழுமையாக மனைவிக்கு வழங்குவது கடமை.

- 1- அவன் தனது வசதி, வசதியின்மை கிரு நீலைகளையும் கவனித்து அவளுக்குச் செலவுக்குக் கொடுக்க வேண்டும். ஒடை, உணவு, குடிபு, மருத்துவம், தங்கும் டம் கிவற்றிற்கான செலவை அவள் பெற்றுக் கொள்வாள்.
- 2- ஒன்ற், பெண்ணை நிர்வகிக்க வேண்டியவனாகயிருப்பதால் அவளின் மானம், மரியாதை, உடல், பொருள், மார்க்கம் திவை அனைத்திலும் அவளைப் பாதுகாக்க வேண்டும். ஒரு பொருளைப் பாதுகாத்துக் கவனித்து வருவதிதன்பது அதனை நீர்வகித்து வருபவனின் பொறுப்பிலுள்ளதாகும்.
- 3- அவளின் மார்க்க வீடுயங்களில் அவசியமானவற்றை அவளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவனுக்கு கியலாவிட்டால் அல்லாஹ் வீன் கில்லங்களிலும், கல்வீக்கூடங்களிலும் நடைபெறுகின்ற பெண்களுக்குரிய மார்க்கக் கூட்டங்களுக்குச் சென்றுவர அனுமதியளிக்க வேண்டும். ஒனால் அவ்வீடுகள் குழப்பத்தை விட்டும் பாதுகாப்பானவையாக கிருப்பதோடு அவனுக்கோ அவளுக்கோ அதில் கிடையுறு ஏற்படாமலிருப்பதும் அவசியமாகும்.
- 4- அவளிடம் அழிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். (4:119)

நல்ல முறையில் வாழ்க்கை நடத்துதல் என்பதில் உடலுறவில் அவளுக்குரிய உரிமையைக் குறைத்திடாமலிருப்பது, சீப்பேசீயோ கிழிவுபடுத்தியோ அவளுக்கு தொல்லை கொடுக்காமலிருப்பது ஒக்யவை அடங்கும். கின்னும் அவன் தனது உறவினர்களைச் சந்தித்து வருவதால் குழப்பம் ஏற்படுமென அவன் பயப்படாதபோது அவளைத் தடுக்காமலிருப்பதும், அவளுக்கு முடியாத வேலைகளைச் செய்யும்படி சிரமம் கொடுக்காமலிருப்பதும், சொல்லிலும் செயல்லும் அவளுடன் அழிய முறையில் நடந்து கொள்வதும் அதில் அடங்கும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: தம் மனைவியரிடத்தில் சீரந்தவரே இங்களில் சீரந்தவர். இங்களில் நான் என்னுடய மனைவியரிடத்தில் சீரந்தவராக கிருக்கின்றேன். (தீர்மித) மேலும் கூறினார்கள்: பெண்களைக் கண்ணியமாக நடத்துபவர்களே நல்லவர்கள். அற்பார்கள் தாம் அவர்களை கிழிவாக நடத்துவார்.

பார்தா அணிதல்

நீச்சயமாக கில்லாம், குடும்பம் வீழ்ந்து, சின்னா பீன்னப்பட்டுப் போகாமல் அதைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ளது. கிதனால் அதைச் சுற்றி ஒழுக்கங்கள் மற்றும் நற்குணங்களாலான உறுதிவாய்ந்த வேலியை எழுப்பியுள்ளது. காரணம் மனிதர்கள் நிம்மதியாகவும் சமுதாயம் தூய்மையாகவும் கிருக்க வேண்டும் என்பதற்காக! அச் சமுதாயத்தில் திச்சைகள் தூண்டப்பட முடியாது. காம உணவர்கள் கிளறப்பட முடியாது. கில்லாம் குழப்பத்தின் பால் கிட்டுச் செல்லக் கூடியவற்றைத் தடுப்பதற்கான

தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆன், பெண் கிருபாலாரும் தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படியும் ஏவியுள்ளது.

நீச்சயமாக பெண்ணைக் கண்ணியப்படுத்துவதற்காகவும், கிழவிலிருந்து அவளின் மான மரியாதையை பாதுகாப்பதற்காகவும், குழப்பவாதீகள் மற்றும் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியை வீட்டும் அவளைத் தூரப்படுத்துவதற்காகவும், கண்ணியத்தின் விலைமதிப்பை அறியாதவர்களிடமிருந்து அவளைப் பாதுகாப்பதற்காகவும், வீஷப்பார்வைகளுக்குக் காரணமான குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்காகவும், பெண்ணைன் கண்ணியத்தையும் கற்றையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே பெண் கள் பர்தா அணிவதை அல்லாஹ் மார்க்கக் கடமையா க்கியுள்ளான்.

பெண்கள் தங்களின் கிரு முன் கைகளையும் முகத்தையும் தவிர உள்ள எல்லா பாகங்களையும் முடி மறைத்துக் கொள்ள வேண்டும். கின்னும் அன்னிய ஆண்களின் முன்னிலையில் தனது அழகையும் கவர்ச்சீயையும் வெளிப்படுத்தக் கூடாதென இல்லாமிய அறிஞர்கள் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர். முகத்தையும் முன் கைகளை யும் மறைக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதில் அறிஞர்கள் கிரு பிரிவினராக பிரிந்து விட்டனர். ஒவ்வொரு பிரிவினரிடத்திலும் தங்களது கருத்திற்கேற்ற ஆதாரங்கள் உள்ளன.

பர்தாவைப் பற்றியும் அதன் அவசியம் மற்றும் அதன் அளவு பற்றியும் ஏராளமான ஆதாரங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு பிரிவினரும் கிந்த ஆதாரங்களில் ஒரு பகுதியை வைத்து ஆதாரம் காட்டியுள்ளனர். தங்களின் கருத்திற்கு மாற்றமாகத் தோன்றக்கூடிய ஆதாரங்களைப் பல்வேறு விளக்கங்களைக் கூறி சரிக்கட்டியுள்ளனர்.

அல்லாஹ் கூறுகிறான்: அப்பெண்களிடம் எதையாவது கேட்பதாகயிருந்தால் திரை மறைவிலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள். கிதுவே உங்களின் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. (33:55) நபியே உங்களின் மனைவியரிடத்திலும், உங்கள் பெண்மக்களிடத்திலும் முஃமின்களின் பெண்களிடத்திலும் அவர்கள் தங்களின் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவிராக. அவர்களை (கண்ணியமானவர்களை) அறிந்து கொள்வதற்கும் அவர்கள் தொல்லைக்கு ஆளாகா மலிருப்பதற்கும் கிதுவே மிகவும் ஏற்ற முறையாகும். மேலும் அல்லாஹ் பெரும் மன்னிப் பாளனாகவும் கிருபை மிக்கவனாகவும் கிருக்கின்றான். (33:56) (நபேயே) முஃமினான பெண்களிடம் நீர் கூறுவிராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத்தலங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அலங்காரத்தை அவற்றில் வெளியே தெரியக்கூடியதைத் தவிர (வேறைதையும்) வெளிக்காட்டாதிருக்க வேண்டும். கின்னும் தங்கள் முன்றானைகளால் தங்களின் மார்பகங்களை மறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் தங்களின் கணவரிடத்திலே தவிர தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். (34:31)

நபி(ஸஹ) அவர்களின் மனைவியான ஆயிஷா(ரவி) கூறினார்கள்: முஃமினான பெண்கள் நபி(ஸஹ) அவர்களுடன் பஜ்ருத் தொழுகையில் தங்களை பர்தாத் துணீகளால் முடி மறைத்துக் கொண்டவர்களாகக் கலந்து கொள்வார்கள் பீன்பு தொழுகை முடிந்த தும் தம் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வார்கள். கிருட்டில் அவர்கள் யார் என்றே தெரியாது. (நபை) மேலும் ஆயிஷா(ரவி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: நாங் கள் நபி(ஸஹ) அவர்களுடன் கிழற்றாம் கட்டியவர்களாக கிருந்தபோது வாகனக்காரர் கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் எங்களுக்கு நேராக

வருகிறபோது பெண்களில் ஓவ்வொருவரும் தம் முகமுடிகளைத் தலைகளிலிருந்து முகங்களின் மீது தொங்கவீட்டுக் கொள்வார்கள். அவர்கள் எங்களைக் கடந்து சென்று விட்டால் முகங்களைத் திறந்து கொள்வோம். (அப்தாவுத்) முதன் முதலாவதாக ஹிஜ்ரத் சென்ற பெண்களுக்கு அல்லாஹுற் கீருபை செய்வானாக! “தங்களின் முன்றாணைகளால் அவர்கள் தங்களின் மார்பகங்களை மறைத்துக் கொள்ளட்டும்...” என்ற வசனத்தை அல்லாஹுற் கிறக்கவைத்தபோது தங்களின் கூப்பட்டிகளைக் கிழித்துக் தங்களின் மார்பகங்களை மறைத்துக் கொண்டார்கள் என்றும் ஆயிஷா(ரவி) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது நூல்: புகாரி.

இவ்விஷயத்தில் முதூராங்கள் அதிகமாக உள்ளன. பார்தா விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் கிருந்தும் எல்லா உலமாக்களும் குழப்பம் ஏற்படுமென்ற பயமிருக்கிறபோது பெண் தனது முகத்தை மறைப்பது கட்டாயம் என்பதில் ஏகமனதாக முடிவெடுத்திருப்பது போல நரப்பந்தமான நேரங்களில் முகத்தைத் திறந்து கொள்ளலாமென்ற விஷயத்திலும் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர் சீகிச்சைக்காக மருத்துவர்டம் கிருப்பதைப் போன்று! பெண்கள் தங்களின் முகங்களைத் திறந்து கொள்வது கூடுமெனச் சொல்லக் கூடியவர்களும் கூட குழப்பம் ஏற்படுமென்ற பயமிருக்குமானால் பெண்கள் தங்களின் முகங்களை மூடிக்கொள்வது கட்டாயமென உறுதியாகக் கூறியுள்ளனர்.

இந்தக் காலத்தில் குழப்பத்தைப் பற்றி எவ்வளவு கடுமையாக அஞ்சவேண்டியிருக்கிறது! குழப்பம் எல்லை மீறியிருக்கிறது. எங்கும் பரவியிருக்கிறது. தீயவர்களோ நிறைந்து போய்விட்டனர். கடைவீதிகளிலும் பல்வேறு கிடங்களிலும் அவர்கள் நிரம்பியுள்ளனர். திறையச்சமுள்ளவர்களும் சீறந்தவர்களும் குறைந்துவிட்டனர்.

பெண்கள் அந்திய மூடுவர்களுடன் கலந்துறவாடுவதையும் கில்லாம் ஹராமாக்கி கிருக்கிறது. கிவையனைத்தும் பண்பாடுகள், சீறப்புக்கள், குடும்பங்கள் முதலியவற்றைப் பாதுகாப்பதற்காகும். குழப்பத்தின் வாசல்களையும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வழிகளையும் அடைப்பதற்கும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் கில்லாம் அக்கறைகளைக்கிறது. பெண் வெளியே செல்வதால், அந்திய மூடுவர்களுடன் கலந்து விடுவதால், பார்தா முறையை மேற்கொள்ளாமலிருப்பதால் திச்சைகள் தூண்டப்படுகின்றன, தவறுக்கான காரணகாரியங்கள் எளதொக்கப்படுவதோடு அவற்றை அடைவதும் கிலேசாக்கப்படுகின்றது. அல்லாஹுற் கூறுகிறான்: (நபியின் மனைவியர்களே!) நீங்கள் உங்களின் வீடுகளிலேயே தங்கவிடுங்கள். முன்னர் அறியாமைக் காலத்துப் பெண்கள் தரிந்ததைப் போன்று திறந்துகொண்டிருக்காதீர்கள். (ஐ:ஐ) நபி(ஸல்) அவர்களின் மனைவியரிடம் நீங்கள் ஏதாவது ஒன்றைக் கேட்பதாக கிருந்தால் திரைமறைவிலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள். (ஐ:ஐ)

ஆண்களும் பெண்களும் கலந்துறவாடுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டிப்பாகத் தடை செய்துள்ளார்கள். அதற்குக் காரணமான அனைத்தையும் வழிபாட்டுத்தலங்களில் கூட தடுத்துள்ளார்கள்.

பெண், சில சந்தர்ப்பங்களில் தனது அவசியத் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பவரில்லாதபோது தனது தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கும் அல்லது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உணவைத் தேடிக்கொள்வதற்காக விற்பதற்கும் வாங்குவதற்கும் அல்லது கிழுபோன்ற அவசியத் தேவைகளுக்காக ஆண்களிருக்கும் கிடத்திற்கு போகவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகவிடுகிறாள். அந்தச் சூழ்நிலையில் அவள் மார்க்க வரம்புகளைப் பேணி தனது அலங்காரத்தை வெளிப்படுத்தா

மல் கில்லாமிய முறைப்படி தன்னை மறைத்துக் கொண்டு வெளியேறி, ஒண்களை விட்டும் நீங்கி, அவர்களுடன் கலந்திடாதவாறு சென்று வருவதில் குற்றமில்லை.

இரு பெண் அந்நியருடன் தனித்திருப்பதை ஹராமாக்கியிருப்பது குடும்பத்தையும் பண்பாட்டையும் பாதுகாப்பதற்கு கில்லாம் அமைத்துள்ள சீறந்த வழியாகும். நபி(ஸ்) அவர்கள் ஒரு பெண் தன்னுடைய கணவன் அல்லது மஹ்ரமான (அவள் மனம் புரிய வீலக்கப்பட்ட) ஒன்றே கில்லாதபோது அந்நிய ஒன்றை தனித்திருப்பது குறித்து கட்டுமையாக எச்சரித்துள்ளார்கள். ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் உள்ளங்களையும் குணங்களையும் கெடுப்பதற்கு பேராசை உள்ளவனாக இருக்கின்றான்.

மாதவிடாய், பிரசவ இரத்தத்தின் சட்டங்கள்

மாதவிடாயின் காலமும் அதன் வரையறையும்:

- 1- பெரும்பாலும் மாதவீலக்கு வரக்கூடிய காலம் 12 வயது முதல் 50 வயது வரை. கீல சமயம் பெண்ணின் நிலை, அவளின் சுற்றுப்புமிகு குழலைப் பொறுத்து 12 வயதுக்கு முன்னரோ பின்னரோ பலவித்ததில் அவளுக்கு மாதவிடாய் வந்து விடலாம்.
- 2- மாதவிடாயின் குறைந்த கால அளவீற்கும், அதன் கூடுதலுக்கும் வரையறை கிடையாது.

கர்ப்பிணியின் உதிர்ப்போக்கு

இரு பெண் கர்ப்பமாகிவிட்டால் பெரும்பாலும் கிரத்தம் நின்றுவிடும். எனினும் கர்ப்ப மடைந்தவள் கிரத்தத்தைக் கண்டால் அது குழந்தை பெறுவதற்கு ஒரிரு நாட்களுக்கு முன்பாக கிருக்குமானால் அத்துடன் பிரசவ வலியும் கிருந்தால் அது பிரசவ கிரத்தமாகும். குழந்தை பெறுவதற்கு நின்ட நாட்களுக்கு முன்னரோ அல்லது பிரசவ வலியின் றி குறைந்த காலத்திற்கு முன்னரோ கிரத்தத்தைக் கண்டால் அது பிரசவ கிரத்தமும் ல்ல மாதவிடாயுமல்ல. எனினும் குழந்தை பெறும் வரை நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் அது மாதவிடாய் கிரத்தமாகும்.

விதிவிலக்கான மாதவிடாய்

விதிவிலக்காக ஏற்படக்கூடிய மாதவிடாய் பலவகையாகும்:

- 1- அதிகமாகிவிடுவது அல்லது குறைந்துவிடுவது
உதாரணமாக வழுமையாக ஒழு நாட்கள் வரக்கூடிய பெண்ணுக்கு அது நீடித்து ஏழாவது நாளும் வருகிறது. அல்லது வழுமையாக ஏழு நாட்கள் வரக்கூடியவள் ஒழு நாட்களேயே தூய்மையாகிவிடுகிறாள்.
- 2- முந்திவிடுவது அல்லது பிந்திவிடுவது
உதாரணமாக வழுக்கமாக மாதக் கடைசீயில் மாதவிடாய் வரக்கூடியவள் மாத ஒரும்பத்திலேயே அதைக் கண்டு விடுகிறாள். அல்லது மாத ஒரும்பத்தில் வருவது பழக்கமாக உள்ளவள் மாத கிழுத்தில் அதைக் காண்கிறாள். எப்போது அவள் கிரத்தத்தைக் காண்கிறாளோ அப்போதே அவள் மாதவிடாய்க்காரியாகிவிடுகிறாள். அதிலிருந்து எப்போது சுத்தமாகிவிடுகிறாளோ அப்போதே சுத்தமானவளாக ஆவிடுகிறாள். அது வழுக்கத்தை விட அதிகமானாலும் சரி அல்லது குறைந்தாலும் சரி அல்லது முந்தினாலும் சரி, பிந்தினாலும் சரி.

3- மஞ்சள் அல்லது கலங்கல் நிறம்

அதாவது காயத்திலிருந்து வரக்கூடிய சீழ் போன்று மஞ்சளாகவோ அல்லது மஞ்சளுக்கும் கருப்புக்கும் கிடைப்பட்ட நிறமாகவோ இரத்தத்தைப் பார்க்கிறாள். அது மாதவிடாய் காலத்திலோ அல்லது சுத்தமாவதற்கு முன் மாதவிடாய்க் காலத்துடன் சேர்ந்தோ கிருந்தால் அது மாதவிடாய்தான். அதற்கும் மாதவிடாய் சட்டங்கள்தான். சுத்தமான பீற்கு கிருந்தால் அது மாதவிடாய் அல்ல.

4- மாதவிடாய் நின்று நின்று வருவது

அதாவது ஒரு நாள் இரத்தத்தையும் ஒரு நாள் சுத்தத்தையும் காண்கிறாள் என்றால் கிழப்போன்றவற்றிற்கு இரண்டு நிலைகள் உள்ளன.

முதல் நிலை: ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் விட்டு விட்டு வரும் நிலை எல்லா நேரத்திலும் நிரந்தரமாக கிருந்தால் அது நோயினால் ஏற்படக்கூடிய தொடர் உதிர்ப்போக்காகும். கிப்படிப்பட்ட பெண்ணுக்கு தொடர் உதிர்ப்போக்கிற்குரிய சட்டம்தான்.

இரண்டாம் நிலை: மாதவிடாய் விட்டு விட்டு வரும் நிலை நிரந்தரமாக கில்லாமல் சில நேரங்களில் வந்து பீற்கு வழக்கமான சுத்த நிலை ஏற்படுதல். ஒரு நாளைவிடக் குறைவாக இரத்தம் வந்து நின்றுவிட்டால் அது சுத்த நிலையல்ல. ஆனால் ஒரு நாளை விடக் குறைவாக இரத்தம் வந்து நின்று விட்டாலும் அது சுத்தமான நிலை என்பதை உறுதிப்படுத்தும் அம்சங்களிறந்தால் அதாவது அவளது வழக்கமான மாதவிடாய் நாட்களின் கிழுதில் இரத்தம் நின்று சுத்தம் ஏற்பட்டால் அல்லது இரத்தம் நிற்கும் போது வென்மையான திரவம் கர்ப்பப்பையிலிருந்து வெளியேறினால் அது சுத்தமான நிலையோகும்.

5- இரத்தத்தில் வரட்சி

அதாவது ஒரு பெண் சுத்தை மட்டும் பார்க்கிறாள், அப்படிப் பார்ப்பது மாதவிடாய் வந்து கொண்டிருக்கும் காலத்திலோ அல்லது சுத்தமாகுவதற்கு சீர்து முன்னாலோ கிருந்தால் அது மாதவிடாய் ஆகும். சுத்தத்திற்கு பின்பாக கிருந்தால் தாதவிடாய் அல்ல.

மாதவிடாயின் சட்டங்கள்

- 1- மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கு கடமையான, நஃபிலான தொழுகைகளைத் தொழுவது ஹராமாகும். ஆனால் தொழுகை நேரத்தில் முழுமையாக ஒரு ரக்கித் தொழுவதற்குரிய நேரம் அவளுக்குக் கிடைத்தால் அத்தொழுகையைத் தொழுவது அவள் மீது கடமையாகும். அவளுக்கு கிடைத்த நேரம் தொழுகையின் ஆரம்ப நேரமாக கிருந்தாலும் சரி அல்லது கடைசி நேரமாகயிருந்தாலும் சரி.
- மூரம்ப் நேரத்திற்கு உதாரணம். அதாவது ஒரு பெண்ணுக்கு சூரியன் மறைந்த பின் ஒரு ரக்கித்து அளவுக்கான நேரம் கடந்ததும் மாதவிடாய் வந்துவிடுகிறது. அவள் சுத்தமான பின் மக்ரிப் தொழுகையை கழா செய்வது அவள் மீது கடமையாகும். ஏனெனில் மாதவிடாய் வரும் முன்பே அவள் ஒரு ரக்கித்தை அதற்குரிய நேரத்தில் அடைந்துவிட்டாள்.
- கடைசி நேரத்திற்கு உதாரணம். அதாவது ஒரு பெண் சூரியன் உதயமாகு முன் ஒரு ரக்கித் தொழும் நேரத்தில் சுத்தமாகவிட்டாள். கிவனுக்கு சுபஹாத் தொழுகையை கழா செய்வது கட்டாயமாகும். காரணம் ஒரு ரக்கித்திற்குரிய நேரத்தை

விவள் அடைந்துவிட்டதாள்.

- கப்பூரானல்லாஹு, அல்லஹும்துலில்லாஹு, அக்பர் போன்ற தீக்ருகளையும், சாப்பிடும்போதும் மற்ற நேரத்திலும் பில்மில்லாஹு கூறுவதும், ஃபிக்ஷு, ஹதீஸ்களைப் படிப்பதும், துழுச் செய்வதும், குர்மூனைக் கேட்பதும் மாதவிடாய்ப் பெண்ணுக்கு ஹராமாகாது. மேலும் அவள் நாவால் மொழியாமல் குர்மூனைப் பார்த் தோ அல்லது நாவால் மொழியாமல் உள்ளத்தால் சிந்தித்தோ ஒதுவதில் குற்றமில்லை. உதாரணமாக குர்மூனையோ அல்லது குர்மூன் எழுதப்பட்ட பலகையையோ முன்னால் வைத்துக் கொண்டு மனதுக்குள் ஒதுவது போல.
- மாதவிடாய்ப் பெண் தேவையுள்ள நேரம் தவிர மற்ற நேரங்களில் குர்மூனை ஒதாமலிருப்பது மிக்க நல்லது. தேவையுள்ள நேரமென்றால் அவள் மாணவீகளுக்குக் கற்றுக் கொடுக்கின்ற ஒசீரியையாகவோ அல்லது தேர்வு நேரத்தில் தேர்வுக்காக பாடம் படிக்க வேண்டிய மாணவீயாகவோ கிருப்பது போன்றாகும்.
- 2- :பார்லான், சன்னத்தான் நோன்பு நோற்பது ஹராமாகும். அப்படியே அவள் நோன்பு நோற்றால் அது நிறைவேறாது. எனினும் :பார்லான் நோன்பை அவள் கழா செய்யவேண்டும். ஒரு பெண் நோன்பு நோற்றிருக்கும் சமயம் மாதவிடாய் வந்துவிட்டால் அந்நேரம் சூரியன் மறைவதற்கு ஒரு வினாடிக்கு முன்பாக கிருந்தாலும் நோன்பு முறிந்துவிடும். அது :பார்லான் நோன்பாகயிருந்தால் அதைக் கழா செய்வது கட்டாயமாகும்.
- ஒரு பெண் சூரியன் மறையும் முன் மாதவிடாய் வருவதாக உணர்ந்தாள். ஆனாலும் சூரியன் மறைந்த பின்புதான் அது வெளியானது. கிந்நேரத்தில் அவளீன் நோன்பு பூரணமாகவிடும். ஒரு மாதவிடாய்க்காரி பஜர் உதயமாகி ஒரு வினாடிக்குப் பின் சுத்தமாகி நோன்பு நோற்றால் அவளீன் நோன்பு நிறைவேறாது. பஜர் உதயமாவதற்கு சிறிது நேரத்திற்கு முன் அவள் சுத்தமாகி நோன்பு நோற்றால் அது நிறைவேறிவிடும். பஜருக்குப் பிறகே அவள் குளித்திருந்தாலும் சரி.
- 3- தவாஃப் (வலம்வருதல்) : மாதவிடாய்க்காரி கலைப்பத்துல்லாவில் :பார்லான், நு:பிலான தவாஃப் செய்வது ஹராமாகும். அப்படி தவாஃப் செய்தால் அது நிறைவேறாது. ஸ:பா, மர்வாவுக்கிடையே ஒடுவது, ஓர:பாவிலே தங்குவது, மூஸ்தலிஃபா, மினாவில் கிருவதங்குவது, கல்லெறிவது போன்ற ஹஜ், உம்ராவின் ஏனைய செயல்கள் அவருக்கு ஹராமல்ல. கிந்த அடிப்படையில் ஒரு பெண் சுத்தமானவளாக தவாஃப் செய்து முடித்த பின்னாலோ அல்லது ஸ:பா, மர்வாவுக்கிடையே ஒடிக் கொண்டிருக்கும்போதோ மாதவிடாய் வந்து விட்டால் அதில் எந்த பிரச்சனையும் கிடையாது.
- 4- பள்ளியில் தங்குதல்: மாதவிடாய்க்காரி பள்ளியில் தங்கியிருப்பது ஹராமாகும்.
- 5- உடலுறவு கொள்ளுதல்: மாதவிடாயின்போது மனைவியிடம் கணவன் உடலுறவு கொள்வதும், அதற்காக அவள் சம்மதிப்பதும் ஹராமாகும். உடலுறவைத் தவிர தனது கிச்சையைத் தணிக்கக் கூடிய முத்தமிடுதல், கட்டியணைத்தல், மர்ம இறுப்பு அல்லாததல் சுகம் அனுபவித்தல் போன்றவை அவனுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
- 6- தலாக்: மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது தனது மனைவியை கணவன் தலாக் சொல்வது ஹராமாகும். அவ்வாறு சொல்லிவிட்டால் அல்லாஹுவுக்கும் அவள் தூதருக்கும் அவன் மாறு செய்துவிட்டான், ஹராமைச் செய்துவிட்டான். கிந்நேரத்தில் அவளை அவள் மீட்டிக் கொள்வதும், சுத்தமாகும் வரை அவளை தன்னுடன் வை

த்துக் கொள்வதும் கட்டாயமாகும். பிறகு அவன் வீரும்பினால் அவளைத் தலாக் சொல்லிக் கொள்ளலாம். அவளுக்கு கிரண்டாம் முறை மாதவிடாய் ஏற்படும் வரை தலாக் சொல்லாமல் விட்டு வீடுவது மிகவும் நல்லது. பிறகு அவள் சுத்தமாகவிட்டால் அவன் வீரும்பினால் அவளை தன்னுடன் வைத்துக் கொள்ளலாம், வீரும்பி னால் தலாக் சொல்லவும் செய்யலாம்.

- 7- குளிப்பது கடமை: மாதவிடாய்க்காரி சுத்தமாகவிட்டால் உடலின் எல்லாப் பகுதி யையும் சுத்தப்படுத்திக் குளிப்பது கடமையாகும். தலை முடியின் அடிப்பாகத்திற்குத் தண்ணீர் சேராதென பயப்படுமளவிற்கு அழுத்தமான முறையில் கட்டப்பட்டிருந்தாலே தவிர அவளின் தலை முடியை அவிழ்த்துவிடுவது கட்டாயமில்லை.
- மாதவிடாய்க்காரி தொழுகைக்குரிய நேரத்திலேயே சுத்தமாகவிட்டால் தொழுகை யை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக விரைவாகக் குளிப்பது கட்டாய மாகும். அவள் பயணத்திலிருக்கும்போது அவளிடம் தண்ணீர் கிள்ளையென்றால் அல்லது அவளுடன் தண்ணீர் கிருந்து அதைப் பயன்படுத்துவதால் கிடையறு ஏற்படுமெனப் பயந்தால் அல்லது தண்ணீர் அவளுக்கு கிடையறாக்கும் வியாதியடைய வளாக கிருந்தால் தடை நீங்கும் வரை குளிப்பதற்குப் பகரமாக தயம்மும் செய்து கொள்ள வேண்டும். தடை நீங்கிய பின் குளித்துக் கொள்ள வேண்டும்.

தொடர் உதிரப்போக்கும் அதன் சட்டங்களும்

தொடர் உதிரப்போக்கு என்பது பெண்ணுக்கு தொடர்ந்து கிரத்தம் வருவதாகும் என்றைக்கும் நிற்காது, அல்லது மாதத்தில் ஓரிரு நாட்கள் எனும் சில காலத் திற்கு மட்டும் நிற்கும். பிறகு தொடரும்! அவளின் வழக்கத்திற்கு மாறாக பதினைந்து நாட்களுக்கு மேல் வந்தால் அதுவும் தொடர் உதிரப்போக்காகும், அதுவே அவளது வழக்கமாக ஆனாலே தவிர! என கிப்படி ஒரு கருத்து உள்ளது.

தொடர் உதிரப்போக்கு உடையவளுக்கு முன்று நிலைகள் உள்ளன:

- 1- கிவ்வதிரப்போக்கு வருமான் அவளுக்கு கியற்கையாக வந்துகொண்டிருந்த மாதவிடாய் காலத்தைத் தெரிந்திருக்க வேண்டும். அக்காலம் வரும்போது அவள் மாதவிடாய்க்காரிதான். அக்காலம்களில் அவளுக்கு மாதவிடாயிலுடைய சட்டங்களே. மற்ற நேரங்களில் அவள் தொடர் உதிரப்போக்குடையவள்.
- கிதற்கு உதாரணம்: ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாத ஒரும்பத்திலும் ஒரு நாட்கள் மாதவிடாய் வருகின்றது. பிறகு அவளுக்கு தொடர் உதிரப்போக்கு ஏற்பட்டு நிறந்தரமாகவிடுகிறது. கிப்போது அவளுக்கு ஒவ்வொரு மாதத்திலும் ஒரும்பத்தி ஒள்ள ஒரு நாட்கள் மாதவிடாய் நாட்களாகும். மற்ற நாட்கள் தொடர் உதிரப் போக்குடைய நாட்களாகும். கிடையான பின்படி தொடர் உதிரப்போக்குடையவள் அவளுடைய மாதவிடாய்க் காலத்தில் மாதவிடாய்க்காரியாக கிருந்துவிட்டு அதன் பின்னர் குளித்து, தொழுது கொள்ளவேண்டும். தொடர்ந்து வரக்கூடிய கிரத்தத்தை அவள் பொருட்படுத்த வேண்டியதில்லை.
- 2- ஒரு பெண் முதன் முதலில் எப்போது கிரத்தத்தைக் காண்கிறாளோ அப்போதிருந்தே அவளுக்கு தொடர் உதிரப்போக்கு தான் என்றால் கிப்படிப்பட்ட பெண் மாதவிடாய் கிரத்தம் எது? தொடர் உதிரப்போக்கு எது? என்பதைப் பிரத்தறிந்து செய்விட்டுக் கொள்ள வேண்டும். மாதவிடாய் கிரத்தமாக கிருந்தால் அது கருப்பாக அல்லது கட்டியாக அல்லது வாடையுள்ளதாக கிருக்கும். கிதல்லாத தன்மையிலிருந்து விடுவது கிருந்து வரும் பொருட்பட்டுக் கொள்ள வேண்டும்.

ந்தால் அது தொடர் உதிர்ப்போக்கு என விளங்கிக் கொள்ள வேண்டும்.

- உதாரணமாக, ஒரு பெண் முதன் முதலில் கிரத்தத்தைப் பார்க்கும்போது அது தொடர்ந்து வருவதைக் காண்கிறாள். ஆனால் மாதத்தில் பத்து நாட்கள் கறுப் பாகவும், மீதி நாட்களில் சீக்பாவும் காண்கிறாள் அல்லது பத்து நாட்கள் கட்டி யாகவும், மீதி நாட்களில் கிலேசாகவும் காண்கிறாள் அல்லது பத்து நாட்கள் வாடையடனும், மீதி நாட்களில் வாடையில்லாமலும் காண்கிறாள். கிவ்வாறு கிருந்தால் அவளின் மாதவிடாய் கிரத்தம் முந்திய உதாரணத்தில் கறுப்பானதும், கிரண்டா வது உதாரணத்தில் கட்டியானதும், முன்றாவதில் வாடையடையதாகவும் ஆகும். மற்ற தன்மையிலுள்ளது தொடர் உதிர்ப்போக்காகும்.
- 3- அவள் கிரத்தத்தைப் பார்த்த ஒரும்ப காலத்திலிருந்தே தொடர் உதிர்ப்போக்கு வந்துகொண்டிருக்கிறது. மாதவிடாய் கிரத்தம் எது? தொடர் உதிர்ப்போக்கு எது? என பிரத்தறிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவளின் கிரத்தம் ஒரே தன்மையை லோ அல்லது குழப்பமான தன்மைகளில்லோ கிருந்தால் திப்படிப்பட்டவள் பெரும் பாலான பெண்களின் வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும். கிவஞ்சையை மாதவிடாய்க் காலம் ஓவ்விவாரு மாதத்திலும் ஒரு அல்லது ஏழு நாட்களாகும். திதன் ஒரும்பம் அவள் கிரத்தத்தைப் பார்த்த ஒரும்ப நாளிலிருந்து துவங்குகிறது. மற்ற நாட்கள் தொடர் உதிர்ப்போக்குடைய நாட்களாகும்.

தொடர் உதிர்ப்போக்கின் சட்டங்கள்

தொடர் உதிர்ப்போக்கின் சட்டம் சுத்தத்தின் சட்டத்தைப் போன்றுதான். தொடர் உதிர்ப்போக்குடைய பெண்களுக்கும் சுத்தமுடனுள்ள பெண்களுக்குமிடையே எந்த வித்தியாசமுமில்லை பின் வரும் கிரண்டு விஷயங்களைத் தவிர.

- 1- தொடர் உதிர்ப்போக்குடையவள் ஓவ்விவாரு தொழுகைக்கும் உருச் செய்வது கட்டாயமாகும்.
- 2- அவள் உருச் செய்ய விரும்பினால் கிரத்தத்தின் ஒடையாளத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும். கிரத்தம் நிற்பதற்காக ஒரு துண்டுத் துணியை மறைவிடத்தின் மீது கட்டிக் கொள்ள வேண்டும்.

பிரசவ இரத்தமும் அதன் சட்டமும்

பிரசவ கிரத்தமென்பது குழந்தை பிறந்த காரணத்தால் கார்ப்பப்பையீலிருந்து வெளியேறுகின்ற கிரத்தமாகும். கிழு பிரசவித்தவுடன் வரும். அல்லது அதற்குப் பிறகும் அல்லது பிரசவத்துக்கு கிரண்டு அல்லது முன்று நாட்களுக்கு முன்னாலும் பிரசவ வலியுடன் வரும். கிந்த கிரத்தம் எப்போது நின்றுவிடுகிறதோ அப்போதே அவள் சுத்தமாகி விடுகிறாள். நாற்பது நாட்களை விட அதிகமாக விட்டால் நாற்பதுக்குப் பின்னர் குளித் துவிட வேண்டும். ஏனெனில் அதுதான் பிரசவ இரத்தத்திற்குரிய கூடுதலான கால அளவாகும். கிரத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் சரியே. எனினும் நாற்பது நாட்களை விட அதிகமாக வருவது மாதவிடாய் கிரத்தமாக கிருந்தால் அதிலிருந்து சுத்தமாகும் வரை மாதவிடாய்க்காரியாக கிருந்துவிட்டு பிறகு குளித்துக் கொள்ள வேண்டும்.

மனிதத் தோற்றம் தெள்வாகும் முறையில் முழுக் குழந்தையாக அவள் பெற்றிறநூத் தால்தான் அது பிரசவ கிரத்தமாகக் கருதப்படும். மனிதனின் தோற்றம் தெள்வாக கில்

லாத சிறிய சதைக் கட்டியைப் பெற்றிருத்தால் அந்த கிரத்தம் பிரசவ கிரத்த மல்ல. மாராக அது நரம்புத் தளர்ச்சியின் கிரத்தமாகும். இவனுக்குரிய சட்டம் தொடர் இதிரப்போக்குடையவளின் சட்டமாகும். மனீதத் தோற்றும் தெளிவாகத் தெரியும் வகையிலான காலத்தின் குறைந்த அளவு- கர்ப்பம் தொடங்கியதீவிருந்து 80 நாட்களாகும் பெரும்பாலான நிலை 90 நாட்களாகும். பிரசவ கிரத்தத்திற்குரிய சட்டங்கள் முன்னால் கூறப்பட்ட மாதவிடாய்க்குரிய சட்டங்கள் போன்றுதான்.

மாதவிடாயைத் தடுத்து நிறுத்தக்கூடியவை

இரு பெண் கிரு நிபந்தனைகளுடன் மாதவிடாயைத் தடுத்து நிறுத்தக்கூடியவற்றை பயன்படுத்துவது கூடும்.

- 1- தனக்கு கிடையுறு ஏற்படுமெனப் பயப்படாமலிருக்க வேண்டும். கிடையுறைப் பயந்தால் கூடாது.
- 2- இடவுறவுக்கு கிடைஞ்சலாக கிருக்குமானால் கணவனிடம் அனுமதி பெறவேண்டும். மாதவிடாயை வரவழைக்கக் கூடியவற்றைப் பயன்படுத்துவது கிரு நிபந்தனைகளுடன் கூடும்.
- 1- கணவனின் அனுமதி.
- 2- கடமைகளை விட்டும் தப்புவதற்கான தந்திரமாக கில்லாமலிருக்க வேண்டும். இதாரணமாக தொழுகை, நோன்பு போன்றவற்றை விட்டுவிடுவதற்காக கிதைப் பயன்படுத்துவது போல.
- கருத்தரித்தலைத் தடுக்கக்கூடியவற்றைப் பயன்படுத்துவது கிரு வகைகளாகும்.
- 1- நிரந்தரமாகத் தடை செய்வது. இது கூடாது.
- 2- குறிப்பிட்ட காலம் வரை தற்காலியாகத் தடை செய்வது. ஒரு பெண் அடிக்கடி கர்ப்பமாகக்கூடியவளாக கிருந்து அது அவனுக்கு சீரமமாக கிருந்தால் கிரண்டாண்டுக்கு அல்லது அதுபோல ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை கர்ப்பமாக வீரும்பு கீறாள் என்றால் தற்காலிகமாகத் தடுப்பது கூடும். கிதற்கு தனது கணவனின் அனுமதியும், அதனால் அவனுக்கு கிடையுறில்லாமலிருப்பதும் நிபந்தனைகளாகும்.

இஸ்லாமிய வரழ்வும் நெறியும் காம ஓபா ஸலா

வாய்மையும் இறையச்சமும்

அல்லாஹ் கூறுகிறான்: மார்க்கத்தை அல்லாஹ் வக்கே உரித்தாக்கியவர்களாக அவனை அவர்கள் வணங்க வேண்டும் என்பதைத் தவிர வேறிந்தக் கட்டளையும் அவர்களுக்கு திடப்படவில்லை (44:5) என் மார்க்கத்தை அல்லாஹ் வக்கே உரித்தாக்கியவனாக அவனையே நான் வணங்குகிறேன் என (நபியே) நார் கூறுவிராக! (38:14) (நபியே) நீர் கூறுவிராக: உங்களின் உள்ளங்களில் உள்ளவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதை அறிகின்றான் (3:29) நிச்சயமாக வானம் பூமியிலுள்ள எந்த வஸ்துவும் அல்லாஹ் விடிடம் மறைந்து விடாது. (3:29)

நான் நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டுள்ளேனன உமர் (ரல்) கூறினார்கள்: நிச்சயமாக செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. நிச்சயமாக ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கடைக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்பூரவரரா (ரல்) கூறினார்கள்: மறுமை நாளீல் எனது பரிந்துரைக்கு மிகுந்த பாக்கிய முடையவர்கள் உளத்தூய்மையுடன் லாகிலாஹு கில்லல்லாஹு கூறியவர்களாவர். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்பூரவரரா (ரல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ உங்களின் தோற்றங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்பதர் (ரல்) கூறினார்கள்: நீ என்கிறந்தாலும் அல்லாஹ் விடம் பயன்து கொள். தீமை செய்துவிட்டால் அதைத் தொடர்ந்து நன்மை செய்திடு. அது அத்தீமையை அறித்துவிடும். மக்களிடம் நற்குணத்துடன் பழக்கிகளாள்.

பயன்கள்:

- நிச்சயமாக வாய்மைதான் செயல்கள் ஏற்கப்படுவதற்கு நிபந்தனையாகும். அல்லாஹ் விடம் கூலி கிரட்டிப்பாக்கப்படுவதற்கும் அதுவே அசியம் என்பது போன்று.
- நிச்சயமாக அல்லாஹ் கிணைவைப்புச் செயலை ஏற்படுத்தில்லை. அது அவனுக்குத் தேவையே கில்லை. அவனது திருமுகத்தையே நாடிச் செய்யப்பட்ட தூய செயல்களைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். ஹதீஸ் குதுஸியில் அல்லாஹ் கூறியிருப்பதாக வந்துள்ளது: நிச்சயமாக யாரேனும் ஒரு காரியத்தைச் செய்து அதில் என்னுடன் வேறிராநுவனைக் கூட்டாக்கினால் அவனையும் அவன் செய்த டிர்கையும் விட்டுவிடுவேன், ஏற்கமாட்டேன்.
- வானம் மற்றும் பூமியிலுள்ள எதுவும் அல்லாஹ் வக்கு மறைந்ததல்ல என்ற காரணத்தால் எல்லா நிலையிலும் அவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் எனக் கருதுவதும் அவனைப் பயப்படுவதும் அவசியமாகும்.

வீர்க் பற்றிய எச்சரிக்கையும் தவ்வீர்தின் சிறப்பும்

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக கிணைவைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும். (31:18) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு கிணைவக்கப்படுவதை மன்னிக்க மாட்டான்.

அது அல்லாததை அவன் வீரும்பியவருக்கு மன்னிப்பான். (4:48) நீர் கிணறுவைப்பீரா னால் உமது செயல் அறிந்துவிடும். நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவராகி வீடுவிரன் (நபியே) உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் வஹி அறிவிக்கப்பட்டு ஸ்ரூது. (39:65) ஜின், மனை சமுதாயத்தவரை என்னை வணங்குவதற்காகவே நான் படைத்துள்ளேன். (51:56) அல்லாஹ்வை வணங்குங்கள், ஷஷ்த்தான்களை வீட்டும் வீலகிச் செல்லுங்கள் (எனபோதிக்கும்) தூதர்களை எல்லா சமுதாயத்தவர்களிலும் நிச்சயமாக நாம் அனுப்பினோம். (16:86)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு எதனை யும் கிணறுவைக்காமல் எவரேனும் அல்லாஹ்வைச் சந்தித்தால் அவர் கவர்க்கம் செல்வார். அவனுக்கு எதையாவது கிணறுவைத்தவனாக ஒருவன் அல்லாஹ்வைச் சந்தித்தால் அவன் நரகம் செல்வான். அபுஹ்ராரா(ரலி) கூறினார்கள்: நாசமாக்கிவிடக் கூடிய ஏழு காரியங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அப்போது அல்லாஹ்வைன் தூதரே! அவை யாவை? எனத் தோழர்கள் கேட்டனர். அதற்கவர்கள் அல்லாஹ்வுக்கு கிணறுவைப்பது... எனக் கூறினார்கள். முடிது பின் ஜபல்(ரலி) கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களுடன் கழுதையில் பின்னால் ருந்தபோது, முடிதே! அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமையும் அல்லாஹ்வு அடியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் யாதென நீர் அறிவிரா? என நபி(ஸல்) கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக அறிந்தவர்களென நான் கூறினேன். அதற்கவர்கள், அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை அவனுக்கு எதனையும் கிணறுவைக்காதவர்களை அவன் வேதனை செய்யாமலிருப்பதுமாகும் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

பயன்கள்:

- ஷிர்க் முபத்து. தவ்பா செய்யாமல் அதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். ஷிர்க் அல்லாஹ்வைன் நாட்டத்திற்கு கீழுள்ள மற்ற பாவங்களைப் போன்றதல்ல.
- யார் கிணறுவைத்தவனாக மரணீத்துவிடுகிறானோ அவனது அமல் நிச்சயமாக அழிந்துவிடுகிறது. அவன் நரகத்தில் நிரந்தரமாக வீழ்வதற்குரிய காரணமாகவும் அது ஆகவிடுகிறது.
- தவ்ஹீத் சீற்பு வாய்ந்தது. ஜின்களும் மனீதர்களும் படைக்கப்பட்டதன் நோக்கம் தவ்ஹீதுதான். அது கவர்க்கம் செல்வதற்குரிய காரணங்களில் மிகமுக்கியமான காரணமாகவும் நரகத்திலிருந்து விடுதலைப் பெறுவதற்குரிய காரணமாகவும் கிருக்கிறது.

முகஸ்துதியின் ஆபத்து! அதுவும் ஒரு ஷிர்க்

அல்லாஹ் கூறுகிறான்: தொழுகையாளிகளுக்கு கேடுதான். அவர்கள் எப்படிப்பட்ட டவர்கள் என்றால் அவர்கள் தொழுகையில் அலட்சியமாக கிருப்பார்கள். அவர்கள் பிற ருக்கு காண்பிக் (கவேதான்தொழு) கிறார்கள். மேலும் அற்பமான பொருளைக் (கொடுப் பதைத்) கடுக்கிறார்கள். (107:4-7)

நபி(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளெனென அபுஸீது பின் ப.ஓ.ாலா (ரலி) கூறினார்கள்: ஏந்நாளில் சந்தேகமில்லையோ, ஏந்தாலும் நாளில் முன்னோர், பின்னோர் அனைவரும் ஒன்று சேர்க்கப்படுவார்களோ அந்நாளில் அறிவிபுச் செய்யக்

கூடிய ஒருவர், எவன் தனது செயலில் அல்லாஹுக்கு ஒருவரை கிணையாக்கினா னோ அவன் அவர்டோ தனக்கு நன்மையைத் தேடிக் கொள்ளட்டும். ஏனெனில் கிணை வைப்பவனின் கிணைவைப்புச் செயல் அல்லாஹுக்குத் தேவை கில்லை என அறிவி ப்புச் செய்வார். (தீர்மிதி) அபூஸத்தில் குத்ரீ(ரல்) கூறினார்கள்: நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது எங்களேடையே நபி(ஸல்) அவர்கள் வந்து, மஸ்ஜி஦் தஜ்ஜாலை விட உங்களின் மீது நான் மிகவும் யய்ப்படக்கூடிய ஒன்றை அறிவிக் கட்டுமா? எனக் கேட்டார்கள். அல்லாஹுவின் தூதரே! ஆம் (அறிவியுங்கள்) என்று கூறி னோம். அதற்கு அவர்கள் அது மறைமுகமான கிணைவைப்பெனக் கூறினார்கள். அதாவது ஒருவர் தொழுவதற்காக நற்கறார், அப்போது அவரை வேறிராந்து பார்க்க றார் என்பதற்காக அத்தொழுகையை அவர் அழுபடச் செய்வது எனக் கூறினார்கள். (கிப்ளுமாஜா)

பயன்கள்:

- 1- முகஸ்துதியையும், அதைச் செய்பவர்களையும் கடுமையாக எச்சரித்தல்.
- 2- நிச்சயமாக மனதைச் சில சமயங்களில் தன்னையறியாமலேயே முகஸ்துதியில் வீழுந் துவிடுகிறான்.
- 3- நிச்சயமாக பிறநுக்கு காட்டுவதற்காக செய்யக் கூடியவனின் செயல் மறுக்கப்படும், ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

பிரார்த்தனை

அல்லாஹுக்கறேன்: என்னிடம் துழுச் செய்யுங்கள். உங்களின் துழுவீர்கு நான் பதிலளிக்கறேன் என உங்கள் கிறைவன் கூறுகிறான். (40:60) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாக கிருக்கிறேன். என்னிடம் பிரார்த்தித்தால் பிரார்த்தப்பவனின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கறேன் (எனநப்பேய நீர் கூறுவாராக) (2:186) உங்களின் கிறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் துழுச் செய்யுங்கள் வரம்புறுப்பவர்களை நிச்சயமாக அவன் நேசீக்கமாட்டான். (7:55)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நூஃமான் பின் பாதீர்(ரல்) கூறினார்கள்: துழுதான் வணக்கம். (தீர்மிதி, அபுதாவுது) நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹ்ரைரா (ரல்) கூறினார்கள்: அடியான் தனது கிறைவனுக்கு மிகவுக்குமாக கிருப்பது அவன் கஜாதிலிருக்கும்போதுதான். எனவே(அதில்) துழுவை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். (முல்லில்) ஆயிஷா(ரல்) கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் குறைந்த வார்த்தைகளில் நிறைந்த அர்த்தங்களை உள்ளடக்கிக் கொள்ளும் துழுவை வீரும்பக் கூடியவர்களாகவும் மற்றவற்றை விட்டுவிடுபவர்களாகவும் கிருந்தார்கள். (அபுதாவுது) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உபாதாபின் ஸாமித்(ரல்) கூறினார்கள்: ஒரு மூல்லிமான் அடியான் ஏதே ஒம் ஒரு துழுவைச் செய்தால் அவன் பாவத்தையோ அல்லது சொந்தபந்தத்தை முறிப்பதைப் பற்றியோ கேட்காத வரை அவன் கேட்டதை அல்லாஹு அவனுக்கு கொடுத்து வீடுகிறான் அல்லது அதைவிடச் சீற்றந்ததை மறுமையில் அவனுக்காக சேமித்து வைக்கிறான். அல்லது அவன் கேட்ட அளவீர்கு ஒரு தீமையை அவனை வீட்டும் தடுத்துவீடுகிறான். மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுதார்(ரல்) கூறினார்கள்: ஒரு மூல்லிம் தனது சகோதரனுக்காக மறைந்திருந்து செய்கள்ற துழு அங்கீரக்கப்படும். அவனது தலைப்பாகத்தில் (அவனுக்காக) ஏற்படுத்தப்பட்ட ஒரு மலக்கு கிருப்பார். கிவன் தன் சகோதரனுக்காக நன்மையை வேண்டி துழுச் செய்யும்போதெல்லாம் கிவனுக்

காக ஏற்படுத்தப்பட்ட அந்த மலக்கு மூரின் எனவும் உனக்கும் திடுபோன்று கிடைக்க ட்டுமாக! எனவும் கூறுவார். (முஸ்லிம்)

பயன்கள்:

- 1- துழு ஒரு வணக்கம். அல்லாஹு அல்லாதவர்களிடம் துழுக் கேட்பது கூடாது. யா ரேனும் கிறைவன்ஸ்லாதவரிடம் துழுக் கேட்டால் நீச்சயமாக அவன் கிணைவைத் தவணாகிவிடுகிறான். நபி(ஸல்) அவர்கள் துழுவை வணக்கமாகவும், வணக்கத்தீவேயே மிகமுக்கியமான அங்கமாகவும் கணித்திருப்பதால் துழுவிற்கு மகத்தான் அந்தல்திருப்பதை அறிந்துகொள்.
- 2- துழுவின்போது சப்தத்தைத் தாழ்த்திக் கொள்வது வீரும்பத்தக்கதாகும். அது போல ஜவாமிவுல் கல்மைக் கொண்டு துழுக் செய்வது வீரும்பத்தக்கதாகும். ஜவாமிவுல் கல்மென்பது குறைந்த வார்த்தைகளில் நிறைந்த அர்த்தத்தை உள்ளடக்கிய துழுவாகும்.
- 3- ஒரு மனிதன் தனக்கு அல்லது தனது பொருளுக்கு அல்லது தன்னுடைய குழந்தைகளுக்கு பாதகமாக துழுக் செய்வது பற்றி ஏச்சரிக்கை செய்யப்படுள்ளது.
- 4- முஸ்லிம்களுக்காக மறைவில்நுந்து துழுக் செய்வது வீரும்பத்தக்கதாக ஆக்கப்பட்டுள்ளது.
- 5- துழுக் செய்பவனுக்கு அவன் கேட்பது கொடுக்கப்படுவது கட்டாயமல்ல. எனினும் அவனது துழுவின் காரணமாக அவன் துழுக் கேட்ட அளவிற்கு அவனை விட்டும் தீமை தடுக்கப்படுகிறது அல்லது அதற்கான நன்மை மறுமைநாளில் அவனுக்காக சேமித்து வைக்கப்பட்டு அதன் பால் அவன் மிகத்தேவையுடையவனாக கிடைக்கும் போது அவனுக்குக் கொடுக்கப்படுகிறது.
- 6- ஹராமான பொருளை உண்பதும், ஹராமான ஆடையை அணிவதும் துழு ஏற்றுக் கொள்ளப்படுவதற்குத் தடையாக கிடைக்கின்றது.

கல்வி

அல்லாஹு கூறுகிறான்: கற்றவர்களும் கல்லாதவர்களும் சமமாவார்களா? என (நபியே) நீர் கேட்பிராக. (39:9) உங்களில் சமான் கொண்டவர்களுக்கும் கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹு பதவிகளை இயர்த்துவான். (48:11) எனது நாயனே! எனக்கு கல்வியை அதிகமாக்குவாயாக என (நபியே) நீர் கூறுவிராக! (20:114) நீச்சயமாக அல்லாஹுவின் அடியார்களில் அவனுக்குப் பயப்படுவர்கள் அறிஞர்கள்தாம். (34:28)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முழுவியா (ரலி) கூறினார்கள்: அல்லாஹு யாருக்கே கும் நன்மையை நாடினால் அவரை மார்க்கத்தில் விளக்கமுடையவராக ஆக்கிவிடுவான். (புகாரி, முஸ்லிம்) கின்னும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) கூறினார்கள்: யாரேனும் ஒருவர் கல்வியைக் கற்றுக் கொடுத்தால் அதைக் கொண்டு செயல்பட்டவரின் நன்மை அவருக்குக் கிடைக்கும். எனினும் செயல்பட்டவரின் நன்மையில் எது வும் குறைக்கப்பட மாட்டாது. (கிப்ளுமாஜா) கின்னும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹ்ரூபரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகன் மரித்துவிட்டால் முன்று காரியங்களைத் தவிர் வேறு எல்லாக் காரியங்களும் அவனை விட்டும் நின்றுவிடுகிறது. (அவை) நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, அவனுக்காகத் துழுக் செய்யும் நல்ல பிள்ளைகள். (முஸ்லிம்) மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹில் பின் ஸகூ(ரலி) கூறினார்கள்: அல்லாஹுவின் மீது ஆணையாக உன் மூலமாக ஒரு மனிதனுக்கு அல்

லாஹு நேர்வழி காட்டுவது சென்னீர் ஒட்டகங்களை விட உனக்கு சீறந்ததாகும். (புகாரி) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹு பின் அம்ர் பின் மூஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் முலமாக ஒரு செய்தி தெரிந்திருந்தாலும் அதை பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள். (புகாரி)

பயன்கள்:

- 1- இந்த வசனங்களிலும், நபிமாழிகளிலும் கல்வியின் சீறப்பும் கல்வியாளர்களின் சீறப்பும் வீளக்கப்பட்டிருக்கின்றது. கல்வியைத் தேடுவது சுவர்க்கம் புகும் காரணங்களில் ஒன்றாக இருப்பது போல மார்க்கத்தில் வீளக்கம் பெறுவது அல்லாஹு அடியானுக்கு நன்மையை நாடியிற்பதற்குச் சான்றாக இருக்கிறது.
- 2- மக்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுப்பது, அவர்களுக்கு நன்மையை அறிவித்துக் கொடுப்பது, கல்வியை எடுத்துச் சொல்லுவது கிவை குறைவாயிலும் கிவற்றின் கூலி மக்த்தானது. மேலும் அவை மனிதன் கிறந்த பின்னும் பயனளிக்கின்றன.
- 3- கல்வியைத் தேடுவது உபரியான வணக்கங்களை விட மிகச் சீறந்தது.
- 4- குழந்தைகளை நல்லமுறையில் நல்லெலாழுக்கம் போதித்து வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்

அல்லாஹு கூறுகிறான்: மக்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சீறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நன்மையை ஏவுகிறீர்கள், தீமையைத் தடுக்கிறீர்கள், அல்லாஹுவை நம்பிக்கிறீர்கள். (3:110) மேலும் (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும் நற்செயல் புரியுமாறு ஏவுபவர்களாகவும் தீமையைத் தடுப்பவர்களாகவும் உங்களில் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். அவர்களே வெற்றி பெற்றவர்கள். (3:104)

நபி(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன் என அடு ஸயிதில் குத்ரி(ரலி) கூறினார்கள்: உங்களில் யாரேனும் தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியவில்லையின்றால் தன் நாவால் தடுக்கட்டும் அதற்கும் முடியவில்லையின்றால் தன் உள்ளத்தால் அவர் அதை வெறுக்கட்டும். இது ஸமானில் மிக பல வீனமானதாகும் (மூல்ஸ்லி) இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹாதைபா (ரலி) கூறினார்கள்: எனது உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது ஒுணையாக நஷ்சயமாக நீங்கள் நன்மையை ஏவிக்கிகாண்டிருங்கள் தீமையைத் தடுத்துக் கொண்டிருங்கள். அவ்வாறு செய்யவில்லையானால் நஷ்சயமாக அல்லாஹு உங்களின் மீது தனது வேதனையை விரைவில் கிறக்கிவைப்பான். பீறகு நீங்கள் அவனிடம் துழுச் செய்வீர்கள். உங்களுக்குப் பதில் வழங்கப்படமாட்டாது. (தீர்மதி) நபி(ஸல்) அவர்கள் சொல்லநான் கேட்டுள்ளேனே அடுபக்ர் சீத்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நஷ்சயமாக மனீதர்கள் அநியாயக்காரனை அவனுடைய கிருகைகளைப் பிடித்து நியுக்தவில்லையானால் அல்லாஹு தன்னிடமுள்ள வேதனையை நல்லவர், தீயவர் என்ற பாகுடின்றி அனைவர் மீதும் பொதுவாக கிறக்குகிறான். (அடுதாவுத், தீர்மதி, நஸாயி)

பயன்கள்:

- 1- நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது.
- 2- யார் தீமையைக் காணுகிறாரோ அவர் தம்மால் முடிந்த அளவு அதைத் தடுப்பது

கட்டாயமாகும்.

- 3- கையால் தடுப்பதென்பது அதற்கு சக்தியளவுக்குத்தான். உதாரணமாக தந்தை தன் வீட்டில் தீமையைத் தடுப்பது அல்லது அதிகாரம் வழங்கப்பட்டவர் அல்லது அவருடைய பிரதிநிதி தனது அதிகாரத்தின் கீழுள்ளவர்களைத் தடுத்து நிறுத்துவது போன்று.
- 4- உள்ளத்தால் தடுப்பதென்பதில் தீமையை வெறுப்பதும், அதிலிருந்து நீங்குவதும் கட்டாயமாகும்.
- 5- நன்மையை ஏவாமலிருப்பதும், தீமையைத் தடுக்காமலிருப்பதும் அல்லாஹுவீன் தண்டனைக்குக் காரணமாக அமைவது போல பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாமலிருப்பதற்கும் காரணமாக கிருக்கிறது.

நன்மையை ஏவி தீமையதைத் தடுப்பதற்குரிய

ஓழுங்கு முறைகள்

அல்லாஹு கூறுகிறான்: (நபீயே) உம் கிறைவனீன் வழிபில் (மக்களை) வீவேகத்து டனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பிராக! அழகிய முறையில் வாதம் புரிவிராக. (16:105) அல்லாஹுவீன் அருளீன் காரணமாக (நபீயே!) நீர் அவர்களிடம் மீண்மையாக நடந்துகொண்டீர். நீர் கடுகுப்பானவராகவும் கடின உள்ளமுறையவராக வும் கிருந்திருந்தால் அவர்கள் உமது சமுகத்திலிருந்து ஒடிப்போயிருப்பார்கள் (3:159)

நபீ(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயீதா (ரவி) கூறினார்கள்: நீச்சயமாக அல்லாஹு மீண்மையானவன். அனைத்து காரியங்களிலும் அவன் மீண்மையையே விரும்புகிறான். (புகார், முஸ்லிம்) மேலும் நபீ(ஸல்) கூறியதாக ஆயீதா (ரவி) கூறினார்கள்: நீச்சயமாக மீண்மையாக நடந்து கொள்ளக்கூடிய எல்லாக் காரியங்களும் அழகாகவே அமையும். ஒரு வீச்சியத்திலிருந்து மீண்மை பறிக்கப்பட்டதெனில் அது அதனை அலங்கோலமாகக் கீவிடும். (முஸ்லிம்) நான் நபீ(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன் என ஜீருப்பு அப்புல்லாஹு (ரவி) கூறினார்கள்: யார் மீண்மையான தன்மையைத் தடுத்துக் கொண்டாரோ அவர் அனைத்து நன்மை வீட்டும் தடுக்கப்பட்ட வராகவிட்டார். (முஸ்லிம்)

பயன்கள்:

- 1- மீண்மையாக நடந்து கொள்வதன் மீது ஆர்வமுட்டுதல், அழைப்புப் பணிபில் நுட்ப த்தைப் பின்பற்றுதல். நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல்.
- 2- காரியங்கள் அனைத்திலும் நயமாக நடந்து கொள்ள ஆர்வமுட்டுதல். நயமான தன்மையை யார் தடுத்துக்கொண்டாரோ அவர் நன்மை அனைத்தும் தடுக்கப்பட்டவானாகவிடுகின்றார்.

பெற்றோருக்கு உபகாரம் செய்தல்

அல்லாஹு கூறுகிறான்: தன் தாய், தந்தையர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டுமென மனிதனுக்கு நாம் உபதேசித்தோம் (29:8) அல்லாஹுவைக் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாதென்றும் பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமெனவும் உமது கிறைவன் வீதித்துள்ளான். அவ்வீருவரில் ஒருவரோ அல்லது கிருவருமோ நீச்சயமாக உம்மிடம் முதுமையை அடைந்துவிட்டால் அவ்வீருவரித்திலும் சீ என்று நீர் கூறிவிடாதீர். தின்னும் அவ்வீருவரிடமும் மரியாதையான சொல்லலைச் சொல்லுவராக! (17:28) தன் தாய், தந்தையர்களுக்கு (உபகாரம் செய்ய வேண்டுமென) மனிதனுக்கு நாம்

இபதேசத்தோம். அவனின் தாய் அவனை பலவீனத்தின் மேல் பலவீனமாக (கர்ப்ப த்தில்) குமந்தாள். இன்னும் அவனுடைய பால்குடி மறக்க இரண்டு வருடங்கள் பிடித் தன. நீ எனக்கும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! (31:14)

அப்துல்லாஹு பின் மல்வுத் (ரல்) கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் செயல் களில் எது சீறந்ததெனக் கேட்டேன். தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவ தெனக் கூறினார்கள். பின்பு எதுவெனக் கேட்டேன் பெற்றோருக்கு உபகாரம் செய்வ தெனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) அப்பூரவாரா (ரல்) கூறினார்கள் ஒரு மனிதர் அல்லாஹுவின் தூதரிடம் வந்து அல்லாஹுவின் தூதரே! நான் அழகிய முறையில் நட்பு கொள்வதற்கு மனிதர்களில் மிகத் தகுதியானவர் யார்? எனக் கேட்டார். உனது தாய் எனக் கூறினார்கள். பிறகு யார்? எனக் கேட்டார். உன்னுடைய தாய் எனக் கூறினார்கள். பிறகு யார்? எனக் கேட்டார். உன்னுடைய தந்தை எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

பயன்கள்:

- 1- தில்லாம் பெற்றோரைக் கண்ணியப்படுத்துகிறது. அவ்விருவருக்கும் கட்டுப்பட்டு நடக்கும்படியும் இபகாரம் செய்யும் படியும் ஏவ்விற்கு. அவ்விருவருக்கும் இபகாரம் செய்வதற்கு ஓர்வழுப்புகிறது.
- 2- தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுதலுக்குப் பிறகு அல்லாஹுவக்கு மிகப்பிரியமான செயல் பெற்றோருக்கு உபகாரம் செய்வதாகும்.
- 3- அவ்விருவருக்கும் நோவினைசெய்வது, அவர்களிடம் கடினமாகப் பேசுவது, அவர்களைச் “சீ” எனக் கூறுவது ஒக்கியவை பற்றி கில்லாம் கடுமையாக எச்சரிக்கிறது.
- 4- தாயின் அந்தல்து வளைக்கப்பட்டுள்ளது. நீச்சயமாக வழிப்படுவதிலும், உபகாரம் செய்வதிலும் தந்தையை விட தாய் முன்னுரிமை பெறுகிறார்.

நற்குணம்

அல்லாஹு கூறுகிறான்: அல்லாஹுவின் அருளீன் காரணமாகவே நீர் நயமாக நடந்து கொண்டீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளமுடையவராகவும் கிருந்திருந்தால் அவர்கள் உமது சமுகத்தை விட்டும் ஓடிப் போயிருப்பார்கள். (3:151) (நபியே) நீச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது கிருக்கிறீர். (38:4)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அடுத்தார்தா (ரல்) கூறினார்கள்: மறுமை நாளில் அடியானின் தராசில் அழகிய குணத்தை விட கனமானது வேறொதுவும் கிடையாது. நீச்சயமாக அல்லாஹு அருவருப்பான கெட்ட வார்த்தையை வெறுக்கிறான். (தீர்மதி) அப்பூரவாரா (ரல்) கூறினார்கள்: மனிதர்களைச் சுவர்க்கத்தில் நுழைவிக்கக் கூடிய காரியங்களில் மிக அதிகமானது எதுவென நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் கிறையச்சமும் அழகிய குணமும் எனக் கூறினார்கள். (தீர்மதி) மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்பூரவாரா (ரல்) கூறினார்கள்: முஃமின்களில் பரிபூரணமான ஸ்மான் உடையவர்கள் அவர்களில் மிக அழகிய குணமுடையவராவர். தம் மனைவியரிடத்தில் சீறந்த வரே உங்களில் சீறந்தவர். (தீர்மதி) நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என ஆயிஷா (ரல்) கூறினார்கள்: நீச்சயமாக ஒரு முஃமின் தனது அழகிய குணத்தால் பகலில் நோன்பு நோற்று கிரவில் நின்று வணங்கியவனின் அந்தல்தை அடைந்து விடுகிறான். (அபுதாவுது)

பயன்கள்:

- 1- நபி(ஸல்) அவர்களின் மூழகிய குணம் வீவரிக்கப்பட்டுள்ளது.
- 2- மூழகிய குணத்தின் சீற்பும் அதன் அந்தல்தும் கூறப்பட்டுள்ளது. நீச்சயமாக கவர் க்கத்தில் நுழைவிக்கும் செயல்களில் நற்குணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததா கும். திகு அந்தல்துகளை உயர்த்தும். மறுமையில் செயல்கள் நிறுக்கப்படும் என வீவரிக்கப்பட்டுள்ளது. முல்லின் தராசீல் மிகக் கணமானது கிரையச்சமும் மூழகிய குணமும் ஆகும்.
- 3- அழகாகப் பேச வேண்டும், அழகாகச் செயல்பட வேண்டுமென கில்லாம் ஆர்வ முட்டுகிறது. அருவருப்பான சொல், செயலைக் குறித்து எச்சரிக்கை செய்கிறது.
- 4- கணவன், மனைவிக்கிடையே சுழுக உறவு அமைவதின் முக்கியத்துவம்.
- 5- ஸமான், வணக்க-வழிபாடுகளால் அதிகரிக்கவும், பாவங்களால் குறையவும் செய்யும்.

மென்மையும் அமைதியும்

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே) உம் கிரைவனின் வழியில் (மக்களை) வீவேகத்துடத் தோம் அழகிய உபதேசத்தகை கொண்டும் நீர் அழைப்பீராக! அழகிய முறையில் வாதம் புரிவாக! (16:105) அல்லாஹ் வீன் அருளின் காரணமாக (நபியே) நீர் அவர்களிடம் மீண்மையாக நடந்து கொண்டார். நீர் கடுகடுப்பானவராகவும் கடின உள்ளுமடையவராகவும் கிருந்திருந்தால் அவர்கள் உமது சமுகத்திலிருந்து ஒடிப்போயிருப்பார்கள். (3:159) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரல்) கூறினார்கள்: நீச்சயமாக அல்லாஹ் மீண்மையானவன். காரியங்கள் அனைத்திலும் அவன் மீண்மையையே வீரும்புகிறான். (புகாரி, முல்லிம்) அலைஜஜா அப்துல் கைலிடம் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கிப்பு அப்பாஸ் (ரல்) கூறினார்கள்: நீச்சயமாக உம்மிடம் பொறுமை, அமைதி எனும் கிருபன்புகள் உள்ளன. அவ்விரண்டையும் அல்லாஹ் வீரும்புகிறான். (முல்லிம்) மேலும் நபி(ஸல்) கூறியதாக ஆயிஷா (ரல்) கூறினார்கள்: ஒரு காரியத்தில் மீண்மை கிருந்தால் அது, அதனை அலங்கரிக்கும். ஒரு காரியத்திலிருந்து மீண்மை பறிக்கப்பட்டுவிட்டால் அது, அதனை அலங்கோலப்படுத்தவிடும். (முல்லிம்) நபி(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன் என ஜீருப்பனு அப்துல்லாஹ் (ரல்) அவர்கள் கூறினார்கள்: யார் மீண்மையான தன்மையைத் தடுத்துக் கொண்டாரோ அவர் அனைத்து நன்மை விட்டும் தடுக்கப்பட்டவராகவிட்டார். (முல்லிம்)

பயன்கள்:

- 1- அல்லாஹ் மீண்மையை வீரும்புகிறான். நீச்சயமாக மீண்மையாக நடந்து கொள்வது நன்மையை ஏற்படுத்துவதற்கு காரணமாக கிருக்கின்றது.
- 2- நீச்சயமாக மக்களிடத்தில் கொடுக்கல், வாங்கல் செய்வதில் மீண்மையாக நடந்து கொள்வது கவர்க்கவாசீகளின் பண்பாடாகும்.
- 3- பொறுமை சீற்பு, கோபம் குறித்து எச்சரிக்கை.

கருணை

அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் பற்றிக் கூறுகிறான்: முஹம்மாதிரி மிக்க கருணையுடையவராகவும் பரீவு உடையவராகவும் கிருக்கிறார். (9:108) மேலும் முஹம்மாதிரி பற்றிக் கூறுகிறான்: தங்களுக்கிடையே கருணையுடையவர்களாக கிருபார்கள். (48:29)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜீரி பீன் அப்துல்லாஹ் (ரல்) கூறினார்கள்: மனிதர்க்க

ஞக்குக் கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான். (புகாரி, முஸ்லிம்) உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான அபுல்காசீம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என அபுஹ்ரைரா (ரல்) கூறினார்கள்: கூர்ப்பாக்கியழுடைய வனிடமிருந்து தான் கருணை பறிக்கப்படுகின்றது. (அஹ்மது, தீர்மதி)

பயன்கள்:

- 1- கருணை காட்டுதல் முய்மின்களின் பண்புகளில் ஒன்று.
- 2- மனிதர்களுக்குக் கருணை காட்டுவதென்பது அல்லாஹ் வின் கருணையில் நுழை வீக்கும் காரணங்களிலுள்ளதாகும்.
- 3- உள்ளத்திலிருந்து கருணை அகற்றப்பட்டுவிடுவது மனிதனின் கூர்ப்பாக்கியத்திற்கு அடையாளமாகும்.

அநியாயம் செய்யாதீர்

அல்லாஹ் கூறுகிறான்: அநியாயக்காரர்களுக்கு (மறுமை நாளில்) இரக்கம் காட்டும் நெருங்கிய நண்பனோ, ஏற்றுக் கொள்ளத்தக்க பரிந்துரையாளனோ கிடைக்க மாட்டான. (40:18)

அல்லாஹ் வின் முலம் நபி(ஸல்) அறிவிப்பதாக அபுதார் (ரல்) கூறினார்கள்: எனது அடியார்களோ! நீச்சயமாக நான் என் மீது அநியாயத்தை ஹராமாக்கிவிட்டேன். அதை உங்களுக்கிடையிலும் ஹராமாக்கிவிட்டேன். எனவே நீங்கள் (ஒருவருக்கிளாருவர்) அநியாயம் செய்யாதீர்கள். (முஸ்லிம்) நீச்சயமாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரல்) கூறினார்கள்: அநியாயம் செய்வதைப் பயந்து கொள்ளுங்கள். நீச்சயமாக அநியாயம் மறுமை நாளின் கிருள்களாகும். (முஸ்லிம்) நபி(ஸல்) அவர்கள் தம்மை யமனுக்கு அனுப்பியபோது, அந்தம் கிழைக்கப்பட்டவனின் துழுவை ந் பயந்துகொள். நீச்சயமாக அந்த துழுவுக்கும் அல்லாஹ் வக்குமிடையே எந்தத் திரையுமில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முழுத் (ரல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹ்ரைரா (ரல்) கூறினார்கள்: யாரேனும் ஒருவன் தன் சகோதரனுக்கு அவனது மானமரியாதை விடுதியத்திலோ ஏதேனும் ஒரு பொருளிலோ அநியாயம் செய்திருந்தால் தீணாரும் தீர்ஹுமும் பலன்தராத (மறுமை) நாள் வருவதற்கு முன்னால் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொள்ளல்லும். அந்த செய்தவனிடம் நற்செயல்கள் கிருந்தால் அவன் செய்த அநியாயமளவிற்கு அவனிடமிருந்து அவை எடுக்கப்படும். அவனிடம் நன்மைகள் கில்லையெனில் அந்தமிழைக்கப்பட்டவனின் தீமைகள் அவன் மீது குமத்துப்படும். (புகாரி)

பயன்கள்:

- 1- அந்த கிழைப்பதைத் தடைசெய்தல், அது குறித்து அச்சமூட்டுதல்.
- 2- அநியாயம் செய்தவனுக்கு கிம்மையிலும், மறுமையிலும் கடும் தண்டனை உண்டு.
- 3- அநியாயம் செய்தவனுக்கு பாதகமாக அநியாயம் கிழைக்கப்பட்டவன் செய்யும் துடு ஏற்றுக் கொள்ளல்லப்படும்.

முஸ்லிமின் உயிர் புனிதமானது

அல்லாஹ் கூறுகிறான்: ஒரு முய்மை வேண்டுமென்றே ஒருவன் கொலை செய்து விட்டால் அவனுக்கு தண்டனை நரகமே. அதில் அவன் நிரந்தரமாக கிருப்பான். அல்

லாஹு அவன் மீது கோபம் கொள்கிறான். இன்னும் அவனை சபிக்கிறான். மேலும் அவனுக்குக் கடும் தண்டனையைத் தயாராக வைத்துள்ளான். (4:9) நபி(ஸ்ல)அவர்கள் கூறியதாக அப்துல்லாஹில்லூ மஸ்வுத் (ரல்) கூறினார்கள்: மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே வழங்கப்படும் முதல் தீர்ப்பு கொலைகள் பற்றியதாகும். (புகாரி, முஸ்லிம்) நபி (ஸ்ல) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹு பின் அம்ர் (ரல்) கூறினார்கள்: உலகம் அழிந்துபோவது ஒரு முஸ்லிமைக் கொலை செய்வதை வீடு அல்லாஹுவிடத்தில் மிக அற்பமானதாகும். (நஸீயி, தீர்மதி)

பயன்கள்:

- 1- ஒரு முஸ்லிம் கொலை செய்யப்படுவது பற்றி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. முஸ்மி னுக்கு அல்லாஹுவிடத்தலுள்ள கண்ணியம் விவரிக்கப்பட்டுள்ளது.
- 2- மறுமை நாளில் மனிதர்களிடையே வழங்கப்படும் முதல் தீர்ப்பு கொலைகள் பற்றியாகும் ஏனெனில் அது மிகப் பெரிய பாவமாகும்.
- 3- கொலைக் குற்றத்திற்கு உலகில் வழங்கப்படும் தண்டனை பழக்குப் பழி வாங்குவதாகும். மறுமைத் தண்டனை நரகத்தில் நிரந்தரமாக வீழ்வதாகும்.

முஸ்லிமின் உரிமைகள்

அல்லாஹு கூறுகிறான்: நீச்சயமாக முஸ்மின்கள் அனைவரும் சகோதரர்களே. (49:10) நபி(ஸ்ல)அவர்கள் கூறியதாக அபுமுஸ்லா (ரல்) கூறினார்கள்: கட்டடங்களில் ஒரு செங்கல் இன்னொரு செங்கலுக்கு உதவியாய் கிருப்பது போல ஒரு முஸ்மின் இன்னொரு முஸ்மினுக்கு உதவியாக கிருப்பான். (புகாரி) நபி(ஸ்ல)அவர்கள் கூறியதாக அபு ஹுஸீரா (ரல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் பீற முஸ்லிமுக்கு சகோதரனாவான். எனவே அவனுக்கு மோசடி செய்யவேண்டாம். அவனைப் பொய்ப்படுத்த வேண்டாம். (தேவையான) சமயத்தில் அவனுக்கு உதவாமல் கிருக்க வேண்டாம். ஒரு முஸ்லிமின் மானம், உயர், உடமை முகியவை மற்றொரு முஸ்லிமுக்கு ஹராமாகும். கிறையச்சம் கிங்கே கிருக்கிறது என நபி அவர்கள் தமது திதயத்தின் பக்கம் சுட்டிக் காட்டினார்கள். ஒரு வன் தன் முஸ்லிம் சகோதரரை கிறிவாகக் கருதுவது அவருக்குத் தனிமை நேரப் போகுமானதாகும். (தீர்மதி) நபி(ஸ்ல)அவர்கள் கூறியதாக அனஸ் (ரல்) கூறினார்கள்: உங்களில் ஒருவர் தனக்குப் பிரியப்படுவதையே தனது சகோதரனுக்குப் பிரியப்படாத வரை உண்மை முஸ்மினாக ஒருமுடியாது. (புகாரி) நபி(ஸ்ல) அவர்கள் கூறியதாக அபுஹ்ரா (ரல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை அகற்றி மகிழ்வு அளித்தால் கியாமத் நாளின் கஷ்டங்களில் ஒன்றை அல்லாஹு அவரை விட்டும் அகற்றுவான். கடனால் சீரம்ப்படுவாருக்கு (கடனைத் தள்ளுபடி செய்து அல்லது கூடுதலான அவகாசம் வழங்கி) யாரேனும் சலுகை வழங்கினால் கிவ்வலைக்கிழும் மறுமையிலும் அவருக்கு அல்லாஹு சலுகையளிக்கிறான். ஒரு முஸ்லிமின் குறையை யாரேனும் மறைத்தால் கிவ்வலைக்கிழும் மறுமையிலும் அவரது குறையை அல்லாஹு மறைக்கிறான். ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவும் போதெல்லாம் அல்லாஹு அவ்வடியானுக்கு உதவகிறான். (தீர்மதி)

பயன்கள்:

- 1- ஒரு முஸ்மின் மற்றொரு முஸ்மினுக்கு சகோதரர். அவர் சீறியவராயினும் பெரியவராயினும் ஒளுபவராயினும் ஒளுப்படுவராயினும் சரியே!
- 2- முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்திட வேண்டுமென்றும் ஒத்துழைப்பு தேவைப்படுவாருக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் ஓர்வழுட்டுதல்.

ஆனால் பாவமல்லாத காரியமாக இருக்க வேண்டும்.

3- தேவையுடையவருக்கு உதவி செய்வது சீறந்தது. அதன் கூலி மகத்தானது.

அண்டை வீட்டாரின் உரிமை

அல்லாஹு கூறுகிறான்: அல்லாஹுவை வணங்குங்கள். அவனுக்கு எதனையும் கிணையாக்காதீர்கள். தாம், தந்தையர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும் அந்நியரான அண்டை வீட்டாருக்கும் பக்கத்திலிருக்கும் நண்பருக்கும் வழிப்போக்கர்களுக்கும் உபகாரம் செய்யுங்கள். (4:36)

அல்லாஹுவின் மீது ஆணையாக அவன் முஃமினாகமாட்டான்! அல்லாஹுவின் மீது ஆணையாக அவன் முஃமினாகமாட்டான்! அல்லாஹுவின் மீது ஆணையாக அவன் முஃமினாகமாட்டான்! என நபி(ஸல்)கூறியபோது அல்லாஹுவின் தூதரே! யாரவன்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு எவனுடைய தொல்லைகளை வீட்டும் அண்டைவீட்டார் பாது காப்பு பெறவில்லையோ அவன் தான் என நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபுஹ்ரைரா (ரல்)அறிவிக்கிறார்கள். (புகார்) நச்சயமாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹ்ரைரா (ரல்) கூறினார்கள்: எவர் அல்லாஹுவினையும் கிறுதி நானையும் நம்புகிறாரோ அவர் தனது அண்டை வீட்டாருக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம். எவர் அல்லாஹுவையும் மறுமையையும் நம்புகிறாரோ அவர் தனது வீருந்தினரைக் கண்ணியப்படுத்த வீட்டும். எவர் அல்லாஹுவினையும் மறுமையையும் நம்புகிறாரோ அவர் நல்லதை சொல்ல வீட்டும் அல்லது மீளனமாக கிருந்து கொள்ள வீட்டும். (புகாரீ)

பயன்கள்:

- 1- அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதற்கும் அவர்களுக்குத் தொல்லை கொடுக்காமலிருப்பதற்கும் ஆர்வமுட்டப்பட்டுள்ளது.
- 2- ஒரு மனிதன் அண்டை வீட்டாருக்கு- அவர் முஸ்லிம்லாதவராக கிருந்தாலும் சரியே- உபகாரம் செய்வதும் தொல்லை கொடுக்காமலிருப்பதும் அவன்டம் பூரணமான ஸ்மான் உள்ளது என்பதற்கு அடையாயமாகும்.

நாவின் ஆபத்து

அல்லாஹு கூறுகிறான்: ஏந்தச் சொல்லையும் அவன் சொல்வதற்கை, அதனைப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர் அவனிடத்தில் கில்லாத நலையீல்! (5:18) எதைப் பற்றிய நூனம் உனக்கில்லையோ அதைப் பின்தொடர வேண்டாம். நச்சயமாக செவி, பார்வை, கிதயம் கிவை ஒவ்வொன்றைப் பற்றியும் (மறுமையீல்) கேள்வி கேட்கப்படும். (17:36)

அல்லாஹுவின் தூதரே! முஸ்லிம்களில் சீறந்தவர் யார்? என்று நான் கேட்டேன். யாருடைய நாவை வீட்டும் கையை வீட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவர்தான் சீறந்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுமுஸல் அஷ்தரீ(ரல்) கூறினார்கள். (தீர்மதி) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹிப் பின் ஸஃது(ரல்) கூறினார்கள்: யார் கிரு தாடைகளுக்கும் கிரு தொடைகளுக்குமிடையே உள்ளவற்றிற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்துக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். (புகார்) நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் என அபுஹ்ரைரா (ரல்) கூறினார்கள்: ஒரு அடியான் நல்லதா கெட்டதா என சீந்திக்காமல் ஒரு வார்த்தையைப்

பேசீவிடுகிறான், அதன் காரணமாக நீச்சயமாக அவன் மேற்கிற்கும், கிழக்கிற்குமிடை யேயுள்ள தூரத்தை வீடு மிகதூரமாக நரகத்தில் வீழுந்துவிடுகிறான். (புகாரி)

பயன்கள்:

- 1- நாவன் மூத்து, அதைத் தற்காத்துக் கொள்வதன் அவசியமும் விவரிக்கப்பட்டுள்ளது. நீச்சயமாக ஒருவன் சீந்திக்காமல் சொல்கிற ஒரு வார்த்தையால் நரகத்தில் வீழுந்து விடுகிறான். அதுபோல அல்லாஹுவுக்கு மாறான வழிகளில் அவன் தனது நாவைப் பயன்படுத்துவது நரகம் செல்வதற்குரிய காரணங்களில் ஒன்றாக இருக்கின்றது. அதைப் பாதுகாத்துக் கொள்வது கவர்க்கம் செல்வதற்குரிய காரணங்களில் ஒன்றாகும். மனதர்களுக்கு அத்கமான மறதியும், கவனக் குறைவும் பயனற்ற பேச்சுக்களில் தம் நாக்குகளைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்றது.
- 2- நீச்சயமாக மனிதன் தனது சொல், செயல்களுக்கு கேள்வி, கணக்குக் கேட்கப்படுவான். நீச்சயமாக புலன்களில் மிக மூத்திற்குரியது நாவும், மர்ம உறுப்புமாகும்.

புறம் பேசுவது ஹராம்

அல்லாஹு கூறுகிறான்: உங்களில் சீலர் சிலரைப் புறம் பேச வேண்டாம் உங்களில் எவ்வரேனும் ஒருவர் கிறந்துவிட்ட தன் சகோதரனைன் மாயிசத்தை உண்ண வீரும்புவாரா? அதை நீங்களே வெறுக்கிறீர்கள். (49:10)

புறம் பேசுதல் என்றால் என்னவென நீங்கள் அறிவிர்களா? என்று நபீ(ஸஹ) கேட்டார்கள். அதற்கு அல்லாஹுவும் அவனது தூதருமே மிக அறிந்தவர்கள் எனத் தோழர்கள் கூறினார். அதற்கு நபீ(ஸஹ) அவர்கள் உன் சகோதரனைப் பற்றி அவன் வீரும்பாததை நீ கூறுவதுதான் எனக் கூறினார்கள். நான் கூறுவது அவனிடம் இருந்தால் அது பற்றி என்ன என்னுக்கிறீர்களைக் கேட்க்கப்பட்டது? நீ கூறுவது அவனிடமிருந்தால் நீச்சயமாக அவனை நீ புறம் பேசீவிட்டாய். நீ கூறுவது அவனிடம் கில்லையென்றால் நீச்சயமாக நீ அவன் மீது அவதூரு கூறிவிட்டாய் என்று நபீ(ஸஹ) கூறியதாக அபுஹ்ரூபா (ரல்) கூறினார்கள். (முல்லை) ஆயிஷா (ரல்) கூறினார்கள்: நான் நபீ(ஸஹ) அவர்களிடம் ஸஃபிய்யா உடைய கின்ன கின்ன விஷயங்கள் உங்களுக்குப் போதுமே! என்று (அதாவது அவர்கள் குட்டையாக கிறுப்பதை எண்ணீக்) கூறினேன். அதற்கு நபீ(ஸஹ) அவர்கள் நீச்சயமாக நீ கூறிய அந்த வார்த்தையை கடல் நீரில் கலக்கினால் அதனுடன் கலந்து நீரையே கலங்கலாக்கிவிடும் எனக் கூறினார்கள். (அபுதாவுது) நபீ(ஸஹ) அவர்கள் கூறியதாக அபுஹ்ரூபா (ரல்) கூறினார்கள்: ஒவ்வொரு முல்லையின் மீதும் பீற முல்லையின் உயிர், மானம் மரியாதை, உடைமைகள் யாவும் கண்ணியமானவையாகும். (முல்லை) மேலும் அல்லாஹுவுவையும் மறுமையையும் யார் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்ல ட்டும் அல்லது மௌனமாக கிருக்கட்டும் எனவும் நபீ(ஸஹ) அவர்கள் கூறியதாக அவர்கள் கூறினார்கள். (தீர்மதி) நபீ(ஸஹ) அவர்கள் கூறியதாக அபுதார் (ரல்) கூறியதாவது: யார் தன்னுடைய சகோதரனைன் மானமரியாதையைக் காக்கின்றாரோ அவரது முகத்தை அல்லாஹு மறுமையில் நரகத்தை விட்டும் காப்பான்.

பயன்கள்:

- 1- புறம் பேசுவது ஹராம். அது பெரும்பாவங்களைச் சேர்ந்தது. புறம் பேசுவதுக்கு கடும் தண்டனை.
- 2- ஒருவன் வெறுக்கும் காரியத்தைக் கூறுவது புறம் பேசுவதாகும், அது ஹராம்.

உண்மையில் அவனிடம் அது கிருந்தாலும் சரியே!

- 3- புறம் பேசுவதனை வெறுப்பதும் அதை வீட்டும் அவனைத் தடுப்பதும் அவசியமாகும். புறம் பேசுவதைக் கேட்பது ஹராமாகும். ஒரு மூல்லியின் மானம் மரியாதைக்கு களங்கம் செய்யப்படும் போது அதை மறுத்துரைப்பதன் சிறப்பு, அப்படிச் செய்ப வருடைய முகம் மறுமையில் நரகத்தை வீட்டும் பாதுகாக்கப்படுகிறது.
- 4- புறம் பேசுவதென்பது ஒரு மனிதன் விரும்பாததைச் சொல்வதாகும். அல்லது சைக் கிளை செய்வதாகும்.

உண்மையின் சிறப்பும் பொய்யின் இழிவும்

அல்லாஹுற் கூறுகிறான்: நீச்சயமாக பொய்யை கிட்டுக்கட்டுவுவிதல்லாம் அல்லாஹுற் வீன் வசனங்களை நம்பாதவர்கள்தான். மேலும் அவர்கள் தான் பொய்யர்கள். (16:108) மு:மின்களே! அல்லாஹுற் வை அஞ்சிக்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் உண்மையாளர் களுடன் கிருங்கள். (9:119) அவர்கள் அல்லாஹுற் வீட்டம் உண்மையாக நடந்திருப்பார்களானால் அது அவர்களுக்குச் சீரந்ததாக கிருந்திருக்கும். (47:21)

ஹலஸ் பின் அலி(ரல்) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: உனக்கு சந்தேகமாக உள்ளதை நீ வீட்டு வீட்டு சந்தேகமில்லாததைப் பின்பற்று. ஏனென்றால் உண்மை தான் நிம்மதியைத் தரக்கூடியது, பொய் கலக்கமாகும். (தீர்மான,நலயி) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹுற் பின் மஸ்வுத் (ரல்) அறிவிப்பதாவது: நீச்சயமாக உண்மை நன்மையின் பால் வழிகாட்டுகிறது. நன்மை கவர்க்கத்தின் பால் வழி காட்டுகிறது. நீச்சயமாக ஒரு மனிதன் உண்மையைச் சொல்கிறான், மேலும் மேலும் உண்மையைச் சொல்வதற்கே முயற்சிக்கிறான் என்றால் கிறுதியில் அல்லாஹுற் வீட்டம் அவன் மிக்க உண்மையாளன் என்று எழுதப்படுவான். நீச்சயமாக பொய் பாவத்தின் பால் வழிகாட்டுகிறது. பாவம் நரகின் பால் வழிகாட்டுகிறது. நீச்சயமாக ஒரு மனிதன் பொய் சொல்கிறான், மேலும் மேலும் பொய் சொல்லவே முயற்சிக்கிறான் என்றால் கிறுதியில் மிகப் பெரும் பொய்யன் என அல்லாஹுற் வீட்டம் எழுதப்படுவான். (புகாரி,மூல்லிம்)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹுற் பின் உமர் (ரல்) அறிவிப்பதாவது: நான்கு காரியங்கள் எவனிடமுள்ளதோ அவன் பச்சை நயவஞ்சகளாவான் அவற்றில் ஏதேனும் ஒன்று அவனிடத்தில் கிருந்தால் அதை அவன் வீடும் வரை நயவஞ்சகத் தின் ஒரு தன்மை அவனிடத்திலிருக்கும். அவை: நம்பினால் துரோகம் செய்வான், பேசுநால் பொய்யுரைப்பான், உடன்படிக்கை செய்தால் அதை முறித்துவிடுவான். விவாதித் தால் கெட்ட வார்த்தை பேசுவான். (புகாரி,மூல்லிம்)

பயன்கள்:

- 1- பொய் சொல்வது பற்றிய எச்சரிக்கை. நீச்சயமாக அது நயவஞ்சகர்களைன் தன்மை களில் ஒன்றாகும். மக்களிடையே பொய்யைப் பர்ப்புவன் கடும் தண்டனைக்குரிய வன்.
- 2- நீச்சயமாக பொய் பாவத்தின் பால் கிழுத்துச் செல்லும். அதுபோல பொய், நரகத் தில் நுழைவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும்
- 3- உண்மையின் சிறப்பு வீவரிக்கப்பட்டுள்ளது. எல்லாக் காரியங்களிலும் உண்மை சொல்ல வேண்டுமென்று அப்பழுட்டப்பட்டுள்ளது.
- 4- நீச்சயமாக பொய் நயவஞ்சகத்தின் அடையாளங்களில் ஒன்றாகும்.

தவ்பா-பாவமன்னிப்புத் தேடல்

அல்லாஹு கூறுகிறான்: முஃமின்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹுவிடம் பாவமன்னிப்புக் கோருங்கள் நீங்கள் வெற்றிபெறக் கூடும். (24:31) ஸ்மான் கொண்டவர்களே! அல்லாஹுவிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள் தூய்மையான பாவமன்னிப்பாக. (66:8)

அஸ்கர்ரு பின் யஸார் (ரல்) அறிவிப்பதாவது: மனீதர்களே! அல்லாஹுவிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நீச்சயமாக நான் ஒவ்விவாரு நாளும் நானு முறை பாவமன்னிப்புத் தேடுகிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரல்) கூறினார்கள்: தன்னுடைய அடியான பாவமன்னிப்புத் தேடுவது குறித்து அல்லாஹு அதீகம் மகிழ்ச்சி அடைபவானாக இருக்கிறான். உங்களில் ஒருவன் தனது ஒட்டகத்தை வளாந்தரத்தில் தவறவிட்ட பிறகு திடீரன் அது கிடைக்கப் பெற்ற நிலையில் அவன் அடைகின்ற மகிழ்ச்சியை வீட்டும் அதீகமாக! (புகாரி, முஸ்லிம்) மேலும் அனஸ் (ரல்) அவர்கள் அறிவிப்பதாவது: எல்லா மனீதர்களும் தவறு செய்யக் கூடியவர்களே. தவறு செய்யக் கூடியவர்களில் மிகச் சிறந்தவர்கள் பாவமன்னிப்புத் தேடுவவர்களே என நபி(ஸல்) கூறினார்கள். (தார்மதி) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இமர் பின் கத்தாப் (ரல்) கூறினார்கள்: ஒரு அடியாணுக்கு ஸகராத்துடைய நிலை வராமலிருக்கும் வரை அல்லாஹு அவனது தவ்பாவை ஏற்றுக் கொள்கிறான். (தார்மதி, கிளுமாஜா) அபுமு ஸல் அஷ்தாரி (ரல்) அறிவிக்கிறார்கள்: நீச்சயமாக பகலில் பாவம் செய்தவன் மன்னிப்புக் கேட்பதற்காக அல்லாஹு கிரவில் தன் கையை வீரித்து வைக்கிறான். கிரவில் பாவம் செய்தவன் மன்னிப்புக் கோருவதற்காக பகலில் தன் கையை வீரித்து வைக்கிறான். சூரியன் மேற்கில் உதிக்கும் வரை கிவ்வாறு செய்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். (முஸ்லிம்)

பயன்கள்:

- 1- எல்லா நேரத்திலும் தவ்பாச் செய்வது கட்டாயம். தவ்பாச் செய்வது அடியார்களின் வெற்றிக்கும், ஈடேற்றக்கிற்கும் காரணமாக உள்ளது. எல்லா பாவங்களிலிருந்தும் பாவமன்னிப்புத் தேடுவது கூடும். அவை எவ்வளவு பெரியவையாக இருந்தாலும் சரியே!
- 2- பாவமன்னிப்புத் தேடி அல்லாஹுவின் பக்கம் மீனுவதன் சிறப்பு! அல்லாஹுவிடைய கருணை மற்றும் அருளின் எல்லையில்லா நிலை! அதனால் தான் அடியான் பாவமன்னிப்புத் தேடுவது குறித்து அல்லாஹு மகிழ்ச்சி அடைகிறான்.
- 3- தவறு செய்வது மனீதனின் கியல்பு. எனினும் பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புத் தேடுவது அவன் மீது கடமையாகும்.

தவ்பாவின் நிபந்தனைகளும்

அதன் சில சட்டங்களும்

- 1- உயிர் தொண்டைக் குழியை அடைந்து, மரணம் வருவதற்கு முன் தவ்பாச் செய்து விடவேண்டும்.
- 2- சூரியன் மேற்கலிருந்து உதிப்பதற்கு முன் தவ்பாச் செய்து விடவேண்டும். அவ்வாறு உதித்து விட்டால் தவ்பாச் செய்வது பயனளிக்காது.
- 3- ஒருவன் பாவத்தை விட்டும் உண்மையாகவே தவ்பாச் செய்த பின் மண்டும் அப்பா வத்தை செய்தால் நீச்சயமாக அவனது முந்தய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படும்.

எனினும் புதிதாகச் செய்த பாவத்திற்கு மீண்டும் ஒரு முறை தவ்பாச் செய்வது அவசியமாகும்.

- 4- பாவம் செய்வதை விட்டுவிட வேண்டும். நடந்துவிட்ட பாவத்திற்காக மனம் வருந்த வேண்டும். மீண்டும் பாவம் செய்யாமலிருக்க உறுதிகாள்ள வேண்டும்.

ஸ்லாம் சொல்லுதல்

அல்லாஹ் கூறுகிறான்: ஸமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத வேறு வீடுகளில் அவ்வீட்டிலுள்ளவர்களிடம் அனுமதி பெற்று, அவர்களிடம் ஸ்லாம் சொல்லாத வரை நுழையாதீர்கள். (24:27)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹ்ரைரா(ரல்) கூறினார்கள்: நீங்கள் ஸமான் கொள்ளாதவரை சுவர்க்கம் செல்லமுடியாது நீங்கள் ஒருவரையொருவர் நேசீக்காத வரை மு:மின்களாக ஆக முடியாது. நான் ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? அதை நீங்கள் செய்வீர்களானால் ஒருவரையொருவர் நேசம் கொண்டவர்களாகவீடுவீர்கள். உங்களுக்கிடையே ஸ்லாம் சொல்வதைப் பரவலாக்குங்கள். (முல்லீ) நபி(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன் என அப்துல்லாஹ் பின் ஸ்லாம் (ரல்) கூறினார்கள்: மனீதர்களே! ஸ்லாம் சொல்வதைப் பரவலாக்குங்கள், உணவு வழங்குங்கள், சொந்தபந்தங்களுடன் கிணைந்து வாழுங்கள், மக்கள் நித் திரையிலிருக்கும்போது கிரவில் தொழுங்கள் ககமாக சுவர்க்கம் செல்வீர்கள். (தீம்தி, கிப்னுமாஜா) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹ்ரைரா(ரல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு சபைக்குச் சென்றால் ஸ்லாம் சொல்லட்டும். உட்கார வேண்டுமெனத் தோன்றினால் உட்காரந்து கொள்ளட்டும். பிறகு எழுந்து செல்லும்போது ஸ்லாம் சொல்லட்டும். கிரண்டாவதாகக் கூறிய ஸ்லாமை வீடு முதல் ஸ்லாம் மிகத் தகு தியானதன்று. (அபுதாவுது,தீம்தி)

சில சட்டங்கள்:

- 1- ஸ்லாம் சொல்வது சீறந்தது. நிச்சயமாக சுவர்கம் செல்வதற்குக் காரணமாக உள்ள பரஸ்பர நேசத்திற்கு கிடுவே வழிவகுப்பதாக உள்ளது.
- 2- ஸ்லாமை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சொல்வது வீரும்பத்தக்கதாகும். ஸ்லாம் சொல்வதென்பது அறிந்தவர்களுக்கு மட்டுமல்ல.
- 3- கன்னத்தான் ஸ்லாமிற்குரிய வார்த்தை அல்லவாமு அலைக்கும் என்பதாகும். வர ஹ்மதுல்லாஹ் என்பதை அதிகப்படுத்துவது சீறந்ததது. வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு என அதிகப்படுத்துவது மிகக் சீறந்தது. ஸ்லாம் கூறியவருக்கு அவர்கூறியது போன்று பதிலளிப்பது கட்டாயமாகும். அதைவீடு அதிகமாகக் கூறுவது வீரும்பத்தக்கதாகும்.
- 4- கா:பிர்களுக்கு நாம் முந்திக் கொண்டு ஸ்லாம் சொல்வது ஹராம். அவர்களாக நமக்கு ஸ்லாம் கூறினால் நாம் வனிலைக்கும் எனக் கூற வேண்டும்.
- 5- ஒரு சபையில் மூல்லீம்களும் கா:பிர்களும் கிருந்தால் அவர்களுக்கு ஸ்லாம் சொல்வது கூடும்.
- 6- கிரு மூல்லீம்கள் பிரிந்து சீரு கிடைவெளிக்குப் பின் சந்தித்தாலும் ஸ்லாம் சொல்லிக் கொள்வது வீரும்பத்தக்கதாகும்.
- 7- வீடுகளில் அதன் உரிமையாளர்களின் அனுமதியின்றி நுழைவது விலக்கப்பட்ட காரியமாகும்.

உண்பதன் ஒழுங்கு முறைகள்

நபி(ஸ) அவர்கள் கூறியதாக ஆயித்தா (ரல்) கூறினார்கள்: عَسْمَكُلِّيْلِ بِلْمِيلِلَّا هُرِّيْ : உங்களில் ஒருவர் சாப் பிடிம்போது பிஸ்மில்லாஹு சொல்லிக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் மறந்துவிட்டால் (நினைவு வந்ததும்) وَآخِرُهُ أُولَئِكُهُ : பிஸ்மில்லாஹு ஸபி அவ்வளவிற் வழக்கிரீஹி எனக் கூறிக் கொள்ள வேண்டும். பொருள்: கிடன் ஆரம்பத்தற்கும் கடைசீக்கும் பிஸ்மில்லாஹு சொல்லிக் கொள்கிறேன். (தாரிதி, கிப்லுமாஜா) (நீசாப்பிடிம்போது) அல்லாஹுற்வீன் பெயர் கூறிக்கொள். عَنْكُوكَرَتْتَهَا சாப்பிடு. عَنْكَكُرُوك்கிலிருப்பதிலிருந்து சாப்பிட்டுக்கொள் என நபி(ஸ) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என உமர் பீன் அபுஸ்லமா (ரல்) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்) நபி(ஸ) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹு பீன் உமர் (ரல்) கூறினார்கள்: عَسْمَكُلِّيْلِ إِلَّا هُرِّيْ : உங்களில் எவரும் தனது கிடது கையால் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம். ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் கிடது கையாலேயே عَنْنَنَةِ என்னவும், குடிக்கவும் செய்கிறான். (முஸ்லிம்) நபி(ஸ) அவர்கள் எந்த عَنْنَةِ எனவையும் குறை கூறியதில்லை. அவர்கள் வீரும்பினால் عَنْبَارِகள். (புகாரி, முஸ்லிம்)

பயன்கள்:

- 1- சாப்பிடும்போது பிஸ்மில்லாஹு கூறுவது வீரும்பத்தக்கதாகும். பிஸ்மில்லாஹுவை யாரேஞும் மறந்துவிட்டால் நினைவு வருகிறபோது பிஸ்மில்லாஹு ஸபி அவ்வளவிற், வழக்கிறீஹி எனக் கூறிக்கொள்ளவேண்டும். சாப்பிட்டு முடித்ததும்

الحمد لله الذي أطعني هذا ورزقنيه من غير حول مني ولا قوة

அல்லும்துலீல் லாஹில்லது அத்துமனீ ஹாதா வரலகனீஹி மின்கைரி ஹவ்லிம் மின்னீவலா குவ்வா. என்று கூறுவதும் வீரும்பத்தக்கதாகும்.

பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹுற்வக்கே அவனே எனக்கு கிந்த உணவை அளித்தான். என்னிடமிருந்து எவ்வீத முயற்சீயும் சக்தியுள்ளியே கிதனை எனக்கு அருளினான்.

- 2- கிடது கையால் சாப்பிடக் கூடாது. நிச்சயமாக அது ஷைத்தானுக்கு ஒப்பாவதாகும். எனினும் நிர்ப்பந்தமுள்ளவன் கிடது கையால் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
- 3- عَنْنَةِ குறை கூறாமலிருப்பது சன்னத்தாகும். எனினும் அவன் வீரும்பினால் عَنْنَةِ எனவையும் கில்லையெனில் வீட்டுவீடலாம். தெரியப்படுத்துவதற்காக அதன் குறையைக் கூறலாம்.

மலம் ஜூலம் கழித்தல்

நபி(ஸ) அவர்கள் கழிப்பிடத்தற்குச் செல்லும்போது

اللَّهُمَّ إِي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْحَيَّاتِ

அல்லாஹும்ம கின்னி அவுதுபிக மினல் குப்லிவல் கபாயிலி எனக் கூறுவார்கள் என அனல் (ரல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

(பொருள்: கிறைவா ஆண், பெண் ஷைத்தான்களின் தீங்கை வீட்டும் நான் உண்ணிடம் பாதுகாவல் தேடுகிறேன்)

நபி(ஸ) அவர்கள் மல ஜூலம் கழித்துவிட்டு வெளியே வரும்போது உங்கள் கூறிய “குப்ரானக” எனக் கூறுபவர்களாக இருந்தார்கள் என நபி(ஸ) அவர்கள் கூறிய தாக ஆயிஷா (ரல்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தீர்மிதி, அழுதாவுது)

(பொருள்: கிறைவா உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகளேன்)

நபி(ஸ) அவர்கள் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சீறுநீர் கழிப்பதைத் தடைசெய் துள்ளார்கள் என ஜாபர் பின் அப்துல்லாஹ் (ரல்) அவர்கள் கூறுகிறார்கள். (முஸ்லீம்)

பயன்கள்:

- 1- ஒரு மூல்லிம் கழிப்பிடம் செல்லும் போது அல்லாஹும் இன்னீ அவுதுபீக மினல் குப்ஸி வல்கபாயிலி எனவும் வெளியே வரும்போது குப்ரானக எனவும் கூறுவது விரும்பத்தக்கதாகும்.
- 2- மக்களை விட்டும் மர்மஸ்தலங்களை மறைத்துக் கொள்வது அவசியம். மலஜலம் கழிக்கும்போது மக்களை விட்டும் தூரமாகச் சென்று மறைவாக இருப்பது விரும்பத் தக்கது. கட்டிடத்துக்கு வெளியே மலஜலம் கழிக்கும்போது கப்லாவை முன்னோக் காமலும், பின்னோக்காமலும் இருப்பதற்கு ஞாவும்காட்டுவது கடமையாகும்.
- 3- மலஜல அகத்தத்தை விட்டு வீலகுவதில் கவனமாக இருப்பதும் அதற்குப் பிறகு துப்பரவு செய்வதிலும் அக்கறை கொள்வதும் அவசியமாகும்.
- 4- கில்லாயிய மார்க்கம் மல ஜூலம் கழிக்கும் ஒழுக்கம் உட்பட அனைத்துக் காரியங்களையும் உள்ளடக்கி இருக்கும் வகையில் அது பரிபூரணமான மார்க்கம் என்பது விளக்கப்பட்டுள்ளது.

தும்மல், கொட்டாவி

நபி(ஸ) அவர்கள் கூறியதாக அபுஹ்ராரா (ரல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹுற் தும்மலை விரும்புகிறான். கொட்டாவி விடுவதை வெறுக்கிறான். உங்களில் ஒரு வன் தும்மி (அல்லும்து லில்லாஹ் எனக்கூறி) அல்லாஹுற்கைப் புகழ்ந்தால் அதைக் கேட்கின்ற அனைத்து மூல்லிம்கள் மீதும் யாற்றுமுகல்லாஹ் எனக் கூறுவது கடமையாகும். ஆனால் கொட்டாவி விடுவது நிச்சயமாக ஷைத்தான் பிலமாக ஏற்படக் கூடியதாகும். எனவே உங்களில் யாரேனும் கொட்டாவி விடும்போது முடிந்த மளை தடுத்துக் கொள்ள எட்டும். உங்களில் கொட்டாவி விடுவதைக் குறித்து ஷைத்தான் சீரிக்கிறான். (புகார்) நபி(ஸ) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என அபுமூலல் அஷ்தரீ(ரல்) கூறினார்கள்: உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்லும்து லில்லாஹ் எனக் கூறவும் அவருடைய சகோதரன் அல்லது நன்பன் யாற்றுமுகல்லாஹ் எனக் கூறவேண்டும். அவர் யாற்றுமுகல்லாஹ் எனக் கூறினால் (தும்மியவன்) யற்றக்குழல்லாஹ் வயுல்லிஹு பாலக்கும் எனக் கூற வேண்டும். (புகார்) கிடன் அரபி வாசகம் வருமாறு:

الْحَمْدُ لِلّهِ ، يَرْحَمُكَ اللّهُ ، يَهْدِيْكُمُ اللّهُ ، وَيُصْلِحُ بَالْكُمْ

(அல்லும்து லில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹுற்வுக்கே! யாற்றுமுகல்லாஹ்-அல்லாஹுற் உங்களுக்கு அருள் புரிவானாக! யற்தீக்குமுல்லாஹ் வயுல்லிஹு பாலகும்-அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி உங்கள் நிலையை சீர்ப்படுத்துவானாக)

நபி(ஸ) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன் என அபுமூலல் அஷ்தரீ(ரல்) கூறினார்கள்: உங்களில் ஒருவன் தும்மி அல்லும்து லில்லாஹ் எனக் கூறினால் அவனுக்கு பதீல் கூறுங்கள். அவன் அல்லும்து லில்லாஹ் எனக் கூறவீல்லையானால் நீங்கள்

பதில் கூற வேண்டாம். (முல்லிம்) அபுஹூரோ (ரல்) கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் கும்மினால் தம் கை அல்லது ஒரு துணியைக் கொண்டு தமது முகத்தை மூடிக் கொள் வார்கள். அதன் பூலம் தமது சப்தத்தைத் தாழ்த்திக் கொள்வார்கள். (அவற்றை,தாழ்த்) பயன்கள்:

- 1- கும்மியவர் அல்லறம்து லில்லாஹு எனக் சொல்வதைக் கேட்கின்ற அனைவரும் யர் ஹுமூகல்லாஹு எனக் கூறுவது வீரும்பத்தக்கது.
- 2- அவர் அல்லறம்து லில்லாஹு கூறவீல்லையானால் யர்ஹுமூகல்லாஹு கூற வேண்டிய தீவில்லை.
- 3- கொட்டாவியை அடக்குவதும் வாயை மூடிக் கொள்வதும் வீரும்பத்தக்கதாகும்.
- 4- கொட்டாவீ வீடும்போது கையை வாயில் வைத்துக் கொள்வது வீரும்பத்தக்கதாகும்.
- 5- கும்மக்கூடிய நேரத்தில் கையாலோ சீரு துணியாலோ முகத்தை மூடிக் கொள்வது வீரும்பத்தக்கதாகும்.
- 6- கும்மலோ, கொட்டாவியோ வீடும் நேரத்தில் சப்தத்தை உயர்த்துவது வெறுக்கத் தக்கதாகும்.

நாய் வளர்த்தல்

யாரேனும் ஒருவன் கால் நடைகள் அல்லது பயிர்களைப் பாதுகாப்பதற்காகவோ அல்லது வேட்டைக்காகவோ அல்லாமல் நாய் வளர்த்தால் ஒவ்வொரு நாளும் அவனது நன்மையீல் ஒரு கீராத் குறைந்துவீடுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரோரோ (ரல்) அறிவிக்கிறார்கள். (புகாரி,முல்லிம்) (கீராத்தென்பது பெரிய மலையளவாகும்) மேலும் அவர்கள் அறிவிப்பதாவது: நீங்களில் ஒருவரின் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அதை ஏழு முறை கழுவங்கள். எட்டாவது முறை மன்னால் கழுவங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முல்லிம்)

பயன்கள்:

- 1- வேட்டைக்காகவோ கால்நடைகள் அல்லது விவசாயப் பாதுகாப்புக்காகவோ அல்லாமல் நாய் வளர்ப்பது ஹராமாகும்.
- 2- நாய்களை விட்டும் வெநுண்டோடுமாறும் நாய்களைத் தவிர்ந்து கொள்ளுமாறும் ஏவப்பட்டுள்ளது.
- 3- நாய் வாய் வைத்துவிட்ட பாத்திரத்தை ஏழு முறை கழுவி எட்டாவது முறை மன்னால் கழுவப்பட வேண்டுமென்பதால் அது பெரும் அசத்தம் என கடுமையாகக் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹுவை நினைவு கூர்வது

அல்லாஹு கூறுகிறான்: நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹுவை அதீகம் தீக்கு செய்யுங்கள். (2:10) ஸஹான் கொண்டவர்களே! அல்லாஹுவை அதீகமாக நினையுங்கள். காலையீலும் மாலையீலும் அவனைத் துகித்துக் கொண்டிருங்கள். (33:41)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுமூலல் அட்டாரி(ரல்) அவர்கள் கூறுகிறார்கள்: தனது ரப்பைத் துதித்துக் கொண்டிருப்பவனுக்கும் அவனை துதிக்காமலிருப்பவனுக்கும் உதாரணம் உயிருள்ளவனும், உயிர்ற்றவனும் போன்று கும். (புகாரி,முல்லிம்) நபி

(லல்) அவர்கள் கூறியதாக அபுஹ்ரரோ (ரவி) கூறினார்கள்: நாவுக்கு கிலேசான, தரா கக்குக் கனமான, ரஹ்மானுக்குப் பிரியமான கிரு வார்த்தைகள்

سَبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سَبْحَانُ اللَّهِ الْعَظِيمُ

“கப்ஹானல்லாஹி வபிஹும்திஹி கப்ஹானல்லாஹில் அழிம்” என்பதாகும். (புகாரி, முஸ்லிம்) (பொருள்: அல்லாஹுற்வைப் புகழ்வதோடு அவன் தூயவன் என்றும் மகத் தானவன் என்றும் துதிக்கவும் செய்கிறேன்) நபி(லல்) அவர்கள் கூறியதாக அபுஹ்ரரோ (ரவி) கூறினார்கள்:

سَبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لَهُ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

“கப்ஹானல்லாஹி வப்ஹும்து லில்லாஹி வலா கிலாஹு கில்லல்லாஹு அக்பர்” என நான் கூறுவது குரியன் எவற்றின் மீதெல்லாம் உதிக்கின்றதோ அவற்றையில்லாம் வீடு எனக்குப் பிரியமானதாகும். (முஸ்லிம்) (பொருள்: அல்லாஹுற் தூயமையானவன்! எல்லாப் புகழும் அல்லாஹுற்வக்கே! வணக்கத்திற்குரியவன் அல்லாஹுற் வைத் தவரீ வேறு யாருமில்லை! அல்லாஹுற் மிகப் பெரியவன்!) நபி(லல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என ஜாபர் (ரவி) கூறினார்கள்: திக்ரில் மிகச் சீறந்தது லாகி லாஹு கில்லல்லாஹுற் என்பதாகும். (தர்மதி)

தேர்ந்தெடுக்கப்பட்ட திக்ருகள்

- தூங்கும்போது சொல்ல வேண்டியது:

سِمْكُ الْلَّهُمَّ أَمُوتُ وَاحِيَا

(பொருள்: யா அல்லாஹு! உனது பெயரைக் கொண்டே மரணைக்கிறேன் உயிர்வாழ்கிறேன்)

- தூக்கத்திலிருந்து விழிக்கும்போது சொல்ல வேண்டியது:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ الشُّوْزُ

அல்ஹும்து லில்லாஹில்து அஹ்யானா பக்தமா அமாதனா வகிலைஹின் நுஷார் (பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹுற் ஒருவனுக்கே! அவனே நம்மை மரணமின் னும் தூக்கத்தில் ஷுத்திய பின் உயிர் பெற்றிருஷ் செய்தான். மேலும் (நானை மறு மையில்) மின்டும் ஏறுப்பபட்டு அவனிடமே செல்ல வேண்டியுள்ளது)

- பயணமாகும்போது சொல்ல வேண்டியது:

بِسْمِ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ سَبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كَانَ لَهُ مُقْرَبٌ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمْ نَتَبِعُ

பீஸ்மில்லாஹி அல்ஹும்து லில்லாஹி கப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரீனீன் வகின்னா கிலா ரப்பினா லழுன்கல்புன்.

(பொருள்: அல்லாஹுற்வீன் திருப்பெயர் கொண்டு...எல்லாப் புகளும் அல்லாஹுற்வக்கே! அவனே கிந்த வாகனத்தை நமக்கு வசப்படுத்திக் கொடுத்தான். உன்மையில் அதற்கான சக்தியை நாம் பெற்றிருக்கவில்லை. மேலும் தின்னமாக நாம் நம் கிரட்சகன் பக்கமே திரும்பிச் செல்பவர்கள் ஆவோம்)

- ஓரிடத்தில் தங்கும்போது சொல்ல வேண்டியது:

أَغُوذُ بِكَلِمَاتِ اللَّهِ النَّاَمَاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

அடிக்காடு பிகலிமாத்தில்லாஹுத் தாம்மாத்தி மின் ஷர்ரிமா கலக்

(பொருள்: அல்லாஹ்வீன் பரிபூரணமான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்குகளை விட்டும் நான் அல்லாஹ்வீடம் பாதுகாவல் தேடுகிறேன்)

- ୧. ஞாவக்கு முன்னர் சொல்ல வேண்டியது: பிஸ்மில்லாஹ்
- ୨. ஞாவக்கு பின்னர் சொல்ல வேண்டியது:

اَشْهَدُ اَنْ لَا إِلَهَ وَحْدَهُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
அஷ்ஹத் அன் லா இலை வாத்தை அன்னமுஹம்மதன் அப்கு ஹா வரஸாலுஹா என ஹத்ஸில் வந்த துழுவை ஒது வேண்டும்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நான் சாட்சீ சொல்கிறேன். அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு கிணையுமில்லை. மேலும் முஹம்மது நபீ(லல்) அவர்கள் அல்லாஹ்வீன் அடியாரும் அவனுடைய தூதரும் ஜுவார்கள் என்றும் நான் சாட்சீ சொல்கிறேன்)

- வீட்டிலிருந்து முப்படும்போது சொல்ல வேண்டியது:

بِسْمِ اللَّهِ تَوْكِيدُ عَلَى اللَّهِ وَلَا حُوْنَّ وَلَا فُوْةَ إِلَّا بِاللَّهِ

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலாஹுவல் வலாகுவ்வத கில்லாபில்லாஹ்

(பொருள்: அல்லாஹ்வீன் திருப்பெயர் கொண்டு...! அவனேயே நான் முழுவதும் சார் ந்திருக்கிறேன். அல்லாஹ்வீன் ୨-தவி கொண்டே தவிர எதிலிருந்தும் தப்பிப்பதற்கான சக்தி கிடையாது, எதுவும் செய்ய முடியாது)

- வீட்டிற்குள் நுழையும்போது சொல்ல வேண்டியது:

بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى رَبِّنَا تَوْكِيدُ

பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி கரஜ்னா வலாலா ரப்பினா தவக்கல்னா

(பொருள்: அல்லாஹ்வீன் திருப்பெயர் கொண்டே நுழைகின்றோம், அல்லாஹ்வீன் திருப்பெயர் கொண்டே முப்படுகின்றோம், எங்களீன் கிரட்சகன் மீதே நம்பிக்கை வைத்துள்ளோம்)

- நபீ(லல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டிய முறை:

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ عَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ عَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதின் வலீலா ஆலிமுஹம்மதின் கமாலஸ்லைத்த அலாகிப்ராஹீம் வலீலா ஆலிகிப்ராஹீம் கின்னக ஹம்தும் மஜீத். வபாரிக் அலா முஹம்மதின் வலீலா ஆலிமுஹம்மதின் கமாபாரக்த அலாகிப்ராஹீம் வலீலி கிப்ராஹீம் கின்னக ஹம்தும் மஜீத்.

(பொருள்: யா அல்லாஹு! முஹம்மது(லல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிவந்த வர்கள் மீதும் கருணை பொழிவாயாக! கிப்ராஹீம் நபீ மீதும் அவர்களின் வழி வந்த வர்கள் மீதும் கருணை பொழிந்தது போன்று. நீச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவ த்திற்கும் ୨-யிவன். யா அல்லாஹு! முஹம்மது(லல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிவந்த வர்கள் மீதும் நீ அருட்பேருகள் பொழிவாயாக! கிப்ராஹீம் நபீ மீதும் அவர்களின் வழிவந்த வர்கள் மீதும் நீ அருட்பேருகள் பொழிந்தது போன்று. நீச்சயமாக நீ

புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன்)

- காலையில் சொல்ல வேண்டியவை:

اللَّهُمَّ بِكَ أَصْبَحْتَنَا وَبِكَ نَحْيَا وَبِكَ تَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ

அல்லாஹு ம் ம பீக அஸ்பஹ்னா வபிக அம்ஸெனா வபிக நஹ்யா வபிக நமுத்து வதிலைகள் நுஷா ர்

(பொருள்: கிறைவா! உன் பெயரைக் கொண்டு காலைப் பொழுதில் நாங்கள் ஆகி விட்டோம். உன் பெயரைக் கொண்டே மாலைப் பொழுதில் ஆனோம். மேலும் உன் பெயரைக் கொண்டே நாங்கள் உயிர் வாழ்கிறோம். உன் பெயரைக் கொண்டே நாங்கள் மரணமாவோம். மேலும் எழுப்பப்படுவதும் உன் பக்கமேயாகும்)

- மாலையில் சொல்ல வேண்டியவை:

اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْيَا وَبِكَ تَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ.

அல்லாஹு ம் ம பீக அம்ஸெனா வபிக அஸ்பஹ்னா வபிக நஹ்யா வபிக நமுத்து வதிலைகல் மஸீர்

பொருள்: கிறைவா! உன் பெயரைக் கொண்டே மாலைப் பொழுதில் நாங்கள் ஆகிவிட்டோம். உன் பெயரைக் கொண்டே காலைப் பொழுதில் ஆனோம். மேலும் உன் பெயரைக் கொண்டே நாங்கள் உயிர் வாழ்கிறோம். உன் பெயரைக் கொண்டே நாங்கள் மரணமாவோம். மேலும் திரும்பி வருவதும் உன் பக்கமேயாகும்.

நண்பன்

அல்லாஹ் கூறுகிறான்: அந்த நாள் வந்து விடும்பொழுது கிறையச்சத்துடன் வாழ்ந்த வார்களைத் தவரி ஏனைய நண்பர்கள் அனைவருமே ஒருவருக்கிகாருவர் பகைவர்களாகவிடுவார்கள் (43:87) அந்தாயும் செய்து விட்டவன் அன்றைய(க்யாம)நாளில் தனது கிரு கைகளைக் கடித்துக் கொண்டு எனக்கு வந்த கைசேதமே! அல்லாஹுவின்தூதருடன் ஒரு வழியை நான் எடுத்திருக்கக் கூடாதா? எனக்கு வந்த கைசேதமே! (என்னை வழி கெடுத்த) கிந்த மனிதனை நான் நண்பனாக ஆக்கிக் கொள்ளாதிருந்திருக்க வேண்டுமே! நிச்சயமாக அவன் நேரான வழி என்னிடம் வந்த பின்னும் அதிலிருந்து என்னை வழிகெடுத்து விட்டானே எனக்கூறுவான். மேலும் ஒத்தான் மனிதனுக்கு மிக சதி செய்யவனாகவிட்டான். (25:27-29) அவர்கள் ஒருவர் மற்றவரின் பக்கம் முன்னோக்கி நீலமைகளை வீசாரிப்பார்கள். அவர்களில் ஒருவர் கூறுவார்: (இலகில்) “எனக்கு ஒரு நண்பன் கிருந்தான். ‘என்ன, உண்மை என ஏற்றுக் கொள்பவரில் நீயும் ஒருவனா? நாம் கிறந்து மண்ணோடு மண்ணாகி எழும்புக் கூடுகளாய் ஆன பின்னரும் தின்னணமாக நமக்கு கூலியும் தண்டனையும் வழங்கப்படுமா? - என்றெல்லாம் அவன் என்னிடம் வினவிக் கொண்டிருந்தான். (கிப்போது அவன் எங்கிருக்கிறான் என்பதை) நிங்கள் காண வீரும்புகின்றார்களா?” கிவ்வாறு கூறிக்கொண்டே அவர் குனீவார். அப்போது நரகின் முழுத்தில் அவனைக் கண்டு கொள்வார். மேலும் அவனை நோக்கிக் கூறுவார்: அல்லாஹுவின் மீது ஆணையாக நிச்சயம் நீ என்னை அழித்துவிடவே முனைந்தாய். எனது கிறைவனீன் அருள் கில்லாதிருந்தால் நானும் (நரகத்திற்கு) கொண்டு வரப்பட்ட வர்களில் ஒருவனாக கிருந்திருப்பேன். (37:50-57)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் தனது நண்பனின் மார்க்கத்தில் கிருப்பான். எனவே உங்களில் ஒருவர் யாருடன் நட்பு கொள்வதென சீந்தித்துப் பார் த்துக் கொள்ளட்டும். (அழகாவுதூதர்மதி) மேஜும் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே கில்லாத நாளில் அல்லாஹ் தன் அர்வதின் நிழலின் கீழ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான்: கிறைவனுக்காக நேசம் கொண்டு அதற்காகவே ஒன்று சேரக்கூடிய, அதற்காகவே பிரியக்கூடிய கிரு மனிதர்கள்... (புகாரி, முல்லிம்)

பயன்கள்:

- 1- ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நண்பன் கிருப்பது அவசியமாகும். எனவே நன்மையின் பால் வழிகாட்டக் கூடிய அதற்கு உதவி செய்யக்கூடிய நல்ல நண்பனை அடை ந்திட நீ முயற்சி செய்துகொள்.
- 2- நீச்சயமாக நண்பன் கிறைவனுக்கு மாறு செய்வதற்கும் கிறைநிராகரிப்பிற்கும் உன்னை கிழுத்துச் செல்பவனாக கிருந்தால் அவனே விரோதிகளில் மிகக்கெட்ட விரோதியாவான்.
- 3- காஃபிர்களை நண்பர்களாக்கிக் கொள்வது பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனின் வீல் அவர்கள், முஸ்லிம்கள் கிறைவனுக்கு வழிப்பட விடாமல் நன்மைகளைச் செய்யவிடாமல் முஸ்லிம்களைத் தடுப்பார்கள்.

பொறுமை

அல்லாஹ் கூறுகிறான்: அமான் கொண்டவர்களே! நீங்கள் பொறுமையாக கிருங்கள். (கிண்ணல்களை) சகித்துக் கொள்ளுங்கள். (8:200) நீச்சயமாக நாம் உங்களை ஓரளவு பயத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றில் கிழப்பை ஏற்படுத்தியும் சோதிப்போம் (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்பவர்களுக்கு (நபியே!) நற்செய்தி கூறுக்கள். (2:15)

நபி(ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறுவதுபெற பின் ஸ்னான் (ரல்) கூறினார்கள்: முஃமினுடைய எல்லா காரியங்களும் அவனுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளன. அவனுக்கு நன்மை ஏற்பட்டு அதற்காக நன்றி செலுத்தினால் அதுவும் அவனுக்கு நன்மைதான். அவனுக்குத் தீங்கு ஏற்பட்டு அதற்காக அவன் பொறுத்துக் கொண்டால் அதுவும் அவனுக்கு நன்மைதான். முஃமினுக்கு கிடைத்த கிந்த நிலை மிகவும் ஆச்சரியமானதே! (முல்லிம்) அனஸ் (ரல்) கூறினார்கள்: என்னுடைய அடியானை அவனுக்குப் பிரியமான கிரண்டு கண்களை நான் பறித்துக் கொள்வதன் மூலமாக சோதித்தால் அதை பொறுத்துக் கொண்டால் அவனின்டிற்குப் பகரமாக கவர்க்கத்தைக் அவனுக்கு கொடுப்பேன் என அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அழுஹாரரா (ரல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிமுக்கு கஷ்டம், நோய், தூயரம், நோவினை, கவலை, அவனது உடலை முள் தைத்தல் உட்பட்ட ஏந்தத் துன்பங்கள் ஏற்பட்டாலும் நீச்சயமாக அல்லாஹ் அவற்றின் மூலமாக அவனுடைய பாவங்களை அழித்து வீடுகிறான். (புகாரி, முல்லிம்) மேஜும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அழுஹாரரா (ரல்) கூறினார்கள்: முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் தம் உயிர், பிள்ளைகள், செல்வம் ஆகியவற்றில் சோதிக்கப்பட்டுக் கொண்டே கிருப்பார்கள் எந்தக் குற்றமும் அற்றவர்களாக அல்லாஹ் வைச் சுந்திக்கும் வரை. (தர்மதி)

பயன்கள்:

- 1- எல்லாக் காரியங்களிலும் பொறுமை மேற்கொள்வதற்கு ஒர்வழிடப்பட்டுள்ளது. கோபம் கொள்வது பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது. நீச்சயம் கோபம் சோதனையின் கூலியைப் போக்கிவிடுகிறது.
- 2- ஒரு முஸ்லிமுக்கு சோதனைகள் ஏற்படுவதால் பாவங்கள் அழிக்கப்படுகின்றன.
- 3- வழிபாடுகளை நிறைவேற்றுவதிலும் பாவங்களை வீடுவதிலும் பொறுமையாகயிருப்பது மிகச் சிறந்த பொறுமையாகும்.
- 4- தனக்கெண கிறைவன் பங்கட்டுக் கொடுத்ததை முஸ்லிம் திருப்தி கொள்வது அவசியமாகும். ஏனெனில் நீச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும் நுண்ணாறிவ உடையவனாகவும் இருக்கிறான். அடியார்களின் நலன்களை அவனே மிக்க அறிந்தவனாக இருக்கிறான்

இறதி நாள் الْيَوْمُ الْآخِرُ

அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கின்ற கிறைவனுக்கே புகழுனைத்தும். கரு கணமும் ஈடேற்றமும் நபியார்கள் ரஸல்மார்கள் அனைவரினும் மிகச் சீரந்தவர்களான முஹம்மத் (ஸல்) அவர்கள் மிகும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மிகும் உண்டாவதாக.

நீச்சயமாக மறுமை நாளை நம்புவது ஸமானின் அடிப்படைகளிலும் அதன் ஆறு கடமைகளிலும் ஒன்றாகும். எனவே மறுமை தொடர்பாக கிறைவேதத்திலும் ஆதாரப்பூர்வ மான நபிவழிகளிலும் வந்தவற்றை நம்பாதவரை ஒருவன் கிறை வீசவாசியாக ஆக முடியாது. நீச்சயமாக மறுமை நாளை அறிந்து, அதை அதிகமாக நினைவு கூருவது மனித வாழ்க்கையைச் சீர்படுத்துதல், கிறையச்சத்தை ஏற்படுத்துதல், கிறைமார்க்கத்தில் உறுதி கொள்ளல் போன்ற பல நன்மைகளுக்கு வழிகோலும். எனவே மறுமை நாளின் அமர்கள், கடுமைகள் குறித்து பராமுகமாக கிறுப்பதுதான் பெருமளவில் மனிதனின் உள்ளத்தைக் கல்லாக்கி அவனைப் பாவங்கள் புரிந்திட தூண்டக்கூடியதாக உள்ளது.

மறுமை நாள் குறித்து அல்லாஹ் கூருகிறான்: அந்நாள் குழந்தைகளை நடைக்கச் செய்துவிடும். (73:17) மனிதர்களே! நீங்கள் உங்கள் கிறைவனைப் பயந்து கொள்ளுங் கள். நீச்சயமாக கிறுதி நாளின் அதிர்ச்சி மகத்தான் பெரும் நிகழ்ச்சியாகும். அந்நாளில் பாலுாட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் பாலுாட்டும் குழந்தையை மறந்து விடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினியும் தான் சுமந்திருக்கும் குழந்தையைப் பெற்றிருத்து விடுவதையும் நீங்கள் காண்பிர்கள். கின்னும் மனிதர்களை மதி யயங்கி யவர்களாகக் காண்பிர்கள். அவர்கள் (மதுவில்) மயங்கியவர்களால்லர். எனினும் அல்லாஹ் விளின் வேதனை மிகக் கடுமையானதாகும். (22:1,2)

மரணம்

மரணம் கிவ்வலகில் உயிருள்ளோரின் கிறுதிக்கட்டமாகும். அல்லாஹ் கூருகிறான்: ஒவ்வொரு மூன்மாவும் மரணத்தை சுகித்தே தீர் வேண்டும். (3:185) பூமி மிகுள்ள எல்லோரும் அழிந்துபோகக் கூடியவர்களே. (45:26) நபி(ஸல்) அவர்களை நோக்க அல்லாஹ் கூருகிறான்: (நபியே!) நீச்சயமாக நீரும் மரணீக்கக் கூடியவரே கின்னும் அவர்களும் மரணீக்கக் கூடியவர்களே. (39:30)

கிவ்வலகம் எந்த மனிதருக்கும் நிரந்தரமானதல்ல. அல்லாஹ் கூருகிறான்: (நபியே!) உமக்கு முன்னால் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தர வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை. (21:34)

1- மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியான விஷயமாகும். கிவ்வாறி முந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் கிறை மறந்திருக்கின்றனர். ஒரு மூல்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் மரணத்தைச் சந்திக்கத் தயாராக கிறுப்பதும் அவசியமாகும். கிதுபோன்றே அவன் தன் மறுமை வாழ்விற்காக கிவ்வலக வாழ்வில் அதற்குரிய நேரம் வருவதற்கு முன்னர் நற்செயல்களைச் செய்து தயார்க்க கொள் வது அவசியமாகும். நீச்சயமாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள். மரணத்திற்கு முன்

வாழ்வையும், நோய் வரும் முன் மூரோக்கியத்தையும், வேலைக்கு முன் ஓய்வையும், வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும், ஏழ்மைக்கு முன் செல்வத்தையும் பேசீக்கொள்.

உலகிலிருந்து எந்தப் பொருளும்- மரணீத்துவிட்டவனுடன் அவனுடைய மன்னை கைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. நச்சயமாக அவனுடன் தங்கியிருப்பது அவனுடைய செயல்கள் மட்டுமே. எனவே நற்செயல்களைச் சீத்தப்படுத்திக் கொள்வது தீவிடாத அக்கறைகொள். அதன் மூலம் தான் நீடித்த நற்பாக்கியத்தை நீது அடைய முடியும். அல்லாஹ்வின் உதவியால் வேதனையிலிருந்து ஈடுற்றமும் பெற முடியும்.

2- தெர்ந்து கொள்: மனிதனின் வாழ்க்கைத் தவணை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாத அளவு தெளிவில்லாத விஷயமாகும். எனவே யார் எப்போது எந்த கிடத்தில் மரணமடைவார் என்பதை யாரும் அறிய முடியாது. தீண்ணமாக கிடை அல்லாஹ்வுக்கு மட்டுமே தெர்ந்த மறைவான ஞானங்களுள் ஒன்றாகும்.

3- மரணம் வந்து விட்டால் அதைத் தடுக்கவோ பிற்படுத்தவோ அதை விட்டும் வெறு ஸ்டோடவோ முடியாது. அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்விவாரு சமுதாயத்தவர்களுக்கும் ஒரு தவணை உள்ளது அவர்களின் தவணை வந்துவிட்டால் அவர்கள் சீரிசு நேரம் பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள். (7:34)

4- ஒரு முப்பினுக்கு மரணம் வந்துவிட்டால் நறுமணம் வீசிகளிற் அழகிய தோற்றக்குடன் மலக்குல் மிளத்- உயிரைக் கைப்பற்றும் வானவர் அவனிடம் வருகிறார். அவருடன் கவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறும் அருளுக்குரிய மலக்குகளும் வருகிறார்கள். அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் எங்கள் கிறைவன் அல்லாஹ்தான் எனக் கூறி பின்னர் அதில் உருதியாக நிலைத்து நிற்கின்றார்களோ அவர்களிடம் மலக்குகள் கிறங்கி வந்து நிங்கள் பயப்படாதீர்கள், கவலையும்படாதீர்கள், உண்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள் எனக் கூறுவார்கள். (41:30)

ஆனால் காபிபீருக்கு மரணம் வந்தால் நாற்றமுள்ள கருமுகமுடைய, பயமுறுத்தும் தோற்றமுள்ள மலக்கு வருவார். வேதனை பற்றி எச்சரிக்கை செய்யக் கூடிய மலக்குகளும் அவருடன் வருவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: அநியாயக்காரர்கள் மரண வேதனையிலிருக்கும்போது நிங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நிட்டி உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள். கின்று உண்களுக்கு கிழிவு தரும் வேதனைதான் கூலியாகக் கொடுக்கப்படும். ஏனெனில் நிங்கள் அல்லாஹ்வின் மீது உண்மையல்லாததைத்தான் கூறிக் கொண்டிருந்தீர்கள். கின்றும் அவனுடைய வசனங்களை (எற்றுக்கொள்வதை) விட்டும் பெருமை அடித்துக்கொண்டிருந்தீர்கள் (என்று கூறுவார்கள்) (6:93)

எனவே மரணம் வந்துவிட்டால் எல்லா மனிதர்களுக்கும் தமது உண்மை நிலை வெளிப்பட்டு விஷயம் தெளிவாகிவிடும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்துவிடுமானால் என் கிறைவனே! என்னை (உலகற்கு)த்திருப்பீ அனுப்பிவிடு நான் விட்டு வந்ததில் நல்லதைச் செய்வதற்காக எனக் கூறுவான். அவ்வாறில்லை நச்சயமாக அது அவன் கூறும் அர்த்தமற்ற வார்த்தையாகும். அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை அவர்கள் முன்னே ஒரு திரை கிருக்கிறது. (23:99,100) எனவே மரணம் வந்துவிட்டால் காபிஃரும், பாலியும் நல்ல காரியங்கள் செய்வதற்

காக உலகத்திற்குத் தீரும்ப வருவதை விரும்புவார்கள். எனினும் நேரம் தவறிவிட்ட பின் கைசேதப்படுவது எந்தப் பலனுமளிக்காது. அல்லாஹு கூறுகிறான்: அநீயாக்காரர்கள் வேதனையைக் காணும்போது (திலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதேனும் வழியுண்டா? என்று அவர்கள் கூறும் நிலையை நீர் காண்பீர். (42:14)

5- மரணமடையும் முன் யாருடைய கடைசீ வார்த்தை ‘லாகிலாஹு கில்லல்லாஹு’ என ஆகிலிடுகின்றதோ நீச்சயமாக அவர் சுவர்க்கம் செல்வார் என்பது அல்லாஹு தன் ஞாடைய அடியார்களுக்குச் செய்த கிருபையாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகை விட்டுப் பிரியக்கூடிய ஒருவளைன் கடைசீ வார்த்தை ‘லாகிலாஹு கில்லல்லாஹு’ என்றாகவிடுமானால் அவன் சுவர்க்கம் செல்வான். (அபுதாவுது) ஏனை ஸில் அந்த கஷ்டமான நேரத்தில் இந்த வார்த்தையைச் சொல்வதற்கு எந்த மனீதனாலும் முடியாது தூய்மையாக நடந்து கொண்டவைனத் தவிர! தூய்மையாக நடந்து கொள்ளாதவன் மரண மயக்கத்தில் அவனுக்கு ஏற்படுகின்ற சீரமத்தால் கீவ்வார்த்தையைச் சொல்வதை விட்டும் கவனமற்றவனாகவிடுவான். எனவே தான் மரண நேரத்தை அடைந்தவனுக்கு அங்கு இருக்கக்கூடியவர்கள் லாகிலாஹு கில்லல்லாஹு எனச் சொல்லிக் கொடுப்பது நபிவழியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மண்ணையை

நபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணையையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் தீரும்பிச் செல்லும்போது அவன் அவர்களை செருப்பின் ஒசையைக் கேட்பான். கிரு மலக்குகள் அவனை உட்காரவைத்து (ஒரு மனிதரைக் காண்பி த்து) கிம்மனிதரைப்பற்றி நீ என்ன கூறிக்கொண்டிருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள். ஒரு முப்பின், இவர் அல்லாஹுவின் அடியாரும் அவனை திருத்தூதருமாவார் என நான் சாட்சி கூறினேன் என்று கூறுவான். நரகத்தில் உனது கிருப்பித்தைப் பார். திதற்குப் பகரமாக சுவர்க்கத்தில் ஒரு கிருப்பித்தை அல்லாஹு உனக்கு ஏற்படுத்திவிட்டான் என அவனிடம் கூறப்படும். அவ்விரண்டையும் அவன் பார்ப்பான். ஒரு காப்பிர் அல்லது நயவஞ்சகளிடம் கிம்மனிதரைப்பற்றி நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்கப்படும். அதற்கவன், எனக்குத் தெரியாது மக்கள் கூறியதைக் கூறிக்கொண்டிருந்தேன் எனக் கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவுமில்லை, பின்பற்றவுமில்லை எனக் கூறப்படும். பீரகு அவன் மீது கிரும்புச் சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படும். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள். (நலயி)

மண்ணையையில் உடலுக்கு மன்னும் உயிர் கொடுக்கப்படும் என்பது உலகில் மனிதரிவு விளங்கிக் கொள்ள முடியாத மறுமை வீசியமாகும். மனிதன் மண்ணையையில் நற்பாக்கியத்திற்குத் தகுதியானவனாக கிருந்தால் நற்பாக்கியம் வழங்கப்படுவான். வேதனைக்குத் தகுதியானவனாகயிருந்தால் வேதனை செய்யப்படுவான் என்ற விஷயத்தில் முல்லிம்கள் ஏகமனதாக உறுதி கொண்டுள்ளார்கள். அல்லாஹு கூறுகிறான்: காலையி ழும் மாலையிழும் அவர்கள் நரக நெருப்பு முன் கொண்டு வரப்படுவார்கள். மேலும் மறுமைநாள் வந்துவிடும்போது ஸ்பர் அவனை கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும். (40:16) மண்ணையை வேதனையிலிருந்து அல்லாஹுவிடம் பாதுகாப்புத் தேடுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

தெளிவான அறிவு மண்ணையை வேதனையை மறுக்காது. காரணம் கிழபோன்ற நிலையை மனிதன் தன் வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறான். உதாரணமாக தூங்

கக்கூடிய ஒருவன் கனவீல் கடினமாக வேதனை செய்யப்படுவதாக உணர்ந்து சப்தமி கீற்றான், உதவியும் தேடுகீற்றான். ஆனால் அவனுக்கு ஒருக்கிலிருப்பவன் திதை உணர் வதில்லை. உயிரோடு உறங்கக்கூடியவனுடைய வேதனையையே அருகிலிருப்பவன் உணரமுடியவில்லை என்பது போல மரணீத்தவனின் மன்னையை வேதனையை உயிருள்ளவன் நேரடியாக உணரமுடியாது. மன்னையை வேதனை உடலுக்கும் உயிருக்கும் அளிக்கப்படுவதேயாகும். நீச்சயமாக நபி(ஸ) அவர்கள் கூறினார்கள்: மன்னையை மறுமையின் தங்குமிடங்களில் ஒரும்ப திடமாகும். திதிலிருந்து ஒருவன் ஈடுற்றம் பெற்று விட்டால் திதற்குப் பின்னுள்ளவை திதை விட எளிதானதாகும். திதிலிருந்து ஈடுற்றம் பெறாவிட்டால் திதற்குப் பின்னுள்ளவை திதை விட மிகக் கடினமானதாகும். (திர்மதி) எனவே மன்னையை வேதனையீலிருந்து மூல்லிங்கள் பாதுகாப்புத் தேடுவது அவசியமாகும். குறிப்பாக தொழுகையில் ஸலாம் கொடுப்பதற்கு முன் அதை விட்டும் பாதுகாவல் தேடுவது அவசியமாகும்.

கிவ்வாறே நரகத்தலும் மன்னையையிலும் வேதனை செய்யப்படுவதன் முதற் காரணமான பாவங்களிலிருந்து தூரமாகுவதற்கு முயல வேண்டும். திதற்கு மன்னையை வேதனையை சொல்லப்படுவதற்குரிய காரணம் பெரும்பாலும் மக்கள் மன்னையையில் தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதாகும். ஆனால் தண்ணீரில் பூழ்க்கயவர்கள், நெருப்பில் ஏரிந்துபோனவர்கள், மிருகங்களால் தின்னப்பட்டவர்கள், கின்னும் கிழுபோன்ற வர்கள் திரைமறைவான பர்ஸக்- எனும் உலகில் வேதனை செய்யப்படுவார்கள் அல்லது நற்பாக்கியம் வழங்கப்படுவார்கள்.

மன்னையை வேதனை என்பது கிரும்பாலான அல்லது வேறு ஏதாவது சம்மட்டியால் அடிக்கப்படுவது அல்லது அந்த மய்யித்தின் விலா எலும்புகள் ஓன்றோடிடான்று பின்னீப் பிணையும் அளவிற்கு நெருக்கப்படுவது, மன்னையையில் கிருள் நிரப்பப்படுவது, நெருப்பாலான வீரிப்பு வீரிக்கப்படுவது, நரகவிளந்து ஒரு வாசல் திறந்து வைக்கப்படுவது, அவனின் தீய செயல்கள் குற்நாற்றற்றமள்ள, அருவருப்பான முகமுடைய மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அமர்ந்திருப்பது, கிப்படிப் பல வகைகள் உள்ளன.

அடக்கம் செய்யப்பட்ட மனிதன் காஃபிராகவோ, நயவஞ்சகணாகவோ கிருந்தால் வேதனை நிரந்தரமாக கிருக்கும். பாவியான முஃமினாக கிருந்தால் அவனது பாவம் அளவிற்கு வேதனை மாறுபாடும். சீலசமயம் வேதனை நிறுத்தப்படும். ஆனால் முஃமின், மன்னையையில் ஒருள் பாலிக்கப்படுவான். அதாவது அவனது மன்னையை சீலாலமாக்கப்பட்டு ஓளி நிரப்பப்படும். கவர்க்கவாசல் தீரக்கப்பட்டு அதன் வழியாக அதன் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். கவர்க்கத்தின் வீரிப்பு வீரிக்கப்படும். அவனது நற்செயல் அழகை மனித வடிவில் உருவெடுத்து மன்னையையில் அவனை மகிழ்விக்கும்.

இறுதி நாளும் அதன் அடையாளங்களும்

1- அல்லாஹ் கிவ்வலகத்தை நிரந்தரமாக கிருப்பதற்காக படைக்கவீல்லை. மாறாக அதற்கென முடிவு நாள் வரும். அந்நாளே மறுமை ஏற்படக்கூடிய நாளாகும். அது ஜயத்தீர்க்கிடமில்லாத உண்மையுமாகும். அல்லாஹ் சொல்கிறான்: நீச்சயமாக கிருதி நாள் வந்தே தீரும் அதில் சந்தேகமில்லை. (40:5) நிராகரிப்பாளர்கள் கிருதி நாள் எங்களி டம் வராமலிருக்கிறதே? எனக் கேட்கிறார்கள் (நபேயே)! நீர் கூறும்: ஆம்! என் கிறைவனின் மீது சத்தியமாக நீச்சயமாக அது உங்களிடம் வரும். (34:3)

கிறுத்தாள் சமீபமானதே. அல்லாஹுற் கூறுகிறான்: கிறுத்தாள் நெருங்கிவிட்டது. (4:1) மனீதர்களுக்கு அவர்களுடைய கணக்கு (விசாரணை நாள்) நெருங்கிவிட்டது. யூனால் அவர்களோ அதைப் புறக்கணித்து பராமுகமாக கிருக்கிறார்கள். (21:1)

எனினும் அது நெருக்கமாக கிருக்கிறதென்பது மனித அறிவால் அறிந்து கொள்ளக் கூடிய வீடியமல்ல. அதை அவர்கள் அறிந்து கொள்ளவும் முடியாது. எனினும் அல்லாஹுற்வின் விசாலமான அறிவையும் உலகத்தில் கடந்துவிட்ட கால அளவையும் கவனிக் கும்போது மறுமைநாள் சமீபமானது என அறியலாம். மறுமை பற்றிய அறிவு அல்லாஹுற் தனக்கே சொந்தமாக்கிக் கொண்ட மறைவான வீடியாங்களிலுள்ளதாகும். அவன் கிவ் வீடியத்தை தன்னுடைய படைப்புகளில் எவருக்கும் அறிவித்துக் கொடுக்கவில்லை. அல்லாஹுற் கூறுகிறான்: மக்கள் உமிமிடம் மறுமை நாள் பற்றிக் கேட்கிறார்கள். நீச்சயமாக அது பற்றிய அறிவு அல்லாஹுற்விடமே கிருக்கிறதென நீர் கூறவீராக! அதை நீர் அறிவீரா? அது சமீபமாக வந்துவிடலாம். (33:63)

நபீ(ஸ) அவர்கள் கிறுத்தாள் நெருங்கிவிட்டதை அறிவிக்கக்கூடிய அடையாளங்களைக் கூறியுள்ளார்கள். அவை: தஜ்ஜால் வருவது, அவனுடைய வருகை மக்களுக்கு மிகப் பெரும் குழப்பமாக அமையும். மக்களில் பெரும்பாலோர் ஏமாந்து போகுமளவிற்கு சில அற்புதங்களைச் செய்து காட்டுவதற்கு அல்லாஹுற் அவனுக்கு சக்தி வழங்குவான். அதாவது வானத்திற்கு தஜ்ஜால் உத்தரவு போடுவான். அது மழை பொழுதும். புற்புண்டுகளை முளைவிக்கும்படி பூக்கு ஒடுக்கையிடுவான். அது அவற்றை முளைவிக்கும். திறந்தவனை உயிர்ப்பிப்பான். கின்னும் கிழபோன்ற அற்புதங்களைச் செய்வான். அவனைப் பற்றி நபீ(ஸ) அவர்கள் கூறினார்கள்: அவன் ஒற்றைக் கண்ணன். கவர்க்கம், நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை கவர்க்கம் என்று கூறுவானோ அது நரகமாகும். அவன் எதை நரகமியன்று கூறுவானோ அது கவர்க்கமாகும். அவன் புமியில் நாற்பது நாட்கள் கிருப்பான். அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும் ஒரு நாள் ஒரு மாதம் போன்றும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதரண நாட்கள் போன்றுமிருக்கும். புமியில் மக்கா, மத்தாவைத் தவிர அவன் நுழையாத கிடங்களே கிருக்காது.

மேலும் மறுமையின் அடையாளங்களில் கிழவும் ஒன்றாகும். அதாவது சுபுறுத் தொழுகை நேரத்தில் டமால்களின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளள மனாராவிலிருந்து ஈஸ்லா(அலை) அவர்கள் கிறங்கி வருவார்கள். அவர்கள் சுபுறுத் தொழுகையை மக்களுடன் தொழுவார்கள். அதன் பின் தஜ்ஜாலை தேடிச் சென்று கொன்று விடுவார்கள். சூரியன் மேற்கில் உதிப்பதும் கிறுத்தி நாளின் அடையாளமாகும். அதை மக்கள் காணும்போது நடுங்கி ஸமான் கொள்வார்கள். எனினும் அவர்களின் ஸமான் அவர்களுக்குப் பலனளிக்காது. கிறுத்தி நாளுக்கு மேலும் பல அத்தாட்சிகள் உண்டு.

2- கிறுத்தி நாள் தீய மனீதர்கள் மீதே ஏற்படும். அதாவது கிறுத்தி நாள் ஏற்படும் முன் மு:மி ன்களின் உயிர்களைக் கைப்பற்றக் கூடிய தூய்மையான காற்றை அல்லாஹுற் அனுப்பி வைப்பான். அதன் பின்னர் அல்லாஹுற் எல்லாப் படைப்பினாங்களையும் மரணீக்கக் செய்து கிவ்வுக்கைத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்று நாட்மாால் சூர் ஈசுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மலக்கட்டம் அதில் ஈசுதும்படி ஏவவான். (சூர் எண்பது ஒரு பெரும் கொம்பாகும்) மக்கள் அந்த சப்தத்தைக் கேட்டவுடன் மடிந்து வீழவார்கள். அல்லாஹுற் கூறுகிறான்: சூர் ஈசுதும்படும். அப்போது அல்லாஹுற் நாடியவர்களைத் தவிர வானம், புமியிலுள்ள அனைவரும் மடிந்து வீழவார்கள். (33:64) கிழு வெள்ளிக்கிழமை

ஏற்படும். அதன் பின்னர் மலக்குகள் அனைவரும் மரணீத்துவீடுவார்கள். அல்லாஹ் வைத் தவிர வேறு எவரும் கிருக்க மாட்டார்கள்.

3- மனீதனின் உடலைனைத்தும் அழிந்துவிடும். மனீதனின் முதுகந்தன்டின் கடைசீயீ ழுள்ள ஒரு சிறு எலும்பைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பூமி தீன்றுவிடும். எனிலும் நபிமார்கள் உடல்களைப் பூமி தின்னாது. அல்லாஹ் வானிலிருந்து ஒரு தன்னிரை கிறக்கிவைப்பான். (அழிக்கப்பட்ட) உடல்கள் வளர்ந்துவிடும். அல்லாஹ் மக்களை உயிர்க்கப்பட்ட உடல்கள் வளர்ந்துவிடும். அவர்களை உயிர்ப்பியீடும். அவர்களை உயிர்ப்பியீடும். அவர் கிரண்டாம் முறை சூர ஆதாவார். அல்லாஹ் எல்லாப் படைப்பு களையும் உயிர்ப்பியீடும். மக்கள் தம் மன்னைறைகளிலிருந்து ஆரம்பமாக அல்லாஹ் அவர்களைப் படைத்தது போன்று செருப்பு அணியாதவர்களாக, நார்வானீகளாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக விவரிவருவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: சூர ஆதப்படும் அந்நேரம் அவர்கள் மன்னைறையிலிருந்து அவர்களின் கிறைவளிடம் விரைந்து வருவார்கள். (45:41) அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) கற்களின் பால் விரைந்து செல்வால்களைப்போல் அந்நாளில் கபுருகளிலிருந்து வெளியேறுவார்கள். அவர்களின் பார்வை கீழ்நோக்கி கிருக்கும். கிழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அந்நாள் தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்த நாளாகும். (70:43,44) முதலாவதாக பூமி பின்து வெளிப்படுவார், ஹத்ஸில் வந்துள்ளது போல நம்முடைய நபிகள் நாயகம் முறைம்மது (ஸல்) அவர்கள்தாம்.

இதன் பின் மக்கள்மற்றும் மைதானத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். அது பரந்த வீசாலமான பூமியாகும். காஃபிர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவார்கள். எப்படி அவர்கள் முகம் குப்புற கொண்டு வரப்படுவார்கள்? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அவர்களைப் பாதங்களால் நடக்க வைத்தவன் அவர்களை முகம் குப்புறவும் நடக்கவைக்க சக்தி உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் வீன் நல்லுரையைப் புறக்கணீத்து நடந்தவன் மறுமையில் குருடனாக ஏழுப்பப்படுவான். அந்நாளில் சூரியன் மக்களை நெருங்கியிருக்கும். அப்போது மனீதர்கள் அவரவர்களின் செயல்கள் அளவிற்கு வேர்வையிலிருப்பார்கள். சீலநாக்கு கணுக்கால் வரை வேர்வை கிருக்கும். சீலநாக்கு கிடுப்பளவு கிருக்கும். கிண்ணும் சீலர் முழுக்க வேர்வையில் முழுக்கவீடுவார்கள்.

அல்லாஹ் வீன் நிறைலத் தவிர வேறு நிறலே கில்லாத அந்நாளில் அவளது நிறவில் கீழ் நிறுல் கொடுக்கப்படுவார்களும் அங்கு கிருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வீன் நிறைலத் தவிர வேறு நிறலே கில்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிறுல் கொடுப்பான். நீதமாக நடந்து கொண்ட மூட்சியாளன், அல்லாஹ் வீன் வணக்கத்திலேயே வளர்ந்த கிளைஞன், தனது உள்ளத்தைப் பள்ளியுடன் தொடர்புபடுத்திக் கொண்டிருந்த மனீதன், அல்லாஹ் வக்காக நேசம் கொண்டு அதற்காக வே கிணைந்து அதற்காகவே பிரந்த கிரு மனீதர்கள், அந்தஸ்தும், அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ் வைப்பயிப்படுகிறேன் எனக் கூறிய மனீதன், வலது கை கொடுப்பதை திட்டத் தை கை அறியாவன்னை தர்மம் செய்த மனீதன், தனித்திருந்து அல்லாஹ் வைப்பயிப்படுகிறேன் கண்ணிர் வடித்த மனீதன். இது ஒண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து வீசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகப்பிருந்தால் நன்மையும் தீயவையாக கிருந்தால் தீமையும் உண்டு. கேள்வி, கணக்கும் கூலியும் தன்டனை

யும் ஒண்களுக்கு கிருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.

அந்நாளில் மக்கள் கடினமான தாகத்திலிருப்பார்கள். அன்றைய ஒரு நாள் (நமது கணக்குப் படி) ஜம்பதாயிரம் ஒண்டுகளுக்குச் சமமாகும். எனினும் முஃமினுக்கு ஒரு தொழுகையை நிறைவேற்றும் அளவுக்கு அந்நேரம் கழிந்துவிடும். மூல்லிம்கள் நபி (ஸல்) அவர்களின் தண்ணீர்த் தடாகத்தற்கு வந்து தண்ணீர் அருந்துவார்கள். தண்ணீர்த் தடாகமென்பது நம்முடை நபீகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த மிகப்பெரும் மறியாதையாகும். மறுமை நாளில் நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் கிடில் நீர் அருந்துவார்கள். அதன் தண்ணீர் பாலை வீடு மிக வெண்மையான தாகவும், தேனைவீடு மிகச் சுவையானதாகவும் கஸ்தார் வாடையை வீடு மிக நறுமண மூள்ளதாகவுமிருக்கும். அதன் பாத்தரங்கள் வானத்து நட்சத்திரங்களின் எண்ணீக்கை அளவு கிருக்கும். அதில் ஒரு முறை நீர் அருந்தியவன் அதன் பீன் ஒருபோதும் தாகிக்கவே மாட்டான்.

மறுஷர் மைதானத்தில் மக்கள் தமிழடையே தீர்ப்புச் செய்யப்படுவதையும் கேள்வி கணக்குக் கேட்கப்படுவதையும் எதிர்பார்த்தவர்களாக அங்கு நெடிய காலம் காத்திருப்பார்கள். கடினமான வெப்பத்தில் நிற்பதும் எதிர்பார்ப்பதும் நீண்டு விடுகிறபோது மக்கள் தங்களிடையே தீர்ப்புச் செய்யப்படுவதற்காக அல்லாஹுவிடம் பரிந்துரை செய்வவர்களைத் தேடுவார்கள். அப்போது ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்கள் தம் கியலாமையைக் கூறிவிடுவார்கள். பிறகு முறையே நாஹ் (அலை), கிப்ராஹிம் (அலை) முஸா (அலை), சஸா (அலை) என ஒவ்வொரு நபியிடமும் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது கியலாமையைக் கூறிவிடுவார்கள். கிறுதியாக முறைம்மது (ஸல்) அவர்களிடம் வருவார்கள். அப்போது அவர்கள் அதற்கு தாமே தகுதியானவர் எனக் கூறி, அர்வதற்குக் கீழ் கலைது செய்வார்கள். அல்லாஹு அவர்களுக்கு உதிக்கச் செய்கின்ற எல்லாப் புகழ் வார்த்தைகளையும் கொண்டு அல்லாஹுவிடம் வெப்புவார்கள். அப்போது முறைம்மதே! உமது தலையை உயர்த்தும், நீர் கேளும் கொடுக்கப்படுவீர். பரிந்துரை செய்யும், உமது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்படும். அப்போது அல்லாஹு தீர்ப்புச் செய்யப்படுவதற்கும் கணக்குக் கேட்கப்படுவதற்கும் அனுமதி வழங்குவான். முறைம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினர்தாம் முதன் முதலில் கேள்வி கணக்கு கேட்கப்படுவார்கள்.

அடியான் செய்த செயல்களில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகை பற்றியாகும். அது சரியாக கிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் ஏனைய செயல்கள் கவனிக்கப்படும். அது மறுக்கப்பட்டுவிட்டால் ஏனைய செயல்களும் மறுக்கப்பட்டுவிடும். கிடுபோன்றே ஒரு அடியான் ஜந்து காரியங்கள் பற்றி வீசாரிக்கப்படுவான். அதாவது அவன் தனது வாழ்நாளை எவ்வாறு கழித்தான், தன் வாலிபத்தை எப்படி பயன்படுத்தினான், தன் பொருளை எப்படி சம்பாதித்து எவ்வழியில் செலவழித்தான், தான் கற்றதில் எந்த அளவுக்கு செயல்படுத்தினான் என்றில்லாம் வீசாரிக்கப்படுவான்.

மேலும் அடியார்களிடையே தீர்ப்புச் செய்யப்படும் முதல் காரியம் கொலைகள் பற்றிய தாகும். அந்நாளில் பழக்குப் பழிவாங்குவது நன்மைகளைக் கொண்டும் தீமைகளைக் கொண்டும் அமையும். ஒரு மனிதனின் நன்மை எடுக்கப்பட்டு அவனால் பாதிக்கப்பட்டவளரிடம் கொடுக்கப்படும். நன்மைகள் தீர்ந்து விட்டால் பாதிக்கப்பட்டவளரின் தீமையை எடுத்து கிவனிடம் போடப்படும். அங்கு ஸிராத் எனினும் பாலம் அமைக்கப்படும். அது முடியை வீடு மெல்லியதாகவும் வாளைவீடு கூர்மையானதாகவுமிருக்கும். அது நர

கத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கும். மக்கள் அதில் அவரவர் செயல்களைப் பொறுத்து கடந்து செல்வார்கள். சீலர் கண்சீமிட்டும் நேரத்திற்குள் கடந்து விடுவார்கள். சீலர் காற்று வேகத்தில் செல்வார்கள். வேறு சீலர் மிக வீரவாகச் செல்லும் குதிரை போன்றும் செல்வார்கள். இன்னும் தவழ்ந்து, தவழ்ந்து செல்பவர்களுமிருப்பார்கள். அப்பாலத்தின் மீது கோர்த்திழுக்கக் கூடிய கொழுத்துச் சங்கிலிகளுமிருக்கும். அது மனிதர்களைப் பிடித்து நரகில் தள்ளிவிடும்.

காஃபிர்களும் முஃமின்களில் அல்லாஹ் வின் நாட்டப்படி சீல பாவிகளும் நரகில் விழவார்கள். காஃபிர்கள் நிரந்தரமாக நரகலேயே கீட்பார்கள். பாவிகளான முஃமின்கள் அல்லாஹ் நாடிய அளவிற்கு வேதனை செய்யப்பட்டு பின் கவர்க்கம் செல்வார்கள் நரகம் சென்று விட்ட ஏகத்துவவாதிகள் சீலருக்கு பரிந்துரை செய்வதற்காக நபிமார்கள், ரகுல்மார்கள், நல்லடியார்கள் ஆகியோரில் தான் நாடியவர்கள் பரிந்துரை செய்ய அல்லாஹ் அனுமதிப்பான். இவர்களால் பரிந்துரை செய்யப்படுவர்களை அல்லாஹ் நரக விருந்து விவரியேற்றுவான்.

இப்பாலத்தை கடந்து சென்ற கவர்க்கவாசிகள் கவர்க்கத்திற்கும், நரகத்திற்கும் டையே அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பாலத்தில் நிற்பார்கள். அங்கு அவர்களில் சீலருக்கு சீலரிடமிருந்து கணக்குத் தீர்க்கப்படும். யார் தன் சகோதரருக்கு அறியாய்ச் செய்திருக்கிறார் எனில் அவரிடமிருந்து அந்தச் சகோதரருக்காகப் பழிக்குப்பழி வாங்கப்படாத வரை- அவர்கள் பரஸ்பரம் மனசந்தோசம் அடையாத வரை அவர்கள் கவர்க்கம் செல்ல முடியாது. கவர்க்கவாசிகள் கவர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிட்டால் மரணம் ஒரு ஆட்டின் வடிவில் கொண்டு வரப்பட்டு கவர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே அறுக்கப்படும். கவர்க்கவாசிகளும் நரகவாசிகளும் அதைப் பார்ப்பார்கள். பீரகு கவர்க்கவாசிகளே! உங்களுக்கு மரணமே கிடையாது இதில் நீங்கள் நிரந்தரமாக கிருங்களெனவும், நரகவாசிகளே! உங்களுக்கும் மரணமே கிடையாது இதிலேயே நீங்கள் நிரந்தரமாக கிருங்களெனவும் கூறப்படும். மகிழ்ச்சியால் ஒரு வருக்கு மரணம் ஏற்படும் என்றிருந்தால் கவர்க்கவாசிகள் மரணீத்து விடுவார்கள். துயரத்தால் ஒருவருக்கு மரணம் ஏற்படும் என்றிருந்தால் நரகவாசிகள் மரணீத்து விடுவார்கள்.

நரகமும் அதன் வேதனையும்

அல்லாஹ் கூறுகிறான்: நரகத்தைப் பயந்து கொள்ளுங்கள், அதன் ஏரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். அது காஃபிர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. (2:24)

நபி(ஸ) அவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்கள்: நீங்கள் எக்கும் நெருப்பு நரகின் நெருப்பில் எழுபது மடங்குகளில் ஓன்றாகும். அப்போது அவர்கள் அல்லாஹ் வின் தூதரே! (பாவிகளைத் தண்டிப்பதற்கு) கிதுவே போதுமெனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸ) அவர்கள், ஒவ்வொரு மடங்கும் கிங்குள்ள நெருப்பின் வெப்பத்தைப் போன்றிருக்கும்படியான 60 மடங்குகளைக் கொண்டு நரக நெருப்பு அதிகமாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

நரகம் ஏழு அடுக்குகளைக் கொண்டதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கும் மற்றதை விட மிகக் கடுமையான வேதனை உள்ளதாகும். அதில் ஒவ்வொரு அடுக்கிலும் தத்த மது செயல்களைப் பொறுத்து அதற்குக் கதுதியானவர்கள் கிருப்பார்கள். நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டிலிருப்பார்கள். அதுதான் மிகக் கடுமையான வேதனைக்கு ரியதாகும். காஃபிர்களுக்கு நரகத்தில் வேதனை கிடைவிடாத நிரந்தர வேதனையா

கும். அவர்கள் நரகில் கரிந்துவீடும்போதெல்லாம் வேதனையை அதிகப்படுத்துவதற் காக திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படுவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: அவர்களின் தோல்கள் கரிந்தும்போதெல்லாம் வேறு தோல்களை அவர்களுக்கு நாம் ஏற்படுத்துவோம், அவர்கள் வேதனையை சுவைப்பதற் காக. (4:56) எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்பு தான். அவர்கள் மரணம் அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கப்படவும் மாட்டாது. நரகத் திலுள்ள வேதனை அவர்களுக்கு கிளேசாக்கப்படவும் மாட்டாது. கிவ்வாரே நாம் எல்லா காப்பிர்களுக்கும் கூலி வழங்குவோம். (35:36)

அதில் அவர்கள் விலங்கிடப்படுவார்கள். அவர்களின் கழுத்துக்களிலும் விலங்கிடப்படும். அல்லாஹ் சொல்கிறான்: கிண்ணும் அந்நாளில் குற்றவாளிகளைச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக (நபீயே!) நீர் காண்பீர். அவர்கள் தார் ஆடுடைகள் அணிந்திருப்பார்கள். அவர்களின் முகங்களை நெருப்பு முடியிருக்கும். (14:49,50) நரகவாசிகளின் உணவு ஸக்காம் என்ற கள்ளிமரமாகும். அல்லாஹ் கூறுகிறான்: நீச்சயமாக ஸக்காம் (கள்ளி) மரம் பாவீகளின் உணவாகும். அது உருக்கப்பட்ட செம்பு போன்றிருக்கும். அது வெந்நீர் கொதுப்பதைப் போன்று வயிற்றில் கொதிக்கும். (44:41-46)

நபீ(ஸ) அவர்கள் கூறினார்கள்: ஸக்காம் மாத்திலிருந்து ஒரு சொட்டு உலகில் வீழுந்துவிட்டால் உலகிலுள்ளவரின் வாழ்க்கை வீணாகவீடும். அப்படியானால் அதுவே உணவாக கொடுக்கப்படுவார்களின் நிலை எப்படி இருக்கும்? (தீர்மதி). நரக வேதனையின் கடுமையையும் சுவர்க்க பாக்கியத்தின் பெருமையையும் பின் வரும் ஹதீஸ் விளக்கிக் காட்டுகிறது: மறுமையில் உலகில் மிகுந்த வசதி வாய்ப்புடன் வாழ்ந்த காப்பிர்களில் ஒருவன் கொண்டு வரப்படுவான். அவனை நரக நெருப்பில் ஒரு முறை முக்கப்படும். பின்னர் அவனீடும் உனக்கு (உலகில்) ஏதேனும் வசதி கிருந்ததா? எனக் கேட்கப்படும். அப்போது அவன் எந்தப் பாக்கியமும் எனக்கிருந்தத்தில்லையே எனக் கூறுவான். ஒரு முறை நரகத்தில் முக்கியதால் உலக பாக்கியங்கள் அனைத்தையும் அவன் மறந்துவிடுகிறான். கிவ்வாரே உலகில் மிகப்பெரும் கஷ்டத்தில் வாழ்ந்த ஒரு மு.மின் கொண்டு வரப்பட்டு ஒரு முறை சுவர்க்கத்தில் புகுத்தப்படுவான். பின்னர் (உலகத்தில்) ஏதேனும் உனக்கு கஷ்டமிருந்ததா? எனக் கேட்கப்படுவான். அதற்கவன் எந்தக் கஷ்டமும், வறுமையும் எனக்கிருந்தத்தில்லையே எனக் கூறுவான். சுவர்க்கத்தில் ஒரு முறை புகுத்தப்பட்டதால் உலகில் அவன் அனுபவித்த கஷ்டம், வறுமை, தூப்பாக்கியம் அனைத்தையும் அவன் மறந்துவிடுவான். (முல்லிம்)

சுவர்க்கம்

சுவர்க்கம் கிறைவனின் நல்லடியார்களுக்குரிய கண்ணியமான நிரந்தரமான விடாகும். அதிலுள்ள பாக்கியங்கள் எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனித உள்ளத்திலும் உதித்திராதவையாகும். அது மனிதன் படித்ததற்கும் கேள்விப்பட்டதற்கும் அப்பாற்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் செய்த (நற்) செயல்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிச்சீயை எந்த ஒரு மூன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. (32:17) சுவர்க்கத்தின் அந்தல்துகள் மு.மின்களின் செயல்களைப் பொறுத்து ஏற்ற தாழ்வு உடையவையாகும். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் உயர் அந்தல்துகளை அல்லாஹ் வழங்குகிறான். (51:11) சுவர்க்கத்தில் அவர்கள்

விரும்பியவற்றை உண்ணவும் பருகவும் செய்வார்கள். அவற்றில் நிறம் மாறிவிடாத தன் ணீர் ஆறுகளும், ஞான மாறாத பாலாறுகளும், தெளிவான தேனாறுகளும், கவையான மதுபான ஆறுகளும் உள்ளன. அவர்களீன் மது உலக மது போன்றதல்ல. அல்லாஹு கூறுகிறான்: தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும் (அது) மிக்க வெண்மையானது, அருந்துபவருக்கு மதுரமானது. அதில் கெடு தியுமிராது. அதனால் அவர்கள் புத்தி துடுமாறுவும் மாட்டார்கள். (#7:45, 46, 47)

இறைநம்பிக்கையாளர்களுக்கு சுவர்க்கத்தில் ஹாருல் ஈன் பெண்கள் மனமுடித்து வைக்கப்படுவார்கள். நபி(ஸஹி) அவர்கள் கூறினார்கள்: “சுவர்க்கத்துப் பெண்களில் ஒரு பெண் உலகத்தாரிடம் வந்துவிட்டால் வானம், பூமிக்கிடையே உள்ளவற்றை ஒளி மயமாக்கிவிடுவாள். அவற்றில் நறுமணத்தை நிரப்பிவிடுவாள்”. (புகாரி) சுவர்க்கவாசீகளீன் மிகப்பெரும் பாக்கியம் அவர்கள் அல்லாஹுவைப் பார்ப்பதாகும். சுவர்க்கவாசீகள் மலஜலம் கழிக்கவோ, முக்குச் சீந்தவோ, உழிழவோ மாட்டார்கள். அவர்களீன் சீப்புகள் தங்கமாகவும் வியர்வை கல்தூரியாகவுமிருக்கும். அவர்களீன் கிவ்வருப்பாக்கியம் நின்றுவிடவோ குறைந்திடவோ செய்யாத நிரந்தர பாக்கியமாகும்.

நபி(ஸஹி) அவர்கள் கூறினார்கள்: யார் சுவர்க்கம் நுழைகிறாரோ அவர் இன்பம் தூய் த்தீடுவார். சீரமப்பட மாட்டார், நிறந்தரமாக வாழ்வார். சுவர்க்கவாசீகளீன் குறைந்த பாக்கியம் உலகமனைத்தும் பத்துமுறை வழங்கப்படுவதைவிடவும் சீறந்ததாகும். நரகிலிருந்து வெளியேறி கடைசீபில் சுவர்க்கம் நுழைபவன் தான் கிந்தக் குறைந்த பாக்கியம் உடையவன் ஆவான்.

நபிகள் நரயகம்

السيرة النبوية

நபித்துவத்திற்கு முன் அரபியரின் நிலை

சீலை வணக்கம்தான் அன்றைய அரபியர்களிடம் வியாபித்திருந்த மார்க்கமாக இருந்தது. நேரிய மார்க்கத்திற்கு முரண்பட்ட இந்தச் சீலை வணக்கத்தை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டதால் அவர்கள் வாழ்ந்த காலம் அறியாமைக் காலமின அழைக்கப்பட்டது. ஏக திரைவளாகிய அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கி வந்த தெய்வங்களில் பிரபலமானவை எத், மனாத், உல்லா, ஹாப்ல் ஆகியவையாகும். ஆயினும் யூத, கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்களும் நெருப்பாராதனை செய்பவர்களும் அரபியர்களில் திருந்தனர். மேலும் திப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கமாகிய ஓரிறைக் கொள்ளலையைக் கடைபிடித்து வந்த வெகு சீலரும் அவர்களில் திருந்தனர்.

பொருளாதார நிலையைப் பொறுத்தவரை கிராமவாசிகள் மேய்ச்சலைச் சார்ந்திருக்கக் கூடிய கால்நடைகளின் வருவாயையே முழுக்க முழுக்க நம்பி வாழ்ந்து வந்தனர். நகரவாசிகளிடம் பொருளாதார வாழ்க்கையின் அடிப்படை வியாபாரமும் வீவசாயமுமாக திருந்தது. கில்லாம் வருவதற்கு சிறிது முன்னர் அரபுத் தீபகற்பத்தில் மக்காநகர் மிகப் பெரும் வியாபாரஸ்தலமாகத் திகழ்ந்து வந்தது. அங்கு பல்வேறு பகுதிகளில் வீடுகளின் அமைப்புகளும் பழக்க வழக்கங்களும் நாகரிகமான முறையில் திருந்தன.

சமூக வாழ்வைப் பொறுத்தவரை அநியாயம் பரவீக் கீட்டத்து. அங்கு பலவீனர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டனர். புனிதமானவை எனக் கருதப்பட்டவை அலட்சியப்படுத்தப்பட்டன. பலமுள்ளவர்கள் பலவீனர்களின் உரிமைகளைச் சுரண்டத் தீன்றனர். கணக்கின்றீ பல மனைவியரை வைத்திருந்தனர். விச்சாரம் பரவீக்கிடந்தது. அற்பக் காரணங்களுக்காக பல குலங்களைடையே போர்கள் நடந்து கொண்டிருந்தன. கிதுவே கில்லாம் தோன்றுவதற்கு முன் அரபு நாட்டினுடைய குழ்ந்தை குறித்த சருக்கமான கண்ணோட்டமாகும்.

பலியிடப்பட்ட இருவரின் மகன்

குறைஷிகள் நபிகள் நாயகத்தின் பாட்டனாரான அப்துல் முத்தலிபீடும் தங்களின் சந்ததியினரையும் சௌல்வத்தையும் குறித்து பெருமையடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்துல் முத்தலிப் தனக்கு பத்து ஆண்மக்களை அல்லாஹ் கொடுத்தால் அவர்களில் ஒருவரை தெய்வங்களுக்கு அறுத்துப் பலியிடுவதாக நேர்ச்சை செய்து கொண்டார். அவர் வீரும்பியது நடந்தது. அவருக்கு பத்து ஆண் மக்கள் பிறந்தனர். அவர்களில் ஒருவர் தான் நபிகள் நாயகம் (லல்) அவர்களின் தகப்பனார் அப்துல்லாஹ்.

அப்துல் முத்தலிப் தனது நேர்ச்சையை நிறைவேற்ற நாடிய போது கிது மக்களிடம் தவறான முன்னுதாரணமாக ஆகவிடக் கூடாதென மக்கள் அவரைத் தடுத்தனர். பிறகு அப்துல்லாஹ்வா அல்லது அவருக்கு ஈடாக பத்து ஒட்டகமா? எனச் சீட்டுக் குலுக்கீ எடுக்க வேண்டுமென அனைவரும் முடிவு செய்தனர். அப்துல்லாஹ்வீன் பெயரே அதில் வந்து விட்டால் மீண்டும் சீட்டுக்குலுக்கிப் போட்டு மேலும் பத்து ஒட்டகங்களை அதி கப்படுத்த வேண்டுமெனவும் முடிவு செய்தனர். பிறகு சீட்டுக்குலுக்கீ எடுக்கப்பட்டது. அதில் அப்துல்லாஹ்வீன் பெயரே தொடர்ந்து வந்தது. பத்தாவது தடவையில் ஒட்டக

ங்களின் பெயர் வரவே ஒட்டகங்களின் எண்ணிக்கை நூற்றை எட்டியது. பிறகு நூறு ஒட்டகங்களை அறுத்தனர்.

அப்புல் முத்தலிப் தமது பிள்ளைகளில் அப்புல்லாஹ் மீது மிகப் பிரியமானவராக இருந்தார். குறிப்பாக இந்த சம்பவத்திற்குப் பிறகு! அவர் வாலிபமாகி பெரிய ஆளாக ஆன பிறகு அவரது நெற்றியில் ஒரு ஒளி தோன்றியது. மக்களில் யாருக்கும் அவ்வாறு ஏற்பட்டதில்லை. அப்புல்லாஹ் பெரியவரானதும் அவரின் தகப்பனார் பழாஸலூர்ரா கோ த்திரத்தில் வற்பு என்பவரின் மகளான ஆழனா என்ற வாலிப் பெண்ணைத் தேர்வு செய்து அவருக்கு மனமுடித்து வைத்தார். அப்புல்லாஹ் வீன் நெற்றியில் சூடர் விட்டுக் கொண்டிருந்த அந்த ஒளி தித்திருமணத்திற்குப் பின் ஆழனாவின் வயிற்றுக்குள் சென்று விட்டது. அப்புல்லாஹ் கிவ்வாழ்க்கையில் தனது பணியை நிறைவு செய்து விட்டார். ஆழனா நமிகள் நாயகத்தை கருவற்றிருந்த முன்றாம் மாதம் அப்புல்லாஹ் வியாபாரக் கூட்டத்துடன் சீரியா நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். திரும்பி வரும் வழியில் நோய் வாய்ப்பட்டார். எனவே மத்தொவில் பழாநஜ்ஜார் கோத்திருத்தைச் சேர்ந்த தனது மாம ஸ்மார்க்களிடத்தில் தங்கியிருந்தார். அங்கேயே அவருக்கு மரணம் ஏற்பட்டு அடக்கமும் செய்யப்பட்டார். ஆழனாவிற்கு கர்ப்ப காலம் முடிந்து பிரசவ நாள் நெருங்கியது. பிரசவ வலி ஏற்படும் நேரமும் ஒருமித்தது. எனினும் பிரசவ நேரத்தில் பெண்களுக்கு வழக்க மாக ஏற்படும் வலியையும் சிரமத்தையும் அவர் உணரவில்லை. கி.பி. 570 ஆம் ஆண்டு ரபிவுல் அவ்வல் 12 ஆம் நாள் ஆழனா தனது குழந்தையைப் பெற்றிருத்தார். அப்போது அது யானை ஆண்டாக இருந்தது.

யானை வரலாறு

தின் வரலாற்றுச் சுருக்கம்: அபீஸினிய நாட்டு மன்னர் நஜ்ஜாவியின் பிரதிநிதியாக யமனில் ஆட்சி செய்த அப்ரஹா என்பவன் ஸன்லூ என்ற ஊரில் பெரிய சர்ச் ஒன்றைக் கட்டினான். ஹஜ்ஜாக்குச் செல்லும் அரியியரை அதன்பால் திருப்பி விட விரும்பினான். இதைக் கேள்வியுற்றதும் அருபுக் குலங்களில் ஒன்றான பழாகினாளா குலத்தைச் சேர்ந்த ஒருவன் கிரவீல் அந்த சர்ச்சீனுள் நுழைந்து அதன் சுவர்களில் மலத்தைத் தேய த்து விட்டான். இதைக் கேள்வியுற்றதும் அப்ரஹா கொதித்தெழுந்தான். ஆறாயிரம் போர் வீரர்கள் கொண்ட மிகப்பெரும் படையுடன் கலைப்புல்லாஹுவை கிடப்பதற்காகப் புறப்பட்டான். அப்படையில் ஒன்பது யானைகள் இருந்தன. அவற்றில் பெரிய யானையைத் தனக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டான்.

தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வந்து மக்காவுக்குச் சமீபமாக வந்துவிட்டான். தன் படையைத் தயார்படுத்தி மக்காவிற்குள் நுழைய முயத்தமானான். எனினும் அவனது யானை மக்காவை நோக்கிச் செல்லாமல் படுத்துவிட்டது. வேறு திசைகளின் பக்கம் திருப்பினால் ஒட ஒரும்பீக்கின்றது. மக்காவை நோக்கத் திருப்பினால் படுத்துக் கொள்கின்றது. இந்நிலையில் அவர்கள் மீது அல்லாஹ் ‘அபாபீல்’ பறவைகக் கூட்டங்களை அனுப்பிவைத்தான். அவை சூடேற்றப்பட்ட சீரு சீரு கற்களை அவர்கள் மீது ஏற்றன. அதனால் மென்று தின்னப்பட்ட வைக்கோல் போன்று அல்லாஹ் அவர்களை ஆக்கிவிட்டான். எல்லா பறவைகளும் கொண்டைக் கடலை அளவிலான மூன்று கற்களைக் கொண்டு வந்தன. ஒன்று அவற்றின் அலகிலும் மற்ற கிரண்டு கிரு கால்களிலும் இருந்தன. ஒருவன் மீது அது விழுந்துவிட்டால் அவனுடைய உறுப்புகள் துண்டு குண்

டாகி அவன் அழிந்தே போவான். அவர்கள் வெருண்டோடும்போது வழியிலேயே விழுந்து அழிந்தனர்.

அப்ராஹாவின் கதை என்னவெனில் அல்லாஹு அவன் மீது ஒரு நோயை அனுப்பி னான். அதன் காரணமாக அவனுடைய விரல்கள் அழுகி விழுந்தன. ஸன்னுவை அடைந்தபோது ஒரு குருவீக் குஞ்சைப்போல குறுகி அங்கேயே செத்து மடிந்தான். குறை ஷிக்ளோ அப்படையைக் கண்டு தம் உயிர்களுக்குப் பயந்து கணவாய்களில் பிரிந்து சென்று மலைகளில் ஏறி தங்களைக் காத்துக் கொண்டனர். பிறகு யானைப் படையினருக்கு நேரவேண்டியது நேர்ந்த பிறகு குறைஷீகள் அச்சமற்றவர்களாக வீடு திரும் பினர். இந்தி கழச்சி நபிகள் நாயகம் பிறப்பதற்கு ஜம்பது நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

அரபியர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குறிய காரணிகள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களின் குழந்தைகளுக்குப் பாலாட்டி வளர்க்கும்படி கிராம வாசிகளிடம் அனுப்பிவைப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த சமயம் பனுஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த கிராமவாசிகளின் ஒரு பிரிவீனர் இந்நோக்கத்தீர்காக மக்காவுக்கு வந்தனர். அவர்களில் பெண்கள் வீடு விடாகச் சுற்றித் தரிந்தனர். அவர்கள் அனைவருமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புறக்கணித்தனர். காரணம் நபியவர்கள் அநாதையாகவும் ஏழையாகவும் இருந்ததே! தித்தகையவர்களில் ஹல்மத்துவம் ஸ.:திய்யா என்ற பெண்ணும் ஒருவராக இருந்தார். மற்ற பெண்களைப் போன்றே கிவரும் நபிகள் நாயகத்தைப் புறக்கணித்தார். எனினும் அதீகமான வீடுகளை அவர் சுற்றியலைந்தும் தான் தேடிச் சென்ற காரியம் அருக்குக் கைகூடவில்லை. பாலாட்டுவதற்கிண எடுத்துச் செல்வதற்கு எந்தக் குழந்தையும் அவருக்குக் கிடைக்கவில்லை. அப்படியொரு குழந்தை கிடைத்தால் தன்னுடன் எடுத்துச் சென்று அந்த வகையில் கிடைக்கும் கூலியைக் கொண்டு வாழ்க்கையில் குறிப்பாக அந்த பஞ்ச ஒன்றில், தன்னை எதிர்கொள்ளும் கஷ்டத்தையும் நெருக்கடியையும் சமாளித்துக் கொள்வார். எனவே கிவ்வாறு சீந்தித்தவாறு ஹல்மா அநாதைக் குழந்தையையும் அற்பக்கவில்லையும் பொருந்திக் கொண்டு ஆர்ணாவின் வீட்டிற்குத் திரும்பி வந்தார்.

மெலிந்த, மெதுவாகச் செல்லக்கூடிய பெண் கழுதையில் பயணமாகி ஹல்மா தன்னுடைய கணவருடன் மக்காவுக்கு வந்திருந்தார். திரும்பிச் செல்லும் வழியில் ஹல்மா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தனது மடியில் வைத்திருக்கும்போது அக்கழுதை வேகமாக ஒடு ஆரம்பித்தது. எல்லா வாகனங்களையும் பின்னால் தள்ளிவிட்டது. வழியில் செல்லும் பயணக் கூட்டத்தினர் மிகவும் ஆச்சரியப்படலானார்கள்.

மேலும் ஹல்மா கூறியதாவது: அவருடைய மார்பகத்தில் கொஞ்சம் கூட பால் சூரக்காமல் பால் குடிக்கும் அவரது குழந்தை கடுமையான பசியின் காரணமாக எப்போதும் அழுதுகொண்டிருக்கும். ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவர் பாலாட்டியபோது அவரது மார்பில் அதீகம் பால் வந்தது. மேலும் ஸ.:து கிளையாரின் பகுதியிலிருந்த வறண்டு போயிருந்த தனது பூமியைப் பற்றியும் கூறினார்: இக்குழந்தைக்குப் பாலாட்டும் பாக்கியம் பெற்றதும் அவரது பூமியும் கால்நடைகளும் பலன் தந்தன. அவரது நிலையே முற்றிலும் மாறியது. அவரது கஷ்டம் செழிப்பாகவும் அவரது வறுமை செல்வமாகவும் மாறியது.

நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் ஹல்மாவின் பராமரிப்பில் கிரண்டாண்டுகளைக் கழி த்தார்கள். அவர்களின் மீது ஹல்மா முழுமையான ஒருவம் கொண்டிருந்தார். இக் குழு ந்தையைச் சூழ்ந்திருக்கக்கூடிய வழக்கத்திற்கு மாற்றமான வீடியங்களையும் நிலை மைகளையும் நன்கு இணர்ந்திருந்தார். கிவ்விரண்டாண்டிற்குப் பின் குழந்தையை மக்காவிலுள்ள அவரது தாய், பாட்டனாரித்தில் கொண்டு வந்தார். எனினும் அக்குழந்தையின் பரகத்தால் தனது நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட ஹல்மா கிரண்டாம் முறையும் அக்குழந்தையைத் தன்னுடன் வைத்துக்கொள்ள இணங்குமாறு ஆமினா வை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். அதற்கு ஒமினாவும் சம்மதித்து வீட்டார். ஹல் மா அநாதைக் குழந்தையுடன் ஸ:து கிளையாரிடம் மீண்டும் திரும்பி வந்தார். மகிழ்ச்சி அவரைச் சூழ்ந்து கொண்டது. பாக்கியம் அவரை வளைத்துக் கொண்டது.

நெஞ்சு பிளக்கப்படுதல்

நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் நான்கு வயதை நெருங்கி வீட்டபோது ஒரு நாள் ஹல்மாவின் மகனான தம்முடைய பால்குடிச் சகோதரருடன் கூடாரங்களை வீட்டும் தூரமாக வீளையாடிக் கொண்டிருந்தார்கள். ஹல்மாவின் மகன் ஓடிவந்தார். அவரது முகத்தில் திடுக்கத்தின் அடையாளம் தெரிந்தது. தன்னுடைய தாயிடம் தன் குறைஷீச் சகோதரரைக் காண வரும்படிக் கேட்டுக்கொண்டார். நடந்த வீடியம் என்ன வென்று தாய் அவரிடம் கேட்கவும் அதற்கு அவர், வெண்மையான ஆடையீல் கிரு மனிதர்களைக் கண்டேன். அவ்விருவரும் எங்களிடமிருந்து அவரைப் பிடித்து அவரைப் படுக்கவை த்து அவரின் நெஞ்சைப் பிளந்தனர்... என்று செய்தியைப் பூரணமாக முடிப்பதற் குழன் ஹல்மா நபிகள் நாயகத்திடம் விரைந்து சென்றார். அப்போது அந்த கிடத்திலேயே அவர்கள் அசையாமல் நிற்பதைக் கண்டார். அவர்களது முகத்தில் மஞ்சள் நிறம் படிந்திருந்தது. அவர்களின் நிறம் பயத்தால் மாறியிருந்தது. என்ன நடந்தது என்று அவர்களிடம் கைசேதத்துடன் கேட்டார். அதற்கவர்கள் தாம் நலமுடன் கிருப்பதாகவும் தமிடம் வெண்மையான ஆடையீல் கிரு மனிதர்கள் வந்து தம்மைப் பிடித்து தமது நெஞ்சை பிளந்து தியத்தை வெளியே எடுத்து அதிலிருந்து ஒரு கருப்புத் துண்டை அகற்றி அதை ஏற்றுதலிட்டார்கள். பிறகு தியத்தை குளிர்ந்த நீரால் கழுவி உள்ளே வைத்து வீட்டு நெஞ்சீன் மேல் கையால் தடவினார்கள். அதன் பிறகு அவ்விருவரும் அவ்விடத்தை வீட்டுச் சென்று மறைந்து விட்டனர் எனவும் நடந்ததைக் கூறினார்கள். ஹல்மா பிளந்த கிடத்தைத் தடவீப் பார்த்தார். எந்த அடையாளத்தையும் காணவில்லை. பிறகு நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்களை கூடாரத்திற்குக் கூட்டி வந்தார்.

அடுத்த நாள் காலையில் நபியவர்களை அவர்களின் தாயாரிடம் திரும்பக் கொண்டு சென்றார். ஹல்மா குழந்தையைத் திரும்பக் கொண்டு வந்தது ஒமினாவுக்கு ஒச்சரிய மாக கிருந்தது. அந்நேரம் திரும்பக் கொண்டு வருவதற்குரிய நேரமாகவும் கில்லை. மட்டுமல்லாமல் ஹல்மாவுக்கு அக்குழந்தையின் மீது ஒர்வழும் கிருந்ததே! அதனால் ஒமினா அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். வற்புறுத்திக் கேட்ட பின்னால் ஹல்மா நெஞ்சு பிளக்கப்பட்ட நிகழ்ச்சியைக் கூறினார்.

ஒமினா தன்னுடைய அநாதைக் குழந்தையுடன் பனுநஜ்ஜார் கோத்திரத்திலுள்ள தன் மாமன்மார்களைச் சுந்தித்து வருவதற்காக மதினாவுக்குச் சென்றார். அங்கு சீல நாட்கள் தங்கியிருந்துவீட்டு திரும்பும் வழியில் அப்வா: என்னுமிடத்தில் மரணமடைந்தார். அங்கேயே அடக்கமும் செய்யப்பட்டார்.

இதோ! நபிகள் நாயகம் (லல்) அவர்கள் தமது ஒழுாம் வயதில் தாயையும் கிழந்து விடுகிறார்கள். கிவற்றுக்கெல்லாம் ஈடான அரவணைப்பையும் ஒதுரவையும் நபியவர்க் குருக்கு அளிப்பது பாட்டனார் அப்துல் முத்தலின் கடமையாக இனது. அப்துல் முத்தலிப் நபிகள் நாயகம் (லல்) அவர்களைப் பேணிப் பராமரித்து வந்தார். அவர்கள் மீது அன்பு செலுத்தி வந்தார். நபிகள் நாயகம் (லல்) அவர்களுக்கு எட்டு வயது பூர்த்தியா னபோது அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் மரணமடைந்தார். அதன் பீற்கு நபியவர்களை அவர்களின் பெரிய தகப்பனார் அபுதாலிப் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டார். அவருக்கு குழந்தைகள் அதீகமாக இருப்பதுடனே பொருளாதாரம் குறை வாக இருப்பதுடனேயே கிவ்வாறு ஏற்றார். அவரும் அவரது மனைவியும் நபிகள் நாயகம் (லல்) அவர்களைத் தங்களின் பிள்ளைகளில் ஒருவராகவே நடத்தி வந்தனர். அநாதையான அக்குறுந்தை பெரிய வயதை அடையும் வரை தம் பெரிய தகப்பனாருடனேயே வாழ்ந்து வந்தது.

கித்தகைய சூற்றிலையில்தான் நபியவர்களது ஒரும்ப வாழ்க்கை குவங்கியது. உண்மை, நம்பிக்கை, நானையம் ஒக்கிய பண்புகளின் மீது வளர்ந்து வந்தார்கள். உண்மையாளர், நம்பிக்கைக்குரியவர் என்பது அவர்களை அறிமுகப்படுத்தும் சீற்புப் பட்டப் பெயராய் இனது. நம்பிக்கைக்குரியவர் வந்து விட்டாரெனக் கூறப்பட்டால் நிச்சயமாக அது நபிகள் நாயகம் (லல்) அவர்கள்தான் என்று அறியப்பட்டது. சீற்கு பெரியவராக அவர்கள் வளர்ந்த பின்னர் தமது வாழ்க்கை வீவகாரங்களிலும் சம்பாத்தியத்திலும் தமது சொந்தக் காலில் நிற்க ஒரும்பித்தார்கள். அந்த வகையில் தமது உழைப்பு மற்றும் சம்பாத்தியத்தின் பயணத்தைத் தொடங்கினார்கள். குறைஷீகளில் ஒருவரிடம் கூலி க்கு ஒடுகள் மேய்க்கும் வேலையைச் செய்தார்கள்.

நபிகள் நாயகம் (லல்) அவர்கள் சீரியா நாட்டுக்கு ஒரு வியாபாரக் கூட்டத்தினருடன் பயணம் மேற்கொண்டார்கள். அவ்வியாபாரத்தில் குவைலதின் மகள் கதீஜா அதீகமான செல்வத்தை முதலீடு செய்திருந்தார். அவர் செல்வச் சீமாட்டியாக இருந்தார். அப்பயணத்தில் கதீஜாவின் பொருள்களுக்கு அவருடைய அடிமையும் அவரின் காரியங்களை நிர்வகிப்பவருமான மைஸரா பொறுப்பாளராக இருந்தார். நபிகள் நாயகம் (லல்) அவர்களின் பாக்கியத்தாலும் அவர்களின் நானையத்தாலும் கதீஜாவுக்கு கிதற்கு முன்னர் கிடைக்காத அளவுக்கு மிகப் பெரும் கிலாபம் கிடைத்தது. கிப்பெரும் கிலாபத்தி ற்குரிய காரணத்தை தனது அடிமை மைஸராவிடம் கதீஜா கேட்டார். அதற்கவர் கிவ்வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலுடைய பொறுப்பை அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஏற்றிருந்தார். மக்கள் அவரை நோக்கி பெரும் கூட்டமாக வந்தனர். மேலும் கிப்பெரும் கிலாபம் எவ்வீது அந்தமின்றிக் கிடைத்தது எனத் தெரிவித்தார். தனது அடிமை மைஸரா சொல்வதை கதீஜா மிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதைப் பற்றி சில வீசியங்களை அறிந்திருந்தார். கிப்போது அவரின் மீது அவருக்கு பீரியம் அதீகரித்தது.

கதீஜா ஏற்கனவே திருமணமானவர். அவருடைய கணவரோ மரணித்துவிட்டார். தற்போது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது (லல்) அவர்களைக் கணவராகப் பெற்று புதியதொரு அனுபவத்தில் புக வீரும்பினார். கில்வீஷயத்தில் அவர்களது வீருப்பத்தைத் தெரிந்து வருவதற்காகத் தன்னுடைய உறவினர்களில் ஒரு பெண்ணை கூது அனுப்பினார். அப்போது நபிகள் நாயகம் (லல்) அவர்கள் கிருபத்தைந்து வயதை எட்டியிருந்தார்கள். கதீஜாவை மனுந்து கொள்ளக் கேட்டு நபியவர்களிடம் அந்தப் பெண்

தூது வந்தபோது அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். திருமணம் முடிந்தது. அவர்களும் பரல்பரம் பாக்கியமிகு வாழ்வை அடைந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கதீஜாவின் சொத்துக் காரியங்களை நீர்வாகம் செய்ய ஆரம்பித்தார்கள். அதேல் தமது கவனத்தையும் சக்தியையும் செலுத்தினார்கள். கதீஜா தொடர்ந்து கர்ப்பமுறை ஸைனப், ருகைய்யா, உம்முகுல்லாம், ஃபாத்திமா ஆகிய பெண் மக்களையும் காசீம், அப்துல்லாஹ் என்ற கிரு ஆண் மக்களையும் பெற்றிருடுத்தார்கள். காசீம், அப்துல் லாஹ் ஆகிய கிருவரும் சீறுவயதிலேயே இறந்துவிட்டார்கள்.

நபித்துவம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதை நெருங்கியபோது மக்கா வக்குப் பக்கத்திலுள்ள ஒரு மலையில் ஹிரா என்னும் குகையில் அதிக நாட்களைத் தனிமையில் கழித்தார்கள். அங்கேயே பல கிரு பகல்கள் தங்கினார்கள். அவர்கள் தமது நாற்பதாம் வயதை அடைந்ததும் ரமலான் மாதம் கிருபதிதான்றாம் கிரவீல் ஹிரா குகையில் தங்கியிருந்தபோது அவர்களிடம் ஜீப்ரில் (அலை) வந்து நீர் ஓதுவி ராக! எனக் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு ஓதத் தெரியாது எனக் கூறினார்கள். ஜீப்ரில் (அலை) அவர்கள் கிரண்டாம் முறையும் முன்றாம் முறையும் ஓதுவிராக எனக் கூறினார்கள். முன்றாம் முறை “படைத்த உம் கிறைவனின் திருப்பெயர் கொண்டு ஓதுவிராக! கருக்கட்டியிலிருந்து அவன் மனிதனைப் படைத் தான். ஓதுவிராக! உம் கிறைவன் எத்தகைய மாபெரும் அநுட்கொடையாளன் எனில் அவனே எழுது கோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற் றையியல்லாம் கற்றுக் கொடுத்தான்”(46:1-5) எனக் கூறினார்கள். பின்னர் அவர்கள் சென்றுவிட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் தங்கியிருக்க முடியவில்லை. உள்ளம் நடுங்கியவர்களாக வீட்டிற்குத் திரும்பி கதீஜா (ரலி)யிடம் வந்தார்கள். என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்! எனக் கூறினார்கள். வீட்டிலுள்ளோர் நபிய வர்களைப் போர்த்தினார்கள். கிறுதியில் பயம் அவர்களை வீட்டும் நீங்கியது. பின்னர் தமக்கு ஏற்பட்டதை கதீஜாவிடம் கூற தமக்கு ஏதும் நேர்ந்துவீடுமோ என தாம் பயந்து போய்விட்டதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அப்படியெல்லாம் ஒன்றும் சூகாது. அல்லாஹுவின் மீது ஆணையாக அல்லாஹு ஒரு போதும் உங்களை கிழிவுப் போதுமாட்டான். ஏனெனில் நீங்கள் சொந்த பந்தங்களுடன் கிணைந்து வாழ்கிறீர்கள். சூகரவற்றோரை அரவணைக்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள். வீருந்தி னரை உபசரிக்கிறீர்கள். உண்மையான சோதனைகளில் ஆட்பட்டோருக்காக உதவக் கிறீர்கள் எனக் கூறினார்கள்.

சீல நாட்களுக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வணக்கத்தைத் தொடர்வதற்காகவும் ரமலானில் எஞ்சியிருக்கும் நாட்களை நிறைவு செய்வதற்காகவும் மீண்டும் ஹிரா குகைக்குத் திரும்பினார்கள். ரமலான் மாதம் முடிந்ததும் மக்காவுக்குத் திரும்பிச் செல்வதற்காக ஹிராவிலிருந்து இறங்கி வந்தார்கள். பதனுல்வாதி என்னும் கிடத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஜீப்ரில் (அலை) அவர்கள் வானத்திற்கும் பூமி க்குமிடையே ஒரு சீம்மாசனத்தில் அமர்ந்தவர்களாகத் தோன்றினார்கள். பீரகு “போர் த்திக் கொண்டு படுத்திருப்பவரே! எழுந்து எக் சரிக்கை செய்விராக! மேலும் உம் கிறை வனைப் பெருமைப்படுத்துவிராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக்குவிராக!

அகத்தத்திலிருந்து வீலகியிருப்பிராக!”(74:1-5)என்ற வசனங்கள் இறங்கின. அதன் பின்னர் வஹி தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது அழைப்புப் பணியைத் தொடங்கியபோது சீரப்பிர்க்குரிய அவர்களுடைய மனைவீ ஸமானின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். அல்லாஹ் ஏகளென்றும் தம் கணவார் நபி என்றும் சான்று பகர்ந்தார்கள். கிவர்கள் தான் கில்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்டவராவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தாயாருக்கும் பாட்டனாருக்கும் பின்னர் தம்மைப் பொறுப்பேற்று வளர்த்த தம்முடைய பெரிய தந்தை அப்துாலின் உதவீக்குப் பகரமாக அவருடைய மக்களில் அலீ(ரல்)யை எடுத்து வளர்த்து வரவானார்கள். அவர்களுக்காக செலவு செய்தார்கள். கிக்காலகட்டத்தில் அலீ(ரல்)யின் உள்ளம் தெவீவடைந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸமான் கொண்டார்கள். தினன் பின்னர் கிவர்களைத் தொடர்ந்து கத்ஜாவின் அடிமை ஸலைத் பின் ஹாரிஸா(ரல்)யும் ஸமான் கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் நெருங்கிய நன்பரான அப்புக்கார்(ரல்) அவர்களிடம் சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள். அவர்களும் எவ்வித தடுமாற்றமுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிரகசியப் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்தார்கள். கிரகசியப் பிரச்சாரம் என்று சொன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தோழர்களும் அவர்களைப் பின்பற்றக் கூடியவர்களும் அவர்கள் யாருக்கெல்லாம் அழைப்புவிடுக்கின்றார்களோ அவர்கள் அனைவரும் கிரகசியமாக ஒன்று கூடி கில்லாத்தை ஏற்றுக் கொள்ளும் கிடம் கிரகசியமாக கிருப்பதாகும். தீண்ணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதிகமானோர் ஏற்றுக் கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் தாங்கள் கில்லாத்தை ஏற்றதை கிரகசியமாக வைத்துக் கொண்டார்கள். ஏவனையில் அவர்களில் யாராவது ஒருவருடைய வீவகாரம் வெளியே தெரிந்துவிட்டால் அவர் கில்லாத்தை விட்டுவிட வேண்டுமென்பதற்காக குறைஷி நிராகரிப்பாளர்கள் கிழைத்த கொடுமையான வேதனைகளுக்குப் பலியாக வேண்டியதிருந்தது!

பகிரங்கப் பிரச்சாரம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனித்தனி நபர்களை அழைப்பதில் முன்றாண்டுகளைக் கழுத்த பின்னர் “உமக்கு கட்டளையிடப்பட்டிருப்பதை பகரங்மாக அறிவிப்பிராக! கிணனவைப்பவர்களைப் புறக்கணிப்பிராக!”(18:94) என்ற வசனம் இறங்கியது. உடனே ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸபா குன்றின் மீது நின்றுகொண்டு குறைஷிகளை அழைத்தார்கள். அவர்கள் முன் அதிகமானோர் ஒன்று கூடினார்கள். அவர்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் அப்புலஹும் கிருந்தான். அவன்தான் குறைஷிகளேயே அல்லாஹுவக்கும் அவனது தூதருக்கும் கடுமையான விரோதியாகத் திகழ்ந்தான். மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒன்றியகூடியதும், “கிம்மலைக்குப் பின்னால் எதிரிகள் உங்களை அழிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என நான் உங்களிடம் கூறினால் நீங்கள் என்ன நம்புவீர்களா?” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் ஆழும்! உண்மையையும் நம்பிக்கையையும் தவர் வேறு எதையுமே நாங்கள் உங்களிடம் கிருந்து அறிந்ததில்லை எனக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நிச்சயமாக நான் கடுமையான வேதனை குறித்து உங்களை எச்சரிக்கை செய்கிறேன்

எனக் கூறினார்கள். பின்பு அவர்களை அல்லாஹ்வின் பக்கழும் சீலை வணக்கங்களை விட்டுவிடுமாறும் அழைக்க முரம்பித்தார்கள். அப்போது அக்கூட்டத்திலிருந்த அபு ஹாப் கொதித்தெழுந்தான். உனக்கு நாசம் உண்டாகட்டும்! திதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? எனக் கேட்டான். திதன் பிறகு அல்லாஹ் இந்த அத்தியாயத்தை திரக்கிவைத்தான்: “அபுலஹ்ரிபின் திரு கைகளும் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்! அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எந்தொ்ப் பலனையும் அளிக்கவில்லை. வீரவீல் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படுவான். (இங்கும் அங்கும்) முறம் பேசித்திரிபவளான அவனுடைய மனைவியும் (நெருப்பில் போடப்படுவான்) அவளின் கழுத்தில் முறுக்கேற்றப்பட்ட கயிறுகிருக்கும்”. (111:18)

நபீகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் தொடர்ந்து அழைப்பும் பணியை மேற்கொண்டார்கள். மக்கள் கூடுமிடங்களிலெல்லாம் பகரிங்கமாகப் பிரச்சாரம் செய்து அவர்களை கில்லாத்தின் பால் அழைக்க முரம்பித்தார்கள். கனிபதுல்லாஹ்வில் தொழுது வந்தார்கள். கில்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு கிறைநிராகரிப்பாளர்கள் கொடுத்து வந்த தொல்லைகள் அதிகமாயின. யாலீர் (ரல்), சுமையா (ரல்) மற்றும் அவர்களின் மகன் அம்மார் (ரல்) ஆகியோருக்கு ஏற்பட்ட சோதனைகள் திதற்கு உதாரணமாகும். ஆம்! அம்மார் (ரல்) அவர்களின் தாய் தந்தையர் திருவரும் உயிர்த்தியாகிகளாக மரண மடைந்தார்கள். கில்லாத்தில் முதன் முதலாக உயிர்த்தியாகம் செய்த பெண்மனை சுமையா (ரல்) அவர்கள்தான். குறைஷீகள் கிழைத்த கொடுமையினாலேயே அவர்கள் மரணமடைந்தார்கள்.

அதுபோல பிலால் (ரல்) அவர்களுக்கும் அபுஜஹ்ரல், உமையா பின் கலஸ் பிலால் (ரல்) அவர்கள் அபுபக்கர் (ரல்) அவர்கள் முலமாக கில்லாத்தை ஏற்றிருந்தார்கள். அவர்களின் எஜமான் உமையா பின் கலஸ், கிதை அறிந்ததும் பிலால் (ரல்) கில்லாத்தை விட்டுவிட வேண்டுமென்பதற்காக அவர்களின் மீது கடும் வேதனைகளைக் கட்டவிற்குத் தூ விட்டான். எல்லா வகையான வேதனைகளையும் பிரயோகித்துப் பார்த்தான். மூயினும் பிலால் (ரல்) மறுத்து விட்டார்கள். கில்லாமிய மார்க்கத்தையே உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள். பிலால் அவர்களை உமையா சங்கிலியால் கட்டி மக்காவிற்கு வெளியே கொண்டு வந்தான். அனல் பறக்கும் மணலில் படுக்க வைத்து அவர்களின் நெஞ்சீஸ் மிகப் பெரும் பாரங்கல்லை வைத்து அவனும் அவனைச் சாந்தவர்களும் சாட்டையால் மாறி மாறி பிலாலை அடித்தனர். பிலால் (ரல்) அவர்கள் அஹுத்! அஹுத்! -ஏகன்! ஏகன்! என்றே திரும்பத் திரும் பக் கூறிக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் பிலாலை அபுபக்கர் (ரல்) கடந்து செல்லும்போது உமையாவிட்டிருந்து அவர்களை விலைக்கு வாங்கி அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு விடுதலை அளித்தார்கள்.

தித்தகைய கொடுமைகள் நிகழ்ந்தபோதுதான் தாங்கள் கில்லாத்தைத் தழுவிய தை முல்லிம்கள் பகிரங்கப்படுத்த வேண்டாமென நபீகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் தடுத்தது அறிவார்ந்த செயலாக ஆனது! திதுபோலதான் நபீகள் நாயகம் (ஸ்ல) அவர்கள் முல்லிம்களைச் சந்தித்து உரையாடுவதும் கிரகசியமாகவே திருந்தது! ஏனெனில் அவர்களைச் சந்திப்பது, உரையாடுவது பகிரங்கமாக நடந்திருந்தால் நபியவர்களை -முல்லிம்களுக்கு நற்போதனை அளிக்க விடாமலும் நல்வழி காட்ட விடாமலும் கிணைவைப்பாளர்கள் நிச்சயம் தடுத்திருப்பார்கள்! ஒருக்கால் அந்தச் சூழ்நிலை திரு சாரா ருக்கும் மோதலை உருவாக்கும் அளவுக்குச் சென்றிடலாம். அப்படி ஒரு மோதல் உரு

வானால் ஒட்டுமொத்தமாக மூல்லிம்களை அழித்திநாழிப்பதற்ககே அது வழிவகுத்திடலாம். ஏனெனில் அந்த அளவு அப்போது மூல்லிம்களை எண்ணிக்கை குறைவாக கிருந்தது. நிராயுதபாணிகளாகவும் கிருந்தனர். எனவே தான் மறைவாகச் செயல்படுவது வீவேகமாக கிருந்தது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் குறைஷி கிறைநிராகரிப்பாளர்களின் தொல்லைகள் தமக்கு கிருந்தபோதிலும் தம் பிரச்சாரத்தையும் வணக்க வழிபாட்டையும் கிணைவைப்பவர்களுக்கு மத்தியில் பகிராக்மாகவே செய்து வந்தார்கள்.

அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தல்

இல்லாததை ஏற்றுக்கிகாண்டவர்களை- குறிப்பாக பலவீரர்கள்-கிணைவைப்பவர்கள் தொடர்ந்து குன்புறுத்திக் கொண்டிருந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் அவர்களுடைய மார்க்கத்தைக் காத்துக் கொள்வதற்காக அபீஸீனியாவை நோக்கி- அங்குள்ள மன்னர் நஜ்ஜாஷியிடம் ஹிஜ்ரத்து செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். குறிப்பாக அவர்டம் மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமிடம் ஸ்தால். ஏனெனில் பெரும்பாலான மூல்லிம்கள் தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் குறைஷிகளால் தீங்கு ஏற்படுமோ எனப் பயந்து கொண்டிருந்தனர். கிழுநடந்தது நபித்துவத்தின் ஜந்தாம் ஆண்டில்.

சமார் எழுபது மூல்லிம்கள் தம் குடும்பத்துடன் அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தனர். கிவர்களில் உள்மான் (ரல்) அவர்களும் அவர்களின் மனைவியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகனுமான ருகைய்யா (ரல்) அவர்களும் உண்டு. அந்த மூல்லிம்கள் அபீஸீனியாவில் தங்கியிருக்கும் சூழ்நிலையையும் கிணைவைப்பவர்கள் குலைத்திட முயற்சி செய்தார்கள். அபீஸீனிய மன்னருக்கு அன்பெப்புகள் அனுப்பி வைத்து தங்களது நாட்டிலிருந்து ஓடி வந்த மூல்லிம்களைத் தங்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். மேலும் மூல்லிம்கள் சஸா (அலை) அவர்களையும் அவர்களின் தாயாரையும் திட்டுகிறார்கள் என்று புகார் கூறினார்கள். கிதுபற்றி நஜ்ஜாஷி மன்னர் மூல்லிம்களிடம் வீளக்கம் கேட்டபோது அதற்கவர்கள் சஸா (அலை) அவர்களைப் பற்றி கில்லாம் கூறுவதை அவருக்குத் தெளிவுபடுத்தி உண்மையை வீளக்கிக் கூறியதும் மன்னர் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தார். குறைஷிகளிடம் அவர்களைத் திருப்பி ஒப்படைக்க மறுத்து விட்டார்.

திதே ஆண்டு ரமலானில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் களிபாவிற்குச் சென்றார்கள். அங்கு குறைஷிகளின் பெரும் கூட்டமொன்று கிருந்தது. அங்கு நீண்று கொண்டு திடீரென நஜ்ம் அத்தியாயத்தை ஓத நூர்பித்தார்கள். கிந்த கிறைநிராகரிப்பாளர்கள் திதற்கு முன் அல்லாஹ்வீன் வார்த்தையைச் செவியேற்றது கிடையாது. காரணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து எதையும் செவியேற்காதீர்கள் என்று தொடர்ந்து அவர்கள் பரல்பரம் கூறிக்கொண்டிருந்தார்கள். கிப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திடீரென கிந்த அத்தியாயத்தை ஓதிக்காட்டியபோது- ஈப்பு சக்தியுள்ள கித்தெய் விக் வாக்கு அவர்களின் செவிகளைத் தட்டியபோது அவர்களில் ஒவ்வொரும் அதை செவிதாழ்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதல்லாத வேறெதுவும் அவர்களின் உள்ளத்தில் ஓசலாடவில்லை. கிறுதியாக “அல்லாஹ்வுக்கே சீரம்பணியுங்கள்! அவனையே வணங்குங்கள்!” என்ற வசனத்தை ஓதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஜீது செய்தபோது அவர்கள் அனைவரும் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடி

யாமல் ஸஜோதில் வீழுந்தார்கள். இந்ரீகழ்சியில் கலந்துகொள்ளாத அனைத்து தினைவைப்பவர்களும் கிவர்களைப் பறித்தனர். அப்போது அவர்கள், தாம் ஸஜோது செய்ததை நியாயப்படுத்துவதற்காக, ‘கிவர் நம் சீலைகளைப் புகழ்ந்து கூறியதோடு அவைகளின் பரந்துரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினாரென’ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பொய்யுரைத்தனர்.

உமர்(ரவி) இஸ்லாத்தைத் தழுவுதல்

உமருப்புனுல் கத்தாப் கில்லாத்தை ஏற்றுக்கொண்டது மூல்லிம்களுக்கு உதவியாக யிருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு ஃபாருக்-சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிபவர்- எனப் பெயரிட்டார்கள். ஏனைனில் அல்லாஹு அவர்களின் மூலமாக சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டினான். கில்லாத்தை ஏற்றுக்கொண்ட சீல நாட்களுக்குப் பின்னால் உமரவர்கள், அல்லாஹுற்வின் தூதரே! நாம் சத்தியத்தில்தானே கிருக்கிறோம்? எனக் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) ஆம்! என்று கூறினார்கள். அப்படியானால் நாம் ஏன் கிப்பணியை ஒளிந்து மறைந்து செய்ய வேண்டும்? என்று அவர்கள் கேட்டார்கள்.

அதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரிக்கமா என்பவரின் வீட்டில் தங்களுடன் கிருந்த மூல்லிம்களை கிரண்டு அணைகளாகப் பிரித்து ஒரு அணைக்கு ஹம்லாவையும் மற்றொரு அணைக்கு உமரையும் தலைமையாக்கி அழைப்புப் பணியில் தங்களுக்கிருக்கும் வலிமையை அறிவிக்கும் முகமாகவும் அப்பணியை பகிரங்கப்படுத்தும் முகமாகவும் மக்காவின் பல வீதிகளில் புறப்பட்டுச் சென்றார்கள்.

கிவ்வழைப்புப் பணியை எதிர்க்கும் வழியில் குரைஷிகள் பல்வேறு வழிமுறைகளைப் பின் பற்றினர், துன்பம் கொடுத்தனர், கொடுமைகள் கிழைத்தனர், ஆசை வார்த்தைகளைக் காட்டினர், அச்சுறுத்தினர். ஆயினும் கிவையைனத்தும் கில்லாத்தை உறுதியாகப் பற்றிப் பிடிப்பதற்கும் மூஸ்மின்கள் அதிகமாவதற்குமே வழிவகுத்தன. கிப்போது குரைஷிகளின் உள்ளத்தில் புதியதொரு திட்டம் பளிச்சிட்டது! அதுதான் மூல்லிம்களையும் பனு ஹாஷிம் கிளையினரையும் சமூகப் பகிஷ்காரம் செய்ய வேண்டும். அவர்களிடம் கொடுக்கல் வாங்கல், திருமணம், உதவீபோன்ற எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஒரு ஏட்டில் எழுதி அதில் அவர்கள் அனைவரும் கையெழுத்திட்டு கலபதுல்லாவின் உள்ளே தொங்கவிட வேண்டும் என்பது!

எனவே மூல்லிம்கள் மக்காவிற்கு வெளியே ஒரு கணவாய்ப் பகுதிக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள். அபுதாலிப் கணவாய் என்று அதற்குப் பெயர் வழங்கப்படுகிறது. அங்கு மூல்லிம்கள் மிகக் கடுமையான காலை தத்திற்கானானார்கள். பசையையும் பல்வேறு கஷ்டங்களையும் அனுபவித்தனர். அவர்களில் வசதியுள்ளவர்கள் தங்களின் பெரும் பொருளைச் செலவிட்டனர். கத்ஜா (ரவி) அவர்கள் தம் செல்வம் அனைத்தையும் செலவு செய்தார்கள். மூல்லிம்களுக்கு மத்தியில் நோய் நொடிகள் பரவியது. பெரும்பாலோர் அழிந்துவிடும் நிலைக்கு ஆளானார்கள். எனினும் அவர்கள் நிலை குலையாமல் உறுதியோடும் பொறுமையோடும் கிருந்தார்கள். அவர்களில் எவரும் தன் மார்க்கத்திலிருந்து பின்வாங்கவில்லை.

இந்தச் சமூகப் புறக்கணிப்பு முன்றாண்டுகள் நீடித்தது. பின்னர் குரைஷிகளில் பனு ஹாஷிம்களுடன் உறவுமுறைத் தொடர்புவைத்திருந்த சீல முக்கியஸ்தர்கள் ஏட்டிலுள்ள ஒப்பந்தத்தை முறித்தார்கள். அதை மக்களிடையே பகிரங்கப்படுத்தினார்கள்.

அவர்கள் அந்த ஏட்டை வெளியே எடுத்தபோது அதைக் கரையான்கள் அரித்திருந்த தைக் கண்டார்கள். ஒரு சிறிய பகுதியைத் தவர் வேற்றுவும் எஞ்சியிருக்கவில்லை. அதில் ‘திறைவா! உனது திருநாமத்தைக் கொண்டு ஸ்ரம்பிக்கிறேன்’ என்ற வாசகம் திருந்தது. நெருக்கடி நீங்கி மூல்லிம்களும் பனுவாஹாவிம்களும் மக்காவிற்குத் திரும்பி னர். என்றாலும் குறைவிகள் மூல்லிம்களை எதாந்ததுப் போராடுவது என்ற உறுதியான நிலையிலேயே திருந்துவந்தனர்.

துயர் ஆண்டு

இதோ அபுதாலிபின் உடலில் பல பகுதிகளிலும் நோய் பரவியது. படுக்கையிலேயே அவர் முடங்கவிட்டார். பின்னர் மரண வேளையை அவர் நெருங்கிக் கொண்டிருக்கும் போது நபி(ஸ்ல)அவர்கள் அவரின் தலைமாட்டில் கிருந்தார்கள். அவர் மரணத்திற்கு முன்பு லாகிலாஹு கில்லல்லாஹு என்ற கல்மாவை மொழிந்துவீடுமாறு அபுதாலிபிடம் வெண்டிக்கொண்டிருந்தார்கள். மூனால் அவருக்குப் பக்கத்திலிருந்த அவருடைய தீய நண்பர்கள்- அபுஜஹ்ரல் அவர்களுக்குத் தலைமை வகுத்திருந்தான்- லாகிலாஹு கில் லல்லாஹு சூறவேண்டாமென அவரைத் தடுத்துக்கொண்டிருந்தார்கள். உமது தந் தையர் மற்றும் பாட்டன்மார்களின் மார்க்கத்தை விட்டுவீடாதீர்கள்! எனவும் சூறக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர் கிணைவைப்பிலேயே மரணமடைந்தார். கில்லாத்தை ஏற்காத நிலையிலேயே அவரை கிழந்ததற்காக நபிகள் நாயகம் (ஸ்ல)அவர்களின் துயரம் திரு மடங்காக அதிகரித்தது.

அபுதாலிப் மரணமடைந்து சுமார் கிரண்டு மாதங்களில் கத்ஜா (ரல)அவர்களும் மரணமடைந்தார்கள். அதன்பேரில் நபிகள் நாயகம் (ஸ்ல)அவர்கள் கடுமையாகத் துயரப்பட்டார்கள். பெரிய தகப்பனார் அபுதாலிபும் தமது மனைவி கத்ஜாவும் மரணமடைந்த பின் நபிகள் நாயகம் (ஸ்ல)அவர்களுக்கு அவர்களுடைய சூட்டத்தினர் கொடுத்து வந்த துன்பம் கடுமையானது!

தாயிஃப் பயணம்

மூல்லிம்களுக்கு குறைவிகள் தொடர்ந்து துன்பம் கொடுத்துக் கொண்டும் அநியாயம், அக்கிரமம் கிழைத்துக் கொண்டும் வந்தனர். குறைவிகளின் திந்தப் போக்கு மாற வே மாறாது என நபிகள் நாயகம் (ஸ்ல)அவர்கள் நிராசையடைந்து விட்டனர். அதனால் தாயிஃப் நகரம் பற்றி சிந்திக்கலானார்கள். அங்குள்ள மக்களுக்கு அல்லாஹு நேர்வழி காட்டக்கூடுமென யோசித்தார்கள். தாயிஃபுக்குப் பயணம் மேற்கொள்வது எதிரான காரியமல்ல. காரணம் தாயிஃபைச் சுற்றிலும் உயரமான மலைகள் இருந்தன. பாதையும் கஷ்டமானதாக இருந்தது. எனினும் அல்லாஹுவின் பாதையில் எல்லாக் கஷ்டமும் கிலேசாகவிடுகிறது. நபியவர்கள் தாயிஃபுக்கு பயணமானார்கள். மூமினும் தாயிஃப் மக்கள் நபிகள் நாயகம் (ஸ்ல)அவர்களை மிகவும் மோசமான முறையில் நிராகரித்தனர். அவர்களுக்கு எதிராக சீருவர்களைத் தூண்டிவிட்டனர். அவர்கள் நபிகள் நாயகம் (ஸ்ல)அவர்களைக் கல்லால் ஏற்றது அவர்களின் கிரு கணுக்கால்களில் கிரத்தம் வரும் அளவுக்கு காய்ப்படுத்தினார்கள். அவர்கள் கவலையற்றவர்களாக வந்த வழியே மக்காவை நோக்கித் திரும்பினார்கள். அப்போது நபியவர்களிடம் ஜிபரில் (அலை), வந்தார். அவருடன் மலைகளுக்குப் பொருப்பாளரான மலக்கும் கிருந்தார். நபியவர்களை ஜீபரில் அழைத்து, நீங்கள் வீரும்பியதை ஆணையிடுவதற்காக உம்பிடம் மலைகளுக்கு

குரிய மலக்கை அல்லாஹுற் அனுப்பிவைத்துள்ளான் எனக் கூறினார். அப்போது மலைக் ஞக்குரிய மலக்கு முஹம்மதே! நீர் வீரும்பினால் மக்காவைச் சூழ்ந்துள்ள கிரு மலைகளை திவார்களின் மீது புறட்டிவிடுகிறேன் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வேண்டாம்! அல்லாஹுற் வக்கு எதையும் திணைவைக்காமல் அவனை மட்டுமே வணங்கக்கூடிய சந்ததிகளை திவார்களிலிருந்து அல்லாஹுற் தோற்றுவிப்பான் என நான் நம்புகிறேன் எனக் கூறினார்கள்.

திணைவைப்பவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு தர்க்கம் செய்து வந்த வீடியங்களில் ஒன்று என்னவெனில் அற்புதங்களைக் காண்பிக்குமாறு நபியவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள் என்பதாகும். அதன் நோக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தியலாதவர்களாக ஆக்கவேண்டும் என்பது. திக்கோரிக்கை பல முறை அவர்களிடமிருந்து வந்தது. ஒரு முறை சந்தர்சன கிரு கூறாகப் பிளந்து காட்டும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வேண்டினார்கள். அவ்வாறே நபியவர்கள் தம் திறைவளிடம் வேண்டிக் கொண்டு சந்தர்சன கிரு கூறாகப் பிளந்து காட்டினார்கள். குறை ஷிகள் அந்த அற்புதத்தை நீண்ட நேரம் கண்டார்கள். எனினும் அவர்கள் அதை நம்ப வில்லை. முஹம்மத் எங்களுக்கு குனியிம் செய்துவிட்டாரெனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் கிவர் உங்களுக்கு குனியிம் செய்ய முடியாது. எனவே திதன் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக பயணக் கூட்டத்தினரை ஏதிர்பாருங்கள் எனக் கூறினார். பின்னர் பயணிகள் வந்தபோது அவர்களிடம் கிடூப்பறிக் கேட்டனர். அதற்கவர்கள் ஆம்! நாங்களும் அதைக் கண்டோம் எனக் கூறினார். எனினும் குறைஷிகள் திதன் பின்னரும் நிராகரிப்பி லேயே பிடிவாதமாக கிருந்தனர். சந்தர்சன் பிளந்த கிந்திகழிச்சி அதை விடப் பெரிய தோர் அற்புதத்திற்கு அடிப்படையாக அழைந்தது எனலாம். அதுதான் கில்ரா, மிழாஜ்-விள்ளிவெளிப் பயணமாகும்.

இல்ரா, மி. ராஜ்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாயிஃப் சென்று திரும்பிய பிறகு அவர்களுக்கு அங்கு ஏற்பட்ட துன்பங்கள், பிறகு அடிதாலிபின் மரணம், அதைத் தொடர்ந்து கதீஜா (ரல்) யின் மரணம், அதன் பின்னர் குறைஷிகளின் கடும் தொல்லைகள் ஆகியவற்றிற்குப் பிறகு அவர்களின் உள்ளத்தில் கவலைகள் அதிகமாகவிட்டன. அப்போது தமது திறைவனிடமிருந்து சங்கைக்குரிய திந்நபிக்கு ஒழுதல் வந்தது. நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27-ஆம் திருவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் புராக் எனும் வாகனத்தைக்கொண்டு வந்தார்கள். அது கிரண்டு திறக்கைகள் கொண்ட மின்னலைப் போன்று விரைந்து செல்லக்கூடிய குதி ரையைப் போன்ற ஒரு பிராணியாகும். ஜிப்ரீல் (அலை) அதன் மீது அவர்களை ஏற்றி :பல ஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தல் எனும் பள்ளிவாசலுக்கு கொண்டு சென்றார்கள். பிறகு அங்கிருந்து அவர்களை வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்கள் தமது திறைவனின் மாபெரும் அத்தாட்சீகளைக் கண்டார்கள். வானில் வைத்தே ஜவேவளத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. அதே திரவில் அவர்கள் தெளிந்த உள்ளத்துடனும் அழுத்தமான உறுதியுடனும் மக்காவிற்குத் திரும்பி வந்தார்கள்.

மறுநாள் காலையில் குபைதுல்லாவிற்குச் சென்று நடந்ததை மக்களிடம் கூறினார்கள். அப்போது திறைநிராகரிப்பாளர்கள் அவர்களைப் பொய்யர் என்று கடுமையாகத்

தூற்றனர். கேலியும் கிண்டலும் செய்தனர். பின்பு அங்கு அமர்ந்திருந்த சீலர் பைத்துல் முகத்தல் எப்படி திருந்தது என்பதைக் கூறும்படிக் கேட்டனர். இவ்வாறு அவர்கள் கேட்டதன் நோக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கியலாதவர்களாக ஒட்க்க வேண்டுமென்பதே! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதன் ஒவ்வொரு பகுதி பற்றி வீரவாகக் கூற ஆரம்பித்தார்கள். கிறைநிராகரிப்பாளர்கள் கிப்படிக் கேட்டதோடு நின்று விடவீல்லை. மாறாக வேற்றாரு ஆதாரமும் எங்களுக்கு வேண்டுமெனக் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியில் மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு வியாபாரக் கூட்டத்தைச் சந்தித்தேன் என்று கூறினார்கள். அவர்களின் தன்மை களையும் அவர்களின் ஒட்டகங்களின் எண்ணீக்கையையும் அவர்கள் வந்த நேரத்தையும் அவர்களிடம் தெரவித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ உண்மையையே கூறினார்கள். மூனால் கிறைநிராகரிப்பாளர்களோ தமது கிறைநிராகரிப்பு, பிடி வாதம், நம்ப மறுப்பது ஆகவெற்றிலேயே அமிழ்ந்து வழிதவறிக் கொண்டிருந்தார்கள்.

மிஃராஜ் சென்று வந்த காலையில் ஜீப்ரில் (அலை) வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஜீவேளைத் தொழுகைகளின் முறைகளையும் அதற்குரிய நேரங்களையும் கற்றுக் கொடுத்தார்கள். அதற்கு முன்னர் தொழுகை காலையிலும் மாலையிலும் திரண்டுரக்குத்துக்களாக கிருந்தது.

குறைஷிகள் சத்தியத்தை வெறுப்பதில் உறுதியாக கிருந்து கொண்டிருந்த கிந்த நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வரக்கூடிய மக்களை அவர்களுடைய கூடாரங்களிலும் அவர்கள் வந்து தங்கியிருக்கக் கூடிய கிடங்களிலும் சந்தித்தது அவர்களுக்கு கிள்லாத்தை எடுத்துக் கூறிக்கொண்டும் அதை அவர்களுக்கு வீளக்கீக் கொண்டும் கிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் பெயுலஹுபோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்களைக் குறித்தும் அவர்களின் பிரச்சாரம் குறித்தும் மக்களை எச்சரித்து வந்தான். ஒரு தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மத்தொலீலிருந்து வந்த ஒரு கூட்டத்தாரிடம் சென்று அவர்களை கிள்லாத்தின் பால் அழைத்தார்கள். அதை அவர்கள் கவனமாகக் கேட்டார்கள். அவர்களை ஸமான் கொண்டு அவர்களைப் பின்பற்றுவ தென் முடிவு செய்தார்கள்.

ஒரு நபி அனுப்பப்பட கிருக்கிறார் என்றும் அவர் வரும் காலம் அண்மித்து விட்டது என்றும் யூதர்கள் வழியாக மத்தொவாசிகள் கேட்டிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களை கிள்லாத்தின் பால் அழைத்ததும் யூதர்கள் கூறிய நபி இவர்தான் என்பதை அறிந்து கொண்டு விரைந்து வந்து கிள்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். கிழு விடுயத்தில் யூதர்கள் தங்களை முந்திவிடக்கூடாதெனவும் கூறிக் கொண்டார்கள். அவர்கள் மொத்தம் ஒரு பேர். மறு ஆண்டு 12 ஆண்கள் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒன்று சேர்ந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு கிள்லாத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.

அவர்கள் மத்தொவுக்கு திரும்பிச் சென்றபோது அவர்களுக்கு குர்முனைப் படித்துக் கொடுப்பதற்காகவும் மார்க்கச் சட்டங்களை வீளக்கீக் கூறுவதற்காகவும் மூல்அப் பிப்னு உமைர் (ரலி) அவர்களை நபியவர்கள் அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள். மூல்அப் பிப்னு உமைர் (ரலி) அவர்களால் மத்தொவாசிகளுக்கு நல்லதொரு பலனை ஏற்படுத்த முடிந்தது. ஓராண்டிற்குப் பின் அவர்கள் மக்காவுக்கு திரும்பி வந்தபோது அவர்களுடன் 72 ஆண்களும் 2 பெண்களும் கிருந்தனர். அவர்களை நபிகள் நாயகம்

(லல்) அவர்கள் ஒன்று கூட்டினார்கள். அவர்கள் நபீகள் நாயகம் (லல்) அவர்களின் மார்க்கத்திற்கு உதவி புரிவதற்கும் அவர்களின் கட்டளையை ஏற்று நடப்பதற்கும் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இதன் பின்னர் அவர்கள் மத்தொவுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

அழைப்புப் பணியின் புதிய கேந்திரம்

சத்தியத்திற்கும் சத்தியவாதிகளுக்கும் குலிடமாகவும் பாதுகாப்பான திடமாகவும் மத்தொ மூக்கிட்டது. மத்தொவை நோக்கி மூல்லிம்களின் ஹிஜ்ரத் பயணம் தொடங்கி யது. எனினும் குறைவிகள் மூல்லிம்களை ஹிஜ்ரத் செய்யவிடாமல் தடுக்க உறுதி கொண்டனர். ஹிஜ்ரத் செய்யவர்களில் சீலர் பலவகையான துண்பங்களையும் துயரங்களையும் சந்தித்தனர். மூல்லிம்கள் குரைவிகளுக்குப் பயந்து ரகசீயமாக ஹிஜ்ரத் செய்து கொண்டிருந்தனர். உமர் (ரலி) அவர்களின் ஹிஜ்ரத் வீரத்திற்கும் சவாலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக வீளங்கியது. ஏனெனில் அவர்கள் தமது வாளை உருவிக் கொண்டு தமது வீல்லையும் ஏந்திக்கொண்டு குபதுல்லாவிற்குச் சென்று அதை வலம் வந்து விட்டு பின்னர் தினைவைப்பவர்களை நோக்கி, “எவன் தனது மனைவீயை வீதவையாக்க வீரும்புக்கிரானோ அல்லது தனது குழந்தையை அநாதையாக்க வீரும்புக்கிரானோ அவன் என்னிடம் வரட்டும்! இதோ நான் ஹிஜ்ரத் புறப்படுகிறேன்!” எனக் கூறிவிட்டுச் சென்றார்கள். எவரும் அவரைத் தடுக்கத் துணியவில்லை. அபூக்ர் (ரலி) அவர்கள், தான் ஹிஜ்ரத் செல்வதற்கு நபீகள் நாயகம் (லல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கவர்கள் அவசரப்படாதார்கள் அல்லாஹு உங்களுக்கு ஒரு பயணத் தோழரை வழங்கலாமெனக் கூறினார்கள்.

கிருதியாக பெரும்பாலான மூல்லிம்கள் ஹிஜ்ரத் செய்து விட்டனர். தினைப் பார்த்த சூம் குறைவிகள் கொதித்தெழுந்தார்கள். நபீகள் நாயகம் (லல்) அவர்களின் அந்த ஸ்தும் அவர்களின் பிரச்சாரமும் மேலோங்கி வருவது குறித்து அஞ்சினார்கள். கிழவீடியமாக அவர்கள் மூலோசனை நடத்தி நபீகள் நாயகம் (லல்) அவர்களைக் கொன்றுவிடத் தீர்மானித்தார்கள். அபுஜஹவுல் கூறினான்: நம்மிலுள்ள எல்லாக் கோத்திரத்தீலிருந்தும் திட்காத்திரமான ஒரு வாலிப்பனைத் தேர்வு செய்து அவர்களிடம் வாளைக் கொடுத்து விடவேண்டும். அவர்கள் முஹம்மதைச் சுற்றி வளைத்து எல்லோரும் சேர்ந்து ஒரு மனிதன் வெட்டுவது போன்று ஒரே வெட்டாக அவரை வெட்டிவிட வேண்டும். கிவ்வாறு செய்வதால் அவர்கள் கொலைக் குற்றம் எல்லா கோத்திரத்திலும் பிரந்து சென்றுவிடும். அதன் பிறகு பனூஹாடிம்களால் எல்லோரையும் பகைத்துக் கொள்ள முடியாது. கிதுவே எனது கருத்தாகும். கிந்த சதித்திட்டத்தை அல்லாஹு சங்கைக்குரிய தனது நபீக்கு தெரிவித்து விட்டான்.

நபீகள் நாயகம் (லல்) அவர்கள் அபூக்ர் (ரலி) அவர்களுடன் ஹிஜ்ரத்துச் செய்ய முடிவு செய்தார்கள். அந்த கிரவில் நபீகள் நாயகம் (லல்) அவர்கள் அல் (ரலி) யிடம் தம் முடைய கிடத்தில் உறங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். திதன் நோக்கம் நபீகள் நாயகம் (லல்) அவர்கள் தமது விட்டிலேயே கிருக்கிறார்கள் என மக்கள் என்னிக்கொள்ள வேண்டும் என்பதே. மேலும் அல் (ரலி) யிடம் உமக்கு எந்தக் துண்பமும் நேராது எனவும் தெரிவித்தார்கள். சதிகாரர்கள் வந்து விட்டை முற்றுகையிட்டார்கள். படுக்கையிலிருந்த அல் (ரலி) யைப் பார்த்துவிட்டு அவர் முஹம்மதுதான் என என்னிக்கொண்டார்கள். அவர் எப்போது வெளியே வருவார் என்பதை எதிர்பார்த்துக் கொண்-

டிருந்தார்கள் அவரைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்பதற்காக. அவர்கள் வீட்டை முற்றுகையிட்டிருக்கும் நிலையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னை அள்ளி அவர்களின் தலையில் சூவீவிட்டு வீட்டை வீட்டுப் பழப்பட்டுச் சென்றார்கள். அல்லாஹு அவர்களின் பார்வையைப் பறித்து விட்டான். ஒுகவே அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பழப்பட்டுச் சென்றதை உணரவில்லை.

நபி (ஸல்) அவர்கள் நேராக அபுபக்கர் (ரல்)யிடம் சென்றார்கள். பிறகு கிருவரும் சேர்ந்து சுமார் ஐந்து மைல் கூரம் சென்று ஸவர் ஏனும் குகையில் ஓளிந்து கொண்டனர். குறைவீடு கிளைஞர்கள் காலை வரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். காலையில் அலீ (ரல்) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் படுக்கையிலிருந்து எழுந்ததும் குறைஷிகளிடம் பிடிப்பட்டார்கள். அவர்களிடம் முறைம்மத் எங்கே? எனக் கேட்டார்கள். அதற்கவர்கள் எதுவுமே கூறவில்லை. அதனால் அவர்கள் அவர்களை அடித்து கிழுத்துச் சென்றார்கள். ஆனால் எந்தப் பலனுமில்லை. பின்னர் குறைஷிகள் எல்லா பாகங்களிலும் தேடுவதற்கு ஆள் அனுப்பினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிருடனோ பினமாகவோ கொண்டு வருபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசாகத் தரப்படுமென அறிவித்தார்கள். அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தேடி அந்தக் குகை வாசஸுக்கே வந்து விட்டார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்களில் ஒருவன் கீழே குனிந்து தனது பாதங்கள் வழியாகப் பார்த்து விட்டால் அவர்கள் கிருவரையும் கண்டு கொள்வான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏதும் நேர்ந்துவீடுமோ என அபுபக்கர் (ரல்) கடுமையான கவலை கொண்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுபக்ரே! நாம் கிருவர் என எண்ணிக்கொண்டாரா? அல்லாஹுவுடன் சேர்ந்து நாம் முவரல்லவா? எனவே நீங்கள் கவலைப்படாதீர்கள் நிச்சயமாக அல்லாஹு நம் முடன் கிருக்கிறான்! எனக் கூறினார்கள். ஆனால் அக்கூட்டத்தினை அவ்வீருவரையும் பார்க்கவில்லை. கிருவரும் குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு பிறகு மத்னாவை நோக்கி நடந்தனர். பயணம் நீண்ட பயணமாக கிருந்தது. வெயில் தீயாகக் கொளுத்தியது.

கிரண்டாம் நாள் மாலையில் அவ்வீருவரும் ஒரு கூடாரம் அருகே சென்றனர். அதில் உம்மு மலைபத் எனக் சொல்லப்படும் ஒரு பெண்ணையைக் கண்டனர். அவரிடம் உணவும் தண்ணீரும் கேட்டனர். அவரிடம் எதுவுமே கில்லை. மெலிந்த ஒரே ஒரு ஒட்டைத் தவரிருந்து அதன் பலவீனம் அதை மேய்ச்சலுக்குச் செல்ல முடியாதவாறு தடுத்திருந்தது. அதில் குளிப் பால் கூட கில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதன் அருகல் சென்று அதன் பால் மடியைத் தடவீ பால் கறந்து ஒரு பெரிய பாத்திரத்தை நிரப்பினார்கள். அதைப் பார்த்து விட்டு உம்மு மலைபத் தீகைத்துப்போய் நின்று கொண்டிருந்தார். பிறகு அனைவரும் தாகம் தீர் அருந்தினார். பிறகு கிரண்டாம் முறையும் பால் கறந்து பாத்திரத்தை நிறைத்து விட்டு அதை உம்மு மலைபதிடம் கொடுத்துவிட்டு நடையைத் தொடர்ந்தனர்.

மத்னாவாசீகள் ஒவ்வொரு நாளும் மத்னாவிற்கு வெளியே நின்று கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து சேர்வதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நபியவர்களும் அபுபக்ரூம் மத்னா சென்றடைந்த நாளன்று அவர்களை வாழுத்துச் சொல்லி மக்குவோடு வரவேற்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மத்னாவின் மேட்டுப் பகுதி யீழுள்ள குபா என்னுமிடத்தில் கிறங்கனார்கள். அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள். அங்கு குபா பள்ளிவாசலை நீர்மாணித்தார்கள். கில்லாத்தில் முதன் முதல் நாள் மலைபதிடம் கொடுத்துவிட்டு நடையைத் தொடர்ந்தனர்.

லில் கட்டப்பட்ட பள்ளி இதுதான். ஜூந்தாம் நாள் மத்னாவுக்குப் புறப்பட்டார்கள். அன் ஸாரீகளில் பெரும்பாலோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு வீருந்துபசரிப்பதன் சீறப்பைத் தாங்களே பெற முயற்சீத்தார்கள். அதனால் போட்டி போட்டுக்கொண்டு அவர்களுடைய ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு நன்றி கூறி ஒட்டகத்தை விட்டுவிடுவார்கள்! நச்சயமாக அது கிரை ஒடைக்குக் கட்டுப்பட்டதெனக் கூறினார்கள். அல்லாஹ் ஏவிய கிடத்தை அடைந்ததும் அந்த ஒட்டகம் படுத்துக் கொண்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிலிருந்து கிறங்கவீல்லை. உடனே அது எழுந்து சீற்து தூரம் நடந்தது. பிறகு திரும்பி வந்து மீண்டும் அதன் முதல் கிடத் தலேயே படுத்துக் கொண்டது. அதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிலிருந்து கிறங்கினார்கள். அதுதான் மல்லித்துன் நபவீ-நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளிவாசல் உள்ள கிடமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுஅய்யுப் அல்-அன்சார் வீட்டில் தங்கினார்கள். அவை(ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பீன் முன்று நாட்கள் மக்காவில் தங்கிவரிட்டு பிறகு மத்னா புறப்பட்டார்கள். குபா வீல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வந்து சேர்ந்தார்கள்.

மத்னாவில் நபிகள் நாயகம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகம் படுத்த கிடத்தை அதற்குரியவர்களிடமிருந்து வீலைக்கு வாங்கிய பின் அந்த கிடத்தில் பள்ளிவாசலைக் கட்டினார்கள். முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சகோதர பந்த த்தை ஏற்படுத்தினார்கள். (மக்காவைத் தழுந்து மத்னா வந்தவர்கள் முஹாஜிர்கள். முஹாஜிர்களுக்கு உதவீ செய்த மத்னாவாசிகள் அன்ஸாரிகள்) அதாவது அன்ஸாரிகளில் ஒவ்வொருவருக்கும் அவரின் சிசாத்தில் கூட்டுச் சேர்ந்து கொள்ளும் சகோதரராக முஹாஜிர்களில் ஒருவரை மூக்கினார்கள். முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஒன்றாகவே செய்யப்படத் தொடங்கினார். அவர்களிடையே சகோதரத்துவ பந்தம் அதிகரித்தது. குறைஷி களுக்கு மத்னாவிலுள்ள யுதர்களுடன் தொடர்பிருந்தது. அந்த யுதர்கள் முல்லிம்களையே பிரிவினெயையும் குழப்பங்களையும் தோற்றுவிக்க முயற்சீத்தார்கள். குறைஷி களும் முல்லிம்களை அச்சுறுத்திக் கொண்டும் அவர்களைத் தீர்த்துக்கட்டிவிடுவோம் என்று எச்சரித்துக்கொண்டுமிருந்தனர். கிவ்வாஹாக முல்லிம்களுக்கு மத்னாவின் உள்ளேயும் வெளியேயும் ஒபுத்துக்கள் சூழ்ந்திருந்தன. தம்முடன் ஒழுதங்கள் கில்லாமல் நபித்தோழர்கள் கிரவைக் கழிக்க முடியாத அளவுக்கு நிலைமை சென்று விட்டிருந்தது.

இந்த ஒபுத்தான காலகட்டத்தில்தான் அல்லாஹ் போர் செய்வதற்கு அனுமதியளித்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளின் நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்வதற்காகவும் எதிரிகளின் வியாபாரக் கூட்டத்தினர் மீது தங்களின் பிடியை கிருக்கிக் கொள்வதற்காக அவர்களை வழிமறிப்பதற்காகவும் சீரு சீரு படைகளை அனுப்ப ஆரம்பித்தார்கள். திதன் நோக்கம் முல்லிம்களின் வலிமையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதனால் அவர்கள் முல்லிம்களுடன் கிணக்கமாகி முல்லிம்களை கில்லாத்தீன்படி செயல்படுவதற்கும் கில்லாத்தைப் பரப்புவதற்கும் சுதந்திரமாக வீட்டு வேண்டும் என்பதுதான். அதுபோல சீல கூட்டத்தாருடன் நேச உடன்படிக்கையும் செய்து கொண்டார்கள்.

பத்ருப் போர்

இரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைவிகளின் வியாபாரக் கூட்டம் ஒன்றை வழிமறிக்க முடிவு செய்து 313 பேர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் கிரண்டு குதிரைகளும் எழுபது ஒட்டகங்களும் மட்டுமே கிருந்தன. குறைவிகளின் அந்த வியாபாரக் கூட்டத்திடம் ஆயிரம் ஒட்டகங்கள் கிருந்தன. அக்கூட்டத்தினரை அபுசுப்யான் வழிநடத்தி வந்தார். அவருடன் 40 பேர் கிருந்தனர். ஆயினும் அபுசுப்யான் மூல்லிம்கள் புறப்பட்டு வருவதை அறிந்து மக்காவீற்குச் செய்தி அனுப்பி உதவி தேடினார். மேலும் தனது வழியை மாற்றி வேறு வழியில் சென்றார். அவர்களை வெல்ல மூல்லிம்களால் முடியவில்லை. குறைவிகளோ ஆயிரம் படைவீரர்களுடன் புறப்பட்டு வந்தனர். எனினும் அவர்களிடம் அபுசுப்யானின் தூதர் வந்து வியாபாரக் கூட்டம் தப்பித்துவிட்டதை தெரிவித்து மக்காவீற்கே திரும்பிச் செல்லும்படி வேண்டினார். ஆனால் திரும்பிச் செல்ல அபுஜஹ்ல் மறுத்து விட்டான். குறைவிகளின் படை தொடர் ந்து பயணமாகி பத்ரு மைதானத்தை அடைந்தது.

குறைவிகள் புறப்பட்டு வருவதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கலந்தாலோசித்தார்கள். அனைவரும் கிறைநிராகரிப்பாளர்களோடு போர் செய்ய சம்மதம் தெரிவித்தனர். ஹஜரி 2 ஆம் ஆண்டு மூலான் 17 அன்று வெள்ளிக் கூழை காலை கிரு படைகளும் நேருக்கு நேர் சுந்தித்து கடும் போர் செய்தனர். மூல்லிம்களின் வெற்றியுடன் போர் முடிந்தது. மூல்லிம்களில் 14 பேர் உயிர்த்தியாகம் செய்தனர். கிணைவைப்பவர்களில் 70 பேர் கொல்லப்பட்டனர். 70 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். கிந்தப் போர் நடந்து கொண்டிருக்கும்போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளும் உல்மான் (ரல்) அவர்களின் மனைவியுமான ருகையா (ரல்) அவர்கள் (மத்தினாவில்) மரணமடைந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உல்மான் (ரல்) அவர்களை நோயாளியான அவர்களின் மனைவியுடன் கிருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டதால் அவர்கள் போருக்கு வராமல் தம் மனைவியுடன் தங்கவிட்டார்கள். கிப்போருக்குப் பிறகுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உல்மான் (ரல்) அவர்களுக்கு தமது கிரண்டாவது மகள் உம்மு குல்லை (ரல்) யை மனமுடித்துக் கொடுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கிநு பெண் மக்களை மனைந்து கொண்டதால் உல்மான் (ரல்) அவர்கள் குன் நூரைன்- கிரண்டு பிரகாசம் உடையவர்-என்ற சீற்புப் பெயர் குட்டப்பட்டார்கள்.

பத்ருப்போர் முடிந்த பின்னர் மூல்லிம்கள் ஓல்லாஹுவின் உதவி குறித்து மகிழ்ச்சியடைந்தவர்களாக மத்தினாவுக்குத் திரும்பினர். கைதீகளையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு வந்தனர். போரில் கிடைத்த பொருட்களும் கிருந்தன. கைதீகளைப் பொறுத்தவரை சீலர் பினைத் தொகையின்றி விடுதலை பெற்றார்கள். மற்றும் சீலரோ பத்து மூல்லிம் பீள்ளளகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்து அதையே ஈடாகத் தந்து விடுதலை பெற்றார்கள்.

உறுதுப் போர்

பத்ருப் போருக்குப் பிறகு மூல்லிம்களுக்கும் மக்காவிலுள்ள கிறைநிராகரிப்பாளர்களுக்குமிடையே பல போர்கள் நடந்தன. கிரண்டாவதாக நடந்த போர் உறுதுப் போராகும். கிப்போரில் கிணைவைப்பாளர்களே வென்றார்கள் மூல்லிம்கள் தோற்றார்கள். காரணம் மூல்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அணைக்குக் கீழ்ப்படியாமல் மாறு செய்தார்கள். அவர்களுக்காக நபியவர்கள் தீட்டிய திட்டத்தைக் குலைத்தார்

கள். இப்போரில் மக்காவாசீகளிடம் முவாயிரம் போர் வீரர்கள் திருந்தனர். மூல்லிம்கள் சுமார் எழுநூறு பேர்தான் கிருந்தனர். கிந்தப் போருக்குப் பின்னர் யுதர்களில் சீலர் மக்காவா சீகளிடம் சென்று மதீனாவிலுள்ள மூல்லிம்கள் மீது போர் தொடுக்குமாறு அவர்களைத் தூண்டினர். அவர்களும் ஏற்றுக்கிகாண்டனர். பீற்கு யுதர்கள் வேறு பல குலங்களையும் மூல்லிம்களுக்கிகத்திராகப் போர் செய்யுமாறு தூண்டினர். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். எல்லா கிடங்களிலிருந்தும் இணைவைப்பவர்கள் மதீனாவை முன்னோக்கி வந்தனர். கிருதியாக மதீனாவைச் சுற்றி பத்தாயிரம் போர் வீரர்கள் ஒன்று திரண்டுவிட்டனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளின் நடவடிக்கைகளை அறிந்துதம் தோழ ர்களிடம் கலந்தாலோசீத்தார்கள். அப்போது ஸல்மான் :பாரிஸ்(ரல்) அவர்கள் மதீனா வைச் சுற்றி மலைகளில்லாத பகுதிகளில் அகழ் தோண்டுமாறு ஆலோசனை கூறினார்கள். மூல்லிம்கள் அகழ் தோண்டுவதில் அனைத்து மூல்லிம்களும் பங்குகொண்டு விரைவாகத் தோண்டி முடித்தார்கள். இணைவைப்பவர்கள் அகழைக் கடக்க முடியா மல் சுமார் ஒரு மாத காலமாகத் தங்கிவிட்டனர். பின்னர் இணைவைப்பவர்களின் மீது ஒரு பயங்கரமான காற்றை அல்லாஹ் அனுப்பிவைத்தான். அது அவர்களின் கூடாரங்களைப் பெயர்த்தித்தெரிந்தது. அவர்களுக்குப் பயம் ஏற்பட்டு விரைவாக இருக்குத் திரும் பிவிட்டனர்.

மக்காவை வெற்றி கொள்ளுதல்

ஹஜ்ரி எட்டாம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவின் மீது படையெடுக்கவும் அதை வெற்றிகொள்ளவும் திட்டமிட்டார்கள். ரமலான் 10 ஆம் நாள் பத்தாயிரம் படை வீரர்களுடன் பூற்பட்டுச் சென்றார்கள். கொல்லத்தக்க வகையிலான எந்தச் சண்டையும் நீகழாமல் மக்காவினுள் நுழைந்தார்கள். குறைவிகள் சரணடைந்தார்கள். அல்லாஹ் மூல்லிம்களுக்கு உதவி செய்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹரம் ஷரிஃபிற்குச் சென்று களிபதுல்லாவை வலம் வந்து அதனுள் திரண்டு ரக்களித்துகள் தொழுகார்கள். அதன் பின்னர் களிபா ஆலயத்தினுள்ளும் அதன் மேலும் நாட்டப்பட்டிருந்த சீலைகள் அனைத்தையும் உடைத்தெரிந்தார்கள். பீற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் களிபாவின் வாசலின் மீது நின்றார்கள். குறைவிகள் கீழே அணி வருத்து நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை என்ன செய்யப் போகிறார்களோ என எதிர்பார் த்துக் கொண்டிருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், குறைவிகளோ! நான் உங்களை என்ன செய்ய வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார்கள். அதற்கவர்கள், நீங்கள் சிறந்த சகோதரர்! சிறந்த சகோதரனின் மகன்! நல்லதையே செய்வீர்கள்! எனக் கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செல்லுங்கள்! நீங்கள் அனைவரும் விடுதலை பெற்றவர்கள் எனக் கூறினார்கள்.

தம் தோழர்களைக் கொடுமைப்படுத்தி, கொலையும் செய்து, தமக்கும் தொல்லை கொடுத்து, நாட்டை விட்டே தம்மை வெளியேற்றிய விரோதிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னீத்து விட்டதில் மிகப் பெரும் உதாரண புரசராகத் தீகழுந்தார்கள். மக்கா வெற்றிக்குப் பின்னர் மக்கள் கூட்டமாக கில்லாத்தில் நுழைந்தனர். ஹஜ்ரி 10 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அது தான் அவர்கள் செய்த ஒரே ஹஜ். அவர்களுடன் லட்சத்திற்கும் அதிகமானோர் ஹஜ்

செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜை நிறைவு செய்த பீண்ணா மதீனாவுக்குத் திரும்பினார்கள்.

நபிகள் நாயகத்தின் மரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜைலிருந்து திரும்பி இரண்டரை மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு நோய் ஏற்படத் தொடங்கியது. அது நாளுக்கு நாள் அதிகமாகக் கொண்டிருந்தது. மக்களுக்கு கிமாமாக நன்று தொழுகை நடத்த இயலாமலானபோது அபுபக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி கேட்டுக் கொண்டார்கள். ஹஜ்ரி 11 ஆம் ஆண்டு ரபிவுல் அவ்வால் 12 ஆம் நாள், திங்கட் கிழமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள். உயர்வு மிக்க நண்பனான அல்லாஹ்விடம் திரும்பிவிடார்கள். அப்போது அவர்கள் 31 வயதை நிறைவு செய்திருந்தார்கள். இச்செய்திருப்பித்தோழர்களுக்குக் கிடைத்ததும் உணர்விழுந்து போகும் அளவு குக்கம் அடைந்தனர். இச்செய்தியை அவர்கள் நம்பவில்லை. பிறகு அவர்களுக்கு மத்தியில் அபுபக்ரை (ரல்) அவர்கள் உரை நிகழ்த்தி அவர்களை அமைதிப்படுத்தினார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மனிதர்தான். ஏனைய மனிதர்கள் மரணமடைந்து விடுவது போலவே அவர்களும் மரணமடைந்து விடுகிறார்கள் என்பதை வீளக்கிக் கூறினார்கள். பிறகு மக்கள் அமைதியடைந்தனர். அதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பாட்டப்பட்டு, கஃபன் செய்யப்பட்டு, அடக்கமும் செய்யப்பட்டார்கள். அதன் பீண்ணர் முஸ்லிம்கள் அபுபக்ரை (ரல்) அவர்களைத் தங்களுக்கு கலைபாவாகத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள்தான் நேர்வழி பெற்ற கலைபாக்களில் முதல் கலைபா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் நபியாக ஆவதற்கு முன் நாற்பது ஆண்டுகளும் நபியாக ஒன்று பிறகு பதிமுன்று ஆண்டுகளும் மதீனாவில் பத்து ஆண்டுகளும் வாழ்ந்துள்ளார்கள்.

நற்குணங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவரினும் வீரமிக்கவர்களாக இருந்தனர். அலீ(ரல்) அவர்கள் கூறினார்கள்: “எதிரிப் படையினரும் நாமும் நேருக்கு நேர் மோதி, போர் உக்கிரமாக நடைபெறும்போது நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று போரிடுவதுகொண்டு எங்களைத் தற்காத்துக் கொள்வோம்.” நபியவர்கள் மக்கள் அனைவரினும் பெரும் கொடைவள்ளலாகத் திகழ்ந்தார்கள். அவர்களிடம் யாரும் எதையும் கேட்டு அவர்கள் கில்லையெனக் கூறியதில்லை. அவர்கள் மக்களில் பெரும் சகிப்புத் தன்மை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் தமக்காக யாரையும் பழுவாங்கியது கிடையாது. தமக்காக யாரையும் கோபப்பட்டதும் கிடையாது. ஆனால் அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்டவற்றிற்குப் பங்கம் ஏற்படுத்தப்பட்டால் அப்போது அல்லாஹ்வுக்காக என்று மட்டுமே பழுவாங்குபவர்களாக இருந்தார்கள்.

உரிமைகள் விடுவதைத் திரும்பி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தம்மவர், அந்நியர் பல மிக்கவர், பலவீனர் அனைவரும் சமமே. மேலும் “கிறையச்சத்தைக் கொண்டே தவீர் ஒருவர் கிண்ணினாருவரை வீடச் சீறந்து வீளங்க முடியாது. மக்கள் அனைவரும் சமமே! முன் சென்ற சமுதாயம் அழிந்து போனதற்குக் காரணம் அவர்களில் செல்வாக்கு மிக்கவன் திருடனால் அவனை வீட்டுவிடுவார்கள். பலவீனன் திருடனால் அவனுக்கு தண்டனை நிறைவேற்றுவார்கள்”என்பதைத் திட்டவட்டமாகக் கூறினார்கள். மேலும் “அல்லாஹ்வின் மீது ஆணையாக முறைமதின் மகள் :பாத்திமா திருடனாலும் அவரது கையையும் தறித்துவிடுவேன்” என்றும் கூறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதில்லை. வீரும்பி னால் உண்பார்கள். வீரும்பயில்லையின்றால் வீட்டுவிடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர், வீட்டில் நெருப்பு முட்டப்படாமலேயே ஓரிரு மாதங்களைக் கழித்திருக்கின்றனர். பேரீத்தம் பழமும் தண்ணீரும்தான் அவர்களின் உணவாக இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியின் காரணமாக தமது வயிற்றில் கல்லைக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். செருப்பு அறுந்துவிட்டால் அதைத் தாங்களே செப்பன்றுவார்கள். கழிந்த ஆடையைத் தூத்துக் கொள்வார்கள். வீட்டு வேலையில் தமது மனைவியிருக்கு உதவி செய்வார்கள். நோயாளிகளைச் சந்திக்கச் செல்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) மக்களில் மிக்க பணிவு உள்ளவர்களாக இருந்தனர். செல்வந்தர், ஏழை, செல்வாக்குள்ளவர், செல்வாக்கில்லாதவர் என யார் வீருந்தற்காக அழைத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். ஏழைகளை நேசிப்பார்கள். அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொள்வார்கள். ஏழை நோயாளிகளையும் நோய் விசாரிக்கச் செல்வார்கள். ஏழை என்பதற்காக யாரையும் கிழிவாகக் கருதமாட்டார்கள். அதிகாரத்தின் அடிப்படையில் எந்த அரசனுக்கும் பயப்படமாட்டார்கள். குதிரை, ஒட்டகம், கழுதை, கோவேறு கழுதை முதலியவற்றில் பயணம் செய்திருக்கிறார்கள்.

மக்களிலேயே அதிகப் புனரைக் கூடையைவர்களாகவும் முகம் மலர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். எத்தனை எத்தனை துன்பங்கள், துயரங்கள் அவர்களை வாட்டினாலும் சரியே! நறுமணத்தை வீரும்புவார்கள். அருவறுக்கத்தக்க வாடையை வெறுப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நற்குணங்களையும் நற்சியல்களையும் ஒருசோக் கொடுக்கிறுந்தான். முன்னோர் பின்னோர் யாருக்குமே வழங்கப்படாத கல்வி ஞானத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தான். தித்தனைக்கும் அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்! மனீதர்களில் யாரும் அவர்களுக்கு ஒருசிரியராக இருந்தது கிடையாது. அல்லாஹ் விட்டிருந்தே கிந்தக் குர்மூனைக் கொண்டுவந்தார்கள். கிதுபற்றி அல்லாஹ் கூறும்போது “மனீதர்கள் மற்றும் ஜிங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிந்தக் குர்மூனைப் போன்ற ஒன்றைக் கொண்டுவர முயன்றாலும் கிடைப் போன்று அவர்களால் கொண்டுவர முடியாது. அவர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே!” (17:88) என்று கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறு வயது முதல் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவே வளர்ந்து வந்ததால்தான் அவர்கள் வேதத்தை பீற்றிடமிருந்து எழுதிக் கொண்டார்கள் அல்லது கற்றுக்கொண்டார்கள் அல்லது மற்றவர்களின் புத்தகங்களிலிருந்து படித்துத் தெரிந்து கொண்டார்கள் என அவர்களைப் பற்றி பொய்யுரைப்பவர்கள் பொய்யுரைக்க வழியில்லாமல் போய்விட்டது!

நபிகள் நாயகத்தின் அற்புதங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரும் அற்புதம் திருக்குர் ஆணாகும். அது பண்டிதர்கள் அனைவரையும் தியலமலாக்கியது. அல்லாஹ் திருக்குர் ஆண் மூலம் எல்லோருக்கும் சவால்விட்டான். திதுபோன்ற பத்து அத்தியாயங்களையோ ஒரு அத்தியாயத்தையோ ஒரு வசனத்தையேனும் கொண்டு வாருங்களென்று. தின்னமாக திருக்குர்ஆன் ஓர் அற்புதம் தான் என்பதற்கு கிணைவைப்பவர்களே சான்று பகர்ந்தார்கள்.

கிணைவைப்பவர்கள் தங்களுக்கோர் அற்புதம் காட்டும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கவர்கள் சந்தர்ன் பிளப்பதைக் காண்பித்தார்கள். சந்தி ரன் கிரு கூறாகப் பிளந்தது. பல முறை அவர்களின் வீரல்களிலிருந்து நீர் பீறிட்டியிருக்கிறது. அவர்களின் உள்ளங்கையிலிருந்த கல் தல்பிழு செய்தது- கிரைவனை குதி பாடியது. பின்பு அதை அபுபக்ர், உமர், உள்மான் (ரல்) ஆகியோர்களின் கையில் வைத் தார்கள். அப்போதும் அது தல்பிழு செய்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உணவு தல்பிழு செய்ததை மக்கள் கேட்டனர். அவர்கள் நபியாக அனுப்பப்பட்டதற்குப் பிறகு கற்களும் மரங்களும் பல இருவகளில் அவர்களுக்கு ஸலாம் கூறியிருக்கின்றன.

நபிகள் நாயகத்தை வீசும் கொடுத்துக் கொண்றுவிட வேண்டுமென்பதற்காக ஒரு யூதப் பெண் வீசும் கலந்த ஆட்டிறைச்சியை அன்பெப்பாக வழங்கியபோது அது அவர்களிடம் பேசியது. ஒரு கிராமவாசி தனக்கொரு அற்புதம் காட்டும்படி அவர்களிடம் வேண்டியபோது நபியவர்கள் ஒரு மரத்தைத் தம்மிடம் வரும்படி ஏவினார்கள். அது வந்தது. பிறகு அதைத் திரும்பிச் செல்லுமாறு ஏவியதும் அதன் கிடத்திற்கே அது திரும்பிச் சென்றது. பாலில்லாத ஒரு மூட்டின் மடியை அவர்கள் தடவியதும் அதில் பால் சூரந்தது. அதைக் கறந்து தாழும் அருந்தி அபுபக்ருக்கும் அருந்தக் கொடுத்தார்கள். அலீ(ரல்) அவர்களுக்கு கண் வல் ஏற்பட்டபோது அவர்களின் கண்களில் நபிகள் நாயகம் உமிற் ந்ததும் அவர்கள் குணமடைந்தார்கள். ஒரு நபித்தோழரின் கால் முறிந்து விட்டபோது அதை நபிகள் நாகம் தமது கையால் தடவியதும் அது குணமடைந்தது. அனஸ் கிப்பு மாலீக் (ரல்) அவர்களுக்காக நீண்ட ஆயுளுக்கும் பிதிகமான செல்வத்துக்கும் குழந்தைப்பேறுகளுக்கும் தூஞுச் செய்தார்கள். அவற்றில் அல்லாஹு அவர்களுக்கு பரகத் செய்யும்படியும் வேண்டினார்கள். அதன்படி அவர்களுக்கு 120 குழந்தைகள் பீறந்தன. அவர்களின் பேர்த்த மரம் வருடத்தில் கிரு முறை காய்த்தன. சாதரணமாக ஒரு மரம் ஆண்டுக்கு ஒரு முறைதான் காய்க்கும். அவர்கள் 120 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் பஞ்சம் குறித்து முறையிடப்பட்டது. அவர்கள் அல்லாஹுவிடம் தூஞுச் செய்தார்கள். வாளில் மேகமே கில்லாதிருந்தும் உடனே மலைகள் போன்று மேகங்கள் உருவாகி மறு ஜாம்வு வரை கடும் மழை பொறிந்தது. மீண்டும் அவர்களிடம் கடும் மழை பற்றி முறையிடப்பட்டது. உடனே அல்லாஹுவிடம் தூஞுச் செய்தார்கள். மழை நின்று மக்கள் வியலில் நடந்து சென்றனர். அகூப்போரில் கலந்து கொண்ட ஆயிரம் பேருக்கு கூமார் கிரண்டரை கிலோ கோதுமையையும் ஒரு மூட்டையும் கொண்டு உணவளித்தனர். அவர்கள் அனைவரும் வயிறு நிரம்பி திரும்பிச் சென்றனர். உணவு குறையாமல் அப்படியே கிருந்தது. கிதுபோன்றே பஷர் பின் ஸுஅத் (ரல்) யின் மகள் தனது தந்தைக்கும் மாமா வுக்கும் கொண்டு வந்த சீற்கு பேர்த்தம் பழத்தை நபிகள் நாயகம் (ஸல்) அகூப்ப் போரில் கலந்து கொண்ட அனைவருக்கும் உண்ணக் கொடுத்தார்கள். மேலும் அபுஹ்ரை ரா (ரல்) அவர்களின் பையிலிருந்த சீற்கு உணவை படையினர் அனைவருக்கும் வயிறார் உண்ணக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், தங்களைக் கொல்வதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நூறு குறைஷிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சென்றார்கள். அவர்களால் நபியவர்களைப் பார்க்க முடியவில்லை. சுராக்கா பின் மாலிக் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்வதற்காக அவர்களைப் பீன் தொடர்ந்தார். அவர் நெருங்கி வந்தபோது நபியவர்கள் அவருக்கெதிராகப் பிரார்த்தனை செய்தார்கள். அவருடைய குதிரையீன் பாதங்கள் மண்ணில் புகுந்தன.

இணவின் சட்டந்கள் அகாம ஆதை

அல்லாஹ் தன்னுடைய அடியார்களைத் தூய்மையானவற்றை இன்னுமாறு ஏவிபுள்ளான். அகத்தமானவற்றை இன்ன வேண்டாமெனத் தடுத்துள்ளான். “ஸமான் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே இன்னும்கள்”(2:172) இனவுப் பொருட்களைப் பொறுத்தவரை சட்டத்தின் அசல் நிலை ஆகுமென்பதே! எவற்றை இன்னக் கூடாதென தடுக்கப்பட்டுள்ளதோ அவற்றைத் தவிர! எனவே அல்லாஹ் தனது அடியார்களுக்கு தூய்மையானவற்றை அனுமதித்திருக்கிறான் என்று சொன்னால் அதன் மூலம் அவர்கள் யயன் பெறவேண்டும் என்பதற்காகத்தான். பாவங்களுக்கு அல்லாஹ் வின் அருட்காடைகளைப் பயன்படுத்தக் கூடாது.

அல்லாஹ் என்னின்ன இனவு, பானங்களை-ஹராம்-வீலக்கப்பட்டதாக்கியுள்ளானோ அவற்றைத் தன்னுடைய அடியார்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்: நிர்பந்தமான சூழ்நிலைகளைத் தவிர மற்ற சமயங்களில் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளவை பற்றி தின்னமாக அவன் உங்களுக்கு விளக்கியுள்ளான். (4:119) எனவே அல்லாஹ் ஹராமென தெளிவாகக் கூறாதவை ஹலாலாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நிச்சயமாக சீல கடமைகளை கடமையாக்கியுள்ளான், அவற்றை பாழாக்கிவிடாதீர்கள். சீல வரம்புகளை விதித்துள்ளான், அவற்றை மீறவிடாதீர்கள். சீல பொருட்களைத் தடை செய்துள்ளான், அவற்றை ஒுகுமாக்க விரைச் சட்டத்தை பங்கப்படுத்தவிடாதீர்கள், சீல விஷயங்கள் பற்றி மறநியின்றி உங்களின் மீது கிருபை கொண்டு எதுவும் கூறாமல் மௌனம் சாதித்துள்ளான் அவை பற்றி நுணக்கப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்.

இனவுகள், பானங்கள், இடைகள் விவற்றில் அல்லாஹ் வும் அவனுடைய தூதரும் ஹராம் என்று தெளிவாகக் கூறாதவற்றை நாம் ஹராமாக்கக் கூடாது. அடிப்படை என்னிவென்றால் தூய்மையான கெடுதியிழைக்காத அனைத்து இனவுகளும் ஹலாலான வையே. செத்தவை, கிரத்தம், மதுபானம், புகையிலை, அகத்தமானவை போன்ற அகத்தமான இனவுகள் நிங்கலாக! ஏனெனில் விவை ஹராமாகும். காரணம் விவை அகத்தமானவையாகவும் கெடுதியிழைக்கக் கூடியவையாகவும் இள்ளன. செத்தவை என்றால் மார்க்கம் அனுமதித்த முறையில் அறுக்கப்படாமல் இயிர் பிரந்தவை ஒுகும். கிரத்தம் என்பது அறுக்கப்பட்ட பிராணியிலிருந்து வெளியேறியதாகும். அறுக்கப்பட்ட பின்மாரிசத்திலும் நரம்புகளிலும் தங்கியிருக்கும் கிரத்தம் ஹலாலாகும்.

அனுமதிக்கப்பட்ட இனவுகளில் பிராணிகள், தாவரங்கள் என கிரு வகை இள்ளன. அவற்றில் கெடுதியில்லாதவை ஹலாலாகும். பிராணிகளில் கடலில் வாழுக்கூடியவை, தரையில் வாழுக்கூடியவை என கிரு வகை இள்ளன. கடலில் வாழுக்கூடியவைனைத் தூம் பொதுவாக ஹலாலாகும். அவற்றை அறுக்க வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. காரணம் கடல்வாழ்ப் பிராணிகளில் செத்தவைகளே ஒுகுமானவையாக இள்ளன!

தரையில் வாழுக்கூடிய பிராணிகளில் கில்லாம் ஹராமாக்கியவற்றைத் தவிர ஏனைய அனைத்தும் ஹலாலாகும். அவை:

1- நாட்டுக் கழுதை 2- கழுதைப் புல் நிங்கலாக கீறிக்கிழிக்கக் கூடிய பற்கள் இள்ளவை. 3- பறவைகளில் வேட்டையாடக் கூடிய நகங்கள் இள்ளவை நிங்கலாக அனை

த்தும் அனுமதிக்கப்பட்டவையாகும். மிருகங்களில் கீறிக்கிழிக்கக் கூடிய பற்கள் உள்ளவற்றையும் பறவைகளில் வேட்டையாடக் கூடிய நகங்கள் உள்ளவற்றையும் நபி (ஸ்வ) அவர்கள் தடுத்துள்ளார்கள் என திப்பு அப்பாஸ் (ரவு) அவர்கள் கூறினார்கள். (முல்லிங்)

பறைவைகளில் பீணம் திண்ணக் கூடியவை ஹராமாகும். கழுகு, பஞ்சு, காகம் போன்று. ஏனெனில் திவை அகத்தாமானவற்றைத் திண்ணின்றன. பாம்பு, எல், புழு, பூச்சீகள் போன்ற அறுவருக்கத்தக்கவையும் ஹராமாகும்.

மேலே கூறப்பட்ட பிராணிகள், பறவைகள் தவிர அனைத்தும் ஹலாலாகும். உதாரணமாக குதிரை, ஆடு, மாடு, ஒட்டகம், கோழி, காட்டுக் கழுதை, மான், ஒட்டகச்சிவிஸ்கி, தீக்கோழி, முயல் தின்னும் திவை போன்றவை திவற்றில் நஜிலை- அகத்தத்தை அதிகமாக உண்ணக் கூடியவை நீக்கப்பட்டுள்ளது. அவற்றை முன்று நாட்கள் அடைத்து வைத்து சுத்தமானவற்றை உணவாகக் கொடுக்கப்படும் வரை உண்பது ஹராமாகும். வெறுக்கத்தக்க வாடையுள்ள பூண்டு, வியங்காயம் போன்றவற்றை உண்பது வெறுக்கத்தக்கதாகும். குறிப்பாக பள்ளிவரசலுக்கு வரும்போது.

வீலிக்கப்பட்ட (ஹராமான) உணவை உண்ண வேண்டிய நிர்ப்பந்தம் ஒருவனுக்கு ஏற்பட்டால்- அதை உண்ணவில்லையானால் அழிந்துபோவான் என அஞ்சவது போன்ற நிலைமை எனில், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவு அதை உண்பது அவனுக்குக் கூடும். ஆனால் நஞ்சைத் தவிர!

ஒருவன் ஒரு தோட்டத்தைக் கடந்து செல்கிறான், அதன் கனீகள் மரத்தில் கிருக்கின்றன அல்லது கீழே வீழுங்கு கூட்க்கின்றன என்றால் அத்தோட்டத்திற்கு மதில் சுவரும், காவலாளியும் தில்லை என்றால் அதிலிருந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் எடுத்துச் செல்லக் கூடாது. ஆனால் மரத்தில் ஏறியோ அல்லது எதையாவது கொண்டு ஏறிந்தோ அல்லது சேகரித்து வைக்கப்பட்டதிலிருந்தோ நிர்ப்பந்தமின்ற உண்பது கூடாது. நிர்ப்பந்த சூழ்நிலைக்கு வீதிவிலக்கு உண்டு!

அறுப்பதன் சட்டாங்கள்

தரைவாழ்ப் பிராணிகள் ஹலால் ஆக வேண்டுமானால் அவற்றை அறுப்பது நிபந்தனை என்று ஒரீருத் சொல்வதால் அறுப்பது பற்றிய சட்ட நிலைகளை அறிவது அவசியமாகிறது.

அறுக்கும்போது தரைவாழ்ப் பிராணியின் தொண்டையையும், உணவுக் குழாயையும் முறிக்கும் அளவு அறுக்க வேண்டும். அறுக்க விடமளிக்காத பிராணியைக் குத்தி விழ்த்தி அறுக்க வேண்டும். சக்திக்குட்பட்ட எந்தப் பிராணியையும் அறுக்காமல் உண்பது ஹலாலாகாது. ஏனெனில் அறுக்கப்படாதவை செத்தவையாகும்.

அறுப்பதற்குரிய விதிகள்

அறுப்பதற்கு சீல விதிகள் உள்ளன. அவை வருமாறு:

- 1- அறுக்கத் தகுதியானவனாக கிருக்கவேண்டும். அதாவது அறுப்பவன் புத்தி சீர் நிலையில் உள்ள, மார்க்கமறிந்த மூல்லியாகவோ அல்லது வேதம் கொடுக்கப்பட்ட வனாகவோ கிருக்க வேண்டும். போதையுள்ளவன், பைத்தியிக்காரன், விபரமில்லாத சீறுவன் ஆகியோர் அறுத்தது கூடாததாகும். ஏனெனில் திவர்களில் விளங்கும் தன் மையில்லாததால் அறுப்பதன் நோக்கம் திவர்களில் செல்லாது. மேலும் சீலை வண

ங்கக்கூடிய காபிரோ, நெருப்பு வணங்கியோ, கப்ருவணங்கியோ அறுத்ததும் ஹலா லாகாது.

- அறுக்கும் கருவியை நன்றாகத் தீடிக்கிளாள் வேண்டும். கிரத்தத்தை ஓட்டக் கூடிய கிரும்பு, கல் அல்லது கிழு போன்ற கூர்மையானவற்றைக் கொண்டு அறுப்பது கூடும். பல் (எழும்பு), நகத்தைக் கொண்டு அறுப்பது கூடாது.
- தொண்டையை- முச்சுக் குழாயை அறுக்க வேண்டும். மேலும் உணவுக் குழாய், பிடரி நரம்புகளில் ஒரு நரம்பு ஒக்யவற்றையும் அறுக்க வேண்டும். குறிப்பாக இந்த கிடத்தில் கிவற்றை அறுப்பதற்குரிய தத்துவம் கிரத்தத்தை வெளியேற்றுவதேயாகும். ஏனெனில் இந்த கிடம் தான் நரம்புகள் ஒன்று சேருமிடமாகும். மேலும் கிழு விரைவாக உயிர் பிரிவதற்கு ஒரு வழியாகவும் பிராணிகளுக்கு சீரமயில்லாமல் கிடை சாகவு மிருக்கும். அத்துடன் மாசிசம் மிகச் சுவையாகவும் கிருக்கும்.
- மேலே கூறப்பட்ட பகுதியில் அறுக்க கியலவில்லையினில்- உதாரணமாக வேட்டைப் பிராணி போன்று- அதன் உடலில் ஏதேனும் ஓர் கிடத்தில் காயப்படுத்துவது கொண்டு அதன் அறுப்பு நிறைவேற்றிவிடும்.
- கழுத்து நெறிக்கப்பட்ட, அடிப்பட்ட, உயரமான கிடத்திலிருந்து விழுந்து, மோதப்பட்ட, கொடிய வலைங்குகளால் கடித்துக் குற்றப்பட்ட பிராணிகளை உண்பது கூடாது. ஆனால் அவை உயிர் பிரியாமல் கிருந்து அவற்றை அறுத்து விட்டால் அவற்றைச் சாப்பிடுவது ஹலாலாகும்.
- அறுக்கும்போது அறுக்கக் கூடியவன் பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும். அத்துடன் அல்லாஹு அக்பர் என்பதையும் சேர்த்துக் கூறுவது சன்னத்தாகும்.

அறுக்கும் ஒழுங்குமறைகள்

- 1- பிராணிகளை கூர்மையற்ற ஆயுதங்களைக் கொண்டு அறுப்பதும், அவை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆயுதங்களைக் கூர்மைப்படுத்துவதும், கிப்லா அல்லாத திசைகளில் அவற்றைப் படுக்கவைத்து அறுப்பதும், அது மரணிக்கு முன் அதன் கழுத்தை வெட்டுவதும், தோலை உரிப்பதும் வெறுக்கத்தக்கதாகும்.
- 2- ஆரு, மாடுகளை கிடது பாகமாக படுக்கவைத்தும், ஒட்டகத்தை அதன் கிடது காலைக் கட்டி நிறுத்தி வைத்தும் அறுப்பது சன்னத்தாகும். அல்லாஹு மிக அறந்தவன்.

வேட்டையாடுதல்

தேவைக்காக மிருகங்களை வேட்டையாடுவது கூடும். வீண், விளையாட்டுக்காக வேட்டையாடுவது மக்குஹ்-வெறுக்கத்தக்கதாகும். வேட்டையாடி பிடிப்பட்ட பிராணிக்கு கிருநிலைகள் உள்ளன.

- 1- உயிருடன் பெற்றுக் கொள்வது, அப்போது அதை அறுப்பது கட்டாயமாகும்.
- 2- கிறந்த நிலையிலோ அல்லது நிலையற்ற உயிருடனோ பெற்றுக் கொள்ளப்பட்டால் அவை ஹலாலாகும்.
- அறுக்கக் கூடியவனுக்குரிய நிபந்தனைதான் வேட்டையாடக் கூடியவனுக்கும் உள்ளது. அவை வருமாறு:
- 1- புத்தி சீர் நிலை உள்ள முஸ்லிமாக அல்லது வேதக்காரனாக கிருக்க வேண்டும். பைத்தியக்காரன், போதையுள்ளவன், நெருப்பு வணங்கி, சீலை வணங்கி, கப்ரு வணங்கி போன்ற காபிரிகள் அறுத்தவற்றை மூஸ்லிம் உண்பது கூடாது.

- 2- அறுக்கக்கூடிய ஆயுதம் திரத்தத்தை ஓட்டக் கூடிய வகையில் கூர்மையானதாக கிருப்பது நிபந்தனையாகும். எலும்பு, நகத்தைக் கொண்டு அறுக்கக்கூடாது. வேட்டைப் பிராணியை ஆயுதத்தின் அழுத்தத்தினால் காயப்படுத்தாமல் அதன் கூர்மை கொண்டு காயப்படுத்தியிருக்க வேண்டும்.
- வேட்டையாடக் கூடிய நாய் மற்றும் பறவைகள் பயிற்றுவிக்கப்பட்டவையாக கிருந்தால் அவை கொண்றவற்றை சாப்பிடுவது கூடும். பயிற்றுவிக்கப்பட்ட வேட்டைப் பிராணி என்பது அதைப் போ என அனுப்பி வைத்தால் போகும், வா என அனுழுத்தால் திரும்பி வரும். மேலும் அது ஒரு வேட்டையைப் பிடித்தால் தனது எஜமானனிடம் வரும் வரை எஜமானனுக்காகவே பிடித்து வைத்துக் கொள்ளும். தனக்காக பிடித்துக் கொள்ளாது.
- 3- வேட்டையாடுபவன் வேட்டைப் பிராணியை நோக்கி கருவியை ஏறிய வேண்டும். அவனது கையிலிருந்து ஆயுதம் கீழே வீழுந்து ஒரு பிராணியைக் கொண்று விட்டால் அது அவனுக்கு ஹலாலாகாது. ஏனெனில் அதை வேட்டையாடுவது அவனது நோக்கமாக கிருக்கவில்லை. ஒரு நாய் தானாகவே சென்று ஒரு பிராணியைக் கொண்றுவிட்டால் அதன் எஜமானன் அதை அனுப்பாததாலும் அவன் வேட்டையை நாடாததாலும் அவனுக்கு அது ஹலாலாகாது.
- ஒருவன் ஒரு பிராணியை ஏறிந்து அது வேறு பிராணியையோ அல்லது பிராணிகளின் ஒரு கூட்டத்தையோ கொண்று விட்டால் அவை அனைத்தும் அவனுக்கு ஹலாலாகி வீடும்.
- 4- அம்பை அல்லது காயப்படுத்தக் கூடியதை அனுப்பும்போது பிஸ்மில்லாஹ் என்று கூற வேண்டும். அத்துடன் அல்லாஹு அக்பர் என சேர்த்துக் கூறுவது சன்னத்தாகும்.

குறிப்பு: நபீ(ஸ‌ல) அவர்கள் அனுமதி வழங்காத காரியங்களுக்காக நாய் வளர்ப்பது ஹராமாகும். அவர்கள் அனுமதி வழங்கியவை வேட்டை, கால்நடைகளைப் பாதுகாத்தல், வீவசாயத்தைப் பாதுகாத்தல் ஆகிய முன்று காரியங்களாகும்.

இ_ம்ராவின் சட்டதிட்டங்கள் حـكـامـ الـعـمـرـ

இ_ம்ரா

இ_ம்ரா செய்வது ஒவ்வொரு முல்லிம் மிதும் வாழ்நாளில் ஒரு முறை கடைமையாகும். அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் வக்காக இ_ம்ராவையும் ஹஜ்ஜையும் நீங்கள் நிறைவு செய்யுங்கள். (2:196) இ_ம்ரா, ஒரு முல்லிம் முடிந்தவரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய சீறந்த செயல்களில் ஒன்றாகும். இ_ம்ரா செய்யக் கூடியவர் இ_ம்ராவடைய வணக்கங்களில் முதன் முதலில் செய்ய வேண்டியது கிழற்றாமாகும்.

இ_ஹ்ராம்

கிழற்றாம் என்பது ஹஜ் அல்லது இ_டைய வணக்கத்தில் பிரவேசிப்பதாகும். கிழற்றாமலுள்ளவருக்கு அதற்கு முன்னர் ஹலாலாக கிருந்த சீல காரியங்கள் ஹரா மாகி வீடுகின்றன. ஏனெனில் அவர் ஒரு வணக்கத்தில் புகுந்துவிட்டார். ஹஜ் அல்லது இ_ம்ராவை வீரும்புகிறவர் மக்காவிற்கு வெளியில் நபி(ஸ)அவர்கள் நீண்ணயம் செய்த எல்லைகளில் ஏதேனும் ஒரு எல்லையிலிருந்து முன்னோக்கி வருபவராக கிருந்தால் கிழற்றாம் கட்டாயமாகும்.

எல்லைகள்

- 1- குல்ஹாலைப்பா: கிழு மத்தொவிற்குச் சமீபமாக இ_ள்ள ஒரு கிராமமாகும். தற்போது கிதற்கு (அப்யார் அலி) எனக் கூறப்படுகிறது. கிழு மத்தொவாசீகளுக்குரிய எல்லையாகும்.
- 2- அல்ஜாஹ்பா: கிழு ராபிஃக் என்னும் ஊருக்கு அருகில் இ_ள்ள ஒரு சீறிய ஊராகும். தற்போது மக்கள் ராபிஃகிலிருந்தே கிழற்றாம் கட்டிக் கொள்கிறார்கள். கிழு சீறியா வாசீகளின் எல்லை.
- 3- கார்னுல் மனாஜில்: (ஸலவுல்கப்ரி) கிழு தாயிஃபிற்குச் சமீபமான ஒரு கிடம். கிழு நஜ்து வாசீகளின் எல்லையாகும்.
- 4- யலம்லம்: கிழு மக்காவிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்திலுள்ளது. கிழு யமன்வாசீகளின் எல்லையாகும். (கிந்தியாவிலிருந்து வருபவர்களுக்கும் கிழுவே எல்லையாகும்.)
- 5- தாதுல் கிர்க்: கிழு கிராக்வாசீகளின் எல்லையாகும்.

கிவ்வைந்து கிடங்களும் மேலே குறிப்பிட்ட ஊர்வாசீகளுக்கும் கிவ்வைங்கள் வழியாக வருகின்றவர்களுக்கும் எல்லைகளாகும். கிந்த எல்லைளுக்கு இ_ள்ளே இ_ள்ள வர்களும் ஹரமில் இ_ள்ளவர்களும் அவர்கள் கிருக்கின்ற கிடங்களிலிருந்தே கிழற்றாம் செய்து கொள்ள வேண்டும்.

இ_ஹ்ராமின் சுன்னத்தகள்

கிழற்றாமுக்கு முன் செய்ய வேண்டிய சுன்னத்தான் காரியங்கள்:

- 1- நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளைப் பிடிப்புவது அல்லது மழிப்பது, மீசையைக் கத்தரிப்பது, மர்மஸ்தலத்தின் முடியை மழிப்பது, குளிப்பது, ஆடைகளிலன்றி உடம்புக்கு மட்டும் மணம் பூசீக்கொள்வது. ஆடைகளுக்குப் பூசக்கூடாது.

- 2- தெயலாடைகளைக் களவுது, வேஷ்டி உடுத்தி, துண்டைப் போத்திக் கொள் வது, பெண் தான் வீரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளலாம். தன்னை முடிமறைத்துக் கொள்வதீலும் அழகலங்காரங்களை வெளிப்படுத்தாதிருப்பதீலும் கவனமாக கிருக்க வேண்டும். அன்னிய ஆடவர்கள் வரும்போது முகத்தையும் முன்கைகளையும் மறைத்துக் கொள்ளவேண்டும். கையுறைகளையும் முகத்தை மறைப்பதையும் தவர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3- பள்ளிக்குச் சென்று அந்நேரம் தொழுகை நேரமாக கிருந்தால் ஜமானத்துடன்தொழுவது அல்லது உருவீன் கண்ணத்தான் கிருந்தால் ஜமானத்துடன்தொழுவது. அதன் பின்னர் கிழற்றாமைத் தொடங்குவது.

இஹ்ராம் முறை

லப்பைக் உம்ரதன் என்று கூறி கிழற்றாம் செய்ய வேண்டும். கிழற்றாம் செய்த பின்னர் தல்பியாச் சொல்வதும் அதை கிழற்றாம் செய்ததிலிருந்து களிபதுல்லாவுற்றை அடைந்து தவாப்-வலம் வருவதை ஒரும்பிக்கும் வரை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதும் கண்ணத்தாகும்.

தல்பியா:

لَبَّيْكُ اللَّهُمَّ لَبَّيْكُ ، لَبَّيْكُ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكُ ، انَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ

லப்பைக் அல்லாஹும் லப்பைக் லப்பைக் லாஹீரிக்கலக லப்பைக் கின்னல் ஹம்த வன்றிஃ:மத்த லகவல் மூல்க், லாஹீரிக்க லக்.

(பொருள்: உன்னிடம் வந்துவிட்டேன். கிறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்துவிட்டேன். உனக்கு யாதொரு கிணையுமில்லை. உன்னிடமே வந்து விட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு கிணையுமில்லை)

இஹ்ராமில் தடுக்கப்பட்டவை

கிழற்றாம் கட்டிக் கொண்டவருக்கு பின் வருபவை ஹராமாகும்.

- 1- தலை முடியையும் உடம்பின் ஏனைய பாகங்களீலுள்ள முடிகளையும் நீக்குவது. எனினும் தேவையின் நிலத்தும் கிளைகாக்கத் தலையைச் சொரிவதால் (முடிவிழுவதால்) குற்றமில்லை.
- 2- நகங்களை வெட்டுதல். எனினும் நகம் உடைந்து விட்டால் அது அவனுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் அதை வெட்டுவது குற்றமில்லை.
- 3- வாசனைப் பொருட்களை உபயோகிப்பது (வாசனைச் சோப்புக்கும் கிதே சட்டம்தான்)
- 4- உடலுறவு கொள்ளல், அதைத் தூண்டக் கூடிய காரியங்களைச் செய்தல். உதாரணமாக திருமணம் முடித்தல், மனைவியை சிச்சையுடன் பார்த்தல், அனைத்தல், முத்தமிடுதல் போன்றவை!
- 5- கையுறைகள் அணிதல்.
- 6- வேட்டைப் பிராணிகளைக் கொல்லுதல்.

கிவ்வனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹராமானதாகும். ஆண்களுக்கு அதிகப்படியாக கின்றும் சீல ஹராமாகின்றன.

ஓ- தையல் யூடை அணீவது. என்னும் கிழற்றாமிலுள்ளவன் பெல்ட், கண்ணாடி, வாட்ச் போன்ற தேவையுள்ள பொருட்கள் அணீவது கூடும்.

ஆ- தலையை ஓட்டினாற்போல ஏதேனும் ஒன்றைக் கொண்டு தலையை மறைத்தல். தலையோடு ஓட்டாமல் சற்று உயர்மாக வைத்து தலையை மறைத்துக் கொள்வது குற்றமில்லை. உதாரணமாக குடை, வாகனம், கூடாரம் போன்று!

இ- காலுறை அணீவது. செநுப்புக் கிடைக்கவில்லையானால் காலுறை அணீந்து கொள்ளலாம்.

தடுக்கப்பட்ட கிவற்றில் ஒன்றை யாரேனும் செய்துவீட்டால் அவனுக்கு முன்று நிலை கள் உள்ளன:

1- தக்க காரணமின்றிச் செய்பவன். கிவன் பாவியாவான். அபராதம் உண்டு.

2- தேவைக்காகச் செய்பவன். கிவன் பாவியாகமாட்டான். அபராதம் உண்டு.

3- தக்க காரணத்துடன் செய்பவன். அதாவது அறியாமலோ, மறந்தோ, நிர்ப்பந்தமாக வோ செய்வது போல. கிவனுக்கு குற்றமுமில்லை. அபராதமுமில்லை.

தவா.ப் (வலம் வருதல்)

மஸ்ஜிதுல் ஹராமில் (கலைப்பத்துல்லாவில்) நுழையும் போது வலது காலை வைத்து

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரகுல்லாஹு அல்லாஹும் மக்ஃபிரல் குநாபி வஃப்தஹுல் அப்வாப ரஹ்மத்திக்க என்று கூறுவது சன்னத்தாகும். (பொருள்: அல்லாஹுவின் பெயர் கூறி நுழைகிறேன். கருணையும் சடேற்றமும் அல்லாஹுவின் குநாபி மிகு உண்டாவதாக! கிறைவா! என்னுடைய பாவங்களை மன்னித்துவீடு. உனது அருள் வாயில்களை எனக்குத் திறந்துவீடு)

கிந்த குடு எல்லாப் பள்ளிகளுக்கும் பொதுவானதாகும். பின்னர் கலைபாவை வலம் வருவதற்காக அதை முன்னோக்க வேண்டும்.

தவாப் என்பது அல்லாஹுவீர்கு வணக்கம் செய்யும் எண்ணத்தில் ஹஜருல் அல் வதிலிருந்து அழர்ப்பித்து கிடகு புறமாக கலைபாவை ஏழு முறை கற்ற வருவதாகும். முடிக்கும் போது ஹஜருல் அல்வதில் முடிக்க வேண்டும். தவாப் செய்யும் போது உனுவடன் கிருக்க வேண்டும்.

தவா.ப் செய்யும் முறை

1- ஹஜருல் அல்வதின் பக்கம் சென்று அதைத் தனது வலது கையால் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் எனக் கூற வேண்டும். கித்துடன்

اللَّهُمَّ إِيمَانًا بِكَ وَتَصْدِيقًا بِكَيْلَكَ وَوَفَاءً بِعَهْدِكَ وَأَنْبَاعًا لِسَنَةٍ تَبَيَّنَ

அல்லாஹும்ம ஈமானம்பிக வதல்தக்கம் பிசிதாபிக வவப்பானிம் பிசெஹ்திக வத்திபா அன் லிக்னனத்தி நபியிக. என்பதையும் சேர்த்து சொன்னால் சீறப்பாகும்.

(பொருள்: கிறைவா! உண்ணை நம்பிக்கை கொண்டு, உன்னுடைய வேதத்தை உண்மைப்படுத்தி, உன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி, உன்னுடைய நபியின் சன்னத்தை பின்பற்றியவனாக இதை நான் செய்கிறேன்) முடிந்தால் அக்கல்லை முத்தமிட வேண்டும். அதை முத்தமிட முடியவில்லையினில் கல்லைத் தொட்ட

தனது கையை முத்தமிட்டுக் கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வதைத் தொட முடியவில்லையானால் அதை முன்னோக்கி அல்லாஹு அக்பர் எனக் கூறி தனது கை கொண்டு அதன்பால் கட்டிக் காட்ட வேண்டும். தனது கையை முத்தமிடக் கூடாது. பின்னர் கனிபத்துல்லாவை தனது கிடப்புறமாக்கி தவாஃபைத் தொடங்க வேண்டும். தான் வீரும்பிய குழுக்களைக் கேட்கலாம் அல்லது தனக்குத் தெரிந்த குர் மூன் வசனங்களை ஓதலாம். தனது மொழியில் தனக்கும் தான் வீரும்பியவருக்கும் குழுச் செய்யலாம். கிஸ்கு குழுச் செய்வதற்கிணகு நிப்பான் குளிக்கள் ஏதமில்லை.

- 2- ருக்னுல் யமானியை அடைந்துவிட்டால், முடிந்தால் அதைத் தொட்டு பிஸ்மில்லாஹு அல்லாஹு அக்பர் எனக் கூற வேண்டும். தனது கையை முத்தமிடக் கூடாது. முடியாவிட்டால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பக்கம் தனது கையால் கூட்டிக் காட்டவும், தக்பீர் சொல்லவும் கூடாது. ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதைக்குமிடையில்

رَبَّنَا إِنَّا فِي الْآخِرَةِ حَسَنَةٌ وَفَقْتًا عَذَابَ النَّارِ

“ரப்பனா முத்தினா பித்துன்யா ஹஸனத்தன் வஃபில் கூரித்தி ஹஸனத்தன் வகினா அதாபன் நார்” எனக் கூற வேண்டும். (எங்கள் கிறைவா! எங்களுக்கு கிவ்வுலக்கும் மறுவுலக்கும் நன்மையைத் தருவாயாக! நரக வேதனையை விட்டும் எங்களைக் காப்பாயாக!)

- 3- ஹஜருல் அஸ்வதை அடைந்து விட்டால் வலது கையால் அதைத் தொட வேண்டும். முடியவில்லையானால் அக்பர் எனக் கூறி தனது கையால் கூட்டிக் காட்ட வேண்டும். கிப்படிச் செய்வது கொண்டு தவாஃபின் ஏழு சுற்றுக்களில் ஒரு சுற்று முடிவடைந்து விடுகிறது. மீதமுள்ள சுற்றுக்களையும் கிவ்வாறே பூர்த்தி செய்யவும்.
- 4- தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்க வேண்டும். ஏழு சுற்றுக்களைப் பூர்த்தி யாக்கும் வரை முதல் சுற்றில் செய்தது போலவே செய்ய வேண்டும். ஹஜருல் அஸ்வதைக் கடந்து செல்லும் போதெல்லாம் தக்பீர் சொல்லிட வேண்டும். கிதுபோன்றே ஏழாவது சுற்றுக்குப் பின்னரும் தக்பீர் சொல்ல வேண்டும்.

முதல் முன்று சுற்றுக்களில் தொங்கோட்டம் ஓடுவது கன்னத்தாகும். மீதமுள்ள நான்கு சுற்றுக்களில் நடந்தே செல்ல வேண்டும். தொங்கோட்டம் என்பது கால் எட்டு களை சுருக்கி வைத்து சுற்று வேகமாக நடப்பதாகும். மேலும் கிந்த தவாஃபில் மேல் அங்கியின் நடுப்பகுதியை வலது அக்குறுக்குக் கீழ் சுற்றிக் கொண்டு வந்து கிரு ஓரங்களையும் கிடது தோள் புஜத்தின் மீது போட்டுக் கொள்ள வேண்டும். வலது தோள் புஜம் மட்டும் தறந்திருக் க வேண்டும். கிதுவம் கன்னத்தாகும்.

தொங்கோட்டமும் மேலங்கையை கிவ்வாறு போட்டுக்கொள்வதும் உம்ரா செய்யக் கூடியவரும், ஹஜ் செய்யக் கூடியவரும் மக்காவுக்கு வரும்போது செய்யக் கூடிய முதல் தவாஃபில் மட்டும்தான். மேலும் கிவ்விரண்டும் ஆண்களுக்கு மட்டும்தான்.

தவாஃபுக்குப் பின்னர்

தவாஃபுக்குப் பின்னர் மகாம் கிப்றாஹுமுக்குப் பின்னால் நின்று கிரண்டு ரக்அத்துக்கள் தொழுவது கன்னத்தாகும். அப்படிக் தொழும்போது மகாம் அவலுக்கும் கனிபத்துல்லாவுக்குமிடையே கிருக்க வேண்டும். தொழுவதற்கு முன்னால் மேலங்கையை கிரண்டு தோள் புஜங்கள் மீதும் நெஞ்சின் மீதும் போட்டுக் கொள்ள வேண்டும். முதல் ரக

அத்தில் பொத்தஹுவும் குல்யானியுறுல் காஃபிரங்கும் திரண்டாவது ரக்அத்தில் பொத்தஹுவும் குல்ஹாவல்லாஹு அஹ்ரதும் ஒது வேண்டும். கடுமையான நெருக்கடியினால் மகாம் கிப்றாஹ்முக்குப் பின்னால் தொழு முடியவீல்லையானால் பள்ளியின் எந்த கிடத்தில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். பிறகு ஸம் ஸம் தண்ணீரை வயிருபுடைக்க அதாவது அதிகமாகக் குடிப்பது சுன்னத்தாகும்.

ஸயி செய்வது

பின்னர் ஸயி செய்யுமிடத்திற்குச் சென்று ஸஃபாவின் பக்கமாகச் செல்ல வேண்டும். அதை நெருங்கும் போது **إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَاعِ اللَّهِ** “இன்னஸ் ஸஃபா வல்மர்வத மின் ஷலுமிரில்லாஹு” எனும் வசனத்தை ஓதுக்கிகாள்ள வேண்டும். (பொருள்: ஸஃபா, மர்வா கிரு குன்றுகளும் அல்லாஹ்வின் சீன்னாங்களில் உள்ளவையாகும்) கனிபாவைக் கானுமளவிற்கு ஸஃபாவில் ஏற வேண்டும். பின்னர் களிபாவை முன்னோக்கி தனது கிரு கைகளையும் உயர்த்தி, அல்லாஹ்வைப் புகழ்ந்து தான் வீரும்பிய துடுவைக் கேட்க வேண்டும். உதாரணமாக

لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَكْبَرُ؛ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ يُحْكِمُ وَيُبَيِّنُ
عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ؛ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ وَعَذَّبَ عَذَّبَهُ وَهُزِمَ الْأَخْرَابُ وَهُدِّبَ

லாகிலாஹு கில்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாகிலாஹு கில்லல்லாஹு வஹ்தஹு லாஷீக்கலஹு லஹுல் மூல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வழித்து வஹுவ அலாகுல்லீ ஷையின் கதீர் லாகிலாஹு கில்லல்லாஹு வஹ்தா அங்ஜலை வஃதா வந்ஸர அப்தா வஹுஸமல் அஹ்லாப வஹ்தா

(பொருள்: வண்ககத்திற்குரிய கிறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு கிணையுமில்லை. மூட்சியதிகாரம் அவனுக்கு ரியதே! புகழ் அனைத்தும் அவனுக்கே! மேலும் அவன் அனைத்தின் மீதும் அற்றல் நிறைந்தவன்! அல்லாஹ் ஒருவனைத் தவிர வண்ககத்திற்குரிய கிறைவன் வேறு யாருமில்லை. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றினான். தன் அடியாருக்கு உதவினான். அவன் மட்டுமே எதிரிக் கூட்டத்தினரைத் தோல்வீயுறச் செய்தான்.)

என முன்று முறை கூறிக் கொண்டு நீண்ட நேரம் துடுசுச் செய்ய வேண்டும். பின்னர் அதீவிழுந்து கிறங்கி மர்வாவை நோக்கிச் செல்லவேண்டும். பச்சைத் தூணை அடைந்தால் அடுத்த பச்சைத் தூணை அடையும் வரை முடிந்த அளவு விரைந்து செல்வது சுன்னத்தாகும். கிப்படிச் செய்யும் போது யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பது நிபந்தனையாகும். (விரைந்து செல்வது ஆண்களுக்கு மட்டுமே பெண்களுக்கல்ல)

மர்வாவை அடைந்துவிட்டால் அதில் ஏறி கீப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்தி ஸஃபாவில் கூறியது போலக் கூற வேண்டும். கிப்படி ஒருவர் செய்துவிட்டால் அவர் ஸயீக்குரிய ஏழு தடவைகளில் ஒன்றை முடித்துவிட்டார். துடுவீற்குப் பின்னர் மர்வாவி லிருந்து கிறங்கி ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். முதல் தடவை செய்தது போலவே செய்து கொள்ளவேண்டும். ஸயீயின் போது துடுவை அதிகப்படுத்திக் கொள்வது சுன்னத்தாகும்.

ஸயி செய்த பிறகு தலை முடியை முழுவதும் மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது முழுவதும் குறைத்துக் கொள்ள வேண்டும். என்றாலும் மழிப்பதே சீறந்தது. ஆனால் பெண்கள் தம் அனைத்து முடிகளிலிருந்தும் விரல் நூள் அளவிற்கு (கமார் 3 செ.மீ) வொட-

டி.க் கொள்ள வேண்டும். கிடன் பிறகு உம்ராவிலிருந்து வீடுபோ வேண்டும். கிடுவே உம்ரா செய்யும் முறை.

உம்ராவின் ரூகுன்கள்

(முதன்மை நிலைக் கடமைகள்)

1- கிழ்ராம்

2- தவாப்

3- ஸயி

கிவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வீட்டுவீட்டால் அதை நிறைவு செய்யாத வரை அவரது உம்ரா பூர்த்தியாகாது.


உம்ராவின் வாஜிபுகள்

(இரண்டாம் நிலைக் கடமைகள்)

1- எல்லையில் கிழ்ராம் செய்ததல்

2- தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல்.

கிவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் வீட்டுவீட்டால் அவர் குர்பானீ கொடுக்க வேண்டும். அதன் கிறைச்சீயை ஹரம் பகுதியிலுள்ள ஏழைகளுக்கு வீநியோகிக்க வேண்டும்.



مطبعة النافع التجارية
NAFIS PRINTING PRESS

تلفون : ٢٣٦٦٥٤ / ٢٣٦٦٥٣

فاكس : ٢٣٦٦٨٦٦ المريخ

قائمة بأسماء وعناوين بعض المكاتب التعاونية لتوسيعية الجاليات بالمملكة

الرقم	المكتب	العنوان	الفاكس	الهاتف
١	شعبة الجاليات (بالوزارة)	الرمز ١١١٣١	٠١-٤٠١٠٨٩٢	٠١-٤٠١٠٩٣٢
٢	مكتب الجاليات بالروضة	الرياض ١١٦٤٢ ص.ب. ٨٧٢٩٩	٠١-٤٩٧٠٥٦١	٠١-٤٩٢٢٤٢٢
٣	مكتب البطحاء بالرياض	الرياض ١١٤٦٥ ص.ب. ٢٠٨٢٤	٠١-٤٠٥٩٣٨٧	٠١-٤٠٣٠١٤٢
٤	مكتب البدعية بالرياض	الرياض ١١٤٥٦ ص.ب. ٢٤٩٣٢	٠١-٤٣٠١١٢٢	٠١-٤٣٣٠٤٧٠
٥	مكتب الربوة بالرياض	الرياض ١١٤٥٧ ص.ب. ٩٤٦٧٥	٠١-٤٩٧٠١٢٦	٠١-٤٩٧٠١٢٦
٦	مكتب الجاليات بالخارج	الخرج ١١٩٤٢ ص.ب. ١٦٨	٠١-٥٤٤٠٩٨٣	٠١-٥٤٤٠٦٦٢
٧	مكتب الجاليات بشقراء	شقراء ١١٩٦١ ص.ب. ١٥٢	٠١-٦٢٢١٧١١	٠١-٦٢٢٢٠٦١
٨	مكتب الجاليات بمكة المكرمة	مكة المكرمة شارع الستين جدة ٢٤٥٢٤ ص.ب. ٦٨٩٧	٠٢-٥٤٢٩٢٨٧	٠٢-٥٧٤٤٩٦٦
٩	مكتب جاليات حي السلام بجدة	٠٢-٦٦٢٢٦٦٢	٠٢-٦٨٢٩٨٩٨	٠٢-٦٨٢٩٨٩٨
١٠	مكتب الجاليات بالطائف	الطائف ٨١٥	٠٢-٧٣٦٠٨٢٢	٠٢-٧٣٦٠٨٢٢
١١	مكتب الجاليات بالدمام	الدمام ٣٠٢١	٠٣-٨٢٧٤٧٠٠	٠٣-٨٢٧٢٧٧٢
١٢	مكتب الجاليات بالأحساء	الهفوف ٣١٩٨٢ ص.ب. ٢٠٢٢	٠٣-٥٨٧٤٦٦٤	٠٢-٥٨٦٦٧٢
١٣	مكتب الجاليات بالخبر	الدمام ٣١١٢١	٠٣-٨٩٥٤٣٢٢	٠٣-٨٩٥٢٤٤٤
١٤	مكتب الجاليات بالخفجي	الخفجي ٣١٩٧١ ص.ب. ١٥٨	٠٣-٧٦٦١٩٦٩	٠٣-٧٦٦١٩٦٩
١٥	مكتب الجاليات بالقرىات	القرىات ص.ب. ٢٥٦	٠٤-٦٤٢٤٠٨٩	٠٤-٦٤٣٤٠٨٩
١٦	مكتب الجاليات بتبوك	مركز الدعوة بتبوك	٠٤-٤٢٢٨٥١١	٠٤-٤٢١١٣١٥
١٧	مكتب الجاليات بعرعر	عرعر ص.ب. ٨٧٥	٠٤-٦٦١٠٥١٣	٠٤-٦٦١٠٥١٣
١٨	مركز توعية الجاليات بالقصيم/بريدة	بريدة ص.ب. ١٤٢	٠٦-٣٢٤٥٤١٤	٠٦-٢٢٤٨٩٨٠
١٩	مكتب الجاليات بعنيزة	عنيزة ص.ب. ٨٠٨	٠٦-٣٦٤٤٥٠٦	٠٦-٣٦٤٤٥٠٦
٢٠	مكتب الجاليات بالبكيرية	البكيرية ص.ب. ٢٩٢	٠٦-٣٣٥٩٢٦٦	٠٦-٣٣٥٩٢٦٦
٢١	مكتب الجاليات بالمجمعة	المجمعة ١١٩٥٢ ص.ب. ١٠٢	٠٦-٤٣٢٣٩٤٩	٠٦-٤٣٢٣٩٤٩
٢٢	مكتب الجاليات بالزلفي	ص.ب. ١٨٢ الزلفي ١١٩٣٢	٠٦-٤٢٤٢٣٤	٠٦-٤٢٤٢٥٦٥٧
٢٣	مكتب الجاليات بحائل	حائل ص.ب. ٢٨٤٣	٠٦-٥٤٣٢٢١١	٠٦-٥٣٣٤٧٤٨
٢٤	مكتب الجاليات بالباحة	الباحة / مكتب الدعوة والإرشاد	٠٧-٧٧٧٠٢٧٩	٠٧-٧٧٥١٨٥١
٢٥	مكتب الجاليات ببيشة	بيشة ص.ب. ٢٥	٠٧-٦٢٢٤٧٤	٠٧-٦٢٢٤٧٤

مركز توعية الجاليات بالقصيم

آهداف المركز

يسعى المركز إلى تحقيق الأهداف التالية

دعوة غير المسلمين للإسلام وترغيبهم في اعتناق الدين الإسلامي.
متابعة من أسلم وتعليمه الأحكام الشرعية والمبادئ الهامة.
دعوة المسلمين إلى تصحيف ما عندهم من أفكار خاطئة وحثهم على
انتهاج المنهج الإسلامي المبني على هدي الله عز وجل وسنة رسوله ﷺ.
تدريب المسلمين لدعوة غير المسلمين، وذلك وفق أصول شرعية
وباستنارة من أهل الخبرة في هذا المجال.
الاتصال والتنسيق والتعاون مع الهيئات والمراكز
الإسلامية بما يخدم الإسلام والمسلمين.
طبع ونشر الكتاب والشريط الإسلامي بعدة لغات في
أبواب التوحيد والإيمان والأداب والأخلاق والأحكام
وتوزيعها في الداخل والخارج.
نستقبل التبرعات على حساب الصدقات رقم (٠٨/١٧٤٤) الراجحي
الخبيب بريدة ، والزكاة بحساب (٤٨٠٠) الراجحي
السادة بريدة.

ردمک : ۰-۷۷-۸۱۳-۹۹۷۰

مطبعة الترجمة - ت: ٢٣٦٦٥٣ ف: ٢٣٦٨٦٦

**KINGDOM OF SAUDI ARABIA
FOREIGNERS GUIDANCE CENTER
IN GASSIM ZONE**

Tel.: 06 / 3248980 - 3243100 - 3231405 Fax: 06 / 3245414
P.O. Box : 142 RIBAIDAH

طبع على نفقة مركز توعية الحالات بالقصيم عام ١٤٢٤هـ - ٢٠٠٣م